

॥ லघுவாசுடைவமனம் ॥

லகு வாஸ்தேவ மனனம்

மொழி பெயர்ப்பு :

K. V. சுப்பரத்னம்

(அகிலபாரத சங்கர ஸேவா ஸமிதி பொது காரியத்ரிசி;
அட்வகேட், ஈரோடு.)

பிரசுரிப்பவர் :

சிருங்கேரி ஸ்ரீ ஜகத்ரூ ஸநாதன தர்ம வித்யா ஸமிதி
ராஜா அண்ணுமலைபுரம், மதராஸ்-28.



விலை ரூபாய் இரண்டு.

ஸ்ரீ வாணீ விலாஸ் பிரஸ்,
ஸ்ரீரங்கம், திருச்சி-6.



॥ श्री शृङ्गेरी श्रीजगद्गुरु संस्थानम् ॥

श्री
विद्याशङ्कर

श्रीमत्परमहंस परिवाजकाचार्यवर्य पदवाक्यप्रमाण पारावारपारीण
यमनियमासन प्राणायाम प्रत्याहार ध्यान धारणासमाध्यष्टाङ्ग
योगानुष्ठाननिष्ठ तपश्चक्रवर्त्यनायविच्छिन्न श्रीशङ्कराचार्य गुरुपरम्परा-
प्राप्त षड्दर्शन स्थापनाचार्य व्याख्यान सिंहासनाधीश्वर सकल-
निगमागमसारदृश्य सांख्यत्रयप्रतिपादक वैदिकमार्गप्रवर्तकसर्वतन्त्र-
स्वतन्त्रादि राजधानी विद्यानगर महाराजधानी कर्णाटकसिंहासन
प्रतिष्ठापनाचार्य श्रीमद्राजाधिराजगुरु भूमण्डलाचार्य कृष्णशृङ्ग-
पुरवराधीश्वर तुङ्गभ्रातीरवासि श्रीमद्विद्याशङ्कर
पादपद्माराधक श्रीजगद्गुरु श्रीचन्द्रशेखरभारतीस्वामि
गुहकरकमलसंजात श्रीजगद्गुरु शृङ्गेरी

श्रीमद्भिनवविद्यातीर्थस्वामिभिः

अस्मद्द्व्यन्तप्रियशिष्य सुब्बरतमार्यविषये नारायणस्मरणपूर्वकं
विरचिता आशिष समुद्दसन्तु ।

लघुवासुदेवमनं मर्वते मुमिद्रो ग्रन्थः । तस्य च
परिचयः प्रायः मर्वते पण्डितानां वर्तते । अमिन् हि प्रकरणे
वेदान्तप्रमेयाः अतिमुलम् निष्पिताः । अस्य मननेन जिज्ञासूनां
माधकानां तत्त्वावगतिः वेदान्तशास्त्रे प्रविविक्षूणा शास्त्रप्रमेय-
परिचयथ विनायासं संपद्यते ।

अस्य डाकिडमापयानुवादः श्री सुब्बरत्नायैः उपनिषद्ः ।
श्री सुब्बरत्नार्याः न्यायवादिनः लौकिकव्यवहारादिभिः अलभ्या-
वकाशा अपि ग्रन्थस्य अनुवादमकुर्वन्नित्येतत् तेषां शास्त्रविद्यास-
शालितां प्रकाशयति । अनुवादोऽय मूलानतिलङ्घी विशदार्थ-
थेति वयं प्रतीमः ।

अस्य ग्रन्थस्य प्रकाशनम् अस्मित्रियशिष्याणां श्री वैद्य-
सुब्रह्मण्यार्याणां पष्टितमाद्वपूर्त्यवसरे संपद्यमानस्य उत्सवस्य
अङ्गभावं भजत इति तोपातिशयोस्माकम् ।

आशास्महे ग्रन्थोऽयं जिज्ञासुजनपाणिपङ्कवसुपारूढः चिरं
प्रकाशताम् । अनुदत्तारः अभिवर्धन्तामिति च ।

इनि नारायणस्मरणम्

शृङ्खगिरि ,
२२-८-१९६९.



ஸ்ரீ தகவினும் னய சிருங்ககிரி ஸ்ரீ சாரதாபீடாதிபதி
ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீமத் அபிநவவித்யாதீர்த்த ஸ்வாமிகள் அருளிய

ஸ்ரீமுகம்

“ வனவாஸ-தேவ மனனம் ” என்ற நூல் எங்கும் மிகவும் பிரளித்தமானது. அநேகமாக எல்லா பண்டிதர் களுக்கும் இந்நூலைப்பற்றி நன்றாகத் தெரியும். இந்த பிரகரணத்தில் வேதாந்த விஷயங்கள் மிகத்தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இந்நூலிலுள்ள விஷயங்களைச் சிந்திப்பதால், ஞானமடைய விரும்பும் ஸாதகர்களுக்கு உண்மை அறிவும், வேதாந்த சாஸ்திரத்தில் நுழைய விரும்புவர்களுக்கு சாஸ்திர விஷய ஞானமும் சிரம மில்லாபல் ஏற்படுகிறது.

ஸ்ரீ சுப்பரத்னம் ஐயர் இந்நூலைத் த மி ழி ஸ் மொழி பெயர்த்திருக்கிறார். வக்கீஸ் உத்தியோகத்தில் லோக வியவஹாரங்களில் ஈடுபட்ட ஸ்ரீ சுப்பரத்னம் அய்யருக்கு அவகாசம் அதிகமாக கிடைக்காதபோதிலும் இந்நூலை அவர் தமிழாக்கியிருப்பது அவருக்கு சாஸ்திரங்களில் மிகுந்த நம்பிக்கை இருப்பதைக் காட்டுகிறது. இந்தத் தமிழாக்கம் மூலத்தை ஒட்டியே நன்கு தெளிவு படுத்துகிறது.

எங்கள் பிரிய சிஷ்யரான ஸ்ரீ வைத்யஸ-ப்ரஹ்மன்ய அய்யரின் ஷஷ்டி அப்தஷூர்த்தி ஸமயத்தில் நடைபெறும் உத்ஸவத்தின் அங்கமாக இந்நூல் வெளியிடப்படுவது எங்களுக்கு மிகவும் ஸந்தோஷத்தைத் தருகிறது.

இந்நூல் வேதாந்த விஷயங்களை அறிய விரும்புவர்களின் கைகளில் வெளுகாலம் நன்கு விளங்கவும் த மி ழாக்கம் செய்தவர்கள் சிரேயஸ்ஸையடையவும் ஆசீர்வதிக்கிறோம்.

சிருங்ககிரி,

22-8-69

ஸ்ரீ
நாராயணஸ்மரணம்

FOREWORD

Laghuvāsudevamananam ("Brief Meditations of Vāsudeva") has long been considered and followed as a standard manual and compendium on Advaita philosophy. Pandits and lay followers of advaita alike have found immense inspiration and guidance from the work for their personal spiritual growth and vedantic maturity. Its age is uncertain and the author's life, like many other Vedantin writers in India is lost in obscurity. The work has been more well known in South India, and the author, Vāsudeva yati, and his disciple who gives a brief exposition of the larger work (see the stanzas in the beginning) "for the edification of the ignorant" and for his own personal upliftment, are not only of South Indian *smārta* background but also belong to that great continuous tradition and group of devotees of Lord Krishṇa who were nourished on the wisdom of works like the *Bhāgavatapurāṇa*. In this tradition, devotion to Lord Krishṇa, devotion to Sri Saṅkarabhagavatpāda and life-time pursuit of advaita philosophy have always flourished together. This group has always exhibited great qualities of clear and wonderful exposition of profound truths found in difficult works of philosophy. The questions that are boldly raised and the lucid answers that are so appropriately given in the work bear testimony to the fact that this knowledge and experience is based on the spiritual development of the personal life of the author which he has shared with his disciples and reminds us of the very unique and helpful gloss on *Vivekachūḍāmaṇi* by Sri Chandrasekhara Bhāratī Swāmī of Sringeri, the 34th Jagadguru, incorporating the great flashes of his advaitic development and experiences in his commentary.

The present work in twelve *varṇakas* discusses in detail the nature of Ātman or the Self and tries to remove the confusions and the mistaken identities. The characteristics of the three bodies, the three *avasthas* and the five *kośas* are described and Ātman is shown as being different from these. One has to understand and experience the nature of these bodies and *kośas* in order to realise the nature of Ātman illuminating these and existing aloof from these. The value of the work lies in the elucidation of the psychology of these sheaths or layers of personality and showing how they point to the greater psychology of Ātman-realisation. Many of the ancient Hindu insights in the area of mind and psychology of experience are now being re-discovered and corroborated by modern psychology in the west. For every psychological term in English, there are four in Greek and forty in Sanskrit. The ancient Hindu idea that the human being is a psycho-physical whole with interaction between the various layers of personality, and that in addition to the obvious gross body, there is a sheath of vital force, which, while still physical, is much more subtle and is invisible, these and many others find their approval in the startling mind-body connections which have come to light in the modern use of hypnosis in psychoanalysis and psychosomatic medicine and also studies about the electrical field of the body and brain waves.

As Swāmi Vivekānanda says: "when you think you are a body, you are apart from the universe. when you think you are a soul, you are a spark from the Eternal Fire, when you think you are the Ātman, you are All". The *Upanishads* insist: "All would forsake him who recognizes anything as existing elsewhere than in the self". Man can walk to the ends of space and solve the outward quest. But he has also to take a walk, a journey into his own Self", a walk that can be as deep and long and profound as the outer walk and then alone he will solve the *whole* problem and his Own Problem by becoming a *jīvanmukta*. Works like *Laghuvāsudevamananam* help him to realize this great goal, and their need, relevance and scientific quality will be more realized in the years to come.

The translation into Tamil, done by Mr. K. V. Subbaratnam, General and Organising Secretary, Akhila Bhārata Saṅkara Seva Samiti is excellent and he has placed the readers under a deep debt of gratitude for this service. We are also deeply beholden to Sri V. Vaidyasubramanya Iyer for his great munificence in publishing this work, and we cannot adequately felicitate him and wish and pray for many many more years of such exemplary service to the causes of Saṅkara, Advaita and Śrīñgeri Piṭha.

August 15, 1969

Prof. T. K. VENKATESWARAN,
DIRECTOR & PROFESSOR OF ASIAN STUDIES,
Denver, Colorado, U. S. A.
(on leave in Madras, India)

மூக்குணர்.

அத்தவத வேதாந்த ஸம கே கூட ப கிரந்தமாக
 ‘ லதுவாஸாதேவ மனனம் ’ செகுகாலமாகக் கருதப்பட்டு
 வந்திருக்கிறது. பண்டிதர்களும் இதர்களும் ஆக்ம
 வளர்ச்சிக்கும், அறிவுவளர்ச்சிக்கும் இந்த நூலை ப்ரபோத
 மனிக்கும் வழிகாட்டியாகப் பயின்று வருகின்றார்கள்.
 எக்காலத்தில் இது எழுதப்பட்டது என்பது தெரியவில்லை.
 இந்தியாவின் பற்பல வேதாந்த நூலாசிரியர்களுடையது
 போலவே இந்நூலாசிரியரின் வாழ்ச்சை ஏராற்றை அறிந்து
 கொள்ள முடியவில்லை. தென் இந்தியாவில் தான் இந்த
 கிரந்தம் பெரும் பிரசித்தி பெற்று வந்திருக்கிறது. விரிவான
 நூலை இயற்றிய வரஸாதேவமுனியும், “அறிவற்றவருக்கும்
 அறிவைப் புகட்டவேண்டும், ஸ்வயம் மேன்மை யடைய
 வேண்டும்” என்ற நோக்கமுடன் பிரஹத் கிரந்தத்தைச்
 சுருக்கி இந்நூலை இயற்றிய (நூல் ஆப்பத்திலுள்ள
 சுலோகங்களைப் பார்க்கவும்) அவர் சிஷ்யரும் தென்தாட்டு
 ஸ்மார்த்த ஸம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள், பாரம்பர்ய
 மான கிருஷ்ண பக்தர்களின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
 பாகவத புராணம் போன்ற நூன நூல்களால் போஷிக்கப்
 பட்டவர்கள். கிருஷ்ணனிடம் பக்தி, ஸ்ரீ சங்கரபகவத்
 பாதரிடம் பக்தி, ஈதா ஆயுள் முழுவதும் அத்தவத விசாரம்
 கூடிய சம்பிரதாயம் இவர்களது. வேதாந்தத்தின் பிரளட
 கிரநதங்களை எளிய வழியில் விசதமாக விளக்கும் தன்மை
 வாய்ந்தவர்கள். இங்கு காணப்படும் ஆழ்ந்த ழரவபகஷங்
 களும், உசிதமான தெளிவுள்ள சித்தாந்தங்களும் கிரந்த
 கர்த்தாவின் நுண்ணிய அறிவும், அனுபவமும், ஸ்வாநு
 ழதியின் மூலமே விளக்கப்பட்டிருப்பது நன்கு விளங்கும்
 சிஷ்யர்களும் இந்தத்தன்மைகளைப் பெற்றிருந்தார்கள்.
 இந்த சந்தர்ப்பத்தில் நம் நினைவுக்கு வருவது சிருங்கேரியின்
 34-வது ஐதாத்துரை ஸ்ரீ சந்திரசேகரபாரதீ ஸ்வாமிகளின் அதி
 ஆச்சர்யமானதும் தெளிவான தும் அவர்களின் ஆத்மானு
 ழதியின் ஒளியிடன் கூடியதுமான ‘விவேக குடாமணியின்’
 வியாக்கியானம்,

பண்ணிரண்டு வர்ணங்கள் கொண்ட இந்த கிரந்தம் அளிப்பது ஆத்மத்தவ விளக்கமும் பிரமையால் ஏற்படும் விடரீதக் கொள்கைகளின் நிராகரணமும் சரீரத்ரயம், அவஸ்தாத்ரயம், பஞ்சகோசம் முதலியவைகளை விளக்குவதுடன் இவைகளிலிருந்து மாறுபட்டது ஆத்மா என்று போதிக்கிறது. இந்த சரீரங்கள், கோசங்கள் இவைகளின் தன்மையை அறிவதன் மூலம் இவைகளுக்கு வேறுபட்டு இவைகளுக்குப் பிரகாசத்தை அளிக்கும் ஆத்மாவானது அறியப்படும். இந்த வழியில், அதாவது சரீரகோசங்களின் தன்மை மூலம் ஆத்ம ஸாக்ஷாத்கார தத்வத்தை இந்த நூல் நிருபணம் செய்கிறது. மனதின் வியாபகம், அநுபூதி யடைந்த மனைத்தவம் இவைகளைப்போன்ற பிராசீன ஹிந்துக்களின் நுண்ணறிவு ஈன்ற முடிவுகளை தற்போது மேல் நாட்டாரின் மனைத்தவ சாஸ்திரம் புதிதாகக் கண்டுபிடித்து, ஏற்றுக்கொள்ளுகிறது. மனைத்தவ சாஸ்திர ஸபந்தமான ஆங்கிலச்சொல் ஒவ்வொன்றுக்கும் கிரேக் பாக்ஷயில் நான்கும் ஸம்ல்லிருதத்தில் நாற்பதும் இருக்கின்றன. மனதும், தேகமும் கூடினவன் மனிதன். இவைகளின் கோசங்கள் பரஸ்பரம் இணைந்து செயல் படுகின்றன. வெளியில் தோன்றும் ஸ்தூல தேகத் துடன் துக்ஷமான, கண்ணுக்குப் புலப்படாத பெளதிக மான பிராணகோசம் இணைந்திருக்கிறது. இது ஹிந்துக்களின் பிராசீனமான கொள்கை. இதுவும், மற்றும் பல கொள்கைகளும், இப்போது கையாண்டு வரும் மனைத்தவ பரிசீலனை (psychoanalysis)யில் சுஷாப்தி போன்ற தூக்க ஸிலையை (hypnosis) ஏற்படுத்துவது மூலமும், மனைதேக ஒன்றுதலை (psychosomatic) ச்சார்ந்த வைத்தய வழிகள் மூலமும், தேகத்தினுடையதும், மனை அளிகளுடையது மான மின் மண்டலத்தின் ஆராய்ச்சி மூலமும் மனைதேவ ஸம்பந்தத்தின் அதிசயிக்கத்தக்கதான புது அறி வு அநுமோதனம் செய்யப்படுகின்றன.

ஸ்வாமி விவேகாநந்தர் அருளுகிறார்கள். “தேகம் நான் என்று உண்ணைப் பாவிப்பாயானால் நீ பிரபஞ்சத்துக்கு அப்பாற்பட்டவன் ; ஜீவன் என்று கருதுவாயானால் அாதி யான ஜோதியின் பொறி ஒன்றுவாய் ; ஆத்மாவே நீ என்றறிந்தால் நீ எல்லாமே ”. உபநிஷதங்களும் கோவிக் கிள்ளன. “ஆத்மாவுக்கு அன்னியமாக ஏதாவது உண்டு என்ற கொள்கையுள்ளவன் எங்கும், எல்லாவற்றிலும் நிராகரிக்கப்படுகிறுன் ”.

அந்தரிக்ஷத்தின் பல மூலிகளில் மனிதன் சஞ்சரிக் கலாம். வெளிநோக்கங்களை சாதிக்கலாம், ஆனால் அவன் உள்நோக்கி அசத்திலும் சஞ்சரிக்கவேண்டும். வெளியில் சஞ்சாரம்போலவே இந்த உள் சஞ்சாரமும் ஆழ்ந்தது. மாண்புடையது. இதுதான் பூர்ண பிரச்சினையான தன் சொந்த பிரச்சினையை ஜீவன்முக்தி நிலையில் சாதிக்கவல்லது. ‘வாஸுதேவமனனம்’ போன்ற கிரந்தங்களே இந்த முயற்சியில் தே வையான வை, விஞ்ஞானத்துக்குப் பொருந்தியவை என்பதெல்லாம் வருங்காலத்தில் உணரப் படும்.

அகிலபாரத சங்கரஸேவாசமிதியின் பொதுகாரியதரிசி ஸ்ரீ K. V. சுப்பரத்னம் அவர்களின் தமிழாக்கம் மிகவும் மேன்மை வாய்ந்திருக்கிறது. இந்த பெரும் பணியாற்றிய இவர்களுக்கு வாசகர்களின் நன்றி உரியதாகும். இந்த நூலின் பதிப்பாளர் ஸ்ரீ V. வைத்தியஸாப்ரமணிய்யர் அவர்களுக்கும் நம் ஆழ்ந்த நன்றி உரியது. அவர்களின் பெரும்கொடையைப் போற்றுவது கடினமானதே. சங்கரர், அத்வைதம், சிறுங்கேரிபீடும் இவைகள் சம்பந்தமாக மாபெரும் பணிகளில் மேல்மேலும் ஈடுபட்டு அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழுவேண்டும்.

பேராசிரியர் T. K. வெங்கடேச்வரன்,
15-8-69 டென்வர் ; கொலரா டோ-அமெரிக்கா,
(தற்போது சென்னைக்கு கெடும்பூறையில் வந்துள்ளார்)

முன்னுலை

அதில் பாரத சங்கர ஜேவா ஸமிதியின் மூலமாக பிரசரிக்கப்படும் ‘ஸ்ரீசங்கரக்ஞபா’ ‘ஸ்ரீஜகத்துக்கு கிரந்தமாலா’ மற்றும் உள்ள பிரசரங்களையும் படித்த என் நண்பர் களில் பலர் அவைகளில் காணப்படும் வேதாந்த பதங் கருக்கு விளக்கம் தெரிவிக்கக்கூடிய புத்தகம் சமிதியின் மூலம் பிரசரித்தால் சௌகர்யமாக இருக்கும் என்று சொன்னார்கள். இதற்கு தகுந்த வழி ‘வாஸுதேவ மனன்’ த்தை அவர்களுக்குத் தெரிவிப்பதுதான் என்று எண்ணரினேன். ஸமஸ்கிருதத்தில் இருக்கும் மூலத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளமுடியாத நண்பர்களின் உபயோகத்துக்காக, இந்த தமிழ் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.

வாஸுதேவமனனத்துக்கு ஏற்கனவே சில தமிழாக்கம் உள்ளது என்பது தெரியும். ஆனால் அவைகளில் பெரும்பான்மையாக ஸமஸ்கிருத வார்த்தைகளையே உபயோகித்தும் சில இடங்களில் கடினமான தமிழ் பதங்களையே உபயோகித்துமிநப்பதால் சாமானிய ஜனங்களுக்கு தெரிந்துகொள்ள சிரமம் ஏற்படுகிறது. மூலத்தின் அர்த்தத்தை மனதில் கொண்டு எல்லோரும் அறியும்படியாக பேசும்நடையில் இதை எழுதி இருக்கிறேன்.

மூல கிரந்தத்தின் போக்கு குரு சிஷ்ய ஸம்வாத ரூபமாகவும் அவ்வப்போது படிப்படியாகத் தோன்றும் சந்தேகங்களையும் அதன் நிவாரணங்களையும் தெளிவாக்கும் வழியில் அமைந்துள்ளது. இதையே அனுசரித்து இப்புத்தகத்திலும் விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதைப்படிப்பதால் ஸமஸ்கிருத மூல நூலைப் படிக்க உத்ஸாகம் வரும் என்பது தான் என் தாழ்மையான நோக்கம்.

தகவினும்னைய பீடமான சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தில் இப்போது அமர்ந்திருக்கும் ஸ்ரீஜகத்துக்கு மகா

ஸ்ன் னிதானத்தின் அனுசிரகத்தால் இதை எழுதவேண்டும் என்ற எண்ணை எனக்கு உண்டாகி அவருடைய கிருபா கடாக்ஷித்தால் இதை இந்த மட்டில் என்னுல் எழுத முடிந்தது. அப்படிப்பட்ட கருணாமுர்த்தியின் திவ்ய பாதாரவிந்தங்களில் இதை என் சிறிய குநுகாணிக்கையாக சமர்ப்பிக்கிறேன். என்னை அனுசிரகத்து இதற்கு ஸ்ரீ முகம் அருளியிருக்கும் ஜகத்கருவக்கு என் ஸாஷ்டாங்க நமஸ்காரங்களை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

இச்சிறு மொழி பெயர்ப்பை செய்யும் போது ஏற்பட்ட பல சந்தேகங்களை சிவர்த்தி செய்து உதவியவர் என் ஆப்த நண்பர் சிருங்கேரி மடம் ஆஸ்தான வித்வான் காருதுரிச்சி பிருமமழுந் ராமனுத சாஸ்திரிகளவர்கள் இப்புத்தகம் அச்சாகும்போது தேவையாயிருந்த திருத்தங்களைச் செய்து கொடுத்த ஸ்ரீரங்கம் வேதாந்த வித்வான், வ்யாகரண சிரோயணி பிரம்மழுந் K. S. வெங்கடராம சாஸ்திரிகள் அவர்களுக்கு என நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்புத்தகத்தைப் பிரசுரிக்கும் சிருங்கேரி ஜகத்கரு ஸாதன தர்மவித்யாஸமிதி காரியதரிசி குருபக்தசிரோமணி ஸ்ரீ V. வைத்யசுப்ரமண்யய்யர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

சிந்தனையை வளர்க்கும் கருத்துகள் அடங்கிய சிறப்புரை (Foreword) எழுதிக்கொடுத்த டென்வர் ஸர்வகலாசாலை பேராசிரியரும், ஆசிய நாட்டுக் கலைகளின் பரிசீலன அதிபருமான, பிரசித்தி வாய்ந்த பேராசிரியர் T. K. வெங்கடேச்வரன் அவர்களுக்கும் என் நன்றி.

அழகிய முறையில் வெகு சீக்கிரமாக அச்சடித்துக் கவர்ச்சிகரமான தோற்றுத்துடன் புத்தகத்தை தயாரித்து கொடுத்த ஸ்ரீரங்கம் ஸ்ரீ வாணீ விலாஸ் அச்சகத்தாரர் நான் என்றும் மறக்கமுடியாது.

பொருளாடக்கம்

முதலாவது வர்ணகம்	பக்கம்
புருஷார்த்தம்	... 5
அத்யாரோபம்	... 6
மூலப்ரக்ருதி	... "
அபின்ன நிமித்தோபாதானம்	... 7
காரணபிரபஞ்சம்	"
ஸுக்ஷம பிரபஞ்சம்	... 8
ஸுதால பிரபஞ்சம்	... 9
பஞ்சீகரணம்	... "
ஸமஷ்டி-வியஷ்டி	... 10
தரிமூர்த்திகள்	... "
ஆவரண சக்தி	...
மேரகஷமடைய ஏழு அவஸ்தைகள்	..."
அபவாதம்	... "
...	12
இரண்டாவது வர்ணகம்	
அனுபந்த சதுஷ்டயம்	... 14
ஸாதன சதுஷ்டயம்	... 15
கு ஆவச்யகம்	... 17
மூன்றாவது வர்ணகம்	
பிரபஞ்சத்தின் பிரிவுகள்	... 20
ஒன்றே உபாதியால் பலவாக ஆகிறது	
என்பதற்கு திருஷ்டாந்தம்	... 21
அவச்சேத பகுதி	... 22
பிரதிபிமிப பகுதி	... "
ஐவனே பரமாத்மா	... "
ஐவனின் மூவகைப் பிரிவுகள்	... 23
நான்காவது வர்ணகம்	
ஏழுவித பந்தங்கள்	... 30
துக்கம் ஸ்வரபாவிகமல்ல	... "

	பக்கம்
துக்கத்தின் காரணம் சரிரமி	32
அரசர்களுக்கும் தேவர்களுக்கும் துக்கமுன்டு	33
துக்கமே ஸாகமாகத் தோன்றுகிறது	
விவேகிக்கும் அக்ஞானிக்கும்	
உள்ள வித்யாஸம்	
துக்கம் ஆத்மாவுக்கல்ல என்பதில்	
சுருதி யுக்தி அநுபவங்கள்	34
மோகந்த்தின் நான்கு பிரிவுகள்	36
இதன் ஸாதனங்கள்	
முக்யமுக்தி விடேஹு முக்தி	
ஸாஷாப்தி பிரளாயங்கள் முக்தியல்ல	37
சரிரத்திற்குக்காரணம் கர்மா	
ஞானத்தால் கர்மநாசம்	39
ஐந்தாவது வர்ண கற்	
சரீரத்தின் காரணமான கர்மா கின் பிரிவுகள்	48
மூன்றுவித புனைய கர்ம பலன்	,,
மூன்றுவித பாபகர்ம பலன்	49
மூன்றுவித மிச்சர்மாகின் பலன்	,,
கர்மாவுக்குக் காரணம் மூன்று கரணங்கள்	,,
ஆத்மா கர்த்தாவல்ல	50
மானவிகமான மூன்று கர்மாக்கள்	52
வாசிகமான மூன்று கர்மாக்கள்	,,
காயிகமான மூன்று கர்மாக்கள்	53
கர்மாவின் தன்மையை அறிந்து	
அனுஷ்டிப்பதன் பயன்	,,
பிரம்மவித்துக்களில் நான்குவிதம்	54
மனோவிருத்தி விவரணம்	,,
முக்கரணங்களின் வேலைகளுக்கு ராக	
த்வேஷங்கள் காரணம்	55
ஆத்மா செய்விப்பவனுமல்ல	56
ராகத்வேஷங்களே செய்விப்பவை	57
ஆத்மாவுக்கு கர்மபல ஸம்பந்தம் கிடையாது.	58
ஞான ப்ரதிபந்தகம் மூன்று விதம்	,,
இவைகளை நீக்கும் உபாயங்கள்	,,
ஆறுவித தாத்பர்ய விசிகங்கள்	60
ஏழுவித அர்த்தவாதங்கள்	61

ஆரூவது வர்ணகம்		பக்கம்
ராகம் த்வேஷம் முதலான 16வித		
அந்தக்கரண விருத்திகள்	...	70
இவற்றை விவரிப்பதன் பயன்	...	72
ராகத்வேஷங்களின் காரணம் அபிமானம்	...	73
அபிமானத்தின் காரணம் புரிவேகம்	...	74
அவிவேகத்தின் காரணம் அக்ஞானம்	...	75
அநாதியான அக்ஞானத்திற்கு நாசமுண்டு	...	76
அக்ஞான லக்ஷணம்	...	77
ஞானத்தாலேயே அக்ஞான நாசம்	...	79
ஞானம் இருவகை	...	80
விருத்தி ஞானத்தால் அக்ஞானதி விருத்தி	...	
விருத்தியின் நிவிருத்தி	...	81
எழவது வர்ணகம்		
ஆத்மாநாதம் விவேகம்	...	88
ஆத்ம லக்ஷணம்	...	,
அநாதம் லக்ஷணம்	...	89
வியஷ்டி ஸமஷ்டி பேதம்	...	,
ஈசுவர - ஜீவலக்ஷணம்	...	,
அந்தர்யாமி	...	,
ஹிரண்யகர்ப்பன்	...	90
விராட்	...	,
திரிமுந்தி உபாஸனம்	...	,
விக்ரஹ உபாஸனம்	...	91
ப்ராஜ்ஞன், தெஜஸன், விசவன்	...	92
மஹாவாக்யத்தில் மூவித ஸம்பந்தம்	...	93
மூன் றுவித லக்ஷணைகள்	...	95
வாக்யார்த்தம் லக்ஷ்யார்த்தம்	...	97
அகண்டார்த்தம்	...	,
எட்டாவது வர்ணகம்		
மூன்றுவித சரீரங்களைக் காட்டி ஹும் ஆத்மா		
வேறுபட்டது	...	107
ஹுவகை சரீரங்கள்	...	108
ஸ்தூல சரீர லக்ஷணம்	...	,
17 சிங்க சரீராவயவங்கள்	...	110

	பக்கம்
வஸ்துவை அறியும் மூன்று உபாயங்கள்	... 111
முவித தோழங்கள்	... ,,
ஐந்து ஞானேந்திரியங்களின் லகஷணங்கள்	... 112
ஐந்து கர்மேந்திரிய லகஷணம்	... 118
பஞ்ச பிராண லகஷணம்	... 114
ஐந்து உப பிராண லகஷணம்	... 115
நான்குவித அந்தக்கரண லகஷணம்	... ,,
காரண சரீரம்	... 116
ஆத்ம லகஷணம்	... ,,
ஆத்மாவுக்கும் அநாத்மாவுக்கும்	... ,,
ஐந்துவித வைலகஷண்யம்	... 118
ஸத் அஸத்பேதம்	... ,,
சித் ஜடபேதம்	... ,,
ஆனந்த துக்கபேதம்	... ,,
ஸுவகை துக்கம்	... ,,
இன்பதாவது வர்ணகம்	
அவஸ்தாத்ரயஸாக்ஷி	... 125
மனதின் முக்குணங்கள்	... ,,
முவித அவஸ்ததைகள்	... ,,
ஆத்மா ஸாக்ஷி என்பதில் திருஷ்டாந்தம்	... 126
ஸாக்ஷிக்கும் சிதாபாஸனுக்கும் பேதம்	... 127
ஆத்மா ஞேயமல்ல	... 129
‘ தசமஸ்தவமெனி ’ திருஷ்டாந்தம்	... ,,
பிரமாணங்களால் ஆத்மா அறியப்படுவது அல்ல ...	130
பத்தாவது வர்ணகம்	
பஞ்சகோசங்கள்	... 137
ஆத்மா பஞ்சகோசவ்யதிரிக்தன்	... 138
இவற்றுடன் ஆத்மாவுக்கு ஸம்பந்தமில்லை	... ,,
பொய்யான ஆத்யாஸிக ஸம்பந்தம்	... 139
அன்னமய கோசத்துடன் அத்யாசம்	... ,,
பிராணமய கோசத்துடன் அத்யாசம்	... ,,
மனேமயகோசத்துடன் அத்யாஸம்	... ,,
விழ்ஞானமயகோசத்துடன் அத்யாஸம்	... 140
ஆனந்தமயகோசத்துடன் அத்யாசம்	... ,,
	141

அத்யரஸ காரணம் அவிவேகம்	...	99	
பஞ்சகோசங்கள் ஆத்மாவல்ல	...	,,	
இவை வாஸ்தவமல்ல	...	148	
முவித ஸத்தைகள்	...	,,	
பதினெட்டு ரூவது வர்ணகம்			
ஆத்மா ஸச்சிதாநந்த ரூபன்	...	154	
ஆத்மா ஸத் என்பதற்கு சருதி யுக்தி			
	அனுபவங்கள்	...	,,
ஆத்மா சித்ருபி	„	158	
ஆத்மா மனதால் அறியப்படுகிறது			
	என்பதன் கருத்து	...	160
ஆத்மா ஆனந்தரூபி	...	161	
பன்னிரண்டாவது வர்ணகம்			
அகண்டார்த்த நிருபணம்	...	172	
முவிதபரிச்சேதமற்றது அகண்டம்	...	,,	
ஆத்மா மூன்று பரிச்சேதங்களற்றது	...	174	
ஆத்மா முவித பேதங்களற்றது	...	175	
ஸத் சித் ஆனந்தம் மூன்றும் வெவ்வேற்றல்ல	...	177	
அகண்டார்த்த ஸாக்ஷாத்காரம்			
பெற்றவனே ஞானி	...	181	

GLOSSORY INDEX

- அந்தர்ப்பாமி-7
அவ்யாகிருதர்-7
அனுபந்தம்-14
அஞானம்-6
அன்வய வியதிரேகம்-53, 55
அந்தக்கரணம்-8, 33, 115
அவ்யாப்தி அதிவ்யாப்தி அஸம்பவம்-111
அத்யாஸம்-51
அபவாதம்-12
அவித்யை-12
அவஸ்தை (ஜாக்ரத், ஸ்வப்ன, சஷாப்தி) 6, 7, 125
ஆத்மாவின் லக்ஷணம் 107, 172, 178
ஆவரண சக்தி-10
உபாதி-22
உபாயம்-111
உபாதானகாரணம்-7, 38
இந்திரியம் (கர்மேந்திரியம் ஞானேந்திரியம்-118
கர்மா-48, 52
நிமித்தகாரணம் உபாதான காரணம்-7
காரணங்கள்-52, 55
கோசங்கள்-24
குணம், (ஸத்வம், ரஜஸ் தமஸ்)-8
சரீரம் (ஸ்தூல, சூக்ஷ்ம லிங்க, காரண) 7, 8, 9,
110, 116
சம்பந்தங்கள்-93-138
சாதனம் (சரியை கரியை யோகம், ஞானம்)-36

- சாதனசதுஷ்டயம்-4
 ஜீவன்-28
 ஜபாகுசமநியாயம்-56
 ஞானி-54
 ஞானேந்திரியம்-118
 ஞானம்—ஸ்வரூபஞானம் வருத்தி ஞானம்-80
 பிரளையம்-37
 பிரபஞ்சம்-20, 158
 பிரதிபந்தம்-58
 பிரமாணங்கள்-130
 பிராணங்கள் 114
 பந்தங்கள்-30
 பரோகஷஞானம்-11, 164
 பஞ்சகோசங்கள் - 137
 புருஷார்த்தம்-5
 ப்ராகபாவம் ப்ரத்வம்ஸாபாவம்-76
 பேதம் (ஸஜாதீயம் விஜாதீயம் ஸ்வகதம்)-174
 மாயை-7, 12
 மூலப்ருக்ருதி-6
 மோகஷம்-5, 6, 11, 32, 36, 37
 ராகதுவேஷம்-70
 ஸத்சித் ஆனந்தம் 78, 88, 119, 143 , 154, 164, 178
 லக்ஷ்மீனா (ஜஹல்லக்ஷ்மீனா அஜஹல்லக்ஷ்மீனா ஜஹத
 ஜஹல்லக்ஷ்மீனா-95
 லிங்கங்கள்-60

॥ श्रीः ॥

॥ लघुवासुदेवमननम् ॥

॥ प्रथमवर्णोकम् ॥

सर्वतन्त्रस्तन्त्राय सदात्माद्वैतवेदिने ।

श्रीमते शंकरार्थाय वेदान्तगुरवे नमः ॥ १ ॥

योऽवतीर्ण इहाचार्यहृपेण यतिना मुदे ।

श्रीमन्नारायणं वन्दे तं हरिं करुणानिधिम् ॥ २ ॥

मननाख्यं प्रकरणं वासुदेवयतीश्वरैः ।

रचितं विस्तरेणाद्य संप्रहेण प्रकाश्यते ॥ ३ ॥

बालानामुपकाराय सम विज्ञानसिद्धये ।

तत्र श्रीबालगोपालकृष्णः संनिहितो भवेत् ॥ ४ ॥

इह खलु धर्मर्थकाममोक्षाणां चतुर्णा पुरुषार्थानां मध्ये मोक्ष
एव परमपुरुषार्थः, नित्यत्वात् ‘न च पुनरावर्तते न च पुनरावर्तते’
(छा० ८. १५. १.) इति श्रुतेः । इतरेषां त्रयाणां न तथात्वम्,
अनित्यत्वात् ‘तद्यथेह कर्मचितो लोकः क्षीयत एवमेवामुत्र पुण्यचितो
लोकः क्षीयते’ (छा० ८. १. ६.) इति श्रुतेः । स च मोक्षो ब्रह्म-
ज्ञानादेव सिध्यति, ‘तमेव विद्विवाति मृत्युमेति नान्यः पन्था
विद्यतेऽनाय’ (श्वे० ६. ५.), ‘ब्रह्मविदाप्नोति परम्’ (तै. २-१)
इत्यादिथुतिभ्यः ॥

तच्च ब्रह्म अध्यारोपापवादाभ्यां ज्ञातव्यम्, आरोपितनिवृत्त्यै-
वाधिष्टानज्ञानोदयात्, ‘अध्यारोपापवादाभ्यां ज्ञातव्यस्तत्त्वनिर्णयः’
‘न कर्मणा न प्रजया धनेन त्यागेनकेऽमृतत्वमानशुः’ (कै० २.)
इति वचनात् । तस्मान्मुमुक्षुणा अध्यारोपापवादावश्यं ज्ञातव्यौ ॥

तत्राध्यारोपो नाम शुक्तिकायां रजतवत्, रज्जौ सर्पत्,
स्थाणौ पुरुषवच्च निष्प्रपञ्चात्मवस्तुनि प्रपञ्चारोपः । अयमध्यारोपो
वस्त्वज्ञानादागतः । तदज्ञानमेवाविद्या तमो मोहो मूलप्रकृतिः प्रधानं
गुणसाम्यमव्यक्तं मायेति चोच्यते । मूलप्रकृतिर्नाम शुक्तरक्त-
कृष्णतनुममुदायहपरञ्जुवत्सत्वरजस्तमोगुणसमुदायरूपा । अस्याः
प्रलयो महासुपुस्तिरिति च नाम । अध्यां मूलप्रकृतावनन्तकोटिजीवाः
स्वस्वकर्मवासनाभिः सह जतुषिष्ठे सुवर्णरेणव इव सुषेः पूर्वं लीना
वर्तन्ते । अयमनुभवः सकलजनानां सुषुप्त्यवस्थायामस्ति । सा
मूलप्रकृतिः सुषिकाले परिपक्वजीवकर्मवशान्मायाऽविद्या तामसीति
तिविद्या जाता । तत्र माया विशुद्धमत्वप्रधाना । तत्र प्रतिविमितं
सन्सुषेः पूर्वं विद्यमानं ब्रह्मचैतन्यमीश्वर इत्युच्यते । तस्याच्याकृतो-
ऽन्तर्यामीति च नाम । स एव जगत्सष्टा । स एव परिपूर्णब्रह्मचैतन्य-
रूपेण तामस्यवच्छिन्नं सज्जगदुपादानमपि भवति । तन्तोरुणनाभव-
त्स्वोपाधिप्राधान्येनोपादानकारणं सप्राधान्येन निमित्तकारणम् ॥

अयमीश्वरः केन प्रकारेण जगत्युष्टवानिति चेत्, उच्यते —
पूर्वोक्ताऽविद्या रजःप्रधाना बहुप्रकारऽनन्ता । तदविद्याप्रतिविमित-
चैतन्यरूपा जीवा अध्यनन्ताः । अनयोर्जीवेश्वरयोर्व्यष्टिरूपाऽविद्या
समष्टिरूपा मूलप्रकृतिश्च क्रमेण कारणशरीरे । तयोः कारणशरीरयो-
जीविस्येश्वरस्य चावस्यानं सुषुप्त्यवस्था । तयोः स्वस्वकारणशरीर-
मेवानन्दमयकोशः । एवं कारणप्रपञ्चसुष्टिः ॥

அथ ஸூக்ஷ்மப்ரபஞ்சஸுடிடுच்யதே— ஈಶ்வரஸ்யேக்ஷணவஶாத்தமோगுணரूபா
பிரகுதிராவஞ்சாக்கிவிக்ஷேபஶக்கிரிதி ஦ிவி஧ா ஜாதா । தந் விக்ஷேப-
ஶக்கிரேவ ஸூக்ஷ்ம ஆகாஶோऽம்஭வத । ஆகாஶாடாயு: । வாயோர்஗ிஃ ।
அயேராப: । அதூச: புதிவி । எதேஷா பञ்ச஭ूதானா் ஸூக்ஷ்ம஭ूதாந்யபञ்சீ-
குதானி தன்மாலாணி சேதி நாம । எதேபாமபி ஸஞ்சரஜஸ்தமோగுணா: ।
காரணாடஜாநாடாகாரா: ஸன்த । எதேபாமகாஶாதீநா் புதைபுதைஸ்தஞ்ச-
ஞானாந்தோந் த்வகச்சுர்ஜிங்ஹா பிணமேனி பञ்ச ஜானேந்திரயாணி க்ரமேஞ
ஜாதானி । ஆகாஶாடிஸ்தஞ்சயமஷ்டாऽந்தகரண் ஜாதம् । தச் மனோ-
புதூசுந்தார்சித்தமேடேந சதுர்வி஧ம् । தந் புதூசுந்தார்சு மனஸி
சித்தஸ் சாந்தம்ர்மிவ: । எவமகாஶாடிரஜோಗுணாடாக்பாணிபாடபாயுபஞ்சா
இதி பञ்ச க்ரமேந்திரயாணி ஜாதானி । ஆகாஶாடிரஜோகுணமஸ்தஞ்சா பிராணோ
ஜாத: । ஸ ச பிராணபாநவ்யானோடாநஸமானமேடேந பञ்சவி஧: ।
எதஜானேந்திரயபञ்சக் க்ரமேந்திரயபञ்சக் பிராணபञ்சக் மனோ புதிர்சைக்கி மூய
ஸம்பாதாத்மக் ஸூக்ஷ்மஶரீரர் லிங்ஙாஞ்சுமுடியதே । இமேவ மோகமாதநம् ।
அஸ்மிந்ஸூக்ஷ்மஶரீரே ஜிவேஶ்வரயோரவஸ்திஃ ஸமாவஞ்சா । அஸ்மிந்வஜாநமய-
கோஶே மனோமயகோஶ: பிராணமயகாஶஞ்ச ஸன்த । ஏவ் ஸூக்ஷ்மஸுடிப்ரகார: ॥

அथ ஸ்஥ூலஸுடிப்ரகார உच்யதே— அथ தமோగுணப்ரधாநாந்ய-
பञ்சீகுதாந்யாகாஶாதீநி பञ்சாபி ஭ूதானி பிரத்யேக ஦ே஧ா வி஭ப்ய
தலைகைக்மர்஧ சதுர்஧ வி஭ஜய ஸ்வார்஧மாங் விஹாயேதர்஭ूதார்஧மாகேஷு
ஸங்யேஜன் பञ்சீகரணம् । ஏவ் குதே பञ்சாபி பञ்சீகுதானி ஭வந்தி ।
எதேம்ய: பञ்சீகுதேம்யோ ஭ूதேம்யோ ஬்ரஹ்மாஷ்ட தடந்தஶ்ரதுர்஦ஶ ஸுவநானி தேஷு
சாங்குஜராயுஜஸ்வேஜஜோத்ரிஜஸ்துர்வி஧ஸ்தூலஶரீராய்நாடி மோக்யவஸ்துனி
ச ஜாதானி । அஸ்மிந்ஸ்தூலஶரீரே ஜிவேஶ்வரயோரவஞ்சாந் ஜாந்தாநாவஞ்சா ।
இங் ஸ்஥ூலமேவாநமயகோஶ: । ஏவ் ஸ்஥ூலஸுடிப்ரகார: ॥

इदं कारणशरीरं सूक्ष्मशरीरं स्थूलशरीरं च प्रत्येकं व्यष्टिः समष्टिभेदेन द्विविधम् । ‘वस्तु’ ‘ग्रामः’ इत्यादि समष्टिः, ‘वृक्षः’ ‘गृहम्’ इत्यादि व्यष्टिः । एवं सर्वशरीरं समष्टिः, एकशरीरं व्यष्टिः । तत्र समष्ट्युपाधिक ईश्वरः, व्यष्ट्युपाधिको जीवः । तत्त्वापि कारण-समष्टये श्वरः, कारणव्यष्टया ग्राजः । सूक्ष्मसमष्टया हिरण्यगर्भः, सूक्ष्मव्यष्टया तैजसः । स्थूलसमष्टया वैश्वानरः, स्थूलव्यष्टया विथः । इति जीवेश्वरयोगवान्तरभेदः ॥

अयमेवेश्वरः सत्त्वरजस्तमोगुणं रूपाधिभिः ब्रह्मविष्णुस्त्रद्रुपेण सृष्टिस्थितिमंहारान्करोति । ब्रह्मणो विराट्पुरुषेऽन्तर्भाविः । विष्णो-हिरण्यगर्भेऽन्तर्भाविः । रुद्रस्य चेश्वरेऽन्तर्भाविः । एवं प्रपञ्चोत्पत्तिः । अयमेवाध्यारोपः । इदं विक्षेपशक्तिकार्यम् ॥

अथावरणशक्तिकार्यमुच्यते— ईश्वरमात्मज्ञानिनं च विहायान्येषां सर्वेषां जीवानां पञ्चकोशानामात्मनश्च भेदमावरणशक्तिरन्धकार इवा-वृणोति । आवरणं च द्विविधमसत्त्वावरणमभानावरणं चेति । ‘वस्तु नास्ति’ इति व्यवहारकारणमसत्त्वावरणम् । ‘वस्तु न भाति’ इति व्यवहारकारणमभानावरणम् । आवरणशक्तिकार्यमेव संसारवृक्षस्य मूलम्, न विक्षेपशक्तिकार्यम् । एतन्मोक्षसिद्धेरपि हेतुः । द्विविध-मण्ड्यावरणं तत्त्वज्ञानेन विनाशयम् । तत्त्वज्ञानं च परोक्षज्ञानमपरोक्ष-ज्ञानं चेति द्विविधम् । तत्र गुरुमुखाद्वेदान्तजन्यं ज्ञानं परोक्षज्ञानम् । इदमेव श्रवणम् । अनेन ‘वस्तु नास्ति’ इत्येवं रूपमसत्त्वावरणं नश्यति । तदा ‘वस्तु नास्ति’ इति व्यवहियते । श्रवणेन संशयं मननेनासंभावनां निदिध्यासनेन विपरीतभावनां च निवर्त्य देहात्म-ज्ञानवद्वात्मज्ञानं जायमानमपरोक्षज्ञानम् । अनेन ‘वस्तु न भाति’ इति व्यवहारहेतुरभानावरणं नश्यति । एवं परोक्षज्ञानेनापरोक्षज्ञानेन

ச 'ब्रह्म नास्ति , न भाति' इति व्यवहारं हेतुरावरणद्वयमपि नश्यति ।
तदाऽनर्थनिवृत्तिरानन्दावाप्तिश्च भावः । इति सप्तावस्थाः सिध्यन्ति
सप्तावस्था नाम — 'अज्ञानमावृतिस्तद्विक्षेपश्च परोक्षधीः । अपरोक्ष-
मतिः शोकादितः तु मिनिरंकुशा ॥' इति । एवमाकाशवन्निर्मले चैतन्य-
वस्तुनि मिथ्याभूतप्रपञ्चकर्त्पनमध्यारोपः ॥

अयापवाद उच्यते — 'कारणव्यतिरेकेण कार्यं नास्ति' इति
बोधेन शुक्तिसायां रजतवद्वज्जौ सर्पवच्च 'ब्रह्मणि प्रपञ्चो नास्ति' इति
निषेषोऽपवादः । 'या मा सा माया' 'या न विद्यते साऽविद्या'
इति व्युत्पत्त्या मायायाः कल्पितत्वं सिद्धम् । एवं यः 'ब्रह्मव्यतिरेकेण
किमपि नास्ति , तद्वाहमेव' इति विचार्य जानाति स एव
जीवन्मुक्त इति वेदान्तसिद्धान्तः ।

इति प्रथमवर्णकम् ॥

४३

ஸ்ரீ குருபயோ கட:

ஸ்ரீ வாஸுதேவ ராணம்

தமிழ் சுருக்கம்

* -

முதல் வர்ணகம்

தர்மம் அர்த்தம் காமம் மோகம் என்ற நான்கு
புருஷார்த்தம் ஏனென்றால் அதுதான் சாசுவதமானது.
சாந்தோக்ய உபநிஷத்தில் 'மோகம் அடைந்தால் மறுபடி
பிறப்பதில்லை' என்று சொல்லப்பட்டிருக்கிறது. மற்ற மூன்று
புருஷார்த்தங்களும் முக்யமானவை ஆல்ல. ஏனென்றால்

அவை சாசுவதமானவை அல்ல. அதே உபநிஷத்தில் ‘இவே வுலகில் எவ்வாறு கர்மாவினால் (செய்கையால்) சம்பாதிக்கப் பட்ட போகம் அழிந்து போகிறதோ அவ்வாறே புண்யங்களால் சம்பாதிக்கப்பட்ட மேலுலக போகமும் அழிந்து விடுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

அந்த மோகங்கம் என்பது ப்ரம்மஞானத்தினால்தான் அடையப்பெறுவது சுவேதாசுவதரோபநிஷத்தில் ‘அதை அறிந்தவன் மரணத்தைத்தாண்டிவிடுகிறான் மோகங்கத்துக்கு வேறுவழி இல்லை’ என்றும், தைத்திரீய உபநிஷத்தில் ‘பிரம்மத்தை அறிந்தவன் மோகங்மடைகிறான்’ என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த ப்ரம்மம் அத்யாரோபம் (இல்லாதது இருப்பதுபோன்ற தோற்றும்), அபவாதம் (மறுப்பு) என்ற இரண்டினால் அறியப்படவேண்டும்.

அத்யாரோபம் (பொய்தோற்றும்) என்பது கிணிஞ்சலில் வெள்ளி தோன்றுவதாம், கயிற்றில் பாம்புதோன்றுவதேயாம். தூணில் மனுஷியன் என்ற எண்ணாம் தோன்றுவதேயாம். இதுபோல நிஷ்பிரபஞ்சமான ஆத்மவஸ்துவில் பிரபஞ்சம் உண்டு என்று கற்பணை தோன்றுவது ஆரோபம். இந்த அத்யாரோபம் என்பது வஸ்துவின் உண்மையான ஸ்வரूபம் தெரியாமல் இருப்பதால் ஏற்படுகிறது. இந்த அஞானத்தை யே அவித்தை, மோஹம், மாயை, மூலப்ரக்ருதி, அவ்யக்தம், முதலான பல பெயர்களால் கூறுகிறார்கள். இந்த அக்ஞானத் திற்கு எது காரணம் என்று கேட்பதற்கில்லை. ஏனெனில் இது அநாதி, ஆரம்பம் இல்லாதது.

மூலப்ரக்ருதி என்பதாவது, வெள்ளை, சிகப்பு, கருப்பு என்ற மூன்று நிறங்கள் கொண்ட மூன்றுவித நூல்களால் இணைக்கப்பட்டு உருவான ஒரு கயிறு போல் ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய மூன்று குணங்களின் ஒன்றுபட்ட சேர்க்கை இதற்கு பிரளயம் என்றும் மற்றாஸுஷாப்தி என்றும் பெயர். ஸுஷாப்தி என்பது ஸ்வப்னமில்லாத தூக்கம். கோடிக்கணக்கான ஜீவர்கள் யாவரும் அவரவர்களின் பூர்வஜனங்கள் கர்மாக்களால் ஏற்பட்ட வாசனைகளுடன் தட்டான் வைத்திருக்கும் மெழுகில் தங்கத்துாள்கள் எப்படி ஒட்டியிருக்கின்றனவோ அதுபோல் ஜகத் ஸ்ருஷ்டிக்கு முன் மூலப்ரக்ருதியில் மறைந்து

கிடக்கின்றனர். இந்த அனுபவம் எல்லா ஐந்துக்கணக்கும் ஸாஷாப்தி என்ற நிலையில் காணப்படுகிறது.

இந்த மூலப்ரக்ருதி ஸ்ரூஷ்டி காலத்தில் ஜீவனின் பக்குவ மான அதாவது பலனைக்கொடுக்கத்தயாராக உள்ள கர்மாவின் காரணமாக மாயை, அவித்யை, தமஸ் என்று மூன்று விதமாக ஆகிறது. மாயை என்பது ஸத்வகுணந்தைப்பிரதானமாக உடையது. சிருஷ்டிக்கு முன்பு பிரம்ம சைதன்யம் இந்த மாயையில் பிரதிபிடிக்கும்போது ஏற்படும் ரூபம் ஈசவரன் எனப்படும். இவருக்கு அவ்யாக்ருதர், அந்தர்யாமி என்றும் பெயர்கள் உண்டு. இதுதான் ஜகத்தை உற்பத்தி செய்வது. இதுவே பரிபூர்ணப்ரஹ்ம சைதன்யருபமாகவே தமோகுண ப்ரதானமான தாமஸீசக்தியுடன் சேர்ந்து, குடத்துக்கு மன் போல் பிரபஞ்சத்திற்கு உபாதான காரணமாகவுமாகிறது. இந்த ஜகத்துக்கு இரண்டு காரணங்களும் ஆத்மாவேதான் குடத்தை உண்டுபண்ண குயவன் நிமித்தகாரணம், மன் உபாதான காரணம். அதுபோல் ஜகத்திருஷ்டிக்கு தனி இரண்டு காரணங்கள் இல்லை பிரம்மம் ஒன்றேதான் இரண்டு காரணமுமாகிறது. உதாரணம் சிலந்திக்கூடுக்கு சிலந்தியே உபாதானகாரணமாகவும் நிமித்தகாரணமாகவும் ஆகிறது அது தன்னிடமிருந்தே தன்வாயிலிருந்தே நூலை சிருஷ்டித்து கூடுகட்டுகிறது. இதுபோல் மாயையும் சைதன்யமும் கலந்த ஈசவரன் ஒருவனே தன்னிடமுள்ள மாயையைக்கொண்டு உபாதான காரணமாகவும் சைதன்யாம்சத்தைக்கொண்டு நிமித்தகாரணமாகவும் ஆகிறன் என அறியவும்.

இந்த ஈசவரன் ஜகத்தை எப்படி சிருஷ்டித்தார் ?

ரஜோகுணம் மிகுந்த அவித்யையானது பலவிதமாயும் எண்ணற்றாயுமின்னது அந்த அவித்யையில் தோன்றும் சைதன்யத்தின் பிரதிபிடிபங்களான ஜீவர்களும் கணக்கற்றவை இந்த ஜீவனுக்கு வியஷ்டியாக (தனித்தனியாக) உள்ள அவித்யை காரண சரீரம் இந்தக் காரண சரீரமான அவித்யையில் இருக்கும் நிலைதான் ஜீவனுக்கு ஸாஷாப்தி அவஸ்தை. இந்தக்காரண சரீரம்தான் ஆநந்தமயகோசம். இதுபோல் ஸமஷ்டியாக (மொத்தமாக) உள்ள மூலப்ரக்ருதி ஈசவரனுடைய காரணசரீரம் அதில் இருக்கும் நிலை ஆவருக்கு

ஸாஷாப்தியவஸ்தை. அது வே அவருடைய ஆந்தமய கோசம் இவ்வாறு காரணப்பிரபஞ்ச ஸிருஷ்டி ஏற்படுகிறது.

இனி குக்கமயிரபஞ்சத்தின் சிருஷ்டியைப் பார்ப்போம். ஈசுவரனுடைய ஸங்கல்பத்தால் தமோகுணருபமான பிரக்குதி ஆவரணசக்தி, விகோபசக்தி என்று இரண்டு விதமாகப் பிரிக்கிறது இதில் விகோபசக்தி ஸுக்ஷம ஆகாசமாக ஆயிற்று. ஆகாசத்திலிருந்து வராயு, வாயுவிலிருந்து நெருப்பு, நெருப்பி லிருந்து ஜலம் ஜலத்திலிருந்து மண உண்டானது இவை ஜீந்தும் ஸுக்ஷம பூதங்களென்றும், அபஞ்சீக்குதங்கள் என்றும் பிருதிவிதன்மாத்திரை அப்புதன்மாத்திரை, தேஜஸ் தன்மாத்திரை, வாயுதன்மாத்திரை, ஆகாசதன்மாத்திரை என்றும் கூறப்படுகின்றன¹.

இவைகளுக்கு ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களும் காரணமான அஞானத்திலிருந்து வந்துள்ளன.

ஆகாசத்தின் ஸத்வகுணம்சத்திலிருந்து காது என்ற ஞானேந்திரியமும் வாயுவின் ஸத்வாமசத்திலிருந்துத்வகிந்திரியமும் தேஜஸ்ஸின் ஸத்வாமசத்திலிருந்து கண்ணும் ஜலத்தின் ஸத்வாமசத்திலிருந்து நாக்கும் பிருதிவியின் ஸத்வாமசத்திலிருந்து மூக்கும் உண்டாயின இவ்வாறு ஜீந்து ஞானேந்திரியங்கள் உண்டாயின ஆகாசம் முதலான ஜீந்து பூதங்களின் ஸத்வாமசங்களும் ஒன்றுசேர்ந்து அதிலிருந்து அந்தக்கரணம் உண்டாயிற்று. இது நான்குவகைப்பட்டது. மனது, புத்தி, சித்தம் அகங்காரம் என. புத்தியில் அகங்காரமும், மனதில் சித்தமும் உள் அடங்கியவை.

இப்படியே ஆகாசம் முதலிய ஜீந்து பூதங்களின் ரஜோ குணம்சங்களிலிருந்து தனித்தனியாக முறையே வாக்கு, கை, பாதம், பாயு உபஸ்தம் என்ற ஜீந்துகர்மேந்திரியங்கள் உண்டாயின ஆகாசம் முதலியவைகளின் ரஜோகுண அம்சங்கள் எல்லாம் சேர்ந்து உண்டானது பிராணன் இது பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், என்று ஜவகைப்படும். இப்படிப்பட்ட ஒஞ்சேந்திரியங்கள்,

—

பிடங்களுக்குப் புலப்படாததால் ஸுக்ஷம பூதங்களைறும். மற்ற பூதங்களில் கலப்பிலாததால் தாமாதாரகளைறும் பஞ்சீகரணமாகதால் அபஞ்சீக்குதமென்றும் பெயர் பஞ்சீகரணம்பற்றி பின்னால் கூறப்படும்

ஏ கர்மேந்திரியங்கள், ஏ பிராணன்கள், மனது, புத்தி இவைகள் ஒன்று சேர்ந்து 17 அவயவங்கள் அடங்கிய குக்ஷம சரீரம், விங்க சரீரம் என்றும் சொல்லப்படும். இதுதான் விஷய போகத்துக்கு ஸாதனமானது. இந்த குக்ஷம சரீரத்தில் இருக்கும் நிலை ஜீவனுக்கும் ஈசவரனுக்கும் ஸ்வப்னவஸ்தையாகும். இதில் ஏ ந்தானமயகோசம், மனோமயகோசம், பிராணமயகோசம் ஆகிய மூன்றும் உள்ளது இதுவே குக்ஷமத்தின் சிருஷ்டியாகும்.

இனி ஸ்தாலத்தின் சிருஷ்டியைப் பார்ப்போம். தமோ குணத்தை ப்ரதானமாகக் கொண்ட ஜூந்து பூதங்களில் ஒவ்வொன்றையும் இரண்டு பாதியாகப்பிரித்து ஒரு பாதியை மட்டும் மறுபடியும் நான்கு பாகமாகப் பிரித்து இந்த நான்கு பாகங்களையும் மற்ற நான்குதங்களுடன் சேர்த்துவிடுவதற்கு பஞ்சீகரணம் என்று பெயர் இந்த முறையால் ஒவ்வொரு பூதத்திலும் ஜூந்து பூதங்களின அம்சங்களும் உள்ளன இவற்றிற்கு பஞ்சீகருத பூதங்கள் என்று பெயர். பஞ்சீகரணத்திற்கு முன் ஸுக்ஷமமாக இருந்த பூதங்கள் பஞ்சீகரணத்திற்குப்பின் ஸ்தாலமாகிவிடுகின்றன.

இதன் விளக்கமாவது :—

பிருதிவி என்ற பூதத்தில் பிருதிவி $\frac{1}{2}$, ஜூலம் $\frac{1}{2}$, தேஜஸ் $\frac{1}{2}$, வாயு $\frac{1}{2}$, ஆகாசம் $\frac{1}{2}$ பிருதிவி ஒன்று.

அப்பு என்பதில் அப்பு (ஜூஸர்) $\frac{1}{2}$, பிருதிவி $\frac{1}{2}$, தேஜஸ் $\frac{1}{2}$, வாயு $\frac{1}{2}$, ஆகாசம் $\frac{1}{2}$ அப்பு ஒன்று.

இப்படியே, தேஜஸ் வாயு, ஆகாசம் இவற்றிலும் பார்த்துக்கொள்ளவேண்டும். இந்த ஜூந்து பூதங்களிலும் ஒவ்வொன்றிலும் மற்ற பூதங்களின் அம்சம் $\frac{1}{2}$ பாகம் இருந்தாலும் எந்த பாகம் அதிகமாக ($\frac{1}{2}$ யாக) இருக்கிறதோ அது தான் அதற்குப் பெயர். இப்படி ஜூந்தாக்கப்பட்ட பூதங்களால் பிரம்மாண்டம், அதில் உள்ள 14 உலகங்கள், அவைகளில் உள்ள ஆண்டஜூம் (முட்டையிலிருந்து உற்பத்தியாகும் பக்ஷிகள் முதலியலை) ஜராயுஜூம் (கர்ப்பாசயத்திலிருந்து உண்டாகும் மனிதன், மிருகம் முதலியலை, ஸ்வேதஜூம் (புழுக்கத்தினால் உண்டாகும் புழு பூச்சி முதலியலை) உத்பிஜூம் (பூமியைப் பிளந்து மேலே வரும் தாவரம்) என்ற எ-2

நான்கு வகை ஸ்தால சரீரங்கள், அன்னம் முதலிய போகப் பொருள்கள் உண்டாயின. இந்த ஸ்தால சரீரத்தில் ஜீவன், ஈசுவரன் இவர்களின் இருத்தலே விழிப்பு எனப்படும் இந்த ஸ்தாலசரீரம் அன்னமயகோசம் என்பது. இப்படி ஸ்தாலத்தின் சிருஷ்டி ஏற்பட்டது.

இந்த ஸ்தால, குக்கம், காரண சரீரங்கள் ஒவ்வொன்றும் வ்யஷ்டி (தனிப்பட்டது) ஸமஷ்டி (சேர்ந்தது) என்று இரு வகையானது. உதாஹரணம் : வனம், கிராமம் என்றால் ஸமஷ்டி. மரம், வீடு என்றால் வியஷ்டி, இப்படியே ஒவ்வொரு சரீரமும் வியஷ்டி எல்லா சரீரங்களும் சேர்ந்து ஸமஷ்டி. வியஷ்டியில் தோன்றுவது ஜீவன ஸமஷ்டியில் உள்ளது ஈசுவரன். அதிலும் காரண சரீரத்தின் ஸமஷ்டியால் ஈசுவரன். காரண சரீரத்தின் வியஷ்டியால் பிராஜ்ஞர். குக்கம் சரீரத்தின் ஸமஷ்டியால் ஹிரண்யகர்ப்பன். குக்கம் சரீரத்தின் வியஷ்டியால் தைஜஸன். ஸ்தால சரீரத்தின் ஸமஷ்டியால் வைசவாநரன (விராட்புருஷன்). ஸ்தால சரீரத்தின் வியஷ்டியால் விசுவன. இப்படி ஜீவனுக்கும் ஈசுவரனுக்கும் ஒன்றுக் கொன்று பேதம் ஏற்படுகிறது.

இதே ஈசுவரன், ஸத்வம், ரஜஸ் தமஸ் என்ற குணங்களின் சம்பந்தத்தால், பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என்ற மூன்று ருபங்கள் கொண்டு முறையே ஜகத்தின் சிருஷ்டி, ஸதிதி, ஸமஹாரம் இவைகளை செய்கிறூர். முன் சொல்லப்பட்ட விராட்புருஷநாதான் ப்ரஹ்மா என்பது. ஹிரண்யகர்ப்பர்தான் விஷ்ணு. ஈசுவர்தான் ருத்ரர். இப்படி பிரபஞ்சத்தின் உத்தபதி கூறப்பட்டது. இதுதான் அத்யாரோபம் என்பது. இது விகோப சக்தியினுல் ஏற்பட்ட கார்யம்.

ஆவரண சக்தியினுல் ஏற்பட்டது என்ன என்று பாரிப் போம். பஞ்சகோசங்களும் ஆத்மாவும் வெவ்வேருக இருந்த போதிலும், இந்த வேற்றுமையைத் தெரியவொட்டாதபடி இருள்போல் இந்த ஆவரண சக்தியானது மறைத்து விடுகிறது. ஆனால் ஈசுவரனுக்கும் ஆத்ம ஞானிகளுக்கும் மட்டும் மறைப் பதில்கூடும். இந்த ஆவரண சக்தி அஸ்தவாவரணம் அபானு வரணம் என்று இரு விதமாகும். “வஸ்துவே இல்லை” என்று சொல்லுதற்குக்காரணமாக இருப்பது, அஸ்தவாவரணம். “வஸ்துதெரியவில்லை” என்ற சொல்லுக்குகாரணமாக உள்ளது

அபானுவரணம். ஆவரண சக்தியின் காரியமே ஸம்லார விருக்ஷத்துக்கு மூலகாரணம். இது விடே கூட சக்தியால் உண்டானது அல்ல இது மோகந்ததை அடைவதற்கும் காரணமாகும். இந்த இரண்டு விதமான ஆவரணமும் தத்துவ ஞானத்தால் நீங்கும்

தத்துவஞானம் என்பது இருவகைப்படும் பரோகஷ ஞானம், அபரோகஷ ஞானம் என. குருமுகமாக உபநிஷத் மூலம் உண்டாகும் ஞானம் பரோகஷஞானமாகும். இதுவே சிரவணமாகும். இதனால் “வஸ்து கிடையாது” என்று முன் சொன்ன அஸ்தவாவரணம் நீங்கும். அப்போது “வஸ்து இருக்கிறது” என்று சொல்லப்படும். குருவினிடம் சிரவணம் செய்வதால் சந்தேகங்கள் தெளிந்து மனனத்தால் ஒவ்வாது என்ற அஸம்பாவணையும் நிதித்யாஸனத்தால் (துடர்ந்து சிந்தகீனமால்) விபரீத பாவணையும் (மாறுதலான எண்ணம்) நீங்கி, தேஹமே ஆத்மா என்று முன் எண்ணியது மாதிரி, பிரம்மமே ஆத்மா என்று ஏற்படும் அறிவு அபரோகஷ ஞானம் எனப்படும் இதனால் “வஸ்து தெரியவில்லையே”, என்ற சொல்லுக்குக் காரணமான அபானுவரணம் நாசமடை கிறது. இவ்வாறு பரோகஷ அபரோகஷ ஞானங்களால் “பிரம்மம் இல்லை” “பிரம்மம் தெரியவில்லை” என்ற இருவகை எண்ணங்களுக்குக் காரணமான இரு வகை ஆவரணங்களும் நாசமடைகின்றன. அப்போது துண்பங்கள் நீங்கி ஆனந்தம் உண்டாகிறது. இவ்வாறு ஒரு ஜீவன் மேராக்கமடைவதற்கு ஏழு அவஸ்தைகள் என, அவைகளாவன :—

1. மூல அக்ஞானம் (முக்குணங்களுள்ளது)
2. ஆவரணம் (உண்மையின் மறைவு)
3. விகோபம் (பொய்த்தோற்றம்)
4. பரோகஷஞானம் (கேள்வி ஞானம்)
5. அபரோகஷஞானம் (ஸாக்ஷாத்காரம்)
6. சோகநிவருத்தி (துக்கம் விலகல்)
7. எல்லையற்ற ஆனந்தமடைதல்

இனி “அபவாதம்” என்பது பற்றி அறிவோம் காரணத் தைக்காட்டிலும் வேருக காரியம் இல்லை” என்ற அறிவினால் கிளிஞ்சலில் வெள்ளி இல்லாதது போலும் பழுதையில் பாம்பு இல்லாததுபோலும் “பிரம்மத்தில் பிரபஞ்சம் என்பதும் இல்லை” என்று விலக்குவது அபவாதம் எனப்படும் எது இல்லையோ அது “மாயை” எது இருப்பதில்லையோ அது “அவித்யை” என்று மாயா, அவித்யா பதங்களில் பொருள் கிடைப்பதால் மாயை கல்பிதம் (பொய் உண்மையெல்ல) என்பது நீர்மானமாகிறது. இவ்வாறு நன்கு விசாரித்து எவ்வென்றான் ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேருக ஒரு பொருளும் இல்லை அந்த ப்ரஹ்மம் நான்தான் என்று தெரிந்துகொள் சிருஞே அவன்தான் ஜீவன்முக்தன்.

॥ ஦्वितीयवर्णकम् ॥

அथ ஦्वितीयवर्णकेऽनुवन्धचतுष्टयमुच्यते । விஷயः ப्रयोजनं
संबन्धोऽधिकारी चेत्यनुवन्धचतुष्टयम् । அस्य वेदान्तशास्त्रस्य ब्रह्मवृ
विषयः । மोक्ष एव प्रयोजनम् । ப्रतिपாதப்ரतிபாடகभாவே வேத्य-
வேஷகभாவே வा ஸंबन்஧ः । ஸாதனசதுष்டயसंபந்தோऽधிகारी । யथा
வृहஸ்பதிஸவனे திராக்ஷன் ஏவ , ராஜஸூயே க்ஷत்திய ஏவ , தथா வேदாந்தஶாஸ்திர
ஸாதனசதுஷ்டயसंபந ஏவாதிகாரி । நித்யானித்யவந்துவிவேக இதாமுநார்஥-
கல்மோக்ஷிரா: ஶமாடிஷ்டக் மும்புத்து செதி ஸாதனசதுஷ்டயம् । ‘ब्रह्मवृ
नित्यम्, जगदनित्यम्’ இதி ஶ्रுतिस்மृதிபுராணாடிநா ஸ்வயமேற ஜாயமான
ஜான நித்யானித்யவந்துவிவேகः । ‘इह सक्तचन्दनादिविषयभोगः
अमुताप्सरःस्त्रीविषयादिभोगशेत्युभयमप्यनित्यम्’ இதி ஶ்வாந்தாஶன-
ஸுந்தரியாदிவசன வैரस்யமிஹாமுநார்஥க்லமோக்ஷிரா: । ஶமदமோப-தி-
திதிக்ஷாஸமாதாநநந்தா இதி ஶமாடிஷ்டகम् । ஶமோ நாம அவாணாடி-

व्यतिरिक्तेभ्यो निवर्त्यात्मनेव श्रवणादिविषये मनसः स्थापनम् । दमो नाम ज्ञानकर्मन्दियनिग्रहः । उपरतिर्तभि मन्यासो निष्काम-कर्मनिष्ठानं व्यवहारालंपो वा । तितिक्षा नाम प्रावृद्धाग्नशीतोष्णादि-सहनम् । समाधानं नाम श्रवणाद्यनुकूलविषये मनसः समाधिः । श्रद्धा नाम गुरुवेदान्तवाक्यविश्वासः । इति शमादिपटकम् । गृहे दद्यमाने तत्त्वस्थो दद्यमानः पुष्ट्यो यथा क्ललपुत्रादिकं परित्यज्य स्वतापोपशमनार्थमेव वहिनिर्गत्य तापोपशमन कर्तुमिच्छति, एवं सांसारिकतापे पश्चनं संपादयितुं त्यक्तमर्नेषणम्य ब्रह्मतादात्म्यभावे मोक्षे तीव्रच्छा मुमुक्षा । लोके केषांचित्तित्यानित्यवर्तुविवेके सत्यपि वैगग्यव्यादर्शनादिहायुक्तार्थफलभेदविगणापि भवितव्यमित्युक्तम् । तदुभयपर्वेऽपि केषांचित्पीथराणां कोपतापादिदर्शनाच्छमादिनापि भवितव्यमित्युक्तम् । एतत्तिवतये सत्यपि केषांचिद्भृत्येश्वरोपासकानां ज्ञानाधिकारादर्शनान्मुमुक्षयापि भवितव्यम् ॥

एवरूपेऽधिकार्युपहारन्मित्याणिः गन्यद्युरुमुपगम्य नमस्कृत्य विश्वाशविनयाभ्यां मह ‘हे स्वामिन्, हे भगवन्, शुरो’ इति संबोध्य ‘जीवः कः? ईश्वरः कः? जगत्कीदृशम्? एतत्तिवत्यं कस्मादागतम्? कस्माद्यमिष्यति?’ इति प्रश्नं कुर्यात्, ‘परीक्ष्य लोकान् कर्मचितान्वाक्षणो निर्वेदमायान्वाग्म्यकृतः कृतेन । तद्विज्ञानार्थं स गुरुमेवाभिगच्छेत्समित्याणिः श्रोत्रियं ब्रह्मनिष्ठम् ॥’ (मु० १. २-१२.) इत्यादिश्रुतेः, ‘तद्विद्वि प्रणिपतेन परिप्रश्नेन सेवया । उपदेश्यन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः ॥’ (गी० ४. ३४.) इति गीतावचनाच्च ॥

एवं शिष्येण प्रार्थितः सद्युक्तर्दयया सञ्चरवस्तमोगुणंजीवेश्वर-जगतामागमनप्रकारं वोधयित्वा आत्मस्वरूपमपि करतलामलकवत्

போதியதி । அस்யாधிகாரிணः ஸத்வநசுதுष்டயं ச வஹுஜந்மாஜிதபுண்யபுஜ-
பரிபாகவஶாदிஶ்வாநுப்ரஹேண ல஘மிதி வேடிதவ்யம् । எத்தச்சுவான-
ப்ராயக ஗ுருமீथரமேவ வி஦ிதாத । ஏவ யோ ஗ுருஸ்வாஜிவாத்மபரமாத்மனो-
ரமே஦் விசார்ய ஜானாதி ஸ ஏவ முஞ்ச ஗மிஷ்யதீதி ஸி஦்஧ம् ॥

இதி ஦्वितीयवर்ணகம् ॥

இரண்டாவது வர்ணகம்

— * —

இப்போது நான்கு அனுபந்தங்கள் எவை என்பதுபற்றி
விசாரிப்போம்.

சிருவன் ஒரு புல்தகத்தை வாசிக்கவேண்டுமானால் அது
பற்றிய நான்கு விஷயங்கள் அவனுக்கு முன்னதாகத் தெரிய
வேண்டும். அவை தெரிந்தால்தான் அதை வாசிக்க அவன்
முனைவான். இல்லாவிடில் அதை வாசிக்கமுற்படமாட்டான்.
ஆகவே ஒவ்வொரு நூலிலும் முதலில் இந்நான்கையும் கூற
வேண்டும். அவையாவன :—

1. இதில் சொல்லப்படும் விஷயம்.
2. இதைப் படிப்பதால் ஏற்படும் பிரயோஜனம்.
3. இந்த கிரந்தத்துக்கும் இதில் குறிக்கப்படும் விஷயத்
துக்கும் உள்ள ஸம்பந்தம்.
4. இதைப் படிப்பதற்கு யார் தகுதி உள்ளவர் என்பது.

இதற்குத்தான் நான்கு அனுபந்தங்கள் (துடர்ச்சிகள்)
எனப்பெயர். வேதாந்த சாஸ்திரத்தில் சொல்லப்படும்
விஷயம் “பிரம்மம்” இதைப் படிப்பதனால் அடையக்கூடிய
பிரயோஜனம் மோகங்கம். இதைத் தெளிவு படுத்துவது வது
ஸம்பந்தம் ஸாதன சதுஷ்டயம் உள்ளவர்கள் இதைப்படிக்க
யோக்கியதை உடையவர்கள்.

பிருஹஸ்பதிஸவம் என்ற யக்ஞம் செய்வதற்கு பிராம்மனர்
தாங்கோக்கியதை (அதிகாரம்) உடையவர். ராஜஸுய யாதம்

செய்வதற்கு காத்திரியனுக்குத்தான் யோக்கியதை உண்டு. அதுபோல் வேதாந்த சாஸ்திரத்தை படித்து அறிவதற்கு நான்கு ஸாதனங்களை உடையவனே யோக்கியதை உள்ளவனுவான்.

நித்யாநித்ய வஸ்துவிலேகம் இஹாமுத்ரார்த்த பலபோக விராகம், சமாதிஷ்டகம், முழக்காத்வம் இவைகளே இந்த நான்கு ஸாதனங்களாகும்,

1. நித்யா நித்ய வஸ்து விலேகம் : இது அழிவற்றது, இது அழிவுள்ளது என்ற அறிவு அதாவது பிரம்மம் ஒன்றே அழிவற்றது, ஸத்யம், ஜகத் (உலகம், சிருஷ்டியில் அடங்கி யது எல்லாம்) அழிவுள்ளது பொய் என்று சருதி (வேதம்) ஸ்மருதி (தர்ம சாஸ்திரம்), புராணங்கள் இவைகள் மூலம் ஏற்படும் அறிவு.

2. இற அமுத்ர பல போக விராகம்: இந்த உலகத்திலும் பரலோகத்திலும் கிடைக்கக் கூடிய விஷயபோகங்களில் பற்றற்ற நிலைமை. அதாவது இந்த உலகத்தில் கிடைக்கும் ஸ்திரி. சந்தனம், பூமாலை முதலிய விஷயங்களின் அனுபவம், மேலுலகங்களில் கிடைக்கும் அப்ஸரஸ் ஸ்திரி முதலிய விஷய சுகாநுபவம் இவை இரண்டும் அழிவுள்ளவை என்று தெரிந்து கொண்டு இவைகளில் வெறுப்பு அடைதல். இந்த வெறுப்பு எப்படி இருக்கவேண்டுமென்றால், நரய் கக்கிய அன்னம், மூத்திரம், மலம் இவைகளைக்கண்டால் ஒருவன் மனதில் எவ்வளவு அருவருப்புக் கொள்வானே அதுபோல் மேலே சொன்ன ஒருவகை சுகங்களையும் பற்றி மனதில் வெறுப்புக் கொண்டிருத்தல் வேண்டும்.

3. சமம், தமம், உபரதி, திதிக்ஷா, ஸமாதானம், சிரத்தை ஆகிய ஆறு குணங்கள்:—

(i) சமம் என்பது மனதை வெளிவிஷயங்களில் செல்ல வொட்டாமல் தடுப்பது

(ii) தமம் என்பது ஞானேந்திரியங்கள் (கண், காது, மூக்கு, நாக்கு, தோல்) கர்மேந்திரியங்கள் (கை, கால், வாக்கு பாயு, உபஸ்த்தம்) இவைகளை அடக்குதல்.

(iii) உபரதி என்பதுஸுந்த்யாஸம் (ஸர்வகர்மபரித்யாகம்) அல்லது எவ்விதபலனையும் விரும்பாமல் கர்மாக்களை அனுஷ்டிப்பது, உலகவியலஹாரமொன்றிலும் ஈடுபடாமலிருப்பது,

(iv) திதிக்ஷா என்பது தனது பிரார்ப்தகர்மாவின் பலனுக் ஏற்படும் சீதாம், உங்கணம் முதலிய வேறுபாடுகளை ஸஹித்துக் கொள்ளுதல்.

(v) ஸமாதானம் என்பது பிரம்மத்தைப்பற்றித் தெரிந்து கொள்ளும் விஷயக்களைக் கேட்பதில் மட்டும் மனதை ஈடுபடுத்தல்.

(vi) சீரத்தை என்பது குரு சொல்லும் வார்த்தையிலும் உபதிஷ்஠த் வாக்கியத்திலும் நம்மிக்கை வைத்தல்

இந்த ஆறும்தான் சமரதிஷ்டகம் என்பது

4. முழுக்கா (மோகாத்தில் ஆசை) என்பது எப்படி இருக்கவேண்டும் என்றால் ஒரு வீடு தீயினால் எரிந்துகொண் டிருக்கும்போது அந்த வீட்டிற்குள் உள்ளாமனிதன் எப்படி தன் ஸப்ஸாரம், குழந்தைகள் சொத்து முதலியவைகளை உதறித் தள்ளிவிட்டு தனக்கு ஏற்பட்டிருக்கும் தீயின் வேகத்தை தணித்துக்கொள்வதிலே மட்டும் நேராக்கம் கொண்டு வெளியில் ஒடிப்போய் தீயின் வேகத்தைக் குறைத்துக் கொள்ள ஆவல் கொள்வானே அதுபோல் ஸமஸ்ஸாரத்தில் ஏற்பட்டிருக்கும் கஷ்டங்களினால் உண்டாகும் தாபத்தைத் தணித்துக்கொள்ள எல்லா ஆசைகளையும் அடியோடு உதறி விட்டு பிரம்மத்துடன் ஒன்று சேர்வது என்னும் மோகாம் அடைவதில் தீவிரமான ஆவல் முழுகை.

மேலேசொல்லப்பட்ட நான்கு ஸாதனங்கள் எல்லாம் ஒரு வனுக்கு சேர்ந்து இருக்கவேண்டும். ஒன்றுமட்டில் இருந்தால் போதாது ஏனெனில் உலகில் சிலருக்கு “இது அழிவுள்ளது இது அழிவற்றது” என்ற அறிவு இருந்தாலும், வைராக்கியம் ஏற்படாததால் இவ்வுலகத்தில் உள்ள சுகானுபவத்திலும், பரலோகசகங்களிலும் பற்றில்லா நிலைமை இருப்பதில்லை ஆகையால் இவ்விரண்டும் தேவை. இந்த இரண்டும் இருந்த போதிலும் சில ரிஷ்கங்களுக்கு கோபம் தாபம் முதலியவை காணப்படுவதால் சமம் முதலிய மேலே சொன்ன சீகுணங்களும் இருக்கவேண்டும். இந்த மூன்று அம்சங்கள் மட்டும் இருந்தாலும், பக்தியினால் ஈசுவரஉபாசனையில் ஈடுபட்டுள்ள ஸிலருக்கு ஞானத்தைப்பெறுவதற்கு யோக்கியதை இருப்பதில்லை. ஆகவே நான்காவதான் முழுகையும் (மோகாம் அடைய தீவிர ஆவலும்) இருக்கவேண்டும்.

மேலே சொன்ன நான்கு ஸாதனங்களில் முதலாவது ஸாதனம் இருப்பவனுக்கு இரண்டாவது ஸாதனம் தானுக அடைய முடியும் அதுபோல் இரண்டாவது ஸாதனமுடைய வனுக்கு மூன்றாவதும், மூன்றாவது ஸாதனம் உடையவனுக்கு நான்காவதும் கிடைப்பது சுலபமாகும். ஆனால் நான்காவது சாதனம் அடைந்தவனுக்கு முதல்மூன்று ஸாதனங்கள் தேவை இல்லை என்று அலகுமியம் செய்து அவைகளை விட்டுவிடக் கூடாது. முந்திய ஸதனம் நழுவிவிட்டால் பிந்திய ஸாதனம் சாசுவதமாக நிலைக்காது. ஆகவே இந்த நான்கு ஸாதனங்களும் எப்போதும் ஒருவனிடத்தில் இருக்கவேணும். அவனே தகுந்த அதிகாரியாவான்.

இப்படிப்பட்ட யோக்கியதையை உடையவன் மரியாதை யுடன் மங்கள திரவியங்களுடன் ஸத்குருவைத்தேடி, அவரை வணங்கி அவரிடம் அடக்கத்தையும் நம்பிக்கையையும் காட்டி “ஹே ஸ்வாமி! குருவே” என்று சொல்லி “ஜீவன் என்பது யாது? ஈசவரன் என்பது யாது? ஜகத் என்பது எப்பேற்பட்டது? இம்மூன்றும் எங்கிருந்து வந்தவை? இவை எப்படி முடிவாகும்” என்ற கேள்விகளைக் கேட்கவேண்டும். இதைத்தான் கீதையும் உபநிஷத்துக்களும் கூறுகின்றன

இப்படி சிங்யன் பிரார்த்திக்க, குரு பரம கருணையுடன் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும் குணபேதங்களினால் ஜீவன் ஈசவரன் ஜகத் முதலியவை தேரன்றுவதை விளக்கி ஆத்ம ஸ்வரூபத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் போதிப்பார் மேலே சொல்லப்பட்ட நான்கு சாதனங்களையும் உடைய அதிகாரியின் பெருமை யாதெனில் இவை பல ஜூன்மாக்களில் செய்யப்பட்ட ஏராளமான புண்யங்களாலும் ஈசவரனுடைய அனுக்கிரகத்தாலும் அடையப்பட்டதாகும் என்பதேயாம். இந்த பிரம்மதத்துவத்தை விளக்கும் குருவை ஈசவரன் என்றே அறியவேணும். இப்படி எவன் குருவினிடமிருந்து உபதேசம் பெற்று ஜீவாத்மா பரமாத்மா இவ்விரண்டும் ஒன்றே என்று அறிகின்றானாலே அவனே மோக்ஷம் அடைவான் என்பது தீர்மானமாகும்.

॥ તૃતીયવર્ણકર્મ ॥

* *

अयं प्रपञ्चः कतिविध इति चेदात्माऽनात्मा चेति द्विप्रकारः ।
 प्रपञ्चातीतभ्यात्मनः कथं प्रपञ्चल्यभूतत्वमिति न शङ्कितव्यम् ।
 कथमिति चेत्, अस्य प्रपञ्चल्य चेतनाचेतनात्मकत्वादात्मनश्चेतन-
 रूपत्वादात्मानं विना प्रपञ्चस्याभावादात्मनः प्रपञ्चान्तर्भावो वक्तव्य
 एव । तर्हि चेतनं किम्, अचेतनं किमिति चेत्, जड्जन् सर्वं चेतनं
 स्थावरं सर्वमचेतनम् । तर्हि चेतनानामचेतनानां च प्रत्येकं बहु-
 प्रकारत्वात्कर्थं द्विप्रकार एव प्रपञ्च इति चेच्छृणु । अनात्मैक एव ।
 स कार्यरूपेणानेकरूपोऽभूत् । आत्मा चेकरूप एव । सोऽप्य-
 नात्मकार्योपाधिभिरनेकजीवा इति, अनेकेश्वरा इति च भाति ।
 एकस्येश्वरस्य जीवत्वकथमनेकत्वमिति चेत्, पुण्यक्षेत्रेषु ग्रामेषु गृहेषु
 च शिवविष्ण्वादिमूर्तिभेदेन स्थितत्वादिति ब्रूमः । मृच्छिलादिरूपाणां
 तासां मूर्तीनां कथमीश्वरत्वमिति चेत्; ईश्वरत्वमस्ति, सर्वरपि तासु
 मूर्तिषु बहुद्रव्यव्ययं कृत्वा अभिषेकनैवेद्यादेः क्रियमाणत्वात् । येषां
 शास्त्रे विश्वासो नास्ति ते म्लेच्छादयो मूर्तीनां पूजने नोदाहरणीयाः,
 सर्वतः श्रद्धावतामेवोदाहरणीयत्वात् । किं च हेये मलमूत्राद्यात्मके-
 ऽस्मिन्जशरीर आत्मबुद्धिं कुर्वतां जीवानामत्यन्तशुद्धासु मूर्तिष्वीश्वर-
 बुद्धिकरणे को वा दोषः ?

एवमेकस्यानात्मनः कार्यरूपेणानेकत्वे एकस्यात्मनोऽनात्मकार्यो-
 पाधिभिरनेकत्वे च दृष्टान्तः क इति चेत्, शृणु । यथैकैव पृथिवी
 कार्यरूपेण परिणता सती पर्यंतो वृक्षां गोपुरं कुञ्जं कुसुलं गृहं मठो
 घटः शराव इत्यादिभेदं गच्छति, तथा मूलप्रकृतिरनात्मैक एव
 कार्यशरीररूपेणानेको जातः; यथा आकाश एक एव पृथिवी-

कार्योपाधिषु प्रविष्ट इव प्रतीयमानः ‘अयं घटाकाशः’ ‘अयं मठाकाशः’ इत्यादिरूपेणानेकधा भाति, तथा आत्मा स्वयमेकोऽपि तत्तच्छरीरोपाधिभिस्तत्र प्रविष्ट इव सन् देवो मनुष्यो गमः कृष्णो ब्राह्मणः क्षत्रियो वैश्यः शूद्रः पशुः पक्षी क्रिमिः कीट इति बहुधा भाति । अयमवच्छिन्पक्षे दृष्टान्तः । प्रतिविम्बपक्षे तु, समुद्रो नदी तटाकः कृष्णो घटजलमित्येकमेव जलं यथा बहुधा जातम्, तथाऽनात्मापि बहुधा जातः; तेषु समुद्रादिष्वादित्य एक एव प्रतिविम्बितः सन्यथा बहुधा जातः, तथैक एवात्माऽन्तःकरणमहितेषु सर्वेष्वपि शरीरेषु प्रतिविम्बितः सन्ननेको जातः, इत्युभयत्रापि दृष्टान्तो ज्ञातव्यः । यथा जलधर्माः शैत्यचलनादयस्तजलनिष्ठ-प्रतिविम्ब एव भान्ति विम्बभूतमादित्यं न स्पृशन्ति, तथाऽन्तःकरणधर्माः कर्तृत्वभेदकर्तृत्वविकारा अपि तदन्तःकरणनिष्ठचिदाभास एव भान्ति विम्बभूतमात्मानं न स्पृशन्ति । तस्माज्जीवात्मैव परमात्मा परमात्मैव जीवात्मा । कथमिति चेत्, यद्या घटाकाश एव महाकाशो महाकाश एव घटाकाश एवमिति जानीहि ॥

ननु जीवात्मनः कल्पितत्त्वात्कल्पितस्य चासत्यत्वात्कथं तस्य सत्यपरमात्माभेद इति चेत् । पारमार्थिको व्यावहारिकः प्रातिभासिक इति जीवस्त्रिविधिः । एते जीवाः क्रमेण सुषुसिजाग्रत्स्वभाभिमानिनः । यथा जले तरङ्गः कल्पितस्तरङ्गे च फेनः कल्पितः, तथा पारमार्थिके व्यावहारिकः कल्पितो व्यावहारिके च प्रातिभासिकः कल्पितः । यथा माधुर्यद्रवत्वश्चादीनि पारमार्थिकजलनिष्ठान्देव सन्ति तरङ्गे भान्ति तद्द्वारा फेनेऽपि भान्ति, तद्वासच्चिदानन्दाः पारमार्थिक कूटस्थनिष्ठा एव सन्तो व्यावहारिके भान्ति तद्द्वारा प्रातिभासिकैऽपि भान्ति । यथा फेनस्तरङ्गं विना नास्ति तरङ्गेऽपि जलं विना नास्ति जलं तु परमार्थभूतम्, एवं प्रातिभासिकोऽपि व्यावहारिक विना-

நாஸ்தி ச்யாவஹரிகோऽபி பாரமார்஥ிக் விநா நாஸ்தி । தஸாயதா பரமார்஥த்வேந ஘டாகாஶோ மஹகாஶ ஏவ, ஏவ் பாரமார்஥ிக: கூடசு: பரமார்மைவேதி ஸி஦்஧ாந்த: । ஏவம् ய: 'நேதி நேதி' (வृ० २. ३.६.) இதி வாக்யேந ஦ேஹாடிஷங்கோஶேभ்ய: பாரமார்஥ிக் கூடசு: பூத்ரக்குத்ய த் பாரமார்஥ிக் கூடசு: 'அஹம்' இதி ஜானந்த தம் 'அஹ் திராஸ்மி' இதி ஶ्रுதிவிசாரேண யுக்திமிர்வடிநிஶயேந ச சாக்ஷாக்குத்ய திஷ்டுதி, ஸ ஏஷ பரிபூர்ணவித்தாஸ்த்ரபூப: । தமேஷ புத்யாபகர்மாபி ந ஸ்புநந்திதி ஸா: அப்யுபனிஷத் எக்தாந்பயேண பூத்யல்தி ॥

इति तृतीयवर्णकम् ॥

முன்றாவது வர்ணகம்

-X-

இந்த பிரபஞ்சம் எத்தனைவிதம் ?

ஆத்மா, அநாத்மா என்று பிரபஞ்சம் இரண்டுவிதம்.

பிரபஞ்சத்திற்கு அப்பாற் பட்டதான ஆத்மாவை பிரபஞ்சத்திற்குள் அடங்கினதாக எப்படிக்கூறமுடியும் ?

சேதனம் அசேதனம் (ஜூடம்) இரண்டும் சேர்ந்ததுதான் பிரபஞ்சம் என்பது. சேதனம் என்பது ஆத்மா. ஆத்மா இல்லாமல் பிரபஞ்சமில்லாததால் ஆத்மாவும் பிரபஞ்சத்தில் சேர்ந்ததுதான்.

சேதனம் எது ? அசேதனம் எது ?

உயிரின்ஊது சேதனம். உயிரின்லாதது அசேதனம் ஜூடம்

இவை ஒவ்வொன்றும் பலவிதமாகக் காணப்படுகிறதே இதை இரண்டேவிதம் என்று எப்படிச் சொல்வது என்றால் சொல்லுவோம். ஆத்மீனவருபம் அல்லாதது ஒன்றே. அது கார்யத்தின் வசமாகவே பல ரூபங்களாயிற்று. அதேபோல் ஆத்மாவும் ஒன்றோன். இதுவே பல ரூபங்களான அநாத்ம

கார்யங்களென்ற 1 உபாதிகளால் அநேக ஜீவர்களாகவும் அநேக ஈசவர்களாகவும் தோன்றுகிறது.

ஜீவர்களைப்போல் ஒரே ஈசவர்ன் எப்படிப் பலவாக ஆகிறுன்?

புண்ய சேஷத் திரங்களிலும் கிராமங்களிலும், வீடுகளிலும் சிவன் விளிலும் முதலான பலரூர்த்திகளாக இருப்பதினால்தான்.

மன், கல் முதலியவைகளால் செய்யப்பட்ட இந்த விக் சிரகங்களில் எவ்விதம் ஈசவரத்தன்மை ஏற்படுகிறது?

பலர் ஏராளமான பணத்தை செலவு செய்து இந்த மூர்த்தி களுக்கு அபிசேஷ கம் நெநவேத்தியம் முதலியவைகளைச் செய்வதால் அவைகளில் ஈசவரத்தன்மை உள்ளது என்போம் எவர்களுக்கு சாஸ்திரங்களில் நம்பிக்கை கிடையாதோ அவர்கள் மிலேச்சர்களாவார்கள் அவர்களை இந்த மூர்த்தி பூஜைக்கு உதாஹரணமாக எடுத்துக்கொள்ளக்கூடியது. சிரத்தை உள்ள வர்கள் தான் எல்லாவிஷயங்களிலும் உதாஹரணமாவார்கள். மேலும் மலம், முத்திரம் முதலிய அசத்தத்துடன் கூடிய இந்த சரிரத்தையே ஆத்மா என்று எண்ணும் பொழுது முற்றி லும் சுத்தமான மூர்த்திகளை ஈசவரங்கு எண்ணுவதில் என்ன தோஷம்?

ஒரே அநாத்ம வஸ்து பல காரியங்கள் ரூபமாக அநேக மாக ஆவதற்கும், ஒரே ஆத்ம வஸ்து அந்த அநாத்ம கார்யங்கள் எண்ணும் பல உபாதிகளால் அநேகமாக ஆவதற்கும் திருஷ்டாந்தம் உண்டா? ஆம் இருக்கிறது அதை காட்டுகிறோம். பிருதிவீ ஒன்றுதான். ஆனாலும் அது பலகாரியங்களாக மாறும் பொழுது ஒரே பிருதிவி, மலை, மரம், கோபுரம், சுவர், நெற்குதிர், வீடு, மடம், குடம், சட்டி இது முதலான பல ரூபங்களாக ஆகிவிடுகிறது. இதுபோலவே

1. ஒந் வஸ்து பலவாகத் தேன்றுவதற்குக் காணமாக இருக்கும் வஸ்துவிற்கு உபாதி என்று பெயா. ஒரே சந்திரன் பல பாததிருகளிலுள்ள ஜலங்களில் பிரதி ரீமகிதமுபொழுது பலவாகக் காணப்படுகிறான். சந்திரனுக்கு ஜலம் உபாதியாகும் ஒரே ஆகாசம் கடாகாசம், மடாகாசம், கிருஹகாசம் என்று பலவாக தேன்றுவதற்கு கடம் முதலியவை உபாதிகளாகும் இதுபோல ஆத்மா ஒன்றாக இருந்தாலும் அநாத்ம காரியங்கள் என்ற உபாதி பலவாக இருப்பதான் ஆத்மாவும் பலவாகக் காணகிறது. உண்ணமயில் வஸ்து ஒன்றுதான். உபாதிகளதான் அதேமே,

மூலப்ரக்ருதி என்ற அநாத்ம வஸ்து ஒன்றுக இருந்தபோதிலும் அது பிரபஞ்சமாக மாறும்பொழுது மூலப்ரக்ருதியின் கார்ய மான பிரபஞ்சம் பலவாக இருப்பதால் மூலப்ரக்ருதியும் பலவாக ஆகிவிடுகிறது என்று சொல்கிறோம்.

இனி ஒரே ஆத்ம வஸ்து உபாதிகளால் அநேகமாக ஆவதற்கு திருஷ்டாந்தம் கூறுகிறோம். எங்கும் பரவியுள்ள ஆகாசம் ஒன்றுக இருந்தபோதிலும் பிருதிவியின் காரியங்களுடன் அது சேரும்பொழுது குடத்திற்குள் உள்ள ஆகாசம், மடத்திற்குள் உள்ள ஆகாசம், என்று பலவாகத் தோன்றுகிறது அதேபோல் ஆத்மா ஒன்று கவே இருக்கிறது. ஆனாலும் இது பல சரீரங்களுள் புகுந்துகொண்டதுபோல் தோன்றும்பொழுது தேவன், மனுஷியன், ராமன், கிருஷ்ணன், பிராம்மணன், கஷத்திரியன், வைசியன், பசு, பக்ஷி, பூசி, புழு என்று பல வகையான தோற்றத்தை அளிக்கிறது. இது அவச்சின்ன பகஷத்திற்கு அதாவது ஆத்மா தொடர்ந்து எல்லா இடத்திலும் உள்ளது என்று சொல்லும் கக்ஷிக்கு உதாஹரணமாகும். ஜீவன் பிரதிபிம்பம் என்று சொல்லும் மற்றும் கக்ஷி உள்ளது. இதற்கும் ஒரு உதாஹரணம் சொல்லலாம் ஒரே ஜூலம் ஸமுத்ரம், தடாகம், கிணறு, குடத்து ஜூலம் என்று பல இடங்களில் பலவாக ஆகிவிடுகிறது. அதுபோல் ஒரே அநாத்மாவும் பலவாக ஆகியிருக்கிறது. சூரியன் ஒருவனுக இருந்த போதிலும் எவ்விதம் ஸமுத்ரம் முதலியவைகளில் பலவாக பிரதிபிம்பம் காணப்படுகிறதோ அதுபோல் ஆத்மா ஒன்றுக இருந்தாலும் ஒவ்வொரு சரீரத்திலும் அந்தக்கரணத்தில் பிரதிபிம்பிக்கும் பொழுது அநேகமாகத் தோன்றுகிறது எனக்கூறலாம் ஆனாலும் ஜூலத்தின் தண்மையான உங்ணம் குளிர்ச்சி, ஒட்டம் இவைகள் அந்த ஜூலத்தில் தோன்றும் சூரியனுடைய பிரதிபிபத்திற்குச் சேருமே தவிற பிம்பமான சூரியனுக்கு எவ்வித மாறுதலையும் உண்டு பண்ணுது. அதுபோலவே, மனிதனுடைய அந்தக் காரணத்துக்கு ஸம்பந்தப்பட்ட சுக துக்கானுபவம் முதலிய மாறுதல்கள் அந்த அந்தக்கரணத்தில் பிரதிபிம்பித்த ஜீவஜீச் சேருமே தவிற பிம்பமான ஆத்மாவுக்கு இவை எவ்வித மாறுதலையும் உண்டு பண்ணுது ஆகையால் ஜீவாத்மாவே பரமாத்மா, பரமாத்மாவே ஜீவாத்மா என்போம். அது ஏப்படியெனில், குடத்தில் உள் அடங்கி இருக்கும் ஆகாசமே

அக்குடத்துக்கு வெளியில் உள்ள ஆகாசம் வெளியில் உள்ள ஆகாசமே குடத்துக்குள்ளேயும் உள்ளது. என்பதுபோல் அறியவும்.

கேள்வி:—ஜீவாத்மா உண்டாக்கப்பட்டது (கஸ்பிதம்). எது உண்டாக்கப்பட்டதோ அது உண்மைப்பொருள்லை பொய்யானது. அப்படி இருக்க உண்மையான பரமாத்மாவும் கல்பிதமான ஜீவாத்மாவும் ஒன்றுதான் என்று எப்படிச் சொல்லலாம்?

பதில்:— ஜீ வண் மூவகைப்படும்.

- (1) பாரமார்த்திகன் (முற்றிலும் உண்மையானது)
- (2) வியாவஹாரிகன் (காரியகாலத்தில் இருப்பது)
- (3) பிராதிபாளிகன் (தோன்றும் காலத்தில் மட்டும் இருப்பது.)

இவை ஸாஷாப்தி (ஸ்வப்னமில்லாத நித்ரை) விழித்திருக்கும் காலம், ஸ்வப்னகாலம் இம் மூன்றி லும் முறையே சேர்ந்தவை. உதாஹரணமாக ஜூலத்தில் அக்கு உண்டாக்கிறது அப்படி உண்டான அலையில் நுரை தோன்றுகிறது. இதுபோல பாரமார்த்திக ஜீவனிடத்தில் வியாவஹாரிக ஜீவனும் வியாவஹாரிக ஜீவனிடத்தில் ப்ராதிபாளிக ஜீவனும் கல்பிதம் வாஸ்தவத்தில் ஜூலமேதான் அலையாகவும் நுரையாகவும் தோன்றுகிறதே தங்க ஜூலத்தைக்காட்டிலும் வேருக அலைகிடையாது. அலையைக்காட்டிலும் வேருக நுரைகிடையாது இதுபோல பாரமார்த்திக ஜீவனைக்காட்டிலும் வேருக வியாவஹாரிக ஜீவனும் வியாவஹாரிக ஜீவனைக்காட்டிலும் வேருக ப்ராதிபாளிக ஜீவனும் கிடையாது. பாரமார்த்திக ஜீவன்தான் மற்ற இரு ஜீவர்களாகவும் தோன்றுகிறது. மேலும் இனிப்பு, குளிர்ச்சி, முதலியவை ஜூலத்தைச் சேர்ந்தவைதான். அவை அக்குலையிலும் அதன் மூலம் நுரையிலும் தோன்றுகிறது.

அதுபோலவே சுத்த ஜீவனைச் சேர்ந்த இருப்பு, ஞானம், ஆனந்தம் இவை விழிப்பு நிலையிலுள்ள ஜீவனிடமும் அதன் மூலம் ஸ்வப்பனத்தில் உள்ள ஜீவனிடமும் தோன்றுகிறது. ஆகையால் எப்படி குடத் திற்குள் உள்ள ஆகாசம் குடத்திற்கு வெளியில் உள்ள ஆகாசமேதான் என்கிறேமோ

அதுபோல் ஜீவபேதங்களில் தோற்றமளிக்கும் ஆத்மாவும் பரமாத்மாவேதான் என்று தீர்மானம் ப்ருஹதாரண்யக உடப் நிஷ்டத்தில் பிரும்மம் என்பது எது என்ற கீகள்விக்கு பதில் சொல்லுகையில் ஸ்தி ஸ்தே “இதுவல்ல இதுவல்ல” என்ற விலக்கிசொல்லும் வழி யே கூறப்பட்டது அந்தனிதமாக அ னமயம், பிராணமயம், மனோமயம், விக்ஞானமயம், ஆனந்தமயம் என்ற ஐந்து கோசங்களிலிருந்தும் உண்மைப் பொருளான ஆத்மவஸ்துவைப்பிரித்து, அதையே “நான்” என்று அறிந்துகொண்டு பிறகு வேதாந்த விசாரங்களாலும் யுக்திகளைக்கொண்டு மனம் செய்வதாலும் “சுத்தாத்மாவே ப்ரஹ்மம் அ து வே நா ஸ்” என்று உறுதியாகத்தெரிந்து கொண்டு நேரில் காண்கிறவன் பூர்ணப்ரஹ்மமாக ஆகி விடுகிறான். புண்யமோ, பாபமோ ஒன்றும் அவனைபாதிக்காது என்று எல்லா உபநிஷத்துக்களும் ஒரே அபிப்ராயமாக முறையிடுகின்றன.

॥ சதுர்஥வர்ணகம् ॥

— * —

इदानीमस्य जीवस्य दुःखं च जन्मं च कर्मं च रागद्वेषादि
चाभिमानथाविवेकश्चाश्रानं चेत्येतेषु पूर्वपूर्वे प्रति उच्चरोत्तरं हेतुः;
तत्र दुःखादिचतुर्थयं चतुर्थद्व्यष्टिवर्णक्योर्ध्वंचार्यते ॥

जीवात्मनो दुःखं स्वाभाविकं वा आगन्तुकं वेति चेत्, आगन्तुक-
मिति ज्ञेयम्। स्वाभाविकमिति चेदनेकदोषाः सन्ति । तत्कथमिति
चेत् । अस्य जीवात्मनो दुःखं स्वाभाविकं चेददुःखनिवृत्तिः कदाचि-
दपि न स्यात्; सुखमपि कस्यापि न स्यात् । दुःखनिवृत्त्यै सुख-
प्राप्त्यै च कस्यापि कर्म न स्यात्; सत्कर्मयोगध्यानोपासनेषु
कस्यापि प्रयत्नो न स्यात्; वेदशास्त्रपुரाणानि च व्यर्थानि स्युरिति
जानीहि । ननु दुःखं स्वाभाविकमस्तु तन्निवृत्त्यै च प्रयत्नं

କରେତ୍ଵିତି ଚେତ୍; କଦାଚିଦିଷ୍ଟେତତ୍ତ୍ଵ ସଂଭବତି, ସ୍ଵାଭାଵିକସ ସ୍ଵସ୍ଵ-
ରୂପନ୍ଵାତ୍ । ସମ୍ଭବରୂପନଶାର୍ଥ କୋ ବା ପ୍ରୟତିନ୍ଦିର୍ଯ୍ୟ କୁର୍ଯ୍ୟାତ୍ ? ସଵସ୍ଵରୂପ-
ନାଶେ ସତି ପୁରୁଷାର୍ଥଭାଙ୍ଗକ: ଖାତ ? ସ୍ଵାଭାଵିକମେବ ସଵସ୍ଵରୂପଂ କଥମିତି
ଚେତ୍, ଗୁଡ଼ସ ମଧୁରଗୁଣ: ସ୍ଵଭାବଃ । ତଥ୍ୟ ଜୀବାତ୍ମନୋ ଦୁଃଖଂ ସ୍ଵାଭାଵିକଂ ଚେଦଦୁଃଖ-
ନାଶେ ଭବିତବ୍ୟେ ଆତସବରୂପନାଶ ଏବ ଖାତ । ଆତ୍ମନୋ ନାଶେ ନାସ୍ତି,
ଅବିନାଶୀ ନିତ୍ୟ ଇତି ଚ ‘ଅବିନାଶୀ ବା ଅରେଡ୍ୟମାତମା’
(ବୃ ୪. ୫. ୧୪.) ‘ଆକାଶବତ୍ସର୍ବଗତଶ ନିତ୍ୟ:’, ‘ନ ଜାୟତେ
ପ୍ରିୟତେ ବା ବିପରිଜ୍ଞାଯାଂ କୁତଥିବ ବଭୂବ କଥିତ । ଅଜୋ ନିତ୍ୟ:
ଶାଶ୍ଵତୋଽଯ ପୁରାଣୋ ନ ହନ୍ୟତେ ହନ୍ୟମାନେ ଶରୀରେ ॥’ (କଠ ୨. ୧୮.)
ଇତ୍ୟଦିଶ୍ରୁତଯୋ ବଦନ୍ତ । ତସାଦାତ୍ମନୋ ଦୁଃଖଂ ସ୍ଵାଭାଵିକଂ ନ ଭବତି,
କିମ୍ ତ୍ଵାଗନ୍ତୁରୁମେବେତି ଜାନୀହି । ନନ୍ଦ ସ୍ଵାଭାଵିକଂ ନଶ୍ୟତୁ, ସ୍ଵରୂପ
ତିଷ୍ଠିତିତି ଚେତ୍, ତନ୍ତ୍ର ସଂଭବତି । ନନ୍ଦମେଃ ସ୍ଵାଭାଵିକମୁଣ୍ଡଳତମ୍ ମଣି-
ମନ୍ତ୍ରାଦିଭିର୍ଗଛ୍ଵତି, ସ୍ଵରୂପନାଶୋଽପି ନାସ୍ତି, ଅନ୍ୟଚୈତ୍ୟମଣ୍ୟାଗଛ୍ଵତି;
ତଥାଽତ୍ମନୋଽପି ଦୁଃଖଂ ସ୍ଵାଭାଵିକଂ ଭବତୁ, ତଦୁତ୍କୁଷ୍ଟକର୍ମୋଗମନ୍ୟୋଗ-
ବଲେନ ଗଛ୍ଵତୁ, ସୁଖଂ ଚ ଆଗଛ୍ଵତୁ ଇତି ବଦ୍ସି ଚେତ୍ । ସା ନିବୃତ୍ତି:
ତାତ୍କାଲିକରେବ, ନାତ୍ୟନିତିକୀ । କଥମିତି ଚେତ୍, କର୍ମଜନ୍ୟ ସକଳମପି
କର୍ମନାଶେ ନଶ୍ୟତି । ତ୍ଵଦୁତ୍କୁଷ୍ଟଦାର୍ଢାନ୍ତିକ୍ୟୋରଗନ୍ୟାତ୍ମନୋରୁଣ୍ଡଣତମ୍
ଦୁଃଖିତମ୍ ଚ ମଣିମନ୍ତ୍ରାଦିଭିରୁତ୍କୁଷ୍ଟକର୍ମୋଗମନ୍ୟୋଗୈଶ ଗତମପି ମଣ୍ୟ-
ଘପନ୍ୟେ କର୍ମାଦିକ୍ଷୟେ ଚ ଶୈତ୍ୟ ଚ ସୁଖଂ ଚ ଗଛ୍ଵେତ୍, ପୁନଃ ସ୍ଵାଭାଵିକ-
ମୁଣ୍ଡଳତମ୍ ଦୁଃଖିତମ୍ ଚାଗଛ୍ଵେତ୍ । ଏବଂ ଚ ସତି ସର୍ବଜୀବାନାଂ ତାତ୍କାଲିକ-
ମୁର୍କି ପିନା ପୁନର୍ଜନ୍ମରହିତା ମୁକ୍ତିନ୍ଦ୍ରିୟ ସ୍ଵାତ । କି ଚ ମୋକ୍ଷସ ଜନ୍ୟତ୍ୱେ
ଅନିତ୍ୟତ୍ୱମପି ଖାତ । ‘ନ ଚ ପୁନରାବର୍ତ୍ତତେ’ ଇତି ମୁକ୍ତେନିତ୍ୟତ୍ୱପ୍ରତିପାଦକ-
ଶ୍ରୁତେ: ‘ଅଖଣ୍ଡମାନନ୍ଦମରୂପମଦ୍ଭୁତମ୍’ ଇତି ଶ୍ରୁତେଶ ଵିରୋଧଃ ଖାତ ।
ଆତ୍ମନୋ ଦୁଃଖସବାବତ୍ତେ ସୁଷୁପ୍ତ୍ୟବସ୍ଥାଯାଂ ତୁଣ୍ଣିଭାବେ ଯୌଗିନାଂ ସମାଧୌ

च दुःखमेव प्रतीयेत । तथा न दृश्यते । किं तु त्रयाणामपि व्युत्थानानन्तरम् ‘एतावत्पर्यन्तं सुखमेशाहमापम्’ इति सुखमेव स्मर्यते । तस्मादात्मनः सुखमेव स्वाभाविकं दुःखमागन्तुरुमिति जानीहि ॥

सुखस्वरूपसाध्यात्मनो दुःखं शरीरपरिग्रहेणागतम्, ‘यत्र यत्र शरीरपरिग्रहस्तत्र तत्र दुःखम्’ इति व्यासः । ननु लोके राजादीनामपि शरीरपरिग्रहेण दुःखगति वेति चेत्; अस्त्वेव, तैषामपि शत्रुवीडया राज्यमारेण धनधान्यक्षयेण स्त्रीपुत्रादिमरणेन जरादिना स्पर्मरणेन च दुःखदर्शनात् । लोके ‘केचित्सुखेन वर्तन्ते इति व्यवहारो वृथा मोह एव ।’ मोहेनापि दुखस्य सुखन्वव्यवहारः कथमिति चेत् । भारवाहको बद्योजनदूरं कार्यार्थं त्वरया धावन्, तथा संततमपि कृष्णादिकर्मकाणसीलवेत्येतमादयः सर्वेऽपि स्वस्व-कर्मणो दुखरूपत्वेऽपि मोहेन तत्तकर्म सुखं मत्वा संतुष्टा गानं कुर्वन्त उत्साहवन्तश्च वर्तन्ते तस्मान्मोहेन दुःखमेव सुखमिव भातीति ज्ञातव्यम् ॥

तर्हि विवेकिनामपि शरीरपरिग्रहाददुःखमस्ति वेति चेत्, तैषामपि क्षुत्पिपासादिना शी ॥७॥ गादिना व्याघिना सर्पवृश्चिकव्याघ्रादिना च दुःखमस्त्वेव । तर्हि विवेक्यप्रिवेकिनोः को विशेष इति चेत्, तयोर्वाहवायारेण विशेषानावेऽप्यान्तरव्यापारेण विशेषोऽस्ति । यो विवेकी स महात्मा ‘स फलनपि दुःखमन्तःकरणस्यैव नात्मनः, सच्चिदानन्दस्वरूपसात्मनोऽनुभवददुःखस्य ह्यान्तःकरणधर्मरणुमात्रमपि संबन्धो नास्ति’ इति श्रुतियुक्त्यनुभवेर्विचार्यं ज्ञात्वा तिष्ठति । तथा हि ‘असङ्गो द्वयं पुरुषः’ (बृ० ४. ३. १५.) इति श्रुतिः, निखय-द्वात्स्वत्वादित्य द्रिका युक्तनः, युक्तिनृष्टीभावनमाधिष्वनुभवश्चेदित्याः । योऽपेक्षी स दुरात्मा त्वात्स्वरूपनविचार्यं देहादिक-

ମେତାତ୍ମାନଂ ମତ୍ୟାଽନାତ୍ମପଥମର୍ମିତାତ୍ମନ୍ୟାରୋଷ୍ୟା୽ୟାୱ୍ୟାସିତ୍ୟାତ୍ମପଥମର୍ମିଶ୍ଚ ସଚିଦାନନ୍ଦା-
ନନାତ୍ମନ୍ୟାରେଷ୍ୟୈଵମନ୍ୟୋନ୍ୟାଧ୍ୟାମ୍ଭାସ୍ତୁର୍ବନ୍ୟାମ୍ଭାଶ୍ଚ ଅହମନ୍ୟଃ
‘ଅହମାନ୍ୟଃ’ ‘ଅହ ଦେଵः’ ‘ଅହ ମନୁଷ୍ୟଃ’
‘ଅହମାନ୍ୟଃ’ ‘ଅହ ଦ୍ରାଵିଡଃ’ ‘ଅହ ବ୍ରାଜଗଃ’ ‘ଅହ କ୍ଷତ୍ରିଯଃ’
‘ଅହ ବୈଶ୍ୟଃ’ ‘ଅହ ଶୁଦ୍ଧଃ’ ‘ଅହ ବ୍ରଜନ୍ମାରୀ’ ‘ଅହ ଗୃହସ୍ୟଃ’
‘ଅହ ବାନପ୍ରସ୍ୟଃ’ ‘ଅହ ସଂନ୍ୟାସୀ’ ଇତ୍ୟାଦିପ୍ରକାରେଣ ଜାତିଵର୍ଣଣଶ୍ରିମା-
ଭିବାନୀ ତିଷ୍ଠିତି । ଏବ ବିଵେଷ୍ୟନିବେକିନୋର୍ବନୁଭେଦୋଽସି । ବିଚାର୍ୟମାଣେ
ତ୍ୟୋର୍ବଦ୍ୟବ୍ୟାଶରେଣାପି ନ ମାମ୍ୟମ୍ । କଥମିତି ଚେତ୍ । ବିବେକୀ
ପ୍ରପଞ୍ଚ ସର୍ଵମାପି ମିଥ୍ୟେତି ନିଧିତ୍ୟ ପ୍ରାରବ୍ଧଭେଗମାପି ସମ୍ଭେଗତୁଲ୍ୟମେଵ
ପଦ୍ୟତି । ଅବିବେକୀ ତୁ ପ୍ରପଞ୍ଚ ମତ୍ୟଃ, ଅତ୍ୟନଃ ସୁଷ୍ଠୁଃଖାନୁଭବୋଽପି
ସତ୍ୟ ଏବେତି ପଶ୍ୟତି । ଏଂ ବିବେକିନାମାପି ଶରୀରପରିଗ୍ରହବଶାଦ୍ରୁଃଖ-
ମସ୍ତ୍ୟେଵ ॥

ଦେଵାନାମାପି ‘ବଜ୍ରଇସ୍ତଃ ପୁରଂଦରଃ’ ଇତ୍ୟାଦିବେଦବଚନେଷୁ ଶରୀର-
ପରିଗ୍ରହଦର୍ଶନାଦ୍ରୁଃଖମସ୍ତ୍ୟେଵ । କଥମିତି ଚେତ୍, ଅନ୍ୟୋନ୍ୟ ଯୁଦ୍ଧତଃ
କୋପଶାପାଭ୍ୟାମସୁରାକ୍ଷସୋପଦ୍ଵାନପୁଣ୍ୟକର୍ମଫଳନାଶେ ସତି ଭାବ୍ୟଧଃପାତ-
ଭ୍ୟାଦପି ଦୁଃଖମସ୍ତ୍ୟେଵ । କଥଂ ଦୁଃଖମାପି ତେଷାମିତରେରୁପାସ୍ୟତଂ କଥ୍ୟ
ବା ସୁଖଦାତତ୍ୱମିତି ଚେତ୍, ଅସିମଳୀଙ୍କେ ରାଜପ୍ରଭୁତିନାଂ ଦୁଃଖିନାମାପି
ସାଶ୍ରିତପରିପାଳନାଦିକଂ ଯଥା ତଥେତି ଜ୍ଞୟମ୍ । ‘ଦେଵଲୋକେ ଦେଵା
ଆନନ୍ଦରୂପାସ୍ତିଷ୍ଟନି’ ଇତି ଶ୍ରୁନେଦେଵା ଦୁଃଖଂ ସର୍ଵମଧ୍ୟନତଃକଣ୍ଠର୍ମନ୍ଦ
ମନ୍ୟା୽ୟାନନ୍ଦସ୍ରର୍ପଂ ସଦାଽନୁଭବନ୍ତ ଏବ ତିଷ୍ଠନ୍ତିତି ତାତ୍ପର୍ୟମ୍ ।
ତେଷାମାପି ଦୁଃଖମତ୍ତୀତି ବଦନ୍ତ୍ୟାଃ ‘ତା ଏତା ଦେଵତାଃ ସୁଷ୍ଣା ଅସିମନ୍ମହ-
ତ୍ୟଣେ ପ୍ରାପତନ୍ତଃ’ (୧୦. ୨. ୧.) ଇତି ଶ୍ରୁନେଦେଵାନାମାପି ଶରୀରପରିଗ୍ରହା-
ଦ୍ରୁଃଖମସ୍ତ୍ୟେଵେତି ତାତ୍ପର୍ୟମ୍ । ତସମାଦିଦେହମୁକ୍ତ୍ୟର୍ଥମେଵ ପ୍ରୟତ୍ନଃ କର୍ତ୍ତବ୍ୟଃ ॥

ନନ୍ବଶରୀରମୁକ୍ତେରେବ ମୁକ୍ତିତଂ ଚେତ୍ମଶରୀରା ଆଶାଶେ ନକ୍ଷତ୍ରପୈଣ
ପରିଦ୍ୱିଷ୍ୟମାନାଃ କେଚନ ଦେଵା ମୁକ୍ତା ଇତି ମନୁଷ୍ୟୈଃ କଥଂ କଥ୍ୟନ୍ତ ଇତି ଚେତ୍

भृणु । सालोक्यं सामीद्यं सास्त्यं सायुज्यमिति चतुर्विधा पुक्तिः । चर्या क्रिया योगो ज्ञानमिति चतुर्णा क्रमेण साधनानि । भगवत्कैकर्यरूपदासमावश्यर्या शिवविष्णुदिपूजाविधिः क्रिया । यमनियमाद्यषाङ्गरेगो योगः । जीवप्रमेश्य योरेक्यमाक्षात्कारो ज्ञानम् । तत्राद्यास्तिस्थो मुक्तयो मुख्या न भवन्ति, पुनरावृत्तिमन्त्रभवात् । सायुज्यमेव मुख्या मुक्तिः, पुनरावृत्तिर्जनात् । ‘योगेन सायुज्यम्’ इति शास्त्रं निर्गुणत्रहयोगविषयम् । सगरीमुक्तानामिवाशरीरमुक्तानां कदाचिदपि कुत्रचिदपि केनापि कथंचिदपि दर्शनाभावाच्छब्द्यमेवा-शरीरमुक्तिरिति न मन्त्रव्यम् । अशरीरमुक्तानां शरीरस्यैव शून्यत्वं न स्वरूपसुखस्य । स्वरूपसुखं तु सुपुष्टिमुखवदशरीरत्वात्मकसंवेद्यमेव नान्यसंवेद्यम् । सुपुष्टिमुक्तिसमाना चेन्यापि मुक्तिः स्यादिति न वाच्यम् । सुखानुभवमात्रेण साम्येऽपि सुपुष्टवज्ञानं पुनरुत्थानं चास्ति । मुक्तौ तदुभयमपि नास्ति । अतः सुषुप्तेमुक्तित्वं न संभवति । अत एव प्रलयस्थापि न मुक्तित्वम् । एवं सुपुष्टिसुखं वन्मुक्तिमुखस्य सानुभवगम्यत्वात्प्रत्यक्षत्वमेव, न शून्यत्वम् । तर्हि सशरीरमुक्तानामिवाशरीरमुक्तेरपि प्रत्यक्षत्वे तत्र को भेद इति चेत्, अज्ञाननिवृत्तिः पुनरुत्थानाभावश्च भेद इत्युक्तम् । एवं श्रुतिमुक्तिभ्याम-शरीरमुक्तेः परमसुखत्वं शरीरपरिग्रहेण दुःखं चोक्तम् । इदानीमनु-भवेनापि तदुभयं वदामः । नित्यं सुषुप्तौ शरीरपरिग्रहाभावादुःखाभावश्च जाग्रत्खण्योः शरीरपरिग्रहेण दुःखं च सर्वैरुभूयते । तस्मात् ‘यत्र यत्र शरीरपरिग्रहस्तत्र तत्र दुःखम्’ इति व्याप्तेगनन्दस्वरूपस्याप्यात्मनः शरीरपरिग्रहादेव दुःखमागच्छति, न तु स्वः । तस्य शरीरस्य को वा हेतुरिति चेत्पूर्वकर्मसहितपञ्चीकृतभूतान्येव; न केवलभूतानि, तेषां सर्वत्र वर्तमानत्वात्तेभ्यः शरीरं स्यादिति न वक्तव्यम् ॥

ननु शुक्लशोणितरूपेण परिणतानामेव भूतानां गरीरकारणं चेन विवक्षितत्वात्तादशान्येव शरीरस्य कारणमिति न वक्तव्यम्, व्यर्थशुक्लशोणितेषु शरीरोन्पत्त्वदर्शी तात् । तस्मान्रूपमहितान्येव शरीरस्य कारणानि । पञ्चभूतानां देशकालादीनां च सर्वेसाधारणत्वात्तत्कर्मवैचित्रमेव शरीरवैचित्रयहेतुः । यथा मृदादीनां साधारणत्वेऽपि कुलालव्यापारवैचित्रयमेव घटादिकर्यवैचित्रयहेतुः । यथा दृष्टान्ते घटादेसृदुपादानकारणं कुलालव्यापारगे निर्मत्तज्ञारणम् एवं दार्ढन्तिकेऽपि शरीरस्य पञ्चीकृतभूतान्युपादानकारणं तत्तत्कर्म निर्मत्त कारणम् । तस्माद्गोगप्रदर्शणे मति शरीरपत्रिग्रहः, यथा जाग्रत् स्वप्नयोः कर्मणो त्रिवर्णान्तत्वाच्छरीरप्राप्तिः । कर्मभावे शरीरभावः, यथा सुपुत्रौ कर्मभावाच्छरीभावः । किं च यथा मृदि सत्यामपि कुलालव्यापारगभावे घटोन्पत्त्वभावः, तथेथ्यसुषेषु पञ्चभूतेषु सत्स्वप्यात्मज्ञानेन कर्मसु नष्टेषु तस्य ज्ञानिनः शरीरं नोत्पद्यते ॥

ननु कर्मशास्त्रे ‘अवश्यमनुभोक्तव्यं कृतं कर्म शुभाशुभम् । नाभुक्तं क्षीयते कर्म कल्पकेटित्वत्तरपि ॥’ इति, ज्ञानशास्त्रे ‘ज्ञानाग्निः सर्वकर्माणि भस्यमात्मज्ञुते तथा’ (गी. ४. ३७.) इति च वचनयोः परम्परं विरोधे कर्थं निर्णयः कर्तव्य इति चेत्, शृणु । शास्त्रे प्रबलवचनं दुर्बलवचनं चास्ति । प्रबलं सिद्धान्तवचनम् । दुर्बलं पूर्वपक्षवचनम् । प्रबलं दुर्बलं निरस्यति । तथाधा ‘अहिंसा परमो धर्मः’ इति वचनं प्रबलमपि सत् ‘यगे पशुवधः कर्तव्यः’ इत्यतिप्रबलवचनेन निरस्यते, एवम् ‘अवश्यमनुभोक्तव्यम्—’ इति वचनम् ‘तपसा किलिवर्यं हन्ति’ (मनु. १२. १०४.) इति प्रबलवचनेन दुर्बलं सन्निरस्यते । तस्मात्संचितेषु कर्मसु बहुषु सत्स्वप्यात्मज्ञानेन तानि नश्यन्त्येव । कर्मभावे जन्माभावः ।

जन्माभावे दुःखाभावः । दुःखाभावे आनन्दाविभाव इत्यपैत्र
सिद्धान्तः ॥

इति चतुर्थीवर्णं एम् ॥

நான்காவது வர்ணகம்

—X—

ஐஏ வ னு கு ஏழு விதமான பந்தங்கள் ஏற்படுகின்றன. அவையாவன : - 1. துக்கம், 2. பிறவி, 3. கர்மா, 4. ராகம் (ஆசை) து வே ஷ ம், (வெறுப்பு) முதலான தோஷங்கள், 5. அதிகமான பற் று தல், 6. அவிவேகம், 7. அக்ஞானம், என்பவை. இவைகளில் முந்தியதற்குப் பிந்தியது காரணமாகிறது. இவை ஒவ்வொன்றும் எத்தகையது என்பதையும் அது எப்படி அடுத்ததற்குக்காரணமாக ஆகிறது என்பதையும் கீழே காணபோம். இந்த 4வது வர்ணகத்தில் மேலே சொன்னவற்றில் முதல் இரண்டும், 5வது வர்ணகத்தில் 3, 4ம் வேது வர்ணகத்தில் 5, 6, 7ம் விவரிக்கப்படும்.

ஐவாத்மாவுக்கு ஏற்படும் துக்கம் அதற்கு சபாவமானதா (இயற்கையானதா) அல்லது செயற்கையா (பின்னால் வந்து அடைந்ததா) என்று கேட்டால் அது செயற்கையே தவிர அதற்கு அது சுவபாவமானது அல்ல என்று அறியவேண்டும். துக்கம் அதற்கு சுவபாவமானதே என்று ஏற்றுக்கொண்டால் அதில் பல தோஷங்கள் வருகின்றன. துக்கம் சுவபாவமாக உள்ளது எனில் அந்த துக்கத்தைக் கடக்கவே மாற்றவோ முடியாததாகும். யாருக்கும் சுகம் என்பதே கிட்டாது, என்று ஏற்படும். துக்கத்தை நிவர்த்திக்கவும், சுகத்தை அடையவும் எவ்வித பிரயத்னமும் இருக்காது. நல்லகாரியங்களை செய்தல், யோகம், தியானம் தெய்வத்தை உபாஸித்தல் இவைகளில் யாருக்கும் முயற்சி இருக்காது. வேதம், சாஸ்திரம் புராணம், இதிஹாஸம் முதலியவையும் பயனற்றாக ஆகிவிடும்.

துக்கம் இயற்கையாயுள்ளதாகவே இருக்கட்டுமே. அதைத் தீர்க்க பிரயத்னமும் செய்யட்டுமே என்றால் அது ஒருக்காலும் பொருந்தாது. ஏனெனில் இயற்கை என்பது

தன் ஸ்வரூபமானதால் அப்படிப்பட்ட இயற்கையை அழிக்க யார் தான் யத்தனம் செய்வார்கள்? இயற்கையான ரூபமே அழிந்து விட்டால் பல்கின அடைவது யார்?

இயற்கையாக உள்ளதுதான் அதன் ஸ்வரூபம் என்பது எப்படி எனில் சொல்லுவோம். வெல்லத்துக்கு தித்திப்பு என்பது இயற்கையான குணம். அந்த தித்திப்பை ஒழித்து விட்டால் வெல்லம் என்ற வஸ்துவுக்கே கேடு ஏற்படுமல்லவா? அதுபோல் ஜீவனுக்கு துக்கம் இயற்கையானது என்று ஒப்புக் கொண்டால் அந்த துக்கம் நாசமடையும்போது அந்த ஆத்ம ஸ்வரூபத்துக்கே நாசம் ஏற்பட்டுவிடுமல்லவா? ஆக னு ஸ்வரூபம் அந்த ஆழிவில்லாதது. இதைப்பற்றி உள்ள வேத வாக்கியங்களே இதற்கு ஆதாரமாகும். ஆகையால் ஆத்மா வுக்கு துக்கம் இயற்கையானதல்ல. செயற்கையேதான் என்று அறியவும்.

கேள்வி :— இயற்கையான ஸ்வபாவம் மட்ட (நாசமாகி ஸ்வரூபம் மிஞ்சமுடியாதோ?)

பதில் :— அது முடியாது.

கேள்வி :— ஏன்? உதாஹரணமிருக்கிறதே. அக்னிக்கு உங்கணம் இயற்கையாக உள்ளது. மந்திரத்தினாலும் ரத்னாத்தாலும் ஜாலவித்யையினாலும் இந்த உங்கணம் இல்லாமல் ஏற்படுகிறதல்லவா. அக்னியின ஸ்வரூபம் போய்விடுவதில்லை அதுமாத்திரமல்ல. குளிர்ச்சியையும் அடைகிறது. அதுபோல், ஆத்மாவுக்கு துக்கம் என்பது இயற்கையாகவே இருக்கட்டுமே. அது ஷ்சேஷமான கர்மாவினாலும், யோகம் உபாஸ்னா, இவைகளின் சக்தியினாலும் நீக்கப்படட்டுமே சுகமும் ஏற்படட்டுமே?

பதில் :— மேலே சொன்ன நீக்கப்பட்ட மானது சிறிது காலம் மட்டும் உள்ளது. நிரந்தரமாக இருப்பது அல்ல, எப்படி எனில், கர்மாவினால் ஏற்படும் எதுவும் அந்தக் கர்மா போன்ற உண்டாக்கப்பட்ட வஸ்துவும் போய்விடும். மேலே சொன்ன கேள்வி யில் காட்டிய அக்னி உதாஹரணத்தில் மணி, மந்திரம் இவை களிலுள்ள உங்கணம் நீங்கி குளிர்ச்சி ஏற்பட்டாலும் அந்த மணி மந்திரம் இவைகள் போய்விட்டால் மாறுதலும் மறைந்து

போகும். அக்னிக்கு குளிர்ச்சி விலகி, மறுபடியும் இயற்கையான உண்ணத்தன்மை ஏற்பட்டுவிடும். அதேபோல், நல்லகர்மாவினுலும் உபாஸ்ஞாயினுலும் ஏற்படும் சுகருபமானமாறுதலும் அந்தக் கர்ம உபாஸன யோகங்கள் முடியும்போது மறைந்துபோய் இயற்கையான துக்க ரூபமே மிஞ்சும். ஆகவே எல்லா ஜீவர்களுக்கும் தாத்காவிகமாக (சிறிது காலம் வரை) சுகம் தோன்றுமே தவிர சாசுவதமான மறுஜன்மமற்ற சுகமாகிய மோகங்கும் கிட்டாது.

மேலும், மோகங்கம் என்பது, உத்பத்தியாகக் கூடியது என்று ஏற்படுமாகில் அது அநித்யமாகும். வேதத்தில் நான் சூஶ்ராவத்தே (மறு பிறப்பு அடைவதில்லை மோகங்கம் என்பது சாசுவதமானது) என்றும். அஞ்சாடமாந்஦மாக்கப்பட்டு (இது பூர்ணமாக உளது. ஆனந்த ரூபமானது இதற்கு ரூபம் கிடையாது இது ஆச்சரியமானது) என்றும் சொல்லப்பட்ட வாக்கியங்களின் தாத்பரியத்துக்கு பாதகம் ஏற்படும்,

தவிர, ஆத்மாவுக்கு துக்கம் இயற்கை என்று சொன்னால், நன்றாகத் தூங்கும்போதும் (ஸாஷ்டாப்தியில்) சம்மா இருக்கும் போதும், யோகிகள் ஸமாதியில் இருக்கும்போதும் துக்கமே தோன்றும். வாஸ்தவத்தில் அமமாதிரி இல்லை. ஆனால் மேலே சொன்ன நிலைகளிலிருந்து நீங்கி வெளியில் வந்த ஒவ்வொருவரும் “இதுவரை நான் சுகமாகவே இருந்தேன்” என்று தம் அனுபவத்தைப்பற்றி சொல்கிறார்கள். ஆகையால் ஆத்மாவுக்கு ஸாகம் என்பதுதான் இயற்கையானது. துக்கம் என்பது செயற்கைதான் என்பது தீர்மானம்.

இந்த துக்கம் ஸாகஸ்வருபனுன் ஆத்மாவுக்கு எப்படி உண்டாயிற்று என்று கேட்டால் சரீரத்தை அடைதலால் என்று பதில் சொல்வோம். எங்கு எங்கு எல்லாம் சரீரத்தைப் பெருகிறதோ அங்கு அங்கெல்லாம் துக்கம் ஏற்படுகிறது என்பதை உலகில் காணலாம்.¹

கேள்வி:— அப்படியானால் அரசர் முதலியவர்களுக்கும் சரீரத்தால் துக்கமுண்டாகிறதா?

1. எங்கு எல்லாம் புகை காணப்படுகிறதோ அங்கு எல்லாம் நெருப்பு இருக்கிறது. இதற்கு வியாபதி என்று பெயா நெருப்பு இலைரமல் புகை ஏற்படுவதிலை இந்த வியாபதியைக்கொண்டு புகைக்கு நெருப்புக்காரணமென்று நீரானிக்கிட்டிரும் இதுபோல சரீரமுள்ள இடம்களில் எல்லாம் துக்கம் ஏற்படுவதாலும் சரீரமில்லாமல் ஆக்கம் ஏற்பட்டதாலும் துக்கத்திற்கு சரீரம் காரணம் என்று தீர்மானிக்கலாம்.

பதில்:— ஆம் அவர்களுக்கும் சத்துருக்களினால் கெடுதல், அரசாங்க நிர்வாகம், விளைச்சல் இல்லாமை, அவர்களுடைய மஜைவி மக்கள் இறப்பது தனக்கு வரும் முப்பு, மரணம் இவைகள் அரசர்களுக்கு துக்கத்தை உண்டுபண்ணுகிறதல்லவா. உலகில் “சிலர் சுகமாக இருக்கிறார்கள்” என்று சொல்லப்படும் வார்த்தை அறியாமையால் ஏற்பட்டது. ஏனெனில் மூட்டையை தூக்கிக் கொண்டு போகிறவன் காரியத்தின் அவசியத்துக்காக வெகு தூரம் வேகமாக ஓடுகிறார்கள். அது போலவே எப்போதும் சிலர் உழவு, பயிரிடுதல் முதலிய வேலையில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் எல்லோருமே அவரவர்களின் காரியங்களில் துக்கம் ஏற்பட்டிருந்தும் அறிவின்மையினால் (தனஜையே ஏமாற்றிக் கொண்டு) அவ்வப்போது செய்யப்படும் காரியங்கள் கண்ட மாணவையாயினும் அதை சுகமாகவே எண்ணிக்கொண்டு சந்தேஷ்டத்துடன், உத்ஸாகத்தை வெளிப்படுத்தும் பாட்டு பாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே அறிவின்மையினால், துக்கம் சுகம் போல தோற்றத்தை அளிக்கிறது என்று அறிய வேண்டும்.

அப்படியானால் விவேகிகளுக்கும் (பகுத்தறிவு உள்ளவர்கள்) சர்ரம் அடைவதால் துக்கம் உண்டோவெனில், இருக்கிறது என்று தான் சொல்லவேணும், அவர்களுக்கும், பசி, தாகம், சீதம், உஷ்ணம், வியாதி, பாம்பு, தெள், புவி முதலியவைகளினால் துக்கம் உண்டாகிறதல்லவா?

அப்போது, விவேகிக்கும், அங்குரானிக்கும் என்ன வித்யாஸம் எனில், அவர்களுள் வெளிவிடயங்களில் வித்யாசம் காணப்படாதபோதிலும் மனத்தில் ஏற்படும் எண்ணத்தில் வித்யாசம் உண்டு. விவேகியான மகான் “இந்த துக்கங்கள் எல்லாம் அந்தக்கரணத்துக்கு சம்பந்தமானவையே தவிர, ஆத்மாவுக்கு சம்பந்தமில்லை. ஆத்மா என்பது நித்யமானது, ஞானமயமானது, ஆனந்த ருபமானது; இதற்கும் அந்தக்கரணத்தை பாதிக்கும், பொய் அறிவின்மை துக்கம் முதலிய அனுபவங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை” என்று வேதவாக்கியம், யுக்தி, அனுபவங்களால், விசாரம் செய்து அறிந்துகொள்வான்.

[மனஸ், புத்தி, சித்தம், அஹங்காரம் இந்த நான்கும் சேர்ந்தது அந்தக்கரணம் எனப்படும், ஒரு விஷயத்தைப் படித்து]

பற்றி யோசிக்கும்போது சந்தேகம் ஏற்படுவது மனதின் காரியம் அது இன்னது என்று நிச்சயம் செய்யது புததியின் காரியம். இதை முன்னமேயே தெரிந்து நினைப்பது சித்தத்தின் வேலை. இது என்னுடையது என்று கர்வம் ஏற்படுவது அகங்காரத்தின் வேலை. உலகில் சாமான்யமாக இந்த காரியங்கள் எல்லாமே மனதின வேலை என்று சொல்லி விடுகிறோம். ஒரு வஸ்துவினால் மனிதனுக்கு ஏற்படும் சுக துக்க அனுபவங்கள் மேலே சொன்ன நால்வகைப்பட்ட அந்தக்கரணத்தைத்தான் பாதிக்கும் அதற்கு அப்பால் உள்ள ஆத்மாவை பாதிக்காது என்பது விளக்கம்]

இந்த முடிவுக்கு வருவதற்கு ஆதாரங்களாவன —

(1) வேதவாக்கியம் அச்ஜோ ஷய் பூர்வ: (வृ. 4-3-15) ஆத்மா எதிலும் சம்பந்தமற்றவன்.

(2) யுக்தி : ஆத்மா சாசுவதமானது அழிவில்லாதது, இதற்கு அவயவம் இல்லை. ஆகவே இதை சுக துக்கங்கள் அனுகாது.

(3) அனுபவம் : சுஷப்தி (ஸ்வப்னமில்லாத தூக்கம்), வேலை இல்லாமல் மனது இருத்தல், ஞானியின் ஸமாதிநிலை ஆகிய மூன்று காலங்களிலும் ஏற்படும் அனுபவம்.

விவேகமில்லாத துஷ்டன் ஆத்மஸ்வரூபத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்யாமல் தேவை இந்திரியம் முதலியவற்றையே ஆத்மா என்று விபரீதமாக எண்ணிக்கொண்டு தேவூதி களிலுள்ள தர்மங்களை ஆத்மாவிலும் ஆத்மாவில் உள்ள ஸச்சிதானந்த தர்மங்களை தேவூதிகளிலும் ஏற்றி ஒன்றை மற்றென்றுடன் தப்பாக கலந்துகொண்டு ‘நான் தேவன்’, ‘நான் மனிதன்’, ‘நான் ஆந்திரன்’, ‘நான் தமிழன்’, ‘நான் பிராஹ்மணன்’, ‘நான் கூத்திரியன்’, ‘நான் வைசியன்’, ‘நான் குத்திரன்’, ‘நான் பிரம்மசாரி’, ‘நான் கிருஹஸ்தன்’, ‘நான் வானப்ரஸ்தன்’, ‘நான் சந்தியாசி’, என்ற பிரகாரமாக ஜாதிவர்ணாசிரம எண்ணங்களுடன் சூடிய வனுக ஆகிறன. இம்மாதிரி விவேகிக்கும் அவிவேகிக்கும் பற்பல வித்யாஸங்கள் உண்டு. இன்னும் யோசித்துப் பார்த்தால் இவர்களின் வெளிவிவகாரங்களிலேயே பல வித்யாஸங்கள் உண்டு, எனத்தெரியும் எப்படியெனில், விவேகியானவன்

இந்த உலகம் நாசமுள்ளது. பொய்யானது என்று தெரிந்து கொண்டு இப்போது பிரார்ப்த கர்மாவால் அனுபவங்கூப்பட்டு வரும் ஸாகதுக்கபோகங்களை ஸ்வப்னத்தில் ஏற்படும் போகத் திற்கு சமானமாக எண்ணுகிறுன். இதனால் இவன் வருந்துவதில்லை அவிவேகியோ என்றால், உலகம் உண்மையானது, தனக்கு ஏற்படும், சுகதுக்க அனுபவங்களும், வரஸ்தவமானவை என்று கருதி வருந்துகிறுன். ஆகவே விவேகி களுக்கும் சரீரத்தை அடைவதால் துக்கம் உண்டாகிறது என்பது தின்னாம்.

தேவதைகளின் விஷயத்தில் இது எப்படியாகிறது என்று கவனிப்போம். வேதத்தில் இந்திரனுக்கு “வஜ்ராயதம் உடையவன்” என்ற பெயர் உண்டு. இவனுக்கும் சரீரம் பெற்றதால் துக்கம் உண்டு. எவ்விதமெனில், அசுரர்கள், ராக்ஷஸர்கள், இவர்களால் ஏற்படும் கேடுகளை நிவர்த்திக்கும் பொருட்டு யுத்தம் செய்வதாலும் கோபம், சாபம் முதலியவை களாலும், புன்ய கர்மாவின் பலனுக்கு முடிவு உண்டாகும் போது இந்திர பதவியிலிருந்து கீழே தள்ளப்படப்போவதை என்னிட பயத்தினாலும் துக்கம் உண்டாகிறது. இதிலிருந்து ஒரு கேள்விவரும் இப்படி துக்கத்தை அடையக்கூடிய தேவதைகளை ஏன் மனிதர்கள் உபாசிக்கிறார்கள். அவர்களால் எப்படி ஸாகத்தைக் கொடுக்க முடிகிறது எனக் கேட்கலாம். இந்த உலகிலும் அரசர்கள் தங்களுக்கு பல கஷ்டங்கள் வரக்கூடிய நிலைமையில் இருந்தும், அவர்களை அண்டியவர்களை எப்படி காப்பாற்றுகிறார்களோ அதுபோல் ஆகும். வேதத்தில் ஒரு வாக்கியம் உண்டு.

வேவலோக வேவா அனந்தபாஸ்திஷ்டி ।

என்று. இதற்கு தேவலோகத்தில் தேவர்கள் ஆனந்தமாக இருக்கிறார்கள் எனப்பொருள். இதன் சரியான அர்த்தம் யாதெனில், “தேவலோகத்தில் உள்ளவர்கள், துக்கமானது அந்தக்கரணத்தை ஒட்டியதே தனிர் ஆந்தமாவை பாதிக்கக் கூடியதல்லவன்று தீர்மானித்து எப்போதும் ஆனந்த அனுபவம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்” என்பதே. ஐதரேய உபநிஷத்தில்

தா ஏநா வேவா: சூடா அஸிந் மஹார்ணவே பாதன् । (2-1)

‘இந்த தேவர்களும் சிருஷ்டிக்கப்பட்டபின் இந்தப் பெரிய சமூத்ரத்தில் தள்ளப்பட்டார்கள்’ என்று இதன் பொருள், ஆகையால் சரீரத்தை அடைவதற்கு தேவர்களுக்கும் துக்கம் தான் உண்டாகிறது. இதிலிருந்து ஏற்படும் முடிவு என்ன வெனில், நாம் விதேகமுக்கி (தேகசம்பந்தமற்ற மோகங்கி) அடைவதற்கே, பிரயத்னம் செய்யவேண்டும் என்பது.

சரீரமில்லாத நிலையில் மோகங்கி (விதேகமுக்கி) தான் சரியானது என்று சொன்னால் ஆகாயத்தில் நகஷத்திர ரூபமான சரீரத்தையடையவர்களாகக் காணப்படும் சில தேவர்களை முக்கியடைந்தவர்கள் என்று மனிதர்கள் எப்படி சொல்லு கிறார்கள் என்று கேட்டால் சொல்லுவோம். மேராக்கி என்பது 1. ஸாலோக்யம், 2. ஸாமீப்யம், 3. ஸாருப்யம், 4. ஸாயுஜ்யம், என நால்வகைப்படும். அப்படியுள்ள மோகங்கியதை அடைவதற்கு முறையே 1. சரியை, 2. க்ரியை, 3. யோகம், 4 ஞானம் என்று நான்கு ஸாதனங்கள் உண்டு, இவைகளை விளக்குவோம்.

சரியை என்பது பகவானுக்கு கைங்கரியம் செய்து கொண்டு தாஸன் என்ற நிலைமையை கொள்ளுதல்.

க்ரியை என்பது சிவன், விஷ்ணு முதலிய தேவதைகளைப் பூஜித்தல்.

யோகம் என்பது, யமம் நியமம் முதலிய எட்டு அங்கங்கள் கொண்டது.

ஞானம் என்பது ஜீவனுக்கும் பிரம்மத்துக்கும் பேதமில்கூ என்ற ஜூக்கிய புத்தி.

ஆனால் முதல் மூன்றும் (ஸாலோக்யம் ஸாமீப்யம் ஸாருப்யம்) பூர்ணமான மோகங்கி ஆகமாட்டா. ஏனெனில் அந்த நிலைமையை அடைந்தவர்களுக்கு மறு பிற விரைவாக என்ற காரணத்தால். ஸாயுஜ்யம்தான் பூர்ணமுக்கி அதிலிருந்து மறு ஜனனம் இல்லை என்பதுதான் காரணம்.

யோகீ ஸாயுஜ்ய (யோகத்தினால் ஸாயுஜ்யம்) என்ற சாஸ்திர வாக்கியத்தில் யோகம் என்ற சொல்லுக்கு நிர்குண பிரம்ம ஞானம் எனப்பொருள் கொள்ளவேண்டும்.

சரீரத்துடன் மேராகி மிகப்போல் சரீரமில்லாத மோகங்கும் பெற்றவர்கள், எங்கேயும் எக்காலத்திலும் யாராலும், எங்க ரூபத்திலும் காணப்படாததால் விடேகமுக்கிட என்பதே இல்லை என்று எண்ணிக்கொள்ளக்கூடாது. விடேகமுக்கதர்களுக்கு சரீரம் மட்டும் கிடையாதே தவிர, ஸ்வரூபஸூகம் உண்டு. ஸ்வரூபஸூகம் என்பது ஸூஷாப்தியில் (ஸ்வப்னமில்லாத தூக்கம்) ஏற்படும் சுகம்போல் தானுகவே அறியக்கூடியது. பிரவற்றியில் அறியக்கூடியது அல்ல. ஆனால் ஸூஷாப்தி சுகம் முக்கிட ஸூகத்துக்கு சமானமானது என்ற காரணத்தால் அதுவும் மோகங்கும்தான் என்று சொல்லினிடக்கூடாது. சுகத்தை அனுபவிக்கும் அப்சத்தில் மட்டும் சமானம் என்று சொல்லலாமே தவிர, ஸூஷாப்தி யில் அக்ஞானம் இருக்கிறது, நித்திரையை விட்டவுடன் எழுந்திருக்கும் தன்மையும் இருக்கிறது. பூர்ண மோகங்கத்தில் (விடேகமுக்கியில்) இவ்விரண்டும் கிடையாது. ஆகையால் ஸூஷாப்தியில் மோகங்கும் ஏற்படுவதில்லை.

இதே காரணத்தால் ப்ரளயமும் முக்கியல்ல. ஸூஷாப்தியில் ஏற்படும் சுகம்போல முக்கிட ஸூகமும் தன் அனுபவத்தில் தெரிவதால் இந்த ஸூகம் பிரத்யக்ஷமானது. சரீரத்துடன் கூடிய முக்கிடபோல சரீரமில்லாத முக்கிடியும் ப்ரத்யக்ஷமாக இருக்குமானால் இரண்டிற்கும் என்ன வித்யாஸம் என்று கேட்டால் விடேகமுக்கிடயடைந்தவர்களுக்கு அக்ஞானம் கிடையாது. மறு பிறப்பும் இல்லை இதுகான் வித்யாஸம். ஆகவே, வேதம், யுக்கி இவை மூலம் விடேக முக்கிடியே பரமசுகமானது. சரீரம் பெற்ற காரணத்தாலே துக்கம் ஏற்படுவிற்கு என்று முடிவாயிற்று. இனி அனுபவத்தைக்கொண்டும் இதே முடிவு ஏற்படுகிறது என்பதை கவனிப்போம்.

பிரதிதினமும் ஸூஷாப்தியில் சரீரசம்பந்தம் இல்லாததால் துக்கமின்மையும், விழிப்பிலும் ஸ்வப்னத்திலும் சரீரசம்பந்தம் உள்ளதால் துக்கத்தின் இருப்பையும் நாம் தெரிந்து கொள்ளலாம் எங்கெங்கு சரீரம் உள்ளே அங்கங்கு துக்கம் உண்டு என்று சொன்னேன். ஆனந்தமயமான ஆத்மாவுக்கு சரீரம் ஏற்பட்டதனால் துக்கம் உண்டாகிறது ஸ்வயமாக துக்கம் கிடையாது என்று விளங்குகிறது.

இந்த சரீரம் வந்ததற்கு எது காரணம் எனில், பூர்வகர்மாக்களுடன்கூடிய பஞ்ச பூதங்கள்தான் காரணம். வெறும்

பஞ்சபூதங்கள் மட்டும் காரணம் என்று சொன்னால் எல்லா இடங்களிலும் பஞ்சபூதங்கள் இருக்கின்றனவே அங்கு எல்லாம் சரீரம் உண்டாகட்டுமே என்ற கேள்வியிலும் அதனால் தான் பூர்வகர்மாக்களுடன் சேர்ந்த பஞ்சபூதங்கள்தான் காரணம் என்று சொல்கிறோம். புருஷன், ஸ்திரீ இவர்களின் சக்ல, சோணித் சேர்க்கையினுல்தான் சரீரம் (குழந்தை) ஏற்படுகிறது என்றல்லவா கேள்விப்பொடுகிறோம். ஆகையால் அவைதானே காரணமாகும் என்றால், எல்லா ஸ்திரீ-புருஷ ஸங்கமத்திலும் சரீரம் (குழந்தை) பிறப்பதில்லை என்பதே பதிலாகும். ஆகையால் கர்மாவுடன் கலந்த பஞ்சபூதங்களே சரீரத்துக்கு காரணமாகும்.

மேலும் பஞ்சபூதங்கள், காலம், இடம் இவை எல்லா சரீரங்களுக்கும் பொதுவானவை. இதில் வித்யாஸமில்லை. ஆனால் சரீரங்களுள் பல வித்யாஸம் ஏற்படுவதற்கு காரணம் அவர்வர்களின் விசித்திரமான கர்மாக்கள்தான். மன் என்பது பொதுவாக உள்ள போதிலும் குயவனுடைய பலவிதமான விசித்தர் செய்கைகள்தான் பலவித பிரிவுகளுள் என்கூடம் முதலான காரியங்கள் உண்டாவதற்குக் காரணமாகிறது.

இந்த உதாஹரணத்தில் இரண்டு காரணங்கள் இருப்பதைக் காணலாம். 1. மன், 2. குயவன். இதுபோலவே சரீரம் உண்டாவதிலும், 1. பஞ்சபூதம், 2. பூர்வகர்மா என்று காரணம் இருவகையாகும் முதல் வகை காரணத்தை உட்பராதான காரணம் என்றும், இரண்டாவதை நிமித்த காரணம் என்றும் சொல்வார்கள். ஆகையால் அனுபவத்தைப் பலனுக்க கொடுக்கும் பூர்வகர்மாக்கள் இருக்கும் வரை சரீரம் உண்டாகும். எப்படி ஸ்வப்னுவஸ்தையிலும் விழிப்பிலும், கர்மா இருப்பதால் சரீரசம்பந்தம் உண்டோ அதுபோலவே. கர்மா இல்லாவிடில் சரீரம் உண்டாகாது ஸ்வஷாப்தியில் கர்மா இல்லாததால் சரீரம் ஏற்படுவதில்லையல்லவா. மன இருந்தாலும் குயவனின் வேலை ஏற்படாவிடில் ஒடும் உண்டாகாது. அதுபோல் ஈசுவரங்கள் சிருஷ்டிக்கப்பட்ட பஞ்சபூதங்கள் இருந்தபோதிலும் ஆந்தம் ஞானத்தால் கர்மா வக்கு நாசம் ஏற்பட்ட பின்பு அந்த ஞானிக்கு சரீரம் உண்டாவதில்லை.

கேள்வி :— கர்மாவைப்பற்றிச் சொல்லுமிடத்தில் சாஸ்திரம் சொல்லுகிறது. ‘ஓருவன் செய்த கர்மா நன்மையாயினும்

தீயதாயினுடி அதன் பலஜை அவன் அனுபவித்தே தீரவேணும். அனுபவிக்கப்படாமல் கவபகோடி வருஷ வகளானுலும் அந்தக் கர்மா நாசத்தை அடையாது ’என்று. ஞானத்தை உபதேசிக்கையில் சாஸ்திரம் சொல்வதாவது. ‘ஞானுக்னியில் எல்லா கர்மாக்களும் சாம்பலாக்கப்படுகின்றன’ என்று. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முற்றுக இருக்கின்றனவே. இதை எப்படி முடிவு செய்வது ?

பதில்: - சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட வாக்கியங்களில் பலம் அதிகமாக உள்ளவை, பலம் குறைவாக உள்ளவை என்ற பிரிவுகள் உண்டு அதிக பலமானது தீர்மானத்தைக் காட்டும். தூர்பலமானது ஆகேஷபணைக்குட்பட்டதாகும். தூர்பலமான வாக்கியத்தை அதிக பலமுள்ளது அடக்கிவிடும் அது எதுபோல் உள்ளது என்றால் “அறுமினை எல்லா வற்றிலும் சிரேஷ்டமான கடமை” என்ற வாக்கியம் பல முள்ளதுதான். ஆனாலும் மற்றெருநு வாக்கியம் “யாகத்தில் பசுவதை செய்யப்படவேண்டும்” என்று உள்ளது. இது முன்சொன்னதைவிட அதிக பலமுள்ளது. முன் சொன்ன வாக்கியத்தை இது அடக்கிவிடும், “கர்மா அவசியம் அனுபவித்தே தீரும்” என்ற வசனம் “தபஸினால் பாபத்தை போக்கடிக்கிறுன்” என்ற, அதைவிட அதிகபலமுள்ள வாக்கியத்தினால் தடுக்கப்படும். ஆகையால் பூர்வ ஜனமாவில் செய்த கர்மா கூட்டமாக இருந்தபோதிலும் ஆத்ம ஞானத்தை அடைவதனால் அவை நாசத்தை அடையும். கர்மா இல்லாவிடில் ஜனமா இல்லாவிடில் துக்கம் ஏற்படாது. துக்கமில்லாவிடில் ஆனந்த அனுபவம் உண்டு. இதுதான் தீர்மானமான விஷயம்.

॥ पञ्चमवर्णकम् ॥

-x-

अस्यात्मनो दुःखं शरीरपरिहाच्छरीरं च कर्मणे पुक्तम् ।
 तत्कर्म किम्, कतिविधमिति चेत्, शृणु । कर्म त्रिविधं पुण्यं पाप मिश्रं
 वेति । देवादिशरीरं पुण्यकर्मफलम् । तिर्यगादिशरीरं सर्वं पापकर्म-
 फलम् । मनुष्यादशरीरं मिश्रकर्महलम् । एवमुक्तं त्रिविधमपि
 कर्मोन्त्कृष्टं मध्यमं सामान्यमिति प्रत्यक्षं त्रिविधम् । एवमुक्तकर्मभेदेन
 जन्ममेत्थं नामाप्रकारः । तथा हि-हिण्यगर्भादिशरीरं पुण्य-
 कर्मोन्त्कृष्टम् । इन्द्रादिशरीरं पुण्यकर्ममध्यमम् । यक्षगक्षयपिशाचा-दि-
 शरीर पुण्यकर्मसामान्यम् । परतापकरं कण्टकवृक्षविषवृक्षव्याघ्रपूर्ण-
 वृविकालूकमशकजल्कादिशरीरं सर्वं पापकर्मोन्त्कृष्टम् । पनसाग्रकदली
 नारिकेलादिफलपत्रपुष्पविनियागवडुलतादिकं ग्रामसूकरमहिषगर्द-
 भोष्ट्रादिकं च सर्वं शरीरं पापकर्ममध्यमम् । अथ-थतुलक्षीविलव-
 गवाश्वादिशरीरं पापकर्मसामान्यम् । इह मनुष्यलोके तु निष्काम-
 कर्मानुष्टानसाधनचतुष्यसद्गुरुलाभश्रवणमननात्मज्ञानक्रमेण जीव-
 न्युके विदेहमुक्तेश योग्यं मनुष्यशरीरं मिश्रकर्मोन्त्कृष्टम् । स्वाश्रमोचित-
 कर्मणां काम्यकर्मणां चानुष्टानयोग्यं शरीरं मिश्रकर्ममध्यमम् । चण्डाल-
 पुल्कसकिरातयवनादिशरीरं मिश्रकर्मसामान्यम् । तस्माद्वेकिना
 पुरुषेणैतत्कर्मफलतारतम्यं विचार्यभूमौ मनुष्यजन्मनि मिश्रकर्मोन्त्कृष्टं
 जन्म यथा सिध्येत्तथा स्ववरणश्रीमकर्मणि कृत्वा फलेच्छां विहाये-
 श्वरार्पणं कृत्वा आत्मविचारद्वारा मांक्षप्राप्तावेव प्रयत्नः कर्तव्यं इति
 सिद्धान्तः ॥

एतत्त्रिविधमपि कर्म केन क्रियत इति चेत्, त्रिविधकर्णैरेव
 क्रियत इति जानीहि । नन्वस्मिँस्त्रोके ‘अहं करोमि’ ‘अहं करोमि’

इति वदतां सर्वेषामनुभवेनास्मिन्देहे देहाभिमानी सञ्चहंशब्दार्थतया
य आन्मा वर्तते तस्यात्मनः कर्तृत्वे वक्तव्ये तं विहाय त्रिविधकरणानां
भवद्ग्निः कर्तृत्वं कथमुच्यते इति चेत्, शृणु । आत्मा अविकारी
निष्क्रियः स्वगतमेऽशून्यः । तस्मादात्मनः कर्तृत्वं वक्तुं न शक्यते ।
ननु कर्तृत्वं त्वात्मनिष्ठृतया भाति ; कर्ता चान्यो न दृश्यते ; एतत्
कथमिति चेत् ; आत्मनि प्रतीयमानं कर्तृत्वमध्यासात्, न तु
स्वमावत इति विजानीहि । स्वाभाविकमिति चेत्, न केनापि
'वेदान्तविचारं कृत्वा ममेदं कर्तृत्वं परिहरणीयम्, अस्यानपाये
संभारवन्धो नापयास्यति' इति व्यर्थः प्रयत्नः करणीयः । आत्मनः
कर्तृत्वं स्वाभाविकं भवतु, प्रयत्नविशेषेण च नश्यत्विति चेत्, स्वमावस्य
स्वरूपत्वात्स्वरूपनाशार्थं को वा प्रयत्नं कुर्यात् ? स्वरूपनाशे सति को
वा पुरुगार्थमनुभवेत् ? किं च, अकर्ता जीवन्मुक्तो न चेत्तदा
वेदान्तसंप्रदायो गुरुशिष्यौ च न स्युः । किं च, आत्माऽकर्ता
साक्षी निष्क्रिय इति प्रतिपादकस्य 'निष्कलं निष्क्रियं शान्तं निरवद्यं
निरञ्जनम्' (श्ल० ६. १९.) 'साक्षी चेता केवलो निर्गुणश्च'
(श्ल० ६. ११.) इत्यादिश्रुतिवाक्यस्यापि हानिः स्यात् । सुषुप्ता-
वान्मनि विद्यमानेऽपि कर्तृत्वं न दृश्यते । यदि कर्तृत्वं तस्य
स्वाभाविकमग्रेहणत्वमिवोपलभ्येत । तथा नोपलभ्यते । तस्मादात्मनः
कर्तृत्वं न स्वाभाविकम् । ननु सुपुष्टौ कर्तृत्वानुपलभ्यमः करणवियोगात्,
यथा तक्षादेः कर्तृत्वे विद्यमानेऽपि स्नानभोजनादिसमये तदनु-
पलभ्यमः, तद्वत् भवत्विति चेत्, न । तृण्णिभावावस्थायामन्तः-
करणसंयोगे विद्यमानेऽपि कर्तृत्वानुपलभ्यमादात्मनः कर्तृत्वं न
स्वाभाविकम्, किं त्वाध्यासिकमेव ॥

अध्यामो नामान्यनिष्ठधर्माणामन्यवावभासः । यथा नौनिष्ठ-
गमनस्य तीरस्यवृक्षे, तीरस्यवृक्षनिष्ठाचलत्वस्य नावि चाध्यास-

વશાદ્વાનમ्, એવं વિવિધકરणનિષ્પકર્તૃત્વસ્યાત્મનિ આત્મનિષ્પાકર્તૃત્વસ્ય
વિવિધકરણે ચ ભાનમજ્ઞાનવશાદેવ । તસ્માદાત્મનઃ કર્તૃત્વમારોપાદિતિ
જાનીનીહિ । નનુ જડસ્ય વિવિધકરણસ્યાચેતનત્વાદચેતનસ્ય કથ
કર્તૃત્વમ्, કરણત્રયસૈવ કર્તૃત્વે તસ્ય કરણાન્તરેણાપિ ભાવિતબ્યમિતિ
ચેત, શ્રણુ । યથા લોકેડચેતનસ્ય વાયોર્વૃક્ષાદીનામુન્મૂલને તેણાં
દૂરનિરસને ચ કરણ વિના કર્તૃત્વમ्, યથા ચ જલપ્રવાહસ્યાણ્ય-
ચેતનસ્ય વૃક્ષાદીનામુન્મૂલને તેણાં દૂરનિરસને ચ કરણ વિના કર્તૃત્વં
દૃશ્યતે, તથા વિવિધકરણસ્યાપિ કરણાન્તરં વિના કર્તૃત્વમુપપદ્યતે ॥

એતાં વિવિધકરણકૃતાનિ કર્માણિ કાનીતિ ચેત, ઉચ્યતે ।
સાધિશેપચિન્તા નિર્ભિશેપચિન્તા પરલોકચિન્તા ભક્તિજ્ઞાનવૈરાગ્ય-
ચિન્તેત્યાદિવૃદ્ધિવિકારાઃ સર્વેડપિ મનસા ક્રિયમાણાનિ કર્માણિ
માનસપુણ્યકર્માણિ । વિષયચિન્તા પરે આમપકારચિન્તા વેદશાસ્ત્રયો-
ર્પ્રામાણ્યચિન્તા ધર્માધર્માદ્યમાત્રચિન્તેત્યાદિવૃદ્ધિવિકારાઃ સર્વેડપિ
માનસપાપકર્માણિ । સાધિશેપચિન્તાયા નિર્ભિશેપચિન્તાયાઃ પુણ્યચિન્તાયા
અપિ વિષયચિન્તાદિપાપચિન્તયા મિત્રીકૃત્યાનુષ્ટાન માનસં મિશ્રકર્મ ।
વેદાધ્યયનં શાસ્ત્રપઠને ગીતાપઠને સર્વસ્ત્રામપઠને પશ્ચાક્ષરાદિમન્ત્રજ્ઞયો
ભગવન્નામકીર્તનં પરોપકારવાત્તર્ચ સત્યવાક્યં મૃદુભાવણ ચ વાચા
ક્રિયમાણં પુણ્યકર્મ । વેદશાસ્ત્રદૂર્યું દેવતાદૂર્યુણમસત્યપિશુનપરૂપવાત્તર્ચ
અપદાસવાત્તર્ચ ચેત્યાદિપચને સર્વ વાચિક પાપકર્મ । વેદાધ્યયને
પૂજાકાલે એવમાદિપુણ્યવાત્તર્ચાતુ પરદિનદાયા અસત્યસ્ય પરિહાસસ્ય
લૌકિકવાત્તર્ચાયા એવમાદિપાપાનાં મિત્રીકૃત્યાનુષ્ટાન વાચિક મિશ્રકર્મ ।
પુણ્યતીર્થસ્તાન ગુરુદેવતાનમસ્કારો દેવપૂજાપ્રદક્ષિણ સજનદર્શન ત્વાગો
લોકાનુગ્રહસંચાર એવમાદિકર્માણિ કાયેન ક્રિયમાણાનિ કાયિક
પુણ્યકર્મ । પરહિસા પરખ્લીમજ્ઞશ્વર્ય દુષ્પજ્ઞ ઇસ્ત્યાદિકર્માણિ કાયેન
ક્રિયમાણાનિ કાયિક પાપકર્મ । બ્રાહ્મણમાંજનાર્થી પરોપદ્રવાં દેવલય-

நிர்மாணார்஥ பரந்தாபார: பிரபா ஸ்யாபியித்வா ஭ृதகஸாப்ரதாநமேவ-
மாடிக்ரம்பி புண்யானி பாபானி ச மிஶ்ரி:குல்ய காயேநானுஷ்டியமாநானி
காயிக் மிஶ்ரக்ரம் ॥

எதானி திவி஧ான்யபி கர்மணி ஸம்யग்விசாரணீயானி ।
விசாரஸ் ஫ல் கிமிதி செது, முல்யக்லமவாந்தரக்லமிதி ஫ல஦்வயமஸ்தி ।
கதமிதி செது । இமானி திவி஧க்ரம்பி திவிர்யேவ கர்ண: கியந்தே ।
ஆத்மா ஸ்யமாக: ஶவடஸஜே நிரங்க: பரிபூர்ணஶ்வைந்யஸ்ரூப: । அதோ ந
கஸ்ய:பி கர்மண: கர்தா । அத எவ ‘யச்சாப்நோதி யடாடதே யச்சாதி
விஷயானிஹ । யச்சாஸ் ஸ்தநோ ஭ாநஸ்தெ சாத்மேதி ஗ீயதே ॥’ இத்யுக்த
அாத்மஶஶ்வஸார்஥: । தஸ்மாது ‘நேருமபி கர்ம சி஦ாகாஶஸ்வரூப் ஸ்பஷ்டதி’
இதி ஜாத்வா ஸஂஶய விஹாய வட்டாருமவேநாவஸ்யாந் மூல்யக்லம் । ‘பிரஹ்மானே
ஸத்யபி திவி஧க்ரணமபி புண்யக்ரம்பேவ ஸ்யாபியிதந்யம், தடஸ்மவே மிஶ்ர
க்ரம்பி வா ஸ்யாபியிதந்யம், ந கடாசி஦பி பாபக்ரம்பி’ இதி ஜாத்வா
தஶ்வைநஸ்யாநமவாந்தரக்லம் । யதா கடலீயோபகஸ் கடலீக்லல்
மூல்யக்லல் தத்பவபுஷ்பாடிகமவாந்தரக்லம், தஶைவ திவி஧க்ரணகுட-
க்ரமஜானஸ்யாபி பூர்வோக்கல஦்வயமிதி ஜேயம் ॥

நந்வஸ்மா பஶுக்ரமிவ கர்மணா ஜானி ந லிப்தே ; தஸ்ய ந
கோऽபி வி஧ிநிஷே஧ோ வா, ஸ த்வக்ர்தா கர்மஸாக்ஷி குதகுல்ய இதி
ஸி஦்஧ாந்தத்வாத् ; தஸ்ய ஜானினோऽஜானின இவ புண்யக்ரமைநானுஷ்டேயமிதி
நியம: கதமிதி செது । ஸத்ய ஸ ஜானி குதகுல்ய ஏவ, கர்த்தபி ந
஭வதி । ந தது ஸஂ஦ேஹ: । தஶாபி பிரஹ்மவி஦்ரோ பிரஹ்மவி஦்ரீயாந
பிரஹ்மவி஦்ரீயாந இதி தேபா மத்யே பிரஹ்மவி஦்ரீயாந ஏவ வி஦ேஹஸுக்ர: । அர்ச
வரிஷ்ட ஏவ வூத்திஶूன்ய: : தஸ்யை ந வி஧ிநிஷே஧ஶ, அந்யேபாமபி தஶாதனா
ஜானமஹஸா வி஧ிநிஷே஧ாமாவேऽபி வூத்திஶूன்யத்வாமாவாத்வாரவாராத்வாச

लौकानुग्रहार्थं सदाचारं एव स्यातव्यमिन्युच्यते, न तु नियम्यते । तस्मात्तत्त्वज्ञानिना कर्मिणां मध्ये कर्मिवत्कर्मनुप्रयम् । जिज्ञासूनां मध्ये तु कर्म त्यक्त्वा ‘ब्रह्मा सत्यम्, अन्यत्मर्वमसत्यम्’ इति ज्ञानमेवोपदेष्टव्यम् । अत्र प्रकृतं क्रिमिति चेत्, त्रिधिधकरणस्यव कर्तुत्वं नात्मन इति निश्चितम् ॥

अथ लिविधमपि करणं किं स्वयमेव कर्तु, अन्येन प्रेरितं वेति विचार्यमाणे रागदेषादिना प्रेरितमेव कर्तु न स्वप्रम्, रागदेषादौ सति करणव्यं प्रवर्तते अपति न प्रवर्तत इत्यन्वयव्यतिरेकाभ्यां रागदेषादेः करणप्रवर्तकत्वस्यानुभवसिद्धत्वात् ।

ननु ‘अहं देवालयं कारयामि, ‘अहं तटां कारयामि’ इत्यादिव्यवहागदात्मा कारयिता भग्निति चेत्, न आत्मनो निर्विकारत्वात् तत्रापि कारयितृत्वमुपदृश्यते । आत्मनि कारयितृत्वं भातीति चेत्, जपाकुसुमनिष्टं लौहित्यं स्फटिक इव रागदेषादिनिष्टं कारयितृत्वमात्मनि भ्रान्त्याऽरोप्यन इति ज्ञेप्रम् । स्वाभाविकं चेत्त ब्राशार्थं न कोऽपि यत्तं कुर्यात्, स्वभावस्य स्वस्वरूपत्वात्, कथंचित्स्य नाशे स्वरूपनाश एव स्यात् । आत्मनोऽपि कारयितृत्वं यदि स्यात्, तद्यात्माऽप्नो निष्क्रियः अकारयितेति प्रतिपादिका ‘अदश्यमव्यवहार्य-मग्राद्यमलक्षणमचिन्त्यमव्यपदेश्यमैकात्म्यप्रलयसारं प्रपञ्चोपशम्भ ग्रान्तं शिवमद्वृत चतुर्थं मन्यन्ते स आत्मा स विज्ञेयः’ (माण्ड. ७.) इति श्रुतिर्भज्येत, कारयितृत्वस्य जन्यत्वे तज्जन्यमुक्तेरपि जन्यव्यं स्यात्, सुषुप्तावपि कारयितृत्वं दृश्येत । तत्र दृश्यते । तस्मादात्मनः कारयितृत्वं न स्वाभाविकम् । किं त्वागन्तुकमेव ॥

ननु सुपुसौ कारयितृत्वादर्शनमालेणात्मनः कारयितृत्वं नास्त्वीति वक्तुं न शक्यते; यथोपाध्यायसाध्यापकत्वं विद्यमानमपि

शिष्यवर्गसंनिधाने न दृश्यते; तदन्सुपुष्टौ करणमयोगाभावाद्विद्यमान-
मपि कारयितुत्वं न दृश्यते; जाग्रत्त्वमेऽग्नेः करणमयोगस्य सच्चादृदृश्यत
इति वक्तुं शक्यत्वादिति चेत्; तर्हि जाग्रत्युदासीनतूष्णीं मावावस्थायां
करणसंयोगस्य विद्यमानत्वात्काग्यितुत्वं दृश्येत; तत्र दृश्यते।
तस्मादागन्तुकमेवेति वक्तव्यम्। यथा अन्योन्याध्यासादयोनिष्ठ-
दीर्घन्वहस्यादयोऽयौ अग्निष्ठोषणन्वप्रकाशादयोऽयसि च भान्ति,
तद्वद्ज्ञानादेव रागद्वेषादिनिष्ठारसितुत्वमात्मन्यात्मनिष्ठाकारयितुत्वं
रागद्वेषादौ च भाति ॥

नन्वचेतनस्य रागद्वेषादेः कर्थं कारयितुत्वम्, न हि घटो
घटान्तरं प्रेरयतीति चेत्, सत्यम्। तथापि कुञ्चिद्योग्यतावशाङ्गः
प्रेरयति योऽभावात्कुञ्चित्वं प्रेरयनि। यथा जडोऽप्यस्मिन्दक्षकादि-
संयुक्तेज्ञालचूर्जविशेषैः सहितः सन् जडमेव वृहचलिकान्तःस्थितं
स्थूलपापाणं प्रेरयस्तेन चतुरङ्गसेनां हन्ति; किं च प्रेतशरीरं जडमपि
खज्ञातिक्रियमाणामपरक्रियां ग्रति स्वयं कारयितृ भवति; एवमेवाचेत-
नमपि रागद्वेषादि कारयितृ भवति। तर्हि ‘आत्मा हृषीकेशः
सर्वान्तर्यामी’ इति वदन्त्याः श्रुतेः किं तात्पर्यमिति चेत्, आदित्यवत्सं-
निधानमात्रेण सर्वकार्यानुकूलो भवतीति तात्पर्यम्। नन्वात्मा
संनिधानमात्रेणापि सर्वप्राणिकमिहेतुर्हि, अत आत्मनोऽपि तनुष्णपाप-
तत्कलसंबन्धोऽपि स्यादिति चेत्, न। यथा आदित्यस्य संनिधान-
मात्रेण सकलजनपुण्यपापानुकूलस्यापि तत्पुण्यं च तत्पापं च तत्फलं
च यथा न स्पात्तथा आत्मनोऽपि मन्तव्यम्। अयथेष्टापि संनिधान-
मात्रेण खानुकूलां कान्तशिलां यथा न स्पृशति तथा प्राणिकर्मप्यात्मा-
नमिति च ज्ञेयम्। तस्मान्बात्मनो निरञ्जनत्वनिर्विकारत्वभज्ञः ॥

एवमात्मस्वरूपे प्रसिद्धे गुरुणोपदिश्यमानेऽपि प्रतिबन्धकत्रयेण
न निश्चयो भवति। प्रतिबन्धकत्रयं च संशयभावनाऽसंभावना

विपरीतभावना चेति । क्रगादिशाखामूपदिश्यमानमुपनयनादिकर्म यथाऽनेकविधं तथा क्रगादिशाखाऽपदिश्यमानमात्मतच्चमप्यनेकगकारं वा न वेति संशयः संशयभावना । सा सरलवेदान्ततात्पर्यत्रिधारण-रूपश्रवणेन नश्यति । एवं सर्वेषां वेदान्तानामद्वैते ब्रह्मण्डव तात्पर्यमिति श्रवणेन प्रमाणविपये संशये नष्टेऽपि, इदमडैतं कथं संभाव्यते, सत्यत्वेन प्रतीयमानेषु जीवेश्वरजगत्सु परस्परभिन्नेषु सत्त्विति बुद्धिमंभावना । इयं स्वप्नद्यान्तादरूपयुक्त्यात्मकमनेन नश्यति । एवं श्रवणे मने च कृतेऽपि, अताद्यविद्यावासनया सर्वस्यापि जगतो यथापूर्वं सत्यत्वप्रतीतिर्विपरीतभावना । सा ब्रह्मैकाकारप्रत्ययप्रवाहरूपनिदिध्यासनेन नश्यति । एवं प्रतिबन्धक-त्रयस्य नाशाकरणे यथा सर्वस्य दाहकोऽप्यग्निमणिमन्त्रादिप्रतिबन्धकैः प्रतिबद्धः सब्रेकं तृणमपि दग्धु न शक्नोति, एवं ज्ञानाग्निरपि प्रतिबन्धकैः प्रतिबद्धः सब्रज्ञानतत्कार्येषु किंचित्पि दग्धु न शक्नोति । पूर्वोक्तप्रकारेणास्मिन्प्रतिबन्धकतयेऽप्यपर्नीते सति सद्य एवाग्रस्तृण-मिवायमप्यविद्यां तत्कार्यं सर्वमपि दग्धुं शक्नोति ॥

किं च, ‘उपक्रमोपसंहारावभ्यासोऽपूर्वता फलम् । अर्थवादोप-पत्ती च लिङ्गं तात्पर्यनिर्णये ॥’ इति वचनेन पट्टिधलिङ्गस्तात्पर्य-निर्णयः कर्तव्यः । अत च्छान्दोग्यपृष्ठाध्याये ‘सदेव सोऽप्येदमग्र आसीदेकमेवाद्वितीयम्’ (छा० ६. २. १.) इत्युपक्रम्य ‘ऐतदात्म्य-मिदं सर्वं तत्मत्यम्’ (छा० ६. ८. ७.) इत्युपक्रम्य एवोपसंहृत इत्युपक्रमोपसंहारैकरूप्यमेकं लिङ्गम् । ‘तत्त्वमसि’ (छा० ६. ८. ७) इति नवकृत्वस्तस्यैवाभ्यासो द्वितीयम् । अखण्डैरसस्य प्रत्यक्षादि-प्रमाणान्तराविपयत्वमपूर्वता तृतीयम् । ‘तस्य तावदेव चिरं यावन्न विमोक्ष्येऽथ संपत्स्ये’ (छा० ६. १४. २.) इत्युपक्रमेकरमज्ञानस्य प्रारब्धभोगानन्तरं विदेहकैवल्यरूपफलवचनं चतुर्थम् । अर्थवादस्तु

પञ્ચમસ્તુ । ‘યथा સોમ્યેકેન સૃતિપ ડેન સર્વે સુનમય વિજાતં સ્યાત्—’ (છા. ૬. ૧. ૪.) ઇત્યાદિદ્વિષણત્વવચનમુખ્યત્વયાર્થ્ય પણ્મસ્તુ । સૃષ્ટિસ્થિતપ્રલયપ્રવેશસંયમનતત્ત્વપદાર્થપરિશોધનફલપ્રતિપાદકા ઇતિ સપ્તાર્થવાદઃ । તત્ત્વ ‘તમ્માદ્રા એતમાદાત્મન આકાશઃ સંભૂતઃ’ (તૈ૦ ૨. ૧૦) ઇત્યાદાઃ સુષુપ્તાર્થપાદરૂપાઃ શ્રુતય આકાશાદેઃ સર્વસ્ય બ્રહ્મણ એવોઽત્ત્ત્રચેસ્તાસન્નેગવસ્યાનાત્યુનસ્તત્તૈવ લયાન્મૃદુત્પચ્છિસ્થિતિલયાત્ત્વકસ્ય ઘટદેર્મૃદ્દેદ્વત્કારણબ્રહ્મનાત્રતામવગમયન્ત્યો મહાવાક્યોક્તાં બ્રહ્મણોऽદ્વિતીયત્વ સંભાવ્યામાસુઃ । તથા ‘સ એતમેવ સીમાનં વિદ્યાયૈતયા દ્વાગ પ્રાપયત’ (એ૦ ૧. ૩. ૧૨.) ‘તત્સૃષ્ટા તદેવાનુગાવિશત્તુ’ (તૈ૦ ૨. ૬.) ‘અનેન જીવેનાત્મનાઽનુપ્રવિશ્ય નામરૂપે વાગકરયાગિ’ (છા૦ ૬. ૩. ૨.) ઇત્યાદાઃ શ્રુતયો બ્રહ્મણ એવ જીવણુણે પ્રવેશ બ્રુવન્ત્યો બહિઃ ખિત્વાઽન્તર્ગૃહે પ્રવિષ્ટદેવદત્તવજ્જીવબ્રહ્મણોરભેદં મહાવાક્યાર્થ સંભાવ્યામાસુઃ । તથા યઃ પૃથિવ્યાં તિષ્ઠનૃથિયા અન્તરો યં પૃથિવી ન બેદ યસ્ત પૃથિવી શરીરં યઃ પૃથિવીમન્તરો યમયત્યે ત આત્માઽન્તર્યાખ્યમૃતઃ’ (વૃ૦ ૩. ૭. ૩.) ઇત્યાદિનિયમનશ્રુતિશાચ્ચન્તભેદે નિયાખનિયામકભાવાનુપપચેસ્તયોરભેદમેવ સંભાવ્યતિ । તથા ‘સ વા એવ પુરુષોઽન્નરસમયઃ’ (તૈ૦ ૧. ૧.) ‘યદ્ગ્રે રોહિતં રૂપમ્ભ—’ (છા. ૬. ૪. ૧.) ઇત્યાદાસ્તતત્ત્વપદાર્થપરિશોધનરૂપાઃ શ્રુતયો જીવેશ્વરોમશગતવિરુદ્ધધર્મનિરસનદ્વારા તપોરૈક્યમેવ સંભાવ્યન્તિ । તથા ‘બ્રહ્મવિદામોતિ પરમ્ભ’ (તૈ૦ ૨. ૧.) ‘અમૃતઃ સમભવત્તુ’ (એ. ૩. ૪.) ઇત્યાદાશ્વામેદજ્ઞાનસ્ય નિરતિશયફલપ્રદર્શનેનામેદસ્ય વિવિષિતત્વં જ્ઞાપયન્ત્યસ્તમેવ સંભાવ્યન્તિ । ઇથં સૃષ્ટિસ્થિતપ્રલયપ્રવેશસંયમનતત્ત્વપદાર્થપરિશોધનફલપ્રતિપાદકૈઃ સપ્તવિધાર્થવાદૈનુગૃહીતં સર્જીવત્ત્રદૈક્યરૂપમખણ્ણેકરસમેવાવાન્તર-

வாக்யை: ஸஹிதं யत்ப्रतிபாடுத்யத்யதோऽந்நஏகரமத்வேநேவ மஹாவாக்யஸ்யாதோ
வக்தவ்ய இதி ஷ்டிவ்லிங்கை: ஶ्रுதிதாத்பர்யாவதாங்க் ஶ்ரவணமித்யுக்தம् ॥

இடாநீங் கிஂ பிரக்தமிதி சேரு । மயோக்தப்ரகாரேண விசார்ய
'ராகாஷைதினா பிரெரித் ஸத்திவி஧ிகரண் விவி஧ிக்ரம் கரோதி, பிரதானப்ரெரித-
சேநயா ஸ்பாடித் ஜய் ராஜா அர்ஹ் ஜித்வானியாத்மன்யாரோபயதி எவ்மாத்மா
ச ராகாஷைதினிப்பு பிரக்தவமஜாநாதாத்மன்யமிமன்யதே । எவ்மாத்மன:
கர்த்துங் காரயிதுத்வ ச நாஸ்தி ' இதி யோ ஈடு நிஶ்சிநோதி ஸ எவ
ஞாவன்யுக்த: ॥

இதி ஷ்டிவ்லிங்கம் ॥

ஐந்தாவது வர்ணகம்

கேள்வி:— ஆத்மாவுக்கு ஏற்படும் துக்கம் சரீரத்தைப்
பெறுவதால் என்றும், சரீரம் ஏற்படுவதற்கு கர்மா காரணம்
என்றும் சொல்லப்பட்டது. இந்தக் கர்மா எத்தனை வகைப்
பட்டது?

பதில்:— கர்மா மூன்று வகைப்படும். 1. புண்யம் 2.
பாபம் 3. இரண்டும் கலந்தது. புண்ணிய பலத்தால்
அடைவது தேவ சரீரம், பாப பலத்தால் ஏற்படுவது பகவி
முதலியன. இரண்டும் கலந்ததனால் உண்டாவது மனுஷிய
சரீரம். இம்மூன்றுவித கர்மாக்களிலும் உயர்ந்தது மத்தியமம்
ஸாமான்யம் என மூன்று பிரிவுகள் உண்டு. இப்பேர்ப்பட்ட
விதவிதமான கர்மாக்களால் அநேக ரூபமான ஜூன்மாக்களும்
ஏற்படுகின்றன.

ஹிரண்யகர்ப்பனின் சரீரம் உயர்ந்த புண்ய கர்மாவினால்
ஏற்படுகிறது. மத்தியமான புண்ணிய கர்மா வி னை லு
உண்டானது இந்திரன் முதலியவர்களின் சரீரம். ராகஷஸன்,
யகஷன், பிசாச முதலிய சரீரங்கள் ஸாமான்ய புண்ய
கர்மாவால் ஏற்பட்டவை.

பிறருக்குத் தாபத்தை உண்படுண்ணும் முள்மரம்,
விஷவிருஷ்டம், புலி, பாம்பு, தேள், ஆந்தை, கொசு, அட்டை

ஆகியவைகளின் சரீரம் எல்லாம் மேலான பாபகர்மாவின் பலன் பலா, மா, வாழை தென்னை முதலிய பழம் புஷ்பங்களைக் கொடுக்கும் செடி கொடிகளும், கிராமத்தில் வசிக்கும் பன்றி எருமை, கழுதை, ஒட்டகம் முதலியவைகளின் சரீரமும் மத்தியமான பாபகர்மாவின் பலன். அரசமரம், துளசி, பில்வம், பச, குதிரை, முதலியவைகளின் சரீரம் சாமாண்யமான பாபகர்மத்தால் ஏற்பட்டவை.

இந்த மனுஷ்ய லோகத்தில் நிஷ்காம கர்மானுஷ்டானம், ஸாதன சதுஷ்டயம், ஸத்குருவை அடைதல், சிரவணம், மனனம் முதலியவைகளின் உதவியால் க்ரமமாக ஆத்மஞான மடைந்து அதன் மூலமாக ஜிவன் முக்கியயையும் விதேஷ முக்கியயையும் அடைவதற்கு யோக்கியமாக உள்ள மனுஷ்ய சரீரம் சிரேஷ்ட மிச்ரகர்மாவின் (இரண்டும் கலந்ததின்) பலன். தன் நுடைய வர்ணாசிரம தர்மங்களையும் காம்ய கர்மாக்களையும் செய்வதற்கு யோக்கியமான சரீரம் மத்தியமான மிச்ரகர்மாவின் பலனுகும். சண்டாளன், புல்கஸன், வேடன், மிலேச்சன் முதலிய சரீரங்கள் சாமாண்ய மிச்ர கர்மாவின் பலனுகும்.

ஆகையால் புத்திசாலியான மனிதன் மேலே சொன்ன கர்மாவின் பல பேதங்களை நன்கு விசாரித்து இப்பூமியில் மனுஷிய ஜன்மாவில் உத்கிருஷ்டமான மிச்ர கர்மாவின் பயனுண பிறவி கிடைக்கும்படியாக தன் வர்ணாச்ரமங்களுக்கு உசிதமான கர்மாக்களை பலத்தில் ஆகை கொள்ளாமல் கசவரார்பணபுத்தியுடன் செய்து ஆத்ம விசாரத்தின் மூலமாக மோக்கத்தையடைவதற்கு பிரயதனம் செய்யவேண்டும் என்பது தீர்மானம்.

மேலே சொல்லப்பட்ட மூன்று விதமான கர்மாவும் எதனால் செய்யப்படுகிறது என்றால், மனம், வாக்கு, சரீரம், (காயம்) என்ற மூன்றுவித கரணங்களினால் என்று சொல்ல வேண்டும்.

கேள்வி:—உலகில் “நான் செய்கிறேன்” “நான் செய்கிறேன்” என்று சொல்லும் ஓவ்வொருவருடைய அனுபவமும் யாதெனில் இந்த சரீரத்தை ஒட்டிய எந்த ஆக்மா இருக்கிறதோ அதன் காரியம்தான் என்றே. அதை விட்டுவிட்டு செய்யப்படும் கர்மாவுக்கு மூன்று கரணங்கள்தான் காரணம் என்று எப்படிச் சொல்லமுடியும்?

பதில் :— ஆத்மாவானது விகாரமற்றது (மாறுதல் இல்லாதது) கிரியை இல்லாதது, தன்னுள் எவ்வித பேதமும் அற்றது. ஆகவே ஆத்மாவுக்கு கர்த்துத்வம் (செய்பவன் என்ற நிலைமை) எப்படி வரும் ?

கேள்வி :— கர்த்தா (செய்பவன்) என்ற நிலைமை தன்னிடம் அதாவது ஆத்மாவிடம் இருப்பதாகவல்லவா தெரிகிறது. அவனைத் தனிற வேறு கர்த்தா (செய்பவன்) இருப்பதாகத் தெரியவில்லையே ?

பதில் :— ஆத்மாவிடத்தில் தோன்றுகிற கர்த்துத்வம் (செய்பவன் என்ற தன்மை) அதில் கற்பிக்கப்பட்டதே தனிர அதன் ஸ்வபாவம் (இயற்கை) அல்ல அது இயற்கையாகில் ஒவ்வொருவரும் “ நான் வேதாந்த விசாரம் செய்து என்னுள் தோன்றும் கர்த்துத்வ புத்தியை (செய்பவன் என்ற எண்ணம்) ஒழிக்கவேண்டும். அது ஒழிந்தாலன்றி ஸம் ஸாரபந் தம் நீங்காது ” என்று எண்ணிக்கொண்டு செய்யும் பிரயத்னம் வீணுகவல்லவா ஆகும்.

கேள்வி :— ஆத்மாவுக்கு கர்த்துத்வம் இயற்கையாகவே இருக்கட்டுமே. பிரயத்னம் செய்வதால் அந்த நிலைமை நாசமடையட்டுமே ?

பதில் :— இயற்கை என்பது தன் ஸ்வரூபமாகும் தன் ஸ்வரூபத்தை ஒழிப்பதற்கு யார் பிரயத்னம் செய்வார்கள். ஸ்வரூபமே போய்விடுகிறது என்றால் யார் புருஷார்த்தத்தை அடைவது மேலும் கர்த்தா வல்லாத ஜீவன்முக்கணே இல்லை என்றால் குரு சிங்யர்களும் பரம்பரையாக வேதாந்த தத்வ உபதேசமும் இல்லாமல் போய்விடும். “ ஆத்மா, அவயவமற்றது, செய்கையற்றது, சாந்தன், குற்றமில்லாதவன் களங்கமற்றவன். குணமற்றவன் ஜீவன் செய்யும் வேலையை பார்த்துக்கொண்டிருக்கும் சாக்ஷி ரூபமானவன் ” என்று ஆத்மா கர்த்தாவல்ல என்று சொல்லும் வாக்கியங்கள் பாதி க்கப்படுமே. ஸுஷூப்தியில் (ஸ்வப்னமில்லாத தூக்கத்தில்) ஆத்மா இருந்தபோதிலும் கர்த்துத்வம் காண வில்லை. அக்னியில் உஷ்ணம் இயற்கையாக உள்ளதுபோல் ஆத்மாவில் கர்த்துத்வம் இயற்கையாக இருக்குமோயாகில், ஸுஷூப்தியில் இது காணப்படவேண்டுமெல்லவா. அப்படி இல்லையே ஆகையால் ஆத்மாவுக்கு கர்த்துத்வம் (காரியத்தை செய்பவன் என்ற தன்மை) இயற்கையானதல்ல,

கேள்வி : - ஸுஷாப்தியில் கர்த்துத்வம் ஆத்மாவில் தோன்றுத்தற்கக் காரணம் வேலை செய்யும் கரணம் (மனம்) இவ்வாதத்துதான். தச்சன தச்சவேலை செய்யும் சக்தி உடையவனுயிருந்தும் கையில் கருவிகளை எடுத்துக்கொண்டு தச்சவேலை செய்யாமல் அவன் ஸ்தானம், போஜனம் முதலியவை செய்யும்போது அவன் தச்சவேலை செய்பவனுக நமக்குத் தோன்றுவதில்கூ. ஆனாலும் அவன் தச்சனதான். இதுபோல் ஸுஷாப்தியில் மனமில்லாத காரணத்தால் ஆத்மாவில் கர்த்துத்வம் தோன்றுதபோதிலும் ஆத்மா கர்த்தாதான்.

பதில் : - ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருக்கும்போது அந்தக்கரணத்துடன் சேர்ந்து இருந்தபோதிலும் ஆத்மா விடம் கர்த்துத்வம் தோன்றுத்தால் அதற்கு கர்த்துத்வம் (காரியம் செய்யும் தன்மை) இயற்கையானதல்ல. இது அந்த ஆத்மாவின்பேரில் சுமத்தப்பட்டதேயாம் (அத்யாஸம்).

அத்யாஸம் என்றால் ஒரிடத்தில் இருக்கும் ஸ்வபாவத்தை மற்றென்றின் பேரில் சுமத்தவது. உதாஹரணமாக ஒருவன் படகில் போய்க்கொண்டிருக்கிறான் படக போகிறது. கரையில் உள்ள மரங்கள் போகாமல் நிகைத்து நிற்கின்றன. ஆனால், இவன் கண்ணுக்கு மரங்கள் போவதுபோலவும் படக அசையாமல் நிற்பது போலவும் தெரிகிறது. படகிலுள்ள போகும் தன்மையை மரத்திலும், மாத்திலுள்ள போகாமலிக்கக்கூடிம் தன்மையை படகிலும் ஏற்றுகிறன். இதுதான் அத்யாஸம் என்று சொல்லப்படுவது. இதேபோல் மூன்றுவிசமான கரணங்களின் சுணமான கர்த்துத்வத்தை (காரியாம் செய்யும் தன்மையை) ஆத்மாவிலும், ஆத்மாவிலுள்ள காரியாம் செய்யாத தன்மையை மூனித கரணங்களிலும் காணகிறான். இதற்கக் காரணம் அக்ஞானம். ஆகையால் ஆக்ஷமாவுக்கூ கர்த்துத்வம் ஸ்வபாவமாகக் கிடையாது. அத்யாஸத்தால் ஏற்பட்டது.

கேள்வி : - மூன்று கரணங்கள் என்பது ஜடப்பொருள், அசேதனமானது. இதற்க எவ்விதம் செய்கை என்ற குண மேற்படும்? மேலும் உலகில் கர்த்தாவானவன் கரணங்களால் தான் காரியம் செய்கிறான். இங்கு மூனித கரணங்களையே கர்த்தாவாகச் சொல்லிவிட்டால் இதற்கு வேறு கரணங்களிருக்கவேண்டுமே, அது எது?

பதில் :— திலகில் பெருங்காற்று மரங்களை வேறுடன் பிடிய்கி வெடுத்து தூரத்தில் கொண்டுபோய்விடுகிறது. வாயு அசேதனமாக ஜடமாக இருந்தபோதிலும், வேறு கருவி இல்லாதபோதிலும் இந்தக் காரியத்தில் வாயு கர்த்தாவாக ஆகிறது. இதுபோலவே ஜலபிரவாஹம் ஜடமாக இருந்தாலும் வேறு கருவி இல்லாவிட்டாலும் தான் கர்த்தாவாக இருந்து கொண்டு மரங்களை வேறுடன் பிடிய்கி வேறு இடத்திற்குக் கொண்டுபோய் விடுகிறது. இதுபோல மூன்று கரணங்கள் அசேதனமாக இருந்தாலும் வேறு கருவி இல்லாவிட்டாலும் கர்த்தாவாக ஆகலாம்.

இம் மூன்று கரணங்களால் செய்யப்படும் காரியங்கள் யாதெனில்,

1. மானஸிக (மனதினால் செய்யப்படும்) புண்யகர்மா, பாபகர்மா, இரண்டும் கலந்த கர்மா.

2. வாக்கினால் செய்யப்படும் புண்ய கர்மா, பாப கர்மா, இரண்டும் கலந்த கர்மா.

3. சீர்த்தால் செய்யப்படும் புண்ய கர்மா, பாப கர்மா, இரண்டும் கலந்த கர்மா. இவைகளை சற்று விவரிப்போம் :— ஸ்குணேபாஸனம், திர்குணேபாஸனம், பக்தி, ஞானம், வைராக்கியம் இவைகளை ஒட்டிய எண்ணம், பரலோகத்தைப் பற்றிய எண்ணம் இவைகள் மனதினால் செய்யப்படும் (மானஸிக) புண்ணிய கர்மாக்கள். விஷயபோகம் பற்றிய எண்ணம், பிறருக்கு கெடுதல் செய்யும் எண்ணம், வேதம் சர்வதீர்ம முதலியவை நம்பத்தகுந்ததல்லவென்ற எண்ணம், தர்மம் அதர்மம் முதலியவை கிடையாது என்ற எண்ணம், ஆகியவை புத்தியினால் தீர்மானிக்கப்படுவதால் மானஸிக பாப கர்மாக்கள். மேலே சொன்ன இருவகையான எண்ணால் களும் கலந்து நடத்துவது மானஸிக மிச்ரகர்மாக்கள்.

வேதர்த்தயனம், சாஸ்திரம் வாசித்தல், கீதா பாராயணம், ஸஹஸ்ரநாம ஜபம் பஞ்சாக்ஷரம் முதலிய மந்திர ஜபம் பகவந் தர்ம கீத்தனம், பரோபக்ரம் செய்வதற்கான வார்த்தைகள், உணர்ச்சி பேச்சு, மௌமையான பேச்சு, பிறர் கேட்பதற்கு முன்னால் அன்றைய எண்ணம் தெரிந்து அனுஸ்வலமாக பேசுதல் இவை வாக்கினால் செய்யப்படும் புண்யகர்மார் வேத சாஸ்திரம்

கனோ தூஷித்தல், தேவதையை நிந்தகோ செய்தல், பொய், கோட்சொல்லல், கடுமையான பேச்சு, பிறரை ஏனங்ம் செய்தல், இவைகள் வாக்கினால் செய்யும் பாபகர்மாக்கள், வேதாத்யயனம், அல்லது பூஜை முதலிய புண்ணிய வார்த்தை களின் இடையில் பிறரை நிந்தகோ செய்தல், பொய், பரிஹாஸ வார்த்தை லோகசம்பந்தமான வார்த்தை பேசுதல் இவைகள் வாக்கினால் செய்யப்படும் மிச்ரகர்மா.

புண்ய தீர்த்த ஸ்னானம், குரு தேவதை இவர்களை வணங்குதல், தேவதா பூஜை, நமஸ்காரம் ஸாதுக்களை தரிசித்தல், நியாகம் உலகத்தின் நன்மைக்காக சஞ்சரித்தல் இவைகள் காயிகமான (சரீரத்தால் செய்த) புண்ணிய கர்மா. பிறரை ஹி ம் சி த் தல், பரஸ்தீ சங்கம், திருட்டு, துஷ்ட ஸகவாசம் முதலியவை காயிகமான (சரீரத்தால் செய்யப்படும்) பாப கர்மாக்கள். பிராம்மண போஜனம் செய்விப் பதற்காக பிறருக்கு உபத்திரவும் ஏற்படுத்தல், கொவில் கட்டுவதற்காக, பிறருடைய சொத்தை அபகரித்தல், தண்ணீர் பந்தல் ஏற்படுத்தி வேலை செய்தவனுக்குக் கூலிகொடுக்காம விருப்பது ஆகியவை புண்ணியமும் பாபமும் கலந்ததால் காயிக மிச்ரகர்மாக்கள்.

இந்த வகையான கர்மாக்களைப்பற்றி விவரமாக சிசாரஜீன செய்யவேணும். அப்படி சிசாரஜீன செய்தலால் யாது பயன் என்றால், பயன் இருவகை கப்படும். 1. முக்கிய பலன், 2. இடையில் ஏற்படுவது, மேலே சொல்லப்பட்ட மூவகை கர்மாக்களும் மனோ, வாக்கு, காயம் ஆகிய மூன்று கரணங்களால் செய்யப்பட்டவை. ஆத்மாவோவெனில், ஆகாசம் போல் பற்றற்றது, பிரிவற்றது, பூர்ணமானது, சைதன்யருபமானது (அறிவுமயமானது) ஆகையால் எந்தக்காரியத்துக்கும் இது கர்த்தா (செய்பவனுக) ஆகமாட்டாது. ஆத்மா என்ற சொல்லுக்கு இவ்வாறு பொருள் கூறப்பட்டுள்ளது ‘எல்லா வற்றையும் அடைகிறது. அதாவது வியாபகம், எல்லாவற்றையும் கிரஹி கிறது. எல்லா விஷயங்களையும் அனுபவிக்கிறது. தொடர்ந்து எப்போதும் உள்ளது’ இவ்விதமாக ஆத்மா இருப்பதால் எந்த கர்மாவும் ஞானமயமான ஆத்மாவைத் தொடுவதில்லை என்று தெரிந்துகொண்டு சந்தேகம் தெளிந்து திடமான அனுபவத்துடன் இருப்பது முக்கிய பலன். பிரம்ம ஞானம் இருந்தபோதிலும் ‘மனோவாக்கு காயங்களால்

புண்ணிய கர்மாவையே செய்துவரவேண்டும். இது முடியா விட்டால் புண்ணம் பாபம் இரண்டும் கலந்த மிச்ர கர்மாவைச் செய்துவரவேண்டும் ஒருபொழுதும் பாப கர்மாவைச் செய்யக் கூடாது' என்று உணர்ந்து அவ்விதமே நடந்துவருவது இடையில் ஏற்பட்ட பலன். எப்படி வாழை மரத்தை வளர்ப் பவனுக்கு வாழைப்பழும் முக்கிய பலன், வாழைப்பழு, வாழை இலை இவைகளை அடைவது இடையில் ஏற்படும் பலனே அது போல மனது, வாக்கு, காயம் இவைகளால் செய்யப்படும் கர்மாக்களை விசாரித்து அறிந்துகொள்பவனுக்கு மேலே சொன்ன இருவகை பலன்களும் ஏற்படும்.

கேள்வி:— தாமரை இலையின் மேல் இருக்கும் ஜூலம் தரமரையுடன் ஒட்டாததுபோல கர்மாவுடன் ஞானிக்க எவ்வித சம்பந்தமும் உண்டாவதில்லை. அவனுக்கு இது செய்யவேண்டும் இது செய்யக்கூடாது என்ற நிபந்தனை கிடையாது. அவன் கர்மாவற்றவன். நடக்கும் காரியத்தை சாக்ஷியாக பார்த்துக்கொண்டிருப்பவன், அவன் செய்ய வேண்டியது எல்லாம் செய்தாய்விட்டது என்று தீர்மானம் சொல்லப்பட்டுள்ளது அப்படியானால் அவனும் அக்ஞானியைப் போல் புண்யகர்மாவையே அனுஷ்டிக்கவேண்டும் என்ற நியமம் எதற்காக சொல்லப்பட்டிருக்கிறது?

பதில்:— ஞானிக்குச் செய்யவேண்டியது ஏதும் பாக்கி இல்லைதான். அவன் செயலுடையவனுமல்ல. அதில் சந்தேகமே கிடையாது. ஆனாலும் ஞானிகளில் நான்கு வகைகள் உண்டு. 1. பிரம்மவித்து 2. பிரம்மவித்வரான் 3. பிரம்மவித்வரீயான். 4. பிரம்மவித்வாரிங்டன் இந்தப்பிரிவில் பின் வருபவர்கள் முன் வருபவர்களை விட மேன்மைப்பட்டவர். இவர்களுள் பிரம்மவித்வரிங்டன்தான் விதேக முக்கள். இவனுடைய மனது வேலையே செய்வதில்லை.

இந்திரியங்கள் ஒவ்வொன்றுடனும் சேர்ந்த மனதில் ஏற்படும் அறிவுக்கு விருத்தி எனப்பெயர் மனமானது இந்திரியம் மூலமாக விஷயத்துடன் ஸம்பந்தப்பட்டு அந்த விஷய உருவை அடைந்ததும் அதில் சைதன்யம் பிரதிபலிக்கிறது. அப்பொழுது நமக்கு அறிவு ஏற்படுவிற்கு. இதைத் தான் விருத்தி ஞானம் என்று சொல்லுவார்கள். ராகத் தேவேஷாதிகாக்ஞடன் கூடி மனதை அடக்காதவர்களுக்குத் தான் மனதில் விருத்திகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்,

ஸாஷாப்தியில் மனம் அடங்கிவிட்டபடியால் விருத்திகள் ஏற்படுவதில்லை இது போல வேவரிஷ்டனுக்கும் மனம் அடங்கிவிட்டபடியால் விருத்தி ஏற்படுவதில்லை இவனுக்கு விதியோ நிஷேதமோ கிடையாதுதான். ஆனால் முதலில் சொன்ன மூவர்களுடைய நிலை இப்படிப்பட்டதல்ல. இவர்களும் ஞானிகள்தான். இவர்களை செய்யவேண்டும் என்றால், செய்யக்கூடாது என்றால் யாரும் கட்டுப்படுத்தமுடியாது. ஆனாலும் இவர்களுக்கு மனேநாசம் ஏற்படாததால் மனே விருத்தியற்ற நிலை இல்லை இவர்கள் லோக வியவற்றாரத்தில் ஈடுபடும்போது விருத்திகள் ஏற்படத்தான் செய்கின்றன. ஆகவே மற்றவர்களுக்கு வழிகாட்டுவதற்காக இவர்கள் ஸதா சார்சீலர்களாக கருக்கவேண்டுமென்று சொல்லப்படுகிறது.

கர்மாவில் ஈடுபட்டுள்ளவர்களின் மத்தியில் இம்முன்று வகையினர் இருக்கும்போது அவர்களைப்போலவே கர்மாவைச் செய்யவேணும். ஞானத்தை அடைய விரும்புபவர்களின் மத்தியில் இவர்கள் இருக்கும்போது கர்மாவை விட்டுவிட்டு “பிரம்மம்தான் உண்மையானது, சாசுவதமானது, மற்ற தெல்லாம அழிவுள்ளது, பொய்” என்று ஞானத்தையே உபதேசிக்க வேண்டும். இதன்மூலம் மனது, வாக்கு, காயம் இம்முன்று கரணங்களுக்குத்தான் கர்த்தருத்துவம் ஆத்மாவுக்கு இல்லை என்பது தீர்மானமாகிறது.

மனது, வாக்கு, காயம் (சரீரம்) இம்முன்று கரணங்களும் தானாக காரியத்தைச் செய்கின்றனவா அல்லது வேறு ஒன்றி னால் பிரேரணை செய்யப்பட்டு செய்கின்றனவா என்றால், ராகம் (ஆடசை) துவேஷம் (வெறுப்பு) முதலியவைகளினால் தூண்டப் பட்டுச் செய்கின்றனவேயல்லாமல் தானுக்கசெய்பவை அல்ல. ராகத்வேஷங்கள் இருந்தால் மூன்று கரணங்களும் வேலை செய்கின்றன. இல்லாவிடில் வேலை செய்வதில்லை. ஆகவே ராகத்வேஷங்களே கரணங்களை தூண்டிவிட்டு வேலை செய்கின்றன என்பது அனுபவத்தில் தெரிகிறது.

[அன்வயம் வியதிரேகம் இவ்விரண்டினால்தான் ஒன்றை மற்றென்றுக்குக் காரணமாகத் தீர்மானிப்பது சாஸ்திர முறை. ‘எது இருந்தால் எது இருக்கிறதோ’ இது அன்வயம். ‘எது இல்லாவிட்டால் எது இல்லையோ’ இது வியதிரேகம். ‘நெருப்பு இருந்தால் புகை ஏற்படுகிறது’ இது அன்வயம். ‘நெருப்பு இல்லாவிட்டால் புகை இல்லை’ இது வியதிரேகம்.]

கேள்வி :— “நான் கோவிலைக் கட்டுவிக்கிறேன்” “நான் குளத்தை வெட்டுவிக்கிறேன்” என்று வியவஹாரங்கள் செய்வதனால் ஆத்மா கர்த்தாவாக (செய்பவனுக) இல்லாவிட்டாலும் காரியத்தை செய்விப்பவனுக இருக்கட்டுமே.

பதில் :— இல்லை. ஆத்மா செய்கையற்றதாலும் மாறுதல் இல்லாததாலும் செய்விக்கும் தன்மையும் அதற்குக் கிடையாது. ஆத்மாவிடத்தில் செய்விக்கும் தன்மை தோன்றுகிறதே எனில், ஐபாகுஸ்ம நியாயம்போல்தான் உள்ளது. ஐபாகுஸ்ம நியாயம் என்பது :— ஒரு வெண்மையான ஸ்படிக லிங்கத்தை வைத்து அதற்கு அருகில் சிவப்பு வர்ணத்தை யுடைய செம்பரத்த புஷ்பத்தை வைத்துப்பார்த்தால் புஷ்பத்தின் சிவப்பு வர்ணம் ஸ்படிகத்தில்பட்டு, ஸ்படிகமும் சிவப்பு நிறமாகத் தோன்றும். ஆனால் ஸ்படிகம் சிவப்பு வர்ணமற்றது என்பது நமக்குத் தெரியும். இதுபோல், ராகத்வேஷங்களில் உள்ள செய்விக்கும் தன்மை அறிவின்மை மயக்கத்தால் ஆத்மாவில் உள்ளதுபோல் அதன்பேரில் சுமத்தப்பட்டதேயாகும். அது ஆத்மாவுக்கு இயற்கையானது எனில் அதை நாசம் செய்வதற்கு யாரும் யத்தனம் செய்யமாட்டான். இயற்கை என்பது அதன் ஸ்வருபமானதால் ஸ்வபாவம் அழிந்தால் ஸ்வருபமே அழிந்துவிடும். மேலும் ஆத்மாவுக்கு செய்விக்கும் தன்மை உண்டு என்று சொல்லுவோமானால், “ஆத்மா பற்றற்றது, செய்கையற்றது, செய்விக்கும் தன்மையுமற்றது” என்ற கருத்தைக்காட்டும் வேதவாக்யங்கள் பொய்யாகிவிடும். செய்விக்கும் தன்மை என்பது ஆத்மாவில் முன்னால் இல்லாமல் புதிதாக உண்டானதாகச் சொன்னால் அதனால் ஏற்படும் முக்கியம் புதிதாக ஏற்பட்டதாக ஆகி விடும். உண்டாகும் வஸ்து அழியக்கூடியபடியால் முக்கியம் ஒருக்காலத்தில் போய்விடும். ஆத்மாவில் செய்விக்கும் தன்மை இருந்தால் அது ஸாஷாப்தியில் ஏன் தெரியவில்லை? ஆகையால் செய்விக்கும் தன்மை ஆத்மாவுக்கு இயற்கையாக உள்ளதல்ல. ராகத்வேஷங்களில் உள்ளதை ப்ராந்தியால் ஆத்மாவில் இருப்பதாக என்னுகிறுர்கள்.

கேள்வி :— ஸாஷாப்தியில் ஆத்மாவுக்கு செய்விக்கும் தன்மை தெரிவதில்லை ஆகையால் ஆத்மாவுக்கு செய்விக்கும் தன்மை கிடையாது என்று சொல்வது சரியல்ல. ஏனெனில் ஒரு உதாரணம் பார்க்கலாம். டபாத்தியாயருக்கு சொல்

விக்கொடுக்கும் சக்தி இருந்தும் படிக்கும் சீஷ்யர்கள் எதிரில் இல்லாமலிருக்கும்போது அந்த சக்தி வெளியில் தெரிவதில்லை. அதுபோல் ஸாஷாப்தியிலும் மனது, வாக்கு, காயம் இவை களின் சேர்க்கையில்லாததால் ஆத் மாவில் செய்விக்கும் தன்மை இருந்தும் அது காணப்படுவதில்லை. விழிப்பு, ஸ்வப்னவள்ளதை இவைகளில் இக்கரணங்களின் சேர்க்கை இருப்பதால் இந்த சக்தி வெளிப்படத் தெரிகின்றது. இப்படி சொல்லலாமல்லவா !

பதில் :— அப்படியானால் விழிப்பிலேயே ஒரு வேலையும் செய்யாமல் சும்மாயிருக்கும் ஸந்தர்ப்பத்தில் கரணங்களின் ஸம்பந்தமிருப்பதால் அப்போதும் ஆத்மாவிலுள்ள செய்விக்கும் தன்மை தெரியவேணுமே. அப்படிக் காணப்படுவதில்லையே. ஆகையால் செய்விக்கும் தன்மை என்பதும் ஆத் மாவுக்கு இயற்கையானதல்ல. ஒரு உதாஹரணம் சொல்லலாம். கொல்லன் உலையில் நெருப்பில் இரும்பை போட்டு பழுக்கக்காய்ச்சுகிறோன். அங்கு நெருப்பும் இரும்பும் நெருங்கி இருப்பதால் இரும்பில் உள்ள நீளத்தன்மை குட்டை தன்மை நெருப்பிலும், நெருப்பில் உள்ள உங்காத்தன்மை, பிரகாசிக்கும் தன்மை, முதலியவை இரும்பிலும் இருப்பது போல் தோன்றுகிறது அதுபோல் அக்ஞானத்தால் ராகம் துவேஷம் இவைகளில் உள்ள செய்விக்கும் தன்மை ஆத்மாவில் உள்ளதுபோலும், ஆத்மாவில் உள்ள செய்கையற்ற நிலை ராகதுவேஷங்களில் உள்ளது போலும் தோன்றுகிறது.

கேள்வி :— ராகத்வேஷங்கள் அசேதனங்கள் ஜூடமானவை அசேதனத்துக்கு எப்படி செய்விக்கும் தன்மை வரும்? ஒரு குடம் மற்றெரு குடத்தை செய்விக்காதல்லவா?

பதில் :— ஆம் அதற்கு வேண்டிய யோக்கியதை சில இடங்களில் இருப்பதால் தூண்டுதல் செய்கிறது. சில இடங்களில் அந்த யோக்கியதை இல்லாததால் தூண்டுதல் செய்வதில்லை. எப்படி யெனில், அக்னி ஜூடமானது தான். ஆனாலும் இது கந்தகத்துடன் கூடிய கரிப்பொடியுடன் (வெடி மருந்துடன்) சேர்ந்து ஜூடமாயிருந்தபோதிலும் பெரிய இரும்புக்குழாயில் (பீரங்கியில்) இருக்கும் பெரிய கறை (குண்டுகளை) ஏவி வெதுராத்தில் விழச்செய்து சதுரங்க ஸேஜைகளையும் ஒழித்துவிடுகிறது. மேலும் மரணத்தை

அடைந்த ஒருவனுடைய ப்ரேத சரிரம் ஜடமாயிருந்தும் ஞாதிகளால் செய்யப்படும் உத்தரகிரியை விஷயத்தில் தான் காரயிதாவாக (செய்விக்கும் தன்மை கொண்டதாக) ஆகிறது இதுபோலவே ராகதுவேஷங்கள் அசேதனமாக இருந்த போதிலும் செய்விக்கும் தன்மை கொண்டவை. அப்படி யானால் ‘ஆத்மா இந்திரியங்களை அடக்கியான்பவன் எல்லா வற்றிலும் உள்புகுந்து நியமனம் செய்பவன்’ என்ற வேத வாக்கியத்துக்கு என்ன அர்த்தம் எனில், குரியகீர்ப்போல் அருகில் இருப்பதனுலேயே எல்லா காரியங்களும் நடப்பதற்கு அனுகூலனுகிறுன் என்று பொருள்.

கேள்வி:— ஆத்மா அருகில் இருப்பதால் எல்லா பிராணி களும் காரியங்களை செய்கிறார்கள் என்று ஒத்துக்கொண்டால் அப்படி நடத்தப்படும் புண்ணிய, பாபகர்மாக்களுக்கும் அதன் பலனுக்கும் ஆத்மா பாத்யப்பட்டதாகுமே.

பதில்:— அப்படி இல்லை.

குரியன் தன் வெளிச்சத்தைக்கொடுத்து தனது ஸந்திதி மாத்ரத்தால் எல்லா ஜனங்களும் புண்யத்தையோ, பாபத்தையோ செய்வதற்குக்காரணமாகிறார்கள். ஆனாலும் அவர்கள் செய்யும் புண்யமோ, பாபமோ அதன் பலன்களை குரியனிடம் ஒட்டுவதில்லை. இது போலவேதான் ஆத்மா விஷயத்திலும் பார்த்துக்கொள்ளவேண்டும். மற்றும் ஒர் உதாரணம். காந்தமானது தான் ஒரு செய்கையும் செய்யாமல் ஸந்திதிமாத்ரத்தால் இரும்பைத்தன் அருகில் இருக்கிறது. இரும்பு அசைந்து அருகில் வருவதற்கு காந்த ஸந்திதி காரணமானாலும் காந்தத்தில் அசைவு ஒன்றும் ஏற்படுவதில்லை. இதுபோல் பிராணிகளின் கர்மா ஒன்றும் ஆத்மாவில் ஒட்டுவதில்லை ஆகையால் ஆத்மாவில் உள்ள குற்றமற்ற தன்மை மாறுபாடில்லாத்தன்மை ஆகியவை ராக துவேஷங்களினால் பாதிக்கப்படமாட்டாது.

இப்படி ப்ரஸித்தமான ஆத்மாவின் ஸ்வரூபம் குருவினால் உபதேசிக்கப்பட்டபோதிலும் பிரதிபந்தகங்களால் நிச்சயம் ஏற்படுவதில்லை. பிரதிபந்தகம் மூன்று வகைப்படும். 1) சந்தேகம் தோன்றுவது 2) இது எப்படி இருக்கமுடியும் என்ற அவந்தி பிக்கை, (3) விபரிதமான எண்ணம் தோன்றுவது.

முதலாவது ருக்கேவதம் யஜூர் வேதம் ஸாமவேதம் ஆசியவைகளின் பற்பல சாகைகளில் சொல்லப்பட்ட உபநயனம் முதலிய கர்மாக்கள் அநேக ப்ரகாரங்களாக இருப்பது போல் அதே பற்பல சாகைகளில் உபதேசிக்கப்பட்ட ஆத்மத்துவமும் பலவகைப்பட்டதா அல்லது ஒரே விதம் தானு என்று என்னுவது ஸம்சயபாவணை மேலே சொன்ன சந்தேகம் வேதாந்த சிரவணத்தால் விலகிவிடுகிறது. எல்லா உபநிஷத்துக்களுக்கும் அத்வைதமான ப்ரஹ்மத்தில் தான் தாத்பர்யம். அதாவது ஒரே கருத்துடன் அத்வைத்தையே உபதேசிக்கின்றன என்ற நிச்சயமிதான் சிரவண மென்பது. இந்த சிரவணத்தால் ப்ரமாண விஷயமான ஸந்தேஹம் நீங்கியபோதிலும் ஒன்றுக்கொன்று வெவ்வேறுன ஜீவன், சுசவரன், உலகம் இவை உண்மைப்பொருள் என்று தோன்றுக்கொண்டிருக்கும்பொழுது இந்த அத்வைதம் எவ்விதம் ஸம்பளிக்கும் என்று ஏற்படும் எண்ணம் அஸம்பாவணையாகும். இது மனனத்தால் தீரும் அகாவது ஸ்வப்ன த்ருஷ்டாந்தம் முதலான யுக்திகளால் சிந்தித்து அத்வைதம் பொருந்தும் என்று தீர்மானிப்பது மனனமாகும். இப்படி சிரவணம், மனனம் இவைகளால் சந்தேகம் நிவர்த்திக்கப்பட்டும் அனுதிகாலமாக வந்த அவித்யையால் ஏற்பட்ட வாஸனையால் ஜகத் வாஸ்தவமானது என்ற நம்பிக்கை கொண்டிருப்பது விபரிதபாவணை எனப்படும். இது நிதித்யாஸனத்தால்தான் தீரும் ஆத்மாவின் ஸ்வருபத்தைப் பற்றி அறிந்ததை அடிக்கடி நினைத்து அதையே இடைவிடாமல், எண்ணை நிறைந்த பாத்திரத்தை மெதுவாக சாய்த்து வந்தால் எப்படி எண்ணை தொடர்ந்து விழுமோ அப்படி சிந்தனையில் வைப்பது நிதித்யாஸனம் எனப்படும்.

இப்படி நிதித்யாஸனம் செய்வதினால் மேலே சொன்ன ருண்றுவதான விபரீத பாவணையும் நிவர்த்தியாகிறது. இவ்விதம் மூன்று பிரதிபந்தகங்களையும் (தடைகளையும்) ஒழிக்க முடியாவிடில், எல்லாவற்றையும் எரிக்கும் சக்தியையுடைய அக்னி எப்படி மீணி, மந்திரம் இவைகளினால் தடைசெய்யப் பட்டு ஒரு துரும்பையும் எரிக்க சக்தியற்றதாகுமோ அப்படி ஞானமாகிய அக்னியும் தடைகளால் தடுக்கப்பட்டு அக்ஞானத்தையும் அதன் விளைவுகளையும் கொஞ்சமும் நாசம் செய்ய முடியாததாகிறது. மூன் சொல்லப்பட்ட வழி யில்

மேலேசொன்ன மூன்று தடைகளும் நீக்கப்பட்டால், உடனடியாக துரும்பை தடை நீங்கிய அக்னி எரிப்பதுபோல் அளித்தையெயூம் அதன் விளைவு களையும் ஞானம் நாசமடையச் செய்யும்,

மேலும் ஒரு அபிப்ராயத்தைத் தீர்மானம் செய்வதில் ஆறு விங்கங்கள் (அடையாளங்கள்) உண்டு. அவைகளாவன:—

1. உபக்ரமம் — உபஸம்ஹாரம். ஆரம்பமும் முடிவும் ஒரே விஷயத்தை சொல்வது.
2. அப்யாஸம் — திருப்பித் திருப்பிச் சொல்வது.
3. அழர்வதா — வேறு வழியில் தெரியமுடியாது என்பது.
4. பலம் — இதன் உபயோகம்.
5. உபபத்தி — காரணங்களால் நம்பும்படி செய்தல்.
6. அர்த்தவாதம் — உண்மையைப் புகழ்ந்து நம்பச் செய்தல்.

இந்த ஆறும் எந்த விஷயத்திற்கு ஒற்றுமையாக உள்ளதோ அதில்தான் அதற்குத் தாத்பர்யம் என்பதைத் தீர்மானம் செய்யலாம். சாந்தோக்ய உபநிஷத்தில் இதைப் பார்ப்போம்.

சாந்தோக்ய உபநிஷத்தில் 6-வது அத்யாயத்தில் “ஸதி ஒன்றுதான் முதலில் இருந்தது” என்று ஆரம்பித்து மூடி விழும் “எல்லாம் இந்த ஸத்ஸ்வநுபம்தான் இதுவே ஸத்யம்” என்ற கூறப்பட்டிருக்கிறது. ஆரம்பத்திலும் முடி விழும் ஒரே விஷயத்தைப்பற்றி பேசியிருப்பதால் இந்த உபநிஷத்துக்கே அகண்ட ப்ரஸ்மத்தில் தாத்பர்யம் என்று தெரியவருகிறது. இதுதான் முதலாவதான உபக்ரமோப ஸபி மஹாங்கள்.

ஸ்ரமஸி என்ற உபகேசத்தை (ஷ - 6 - 8 - 7) ஒன்பது தடவை திருப்பித்திருப்பி விளக்கியிருப்பது அப்யாஸம் என்ற இரண்டாவது அடையாளம்.

பிரத்யக்கம், அனுமானம். முதலிய பிரமாணங்களைக் கொண்டு பிரம்மத்தை அறியமுடியாது. அனுபவத்தால்தான் அறியமுடியும் என்பது “அழர்வதா” என்ற மூன்றாவது அடையாளம்.

அகண்டமான பிரம்மத்தை அறிந்தவன் பிராரப்தம் முடிந்தபின் விதேஹ கைவல்யம் அடைவதாகத் கூறியிருப்பது நான்காவது அடையாளம்.

அர்த்தவாதம் (புகழ்ந்துபேசுது) என்பது ஜூந்தாவது.

எப்படி ஒரு மண்கட்டியின் ரூபத்தை அறிந்துகொண்டால் மண்ணால் செய்யப்பட்ட எல்லாக் காரியங்களும் அறிந்ததாகுமோ என்று உதாரணங்களினால் பிரம்மத்தை அறிய முடியும் என்று ருஜூ செய்வது ‘உபபத்தி’ என்ற ஆரூவது அடையாளம்.

மேலே ஜூந்தாவதாகச் சொன்ன அர்த்தவாதம் என்ற ருஜூ ஏழு வகைப்படும் ஸ்ருஷ்டி, ஸ்திதி, ப்ரளாயம், பிரவேசம், ஸம்யமனம், சோதனம், பலன்.

1-3 ஸ்ருஷ்டி-ஸ்திதி-பிரளாயம்:-தைத்திரீய உபநிஷத்தில் பிரபஞ்சம் பிரஹ்மத்திலிருந்தே உண்டானது அதிலேயே இருக்கிறது, அதிலேயே அழிகிறது என்று கூறப்பட்டிருக்கிறது மண்ணிலிருந்து உண்டாகி அதிலேயே இருந்து அதிலேயே மறைந்து போகும் கூடம் முதலிய காரியங்கள் காரணமான மண்ணைக்காட்டிலும் வேவுக இல்லை இதுபோலவே ப்ரஹ்மத்திலிருந்து உண்டாகி அதிலேயே இருந்து அதிலேயே மறைந்து போகும் ஸகலபிரபஞ்சமும் பிரஹ்மஸ்வரூபம் கான் வேறு அல்ல என்று தீர்மானிக்கலாம். இதுதான் விருஷ்டி, ஸ்திதி. பிரளாயம் என்ற மூன்றுவித அர்த்த வாதங்கள்.

4. பிரவேசம் -‘தலை உச்சியில் துவாரம் செய்துகொண்டு இந்த வழியாக உள்ளே பிரவேசித்தது’ ‘பிரபஞ்சத்தை ஸ்ருஷ்டி த்து உள்ளே பிரவேசித்தது.’ ‘இந்த ஜீவாத்ம ரூபமாக உள்ளே நுழைந்து ராமரூபங்களை விளங்கச் செய்வேன்’ இந்த வாக்யங்கள் பிரம்மமே ஜீவஸ்வரூபமாக உள்ளே நுழைந்திருப்பதாக கூறுகின்றன ஸ்திதியில் உள்ள மனிதன் வீட்டிற்குள் நுழைந்த போதிலும் அவன் எப்படி வேறு மனிதன் இல்லையோ இது போல வே ப்ரஹ்மமும் ஜீவனும் ஒன்றுதான் என்று தெரியவருகிறது

5. ஸம்யமனம்:- “பூமியில் அதற்குள் இருந்துகொண்டு அதனால் அறிந்து கொள்ளப்படாமல் அதையே சரீரமாகக்

கொண்டு நியமனம் செய்கிறுன்” இது முதலான சுருதிகள் இருவரும் ஒன்று என்பதைக் காட்டுகின்றன.

6. பதார்த்த சோதனம்:— தத்பதார்த்தமான ஈசுவர ஸ்வரூபத்தையும் தவம்பதார்த்தமான ஜீவஸ்வரூபத்தையும் சோதித்துக்காட்டும் சுருதி வாக்யங்கள் அவைகளில் உள்ள விருத்த தர்மங்களை நீக்குவதன்மூலம் இரண்டு ஸ்வரூபமும் ஒன்றுதான் என்பதைக் காட்டுகின்றன.

7. பலன்:— “ப்ரஹ்மத்தை அறிந்தவன் எல்லையற்ற நிரதிசய பலனையடைகிறுன்”. ‘அவன் அமிருதனுக (அழிவற்ற வனுக) ஆய்விட்டான்.’ இம்மாதிரி வாக்யங்கள் ஜீவப்ரஹ்மமைக்ய ஞானத்திற்கு மேற்கூட பலனைக் கூறுவதன்மூலம் அதில் தாத்பர்யத்தைக் காட்டுகிறது.

ஏழுவிதமான அர்த்தவாத வாக்யங்களுடன் கூடி அவாந்தர வாக்யங்கள் அகண்டமான ஜீவப்ரஹ்மமைக்யத்தை கருத்துடன் தெரிவிப்பதால் முன் சொல்லப்பட்ட ஆறுவித அடையாளங்களைக் கொண்டு மற்றா வாக்யங்களுக்கும் ஜீவப்ரஹ்மமைக்யத்தில்தான் தாத்பர்யம் என்பதை தீர்மானிக்க வேண்டும். இவ்விதமான தீர்மானம் ஏற்படுவதுதான் சிரவணமென்பது.

உலகில் ஸௌநாதிபதியால் ஏவப்பட்டு ஸைன்யம் யுத்தம் செய்து ஜூத்தையடைகிறது. ஆனால் ராஜா தான் ஒரு காரியமும் செய்யாதபோதிலும் “நான் ஜூயித்தேன்” என்று சொல்லிக்கொள்கிறுன் இதுபோலவே ராகத்வேஷங்களால் தாண்டப்பட்டு மனம், வாக்கு, சரீரம் என்ற மூன்று கரணங்களும் புண்யம், பாபம், மிச்ரம் என்னும் மூன்றுவிதமான கர்மாக்களைச் செய்கின்றன. இதில் ஆத்மாவுக்கு ஒருவித ஸம்பந்தமும் இல்லை. ஆனாலும் அக் ஞானத்தால் ராகத்வேஷங்களிலுள்ள செய்விக்கும் தன்மையையும் கரணங்களிலுள்ள செய்யும் தன்மையையும் தன்னிடத்தில் ஏற்றிக் கொண்டு “நான் செய்கிறேன், நான் செய்விக்கிறேன்” என்று அபிமானம் கொள்கிறுன். உண்மையில் ஆத்மாவுக்கு செய்யும் தன்மையோ, செய்விக்கும் தன்மையோ, கிடையாது என்று தீர்மானமாக அறிந்துகொள்பவன்தான் ஜீவன்முக்கதன்.

ஐந்தாவது வர்ணங்கம் முற்றும்,

॥ ସଷ୍ଟଵର୍ଣ୍ଣକମ୍ ॥

ପୂର୍ବ ପ୍ରତିଜ୍ଞାତଦୁଃଖାଦିସମକେ ଦୁଃଖ ଶରୀରର କର୍ମ ରାଗଦ୍ରେଷାଦିଶୋତ୍ତରେ-
ତରହେତୁତ୍ଵେନୋକ୍ତାନି । ଇଦାନୀଁ ପଷ୍ଟଵର୍ଣ୍ଣକେ ରାଗଦ୍ଵାତ୍ତିଭେଦା ଅଭିମାନୋ-
ବିବେକୋଽଜ୍ଞାନଂ ଚ କଥ୍ୟନ୍ତେ । ରାଗୋ ଦ୍ରେଷ: କାମ: କ୍ରୋଧୋ ଲୋଭୋ ମୋହୋ
ମଦୋ ମାତସର୍ଯ୍ୟମୀର୍ଣ୍ଣିଷ୍ଠ୍ୟା ଦମ୍ଭୋ ଦର୍ପୋଽହଙ୍କାର ଇଚ୍ଛା ଭକ୍ତି: ଶ୍ରଦ୍ଧେତି
ରାଗଦ୍ରେଷାଦିବୃତ୍ତ୍ୟଃ ପୋଡ଼ଶ । ଖ୍ରୀଵିଷ୍ୟକଚିତ୍ତବୃତ୍ତି ରାଗ: । ଅପକାରକର୍ତ୍ତୁ: ।
ପ୍ରତ୍ୟପକାରେଚ୍ଛା ଦ୍ରେଷ: । ଗୃହକ୍ଷେତ୍ରାଦିସଂପାଦନେଚ୍ଛା କାମ: । ତତ୍ର ଵିନ୍ମର୍କର୍ତ୍ତରି
ବୈରସ୍ୟ କ୍ରୋଧ: । ଖସଂପାଦିତେଷୁ କିମିଦିପି ସତ୍ୟାତେ ନ ଦେୟମିତି ବୁଦ୍ଧିଲୋଭ: ।
ଏଶ୍ୱର୍ୟମଦେନ କୃତ୍ୟାକୃତ୍ୟମବିଚାର୍ୟ ତୁଣ୍ଣି ଅବସ୍ଥାନଂ ମୋହଃ । ଖସ
ସଂପଦସ୍ତି, କି ବା କର୍ତ୍ତୁମଶ୍ରକ୍ୟମିତି ବୁଦ୍ଧିର୍ମଦଃ । ଖସମାନସଂପନ୍ନଜନ-
ଦର୍ଶନାସହନଂ ମାତସର୍ଯ୍ୟମ । ଇଦଂ ଦୁଃଖଂ ତ ବିହାୟ ମମ କିମିତ୍ୟାଗତମିତି
ଚିତ୍ତବୃତ୍ତିରୀର୍ଣ୍ଣା । ଇଦଂ ସୁଖଂ ମମୈବ, ତଥାପି କିମିତ୍ୟାଗତମିତି
ବୁଦ୍ଧିରସ୍ଥ୍ୟା । ଅନେନ ଧର୍ମେଣ ମମ ପ୍ରସିଦ୍ଧିର୍ଭୂୟାଦିତି ଚିତ୍ତବୃତ୍ତିର୍ଦମ୍ଭଃ ।
ମମ ନ କୋଽପି ସମାନ ଇତି ବୁଦ୍ଧିର୍ଦୟଃ । ସର୍ବତ୍ରାଗ୍ରହୋଽହଙ୍କାର: । ଅର୍ଜ-
ନୀୟପ୍ରାଶନବିମୋଚନାଦିକର୍ମଚିକିର୍ଷା ଇଚ୍ଛା । ଗୁରୌ ସଜନେଷୁ ଦେଵତାମୁ
ଚାତିପ୍ରୀତିର୍ଭକ୍ତି: । ଯାଗାଦିକର୍ମସୁ ବେଦାନ୍ତବାକ୍ୟେଷୁ ଗୁରୁପଦେଶେ ଚ
ବିଶ୍ୱାସ: ଶ୍ରଦ୍ଧା । ଇତି ପୋଡ଼ଶବିଧୋ ରାଗଦ୍ରେଷାଦି: ॥

ଆତମବିଚାରପ୍ରକରଣେ ଚିତ୍ତବୃତ୍ତିବିଚାରଯ କି ପ୍ର୍ୟୋଜନମିତି ଚେତ,
ଶୃଣୁ । ସକଳଜୀବାନାଂ ବନ୍ଧମୋକ୍ଷୌ ମନସୈବ ନାନ୍ୟେନ । କଥମିତି ଚେତ-
ଖ୍ରମାଵନିର୍ମଳସ୍ୟ ମନ୍ତ୍ରୋଽଶୁଦ୍ଧେନ ଯୋଗୋ ବନ୍ଧଃ । ଶୁଦ୍ଧରୂପେଣାଵସ୍ଥାନଂ
ମୋକ୍ଷଃ । ରାଗାଦିଚତୁର୍ଦଶବୃତ୍ୟୋଽପ୍ୟଶୁଦ୍ଧା: । ଭକ୍ତିଶ୍ରଦ୍ଧେ ଦେ ଅପି ଶୁଦ୍ଧେ ।
ରାଗାଦିତ୍ୟୋଦଶବୃତ୍ୟଃ ସର୍ବେଷାଂ ପ୍ରୟତିଂ ବିନୈବ ପୁନଃ ପୁନରାଗଚ୍ଛନ୍ତି
ପାପେଷ୍ଵେବ ମନୁଷ୍ୟାନ୍ତ ପ୍ରବର୍ତ୍ତ୍ୟନ୍ତି ଚ । ତଦବୃତ୍ତିଶିଳାନାମଧୋଗତିରେବ
ନୋର୍ଧଗତିଃ । ରାଗାଦିବୃତ୍ୟୀର୍ଣ୍ଣିର୍ହଧ୍ୟ ଭକ୍ତିଶ୍ରଦ୍ଧାଭ୍ୟାସେବ କର୍ମ କୁର୍ବତଃ କ୍ରମେଣ

संभारनिवृत्तिं दियति । तम पुरुषः स्वचित्तं सम्बवयोधितिवा
अशुद्धिहेतुगग्निवृत्तिर्विजयित्वा शुद्धिहेतुभक्तिप्रदृश्योर्व चित्तं
स्थापयेत् । इच्छया क्रियाणं श्रुतिपासानिवृत्तिपूर्णपूर्णियविभर्जनादि
कर्म च त्यन्तुभवक्यम् तत्त्वाने रत्याप दुःखमागच्छति । तेन
कर्मणा स्वर्गोऽपि नास्ति नरकोऽपि नास्ति । तस्मादेच्छिरं प्राशनगोच-
नादिकं कर्म कर्तव्यमेव ॥

एवं जाग्रत्स्वप्नोः रागादौ सति कर्मास्ति । सुपुस्तिमूँछीगमाचि-
तूर्णीभावावस्थासु रागादि नास्ति कर्मापि नास्ति, इत्यन्वयन्वतिरे-
काभ्यां रागादेः कर्महेतुत्वं सिद्धम् । इतः परं स रागादिः केनागच्छ-
तीति चेत्, अभिमानेनागच्छति । एवं व्याप्तिरस्ति वेति चेत्,
अस्ति । स्वीजनस्य ‘अहं स्वीजनः’ इति यावानभिमानोऽस्ति
तावती रागादिपूर्वकं भर्तुशुश्रगापृहक्षापाकक्रियदिकर्मसु प्रवृत्ति-
रागच्छति । पुरुषजनस्याप्य ‘अहं पुरुषः’ इति यावानभिमान
आगच्छते तावती रागादिपूर्वकं दारागादिपरिग्रहे कृपियगिज्यादिकर्मसु
च प्रवृत्तिरागच्छति । एवं सर्वेषां जीवानामपि वर्णात्रिमाद्यभिमानेन
रागादिपूर्वकं स्वस्वव्यापारे प्रवृत्तिरागच्छति । तस्माद्रागादेरभिमान
एव कारणम् ॥

अस्य विचारस्य किं कलमिति चेत्, सुषुक्षुः पुरुषो जातिवर्णा-
श्रमवयोवस्थाद्यभिमानं त्यजेत्, तस्मिन्त्यक्ते बन्धस्त्यक्तो भवेदिति
जानीहि । अभिमाने सति रागादिः, अभिमानाभावे रागाद्यभाव
इत्यन्वयन्वतिरेकयुक्त्या च जानीहि । तत्कथामतिचेत—जाग्रदाद्यव-
स्यासु वर्णात्रिमाद्यभिमानस्य विद्यमानन्वाद्रागदेपादिनिमित्ता प्रवृत्तिरा-
गच्छति, सुषुप्तावुदासीनावस्थायां च वर्णात्रिमाद्यभिमानाभावाद्राग-
देपादिनिमित्ता प्रवृत्तिरास्तीत्येतज्ञानीहि ॥

तर्हयमभिमानः केनागच्छतीति चेत्, अविवेकेनागच्छति । तन्कथमिति चेत्,—सर्वेषां जीवानां देहव्यतिरिक्तत्वे सत्यपि विवेकाभावादेव ‘अहं ब्राह्मणः’ ‘अहं शत्रियः’ ‘अहं वैश्यः’ ‘अहं शूद्रः’ ‘अहं ब्राह्मचारी’ ‘अहं गृहस्थः’ ‘अहं वानप्रस्थः’ ‘अहं संन्यासी’ ‘अहं पुरुषः’ ‘अहं स्त्री’ इत्याद्यभिमानो जायते । तं विना नान्यो हेतुः । अस्याभिमानस्याविवेकं विना अन्यच्छरीर-मवलम्बनमस्ति चेत्, शत्रियस्य ‘अहं ब्राह्मणः’ इति, स्त्रियाः ‘अहं पुरुषः’ इति, ब्राह्मचारिणः ‘अहं गृहस्थः’ इत्यभिमानो-इस्तु । स न दृश्यते । तस्माच्छरीरमवलम्ब्याभिमानो नागच्छति । शिखायज्ञोपवीतादिकपवलम्ब्य ‘अहं ब्राह्मणः’ इति, कापाय-कमण्डल्वादिकपवलम्ब्य ‘अहं संन्यासी’ इति चाभिमान आगच्छ-त्विति चेत् । शिखायज्ञोपवीतादि वैश्यदुलालयोरप्यस्ति । कापाय-कमण्डल्वादि केग्नचिच्छृणाणां तपस्विनामप्यस्ति । तेपामेतेषां च ‘अहं ब्राह्मणः’ ‘अहं संन्यासी’ इत्यभिमानः स्यात् । तथा न दृश्यते । स्त्रीपुरुषाभिमानवदवपविशेषपवलम्ब्य ‘अहं ब्राह्मणः’ इत्याद्यभि-मान इति चेत्, सर्वेषामप्यवयवविशेषाभावादेकरूपत्वादवयवविशेषो-प्यवलम्बनं न भवति । तर्हि विशिष्टमातृपितृजन्यावयवविशेष-मवलम्ब्याभिमानशिशेष इति चेत्, तज्जन्यरोमनखदन्तमूत्रपुरीषाद्य-वयवानामपि ब्राह्मणत्वादिव्यवहारः स्यात् । स न दृश्यते । तस्माद-विवेकं विना अन्यत्किमप्यवलम्ब्याभिमान आगच्छतीति ब्रह्मणापि वक्तुं न शक्यते ॥

तर्हि ब्राह्मणत्वाद्यभिमानः केनागच्छतीति सम्यविचार्यमाणे लोके ‘उत्सवः’ इति ‘कल्याणम्’ इति ‘सभा’ इति ‘सेना’ इत्यनक्वस्तुसमूहस्य तत्त्वान्तर्माव्यवहारः प्रवर्तते । तथा माया-मयस्यानिर्वचनीयस्य देहेन्द्रियादिसंघातस्येव लोकव्यवहारेण केवलम्

‘ब्राह्मणः’ ‘क्षतियः’ ‘वैश्यः’ ‘शूद्रः’ ‘स्त्री’ ‘पुरुषः’
 ‘नपुंसकः’ ‘गुर्जरः’ ‘महाराष्ट्रकः’ ‘आन्ध्रः’ ‘कर्णाटकः’
 ‘द्राविडः’ ‘शास्त्री’ ‘दीक्षितः’ ‘पौराणिकः’ ‘अवधानी’
 ‘गङ्गास्नायी’ ‘शैवः’ ‘भागवतः’ ‘सेवकः’ ‘प्राधानिकः’
 ‘राजा’ ‘मन्त्री’ ‘गुरुः’ ‘पितृः’ इत्यादिनकलनामव्यवहारः।
 कालत्रयेऽपमात्मनो नामरूपव्यवहारो नास्ति । इत्येवं हृषिचिचारा-
 करणमे गविवेकः । अन्नैवाविवेके । सर्वे नामात्मनि वर्णश्रीमात्माभिमान
 आगच्छति ॥

अथमविवेकः केनागच्छतीति चेत्, स्वस्य निजस्य चिदात्म-
 रूपस्य नादिफ़ालनारभ्य आनारकमात्मज्ञानैकापनोद्यं यदनायज्ञानं
 तदेव कारणम् । इदमेगज्ञानम् ‘मामहं न जानामि’ इति व्यवहित्यते ।
 ननु लोके भ्रान्तमेकं विना को वा आत्मानं न जानातीति चेत्, सर्वे
 भ्रान्ता एव । तत्कथमिति चेत्, ‘अहं ब्राह्मणः’ ‘अहं क्षतियः’
 ‘अहं वैश्यः’ ‘अहं शूद्रः’ ‘अहं ब्रह्मचारी’ ‘अहं गृहस्थः’ इत्यादि-
 रूपेण मिथ्याभूतमिमं देहमेव सर्वे जानन्ति । शरीरव्यतिरिक्तमात्मानं
 न कोऽपि जानाति । अतः सर्वे भ्रान्ता एव ॥

ननु लोके केचिद्भास्त्रज्ञाः पौराणिकाश्च देहमनात्मत्वेन मन्य-
 माना घटद्व्यसंनिभ देहं चिह्नायान्वयमेवात्मानं जानन्ति, हे स्वामिन्,
 भवद्भिः ‘आत्मानं न कोऽपि जानाति’ इति कथमुच्यते इति चेत्,
 हे पुत्र, तेऽपि परमार्थमान्मानं न जानन्ति । किं तु कर्तारं भोक्तारं
 परिच्छिन्नं लोकान्तरगमिनं चिदाभासरूपं व्वावहारिकं जीवात्मान-
 मेवा भव्यत्वेन जानन्ति । तं विना अकर्तारमपरिच्छिन्नमचलं चिद्रूपं
 पारमार्थिकमात्मानं न जानन्ति ॥

इदमज्ञानं केनागतस्ति चेत्, अस्यानादित्वेन वेदेषु शास्त्रेषु
च प्रसिद्धत्वात्कारणं वक्तुं न शक्यते । तर्हि तस्याज्ञानस्यादिनांस्ति
चेदन्तोऽपि नास्तीति निश्चयः; तथा चेज्जीवस्य मुक्तिपि न
स्यादिति चेत्, शृणु । अज्ञानस्य आदेशभावेऽप्यन्तोऽस्त्वेव । लोके
केषांचित्पदार्थानामादेशभावेऽप्यन्तोऽस्ति । केषांचिदन्ताभावेऽप्यादि-
रस्ति । तत्कथमिति चेत् । प्रागभावस्यादिनांस्ति, अन्तोऽस्ति ।
प्रध्वंसाभावस्यान्तो नास्ति, आदिरस्ति । किं च वादपित्तश्चेष्टम्
जन्यव्याधेष्टलाज्ञानेऽपि वेदान्तशङ्खोक्तवाक्यजन्यज्ञानेन नाशी
भवतीति सिद्रान्तः । अस्याज्ञानस्य स्वरूपलक्षणं किमिति
चेत्, तद्दुर्बेचम् । तथा हि - तदज्ञानं न सत्, नापत्,
नापि सदसत्; न सावयवम्, न निर्गवयवम्, नोभयात्मकम्; न
भिन्नम्, नाभिन्नम्, न भिन्नाभिन्नम्; किं त्वनिर्वचनीयम् । तत्कथ-
मिति चेत् । तत्त्वज्ञानेन वाधितत्वाच्च सत् यशविवाणतरविवाण-
गगनारविन्दादिवज्ञाप्यसत्, ‘अःमज्ञः’ इति सैरनुभूयमानत्वात् ।
नापि सदसत्, परस्परविरोधात् । स्थूलाकाशः सूक्ष्मः; तस्मादपि
सूक्ष्मोऽपश्चीकृत आकाशः; तस्मादपि सूक्ष्मा गुणाः; तेभ्योऽपि
सूक्ष्ममज्ञानम्; तस्मात्सूक्ष्मस्यापि मूलकारणन्वादज्ञानं न मावयवम् ।
स्थूलपदार्थजगदाकारेण परिणामाच्च निरायवम् । अन्येन विरोधा-
बोभयात्मकम् । अन्मनो भिन्नमिति चंद्रेऽश्रुतिविरोधदा-मसत्ता-
व्यतिरिक्तमत्ताऽभावाच्च न भिन्नम् । अभिन्नमिति चाभ्यशक्तिचा-
भावपसङ्गात् । ‘पराऽस्य शक्तिर्विवर्धेव श्रूते’ इति श्रुतिविरोधाच्च
तदपि न संभवति । किं च अन्मनो जडन्यं शायाया वा चनदत्वं
स्यात्, आत्मनोऽविद्यादिनश्चा च भग्निर्यम्, आत्मनः मच्छिदानन्द-
स्वरूपस्यानृतजडदुःखव्यपि स्यात्; तस्माच्चाभिन्नम् । भिन्नाभिन्नयोः
विरोधान्वोभयात्मकम् । तस्मादज्ञानमनिर्वचनीयमेव ॥

एवं भूतादनादेवज्ञानाऽविवेकः । तस्मादभिमानः । तस्माद्राग-
द्रेषादिः, तेन कर्म, कर्पणा शरीरम्, अस्माददुःखं सांसारिकासात्मनो-
ऽज्ञानात्परं परया भवतीति ज्ञातव्यम् । तद्योन्तददुःखं कदा गमिष्यतीति ।
चेत्, शरीरे मति दुःखं गमिष्यति । शरीरं च कारणं नष्टे मति
नश्यति । कर्म च रागद्रेषादौ नष्टे मति नश्यति । रागद्रेषादिशाभिमाने
नष्टे मति नश्यति । अभिमानशाविवेके नश्यति मति नश्यति ।
अविवेकशाज्ञाने नश्यति मति नश्यति । अज्ञानं चाद्वैतब्रह्मस्वरूप-
स्यात्मनः स्वस्य दृढनिश्चयरूपेण ‘ब्रह्मोऽहं’, ‘अहं ब्रह्मोऽहं’ इति
महावाक्यजन्यज्ञानेन विनश्यति नान्येनेति ज्ञातव्यम् ॥

ननु ब्रह्महत्यादिमहापातकान्यपि प्रायश्चित्तरूपसत्कर्मभिर्निःशेषं
नश्यन्ति; ताहशकर्मशक्त्याऽल्पं मिथ्याभूतमिदमज्ञानं किमिति न
गच्छेदिति चेत् । कर्मणोऽज्ञानस्य च विरोधो नास्ति । कर्म अज्ञानं
वर्धयति । यथा अपावास्यान्धकारं मेघावरणं वर्धयति, तथा कर्म
अज्ञानं वर्धयति, न निवर्तयति । तमन्धकारं यथा सुर्यो निवर्तयति
तथा अज्ञानं ज्ञानमेव निवर्तयेत्, न कर्म ॥

ननु तिविधकरणजन्यं कर्म हि; ज्ञानस्याप्यन्तःकरणजन्यवृत्ति-
त्वेन कर्मत्वाच्चत्कथमज्ञानं नाशयेदिति चेत्, शृणु । सत्य वृत्तिर्मानसं
कर्मेव । सा वृत्तिज्ञानस्याज्ञाननिवर्तने रूपग्रहणे नेत्रवदुपाधिभूतेव;
न स्वयं निवर्तिका । ज्ञानं तु निवर्तकं नित्यम् । तज्ञानं स्वरूप-
ज्ञानं वृत्तिज्ञानमिति द्विविधम् । तत्र सुपुमावज्ञानप्रकाशकं ज्ञानं
स्वरूपज्ञानम् । जाग्रत्स्वप्नयोर्विप्यप्रकाशकं वृत्तिज्ञानम् । यथा
आदिन्येन प्रकाशयमाने कुछेऽनेकदर्पणादित्यदीप्तयश्च तासां मध्ये मध्ये
खादित्यदीप्तिश्च, तथा जाग्रत्स्वप्नयोर्वृत्तिज्ञानप्रकाशः सुपुसौ स्वरूप-
ज्ञानप्रकाशश्चेति हेयम् ॥

तदିଂ ଜାଗ୍ରତ୍ସଵଭ୍ୟୋः ସ୍ଵରୂପଜ୍ଞାନଂ ନାସି କିମିତି ଚେତ୍ : ସ୍ଵରୂପ-
ଜ୍ଞାନଂ ସର୍ବଦା ଭର୍ମିବିଦ୍ୟାସାଧ୍ୟସିତି । ବୃତ୍ତୟଃ ସୁଷୁପ୍ତୌ ନ ମନ୍ତି । ବୃତ୍ତୟଃ
ସର୍ବା ଅଧ୍ୟନତାକରଣଭର୍ମାଃ । ଜ୍ଞାନାନ୍ୟମୟରୂପମ । ତନସ୍ଵରୂପଭୂତଂ ଜ୍ଞାନଂ
ବୃତ୍ତିପୁ ପ୍ରବିଶ୍ୟାଜ୍ଞାନଂ ନାଶ୍ୟତି । କେଵଳା ବୁଦ୍ଧିବୃତ୍ତିରଜ୍ଞାନଂ ନାଶ୍ୟିତୁ
ନେଷେ । ତମାଦାନ୍ୟମନୋଽଜ୍ଞାନମଧ୍ୟାତମାକାଙ୍ଗବୃତ୍ତିପ୍ରବିଷେନ ସ୍ଵରୂପଜ୍ଞାନେନେବ
ବିନାଶ୍ୟ ନ ବୁଦ୍ଧିବୃତ୍ୟା । ନ କର୍ମକୌଟିମହେସ୍ମାପି ବିନାଶ୍ୟମ । ଯଥା
ସନ୍କର୍ମେବ ପାପକର୍ମ ନାଶ୍ୟତି, ଏବେ ବୃତ୍ତିଜ୍ଞାନମେଵାଜ୍ଞାନଂ ନାଶ୍ୟତି ।
ଯଥା ମାଣିକ୍ୟ ଶିଲାରୂପମାପି ପ୍ରକାଶ୍ୟଯୁକ୍ତକ୍ରମେନ ରତ୍ନଦୀପମିତି
ବ୍ୟବହିତ୍ୟତେ, ଏବେ ବୃତ୍ତିଜ୍ଞାନସ୍ୟାପି ମନୋବୃତ୍ତିରୂପତକ୍ରମେନ ସ୍ଵପ୍ରବିଷେ-
ସ୍ଵରୂପଜ୍ଞାନ୍ୟୁକ୍ତତ୍ୱାଜ୍ଞାନମିତି ବ୍ୟବହାରୋ ଗୌଣଃ, ନ କର୍ମେତି ବ୍ୟବହାରଃ ॥

ନନୁ ସୁଷୁପ୍ତୌ ସ୍ଵରୂପଜ୍ଞାନସ୍ୟାଜ୍ଞାନପ୍ରକାଶକର୍ତ୍ତବେନ ଵିରୋଧାଭାୟାନ୍କଥିଂ
ଜ୍ଞାନମଜ୍ଞାନଂ ନାଶ୍ୟେଦିତି ଚେତ୍, ସ୍ଵରୂପଜ୍ଞାନସ୍ୟାଜ୍ଞାନେନ ଵିରୋଧାଭାଵେଽପି
ବୃତ୍ତିଜ୍ଞାନସ୍ୟାଜ୍ଞାନେନ ଵିରୋଧୋଽସ୍ତି । ବୃତ୍ତୌ ପ୍ରବିଷ୍ଟସ୍ୟାପି ଜ୍ଞାନସ୍ୟ ସ୍ଵରୂପ-
ଜ୍ଞାନତ୍ୱାତ୍କଥମଜ୍ଞାନେନ ଵିରୋଧ ଇତି ଚେତ୍, ଲୋକେ ତୁଣାଦେଃ ପ୍ରକାଶକର୍ତ୍ତବେ-
ନାଦିତ୍ୟକିରଣସ୍ୟ ତେନ ଵିରୋଧାଭାଵେଽପି ସୂର୍ଯ୍ୟକାନ୍ତପ୍ରବିଷ୍ଟସ୍ୟ ତସ୍ୟୈଵ ଯଥା
ତୁଣାଦିଦାହକର୍ତ୍ତବେନ ତେନ ଵିରୋଧଃ, ତଥା ସ୍ଵରୂପଜ୍ଞାନସ୍ୟ କେଳଲସ୍ୟାଜ୍ଞାନେନ
ଵିରୋଧାଭାଵେଽପି ବୃତ୍ତିପ୍ରବିଷ୍ଟସ୍ୟ ତସ୍ୟାଜ୍ଞାନେନ ଵିରୋଧୋଽସ୍ତି ॥

ନନୁ ବୃତ୍ତିଜ୍ଞାନେନାଜ୍ଞାନତତ୍କାର୍ଯ୍ୟନାଶେଽପି ବୃତ୍ତେସ୍ତତ୍ୱପ୍ରବିଷ୍ଟଜ୍ଞାନସ୍ୟାପି
ବିଦ୍ୟମାନତ୍ୱାତ୍କଥମଦୈତଂ ସିଧ୍ୟେଦିତି ଚେତ୍, କତକରଜୌନ୍ୟାୟେନ ବୃତ୍ତିଜ୍ଞାନ-
ମଧ୍ୟଜ୍ଞାନଂ ତତ୍କାର୍ଯ୍ୟ ଚ ନିଵର୍ତ୍ୟ ସ୍ଵମାପି ସ୍ଵଥମେବ ନିଵର୍ତ୍ୟେତ । ବୃତ୍ତିନାଶେ
ସତି ବୃତ୍ତୌ ପ୍ରତିବିଭିତ୍ତିଂ ଜ୍ଞାନମାପି ବିମ୍ବଭୂତଂ ସ୍ଵରୂପଜ୍ଞାନମେଵାଘିଗଞ୍ଛତି ।
ତତୋଽଦୈତମାତମସ୍ଵରୂପମେଵାଵଶିଷ୍ୟତେ । ଏବେ ଜ୍ଞାନେନୈଵାଜ୍ଞାନସ୍ୟ ବିନାଶଃ ॥

ଏବୁଭୂତଂ ଜ୍ଞାନମାତମବିଚାରେଣ୍ଵାଗଞ୍ଛତି ନ ତୁ କର୍ମଭିନ୍ନ ଯୋଗେନ
ନୋପାସନ୍ୟ ବା । ଜ୍ଞାନଂ ବରତୁତନ୍ତମ୍, ଅତ ଏବ ବରୁମର୍ବରୁମନ୍ୟଥା

கர்துமஶக்யம् । உபாஸனா யோगश புரुஷதந்தவாந்க்ருமகர்துமந்யथா கரு
ஶக்யை । தாभ்யா சித்சோகாஶ்ரமணமாயைஷ்வர்யா ச ஸா஧்யனே, ந து ஜானம் ।
உபாஸனாயோಗை மனோஷ்யாபாரஸ்த்வாத்காவாத்மகை ந வஸ்துதந்தை । தஸ்மை
஦்வாஸ்துதந்தை ஜான கர்மணா நாயாதி, கி து விசாரேஷை ஸா஧்யம் ।
சாலிங்஗மோ ஸ்தன் சுவர்ணமித்யாதிவம்துநிர்ணயே லக்ஷணபரிக்ஷா஭்யா நிர்஘ஷேந
ச கர்த்ய:; ந து ஸ்தானம்஧்யாவந்தப்ராணாயாமாடிநா கஸ்யாபி ஸா஧
இதி நிர்ணய: । ஏவமாந்மஜானமப்பாத்மானாத்மவிசார வினாபாஸன: ஦ிபிஃ
ஸா஧யிது ந ஶக்யதே । தஸ்மைந்முழுரிதர்வ்யாபார விஹாய ஶ்ரவண-
மனநா஭்யா ஸ்தா ஆத்மானாத்மவிசாரமேத குர்யாத । ய எஃ தடேகமா
ஸோஸ்மிநேவ ஜந்மனி ஸ்பாரதந்யாதிமுக்த: ஸந ஜீவந்முக்தி வி஦ேஹமுக்தி
ச பிராம்போதீனி ஸகலவேடாந்தா ஧ோபயந்தி । ஏவ் மயேக்த: ஹ புத, தெ
விஶ்வாஸேந யூதீத்வா சிந்மாதிரேண திடு, ந து கடாசி஦பி கர்த்தவாடி-
ரூபேண திடு ॥

இதி ஏषு஦ர்ணம् ॥

ஆரூவது வர்ணகம்

நான்காவது வர்ணகத்தின் ஆரம்பத்தில் சுறிப்பிடப்பட்ட
துக்கம் முதலான ஏழுபகார்த்தங்களில் துக்கம், சரீரம், கர்ம,
ராகத் வேஷங்கள் இந்நான்கும் ஒன்றுக்கொண்டு காரண
மாகிறது. அதாவது துக்கத்திற் சுக் காரணம் சரீரம். சரீரத்
திற்குக் காரணம் கர்மமா, கர்மாவுக்குக் காரணம் ராத் வேஷங்கள்
இந்நான்கும் 4வது சுவது வர்ணகங்களில் விவரிக்கப்
பட்டன. இந்த 6-வது வர்ணகத்தில் ராகம் துவேஷம் முதலிய
அந்தக்கரணத்தினுடைய விருத்தி பேதங்களும் அபிமானம்
(பற்றுதல்), அவிவேகம், அஞானம் இவைகளும் விளக்கப்
படும். ராகதுவேஷாதி விருத்திகள் 16 அவையரவன:—

1. ராகம்,
2. துவேஷம்,
3. காமம்,
4. கோபம்,
5. லோபம், (ஸயாத்தனம்)
6. மோஹம்,
7. மதம்,

8. மாத்ஸர்யம் 9. சர்ஷியை, 10. அகுயை, 11. டம்பம்,
12. தர்ப்பம், 13. அஹங்காரம், 14. இச்சை, 15. பக்தி
16. சிரத்தை.

இவைகளின் விளக்கமாவது:—

1. ஸ்திரி விஷயமாக விஷயசுகத்தில் உண்டாகும் எண்ணம் ராகம் என்பது.
2. தனக்குக் கெடுதல் செய்தவனுக்கு மறு கெடுதல் செய்யும் எண்ணம் துவேஷம்.
3. வீடு, வயல் முதலியவைகளை சம்பாதிக்கும் எண்ணம் காமம்.
4. மேலே சொன்ன சொத்தை அடைவதில் தடை செய்பவர்களிடம் காட்டும் வெறுப்புணர்ச்சி கோபம்.
5. தான் சம்பாதித்த சொத்தில் கொஞ்சமும் நல்லவர் களுக்குக்கொடுக்கக்கூடாது என்ற எண்ணம் லோபம்.
6. தனக்கு ஐசுவரியம் இருக்கிறது என்ற கர்வத்தால் எதை செய்யவேணும் எதைச் செய்யக்கூடாது என்று யோசிக்காமல் ஈமமா இருப்பது மோஹம்.
7. எனக்கு சொத்து இருக்கிறது. எதுதான் என்னுல் செய்யமுடியாது என்ற எண்ணம் மதம்.
8. தனக்கு ஸமரனமான சொத்துள்ள இதரர்களைக் கண்டால் ஸகிக்காமல் இருப்பது மாத்ஸர்யம்.
9. இந்தக்கண்டம் அவனைப்பீடிக்காமல் என்னை ஏன் பீடிக்கிறது என்று எண்ணுவது சர்ஷியை.
10. இந்த சுகம் எனக்குத்தான் உரிமையானது. இது எப்படி அவனுக்கும் கிடைத்தது என்று எண்ணுவது அகுயை.
11. இந்த தர்மத்தை நான் செய்வதினால் எனக்குக் கீர்த்தி ஏற்படும் என்று எண்ணுவது டம்பம்.
12. எனக்கு சமானமானவன் உலகில் யாரும் இல்லை என்ற எண்ணம் தர்ப்பம்.

13. எல்லாவற்றிலும் பிடிவாதம் அறங்காரமாகும்.
14. யாராலும் விலக்கமுடியாததான் உண்பது மலஜலம் விடுவது முதலிய காரியங்களை செய்யும் எண்ணால் இச்சையாகும்.
15. குருவிடமும், நல்லவர்களிடமும், தேவதையிடத் திலும் அதிகப்ரீதிவைப்பது பக்தி.
16. வேதாந்த வாக்கியத்திலும், யாகம் முதலிய காரியங்களிலும், குருவின் உபதேசத்திலும் நம்பிக்கை கொள்வது சிரத்தை.

கேள்வி:— ஆத்மாவைப்பற்றி விசாரிக்கும் போது மனதின் எண்ணங்களைப்பற்றி ஏன் விசாரிக்கவேண்டும்?

பதில்:— எல்லா ஜீவர்களுக்கும் பந்தம், மோக்ஷம் என்பது மனதின் மூலமாகத்தான் ஏற்படுகிறது. எப்படியெனில் ஸ்வபாவமாகவே நிர்மலமாக உள்ள மனதுக்கு அசுத்தமான எண்ணத்துடன் சேர்க்கையே பந்தமாகும் இதுவே அசுத்தம் நீங்கி இருக்கும் தன்மை மோக்ஷமாகும். மேலே சொன்ன ராகம் துவேஷம் முதலான 16 வகைகளில் முதல் 14 வகைகள் அசுத்தமான எண்ணங்கள் பக்தி, சிரத்தை இரண்டும் சுத்தமான எண்ணாக்கி என்று கூற. முதல் 13 வகைகளும் எல்லோருக்கும் பிரயத்னமில்லாமலேயே மறுபாடியும் மறுபடியும் வந்துகொண்டிருக்கும் இவை மனிதர்களை பாபம் செய்வதிலேயே தூண்டும். இந்த எண்ணங்கள் உடையவர்களுக்கு முற்றிலும் கேடான நிலைமைதான் கிடைக்குமே தவிர மேலே போகும் நிலைமையே ஏற்படாது. ராகதுவேஷங்களை நீக்கி, பக்தி, சிரத்தை இவைகளுடன் கர்மாக்களை செய்வதனால் காலகிரமத்தில் ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை பெறும் நிலைமை ஏற்படும். ஆகையால் மனிதன் தன்னுடைய மனதை நன்கு தூயமை உள்ளதாகச் செய்து அசுத்தத்தைக்கொடுக்கும் ராகம் முதலானவைகளை விலக்கி சுத்தியைக்கொடுக்கும் பக்தி சிரத்தைகளிலேயே மனதை நிலை நிறுத்தவேண்டும் பசிதாகங்களைப்போக்குவதும், முத்ரபுரீஷங்களை விடுவதும் தன் இச்சையினால் செய்யக்கூடியது. இவைகளை நிறுத்தமுடியாது நிறுத்தினாலும் கிலேசம்தான் உண்டாகும். சாப்பிடுவதாலும் மலஜலவிஸர்ஜனம் செய்வதாலும் நன்மையான ஸ்வர்க்கமோ நீமையான நரகமோ இரண்டும் ஏற்படுவதில்லை,

ஆகையால் தன் இச்சையாக சாப்பாட்டையும் மலமுத்ர விஸர்ஜனத்தையும் செய்யத்தான் வேண்டும்.

இவ்விதம் விழிப்பு, ஸ்வப்னம் இரண்டிலும் ராகதுவேஷங்கள் இருக்கும்போது கர்மா ஏற்படுகிறது. ஸாஷாப்தி, மூர்ச்சை, ஸமாதி, சம்மா இருத்தல் ஆகிய நிலைகளில் ராகதுவேஷாதிகள் இல்லை ஆகையால் கர்மாவும் அப்போது இல்லை. அதனால் ராகதுவேஷங்கள்தான் கர்மாவுக்குக் காரணம் என்று தீர்மானமாகத்தெரிகிறது.

இந்த ராகதுவேஷங்கள், எதனால் உண்டாகிறது என்று கேட்டால், அபிமானம் (பற்றுதல்) என்பதால் என்று பதில், உதாஹரணமாக, ஒரு ஸ்திரீக்கு தான் ‘ஸ்திரி’ என்ற அபிமானம் எதுவரையில் இருக்குமோ அதுவரையில், அனுராகத்துடன் புருஷனுக்கு பணிவிடை செய்தல், வீட்டைகவணிப்பது, சமையல் செய்வது, இவைகளில் ஈடுபாடு உண்டாகிறது. புருஷனுக்கும் “நான் புருஷன்” என்ற அபிமானம் எதுவரையில் இருக்கிறதோ அதுவரையில் ஆசையுடன் மஜினாவி குழந்தைகள் ஆகியவர்களை ரகசிக்கிறுன், வியாபாரம், விவசாயம் முதலிய காரியங்களை நடத்துகிறுன். இப்படியே எல்லா ஜனங்களும் வர்ணம் ஆசிரமம் முதலிய பற்றுதலால் அவரவர்களின் காரியங்களை ஆசையுடன் செய்வதில் முயல்கிறார்கள். ஆகையால் ராகதுவேஷங்களுக்கு அபிமானம் (பற்றுதல்)தான் காரணமாகிறது.

இதைப் பரிசீலனை செய்வதினால் என்ன பிரயோஜனம்? மோகாத்தை அடைய விரும்பும் மனிதன், ஜாதி, வர்ணம், ஆசிரமம், வயது, அவஸ்தை முதலியவைகளில் பற்றுதலை விட்டுவிடவேண்டும். அப்படி விட்டால் பந்தம் விட்டுப் போகும். பற்றுதல் இருக்கும் வரையில் ராகதுவேஷங்கள் இருக்கும். பற்றுதல் இல்லாவிடில் ராகதுவேஷங்களும் இல்லை. மற்றொரு வழியில் இதைப் பார்ப்போம். விழிப்பு, ஸ்வப்னம் முதலிய நிலைகளில் வர்ணம், ஆசிரமம் முதலியவைகளில் பற்றுதல் இருப்பதால் ராகதுவேஷங்கள் மூலமாக காரியத்தில் பிரவிருத்தி ஏற்படுகிறது. ஸாஷாப்தியிலும், சம்மா இருக்கும் நிலையிலும் வர்ணாசிரம பேத பற்றுதல் இல்லாததால் ராகதுவேஷாதி மூலமாக கர்மாவில் பிரவிருத்தி ஏற்படுகிறதில்லை.

அப்படியானால் இந்தப் பற்றுதல் எதனால் ஏற்படுகிறது? அவிவேகத்தால் ஏற்படுகிறது. எப்படியெனில், ஜீவன் தேகத்தை விட வேறுக இருந்தும் விவேகமின்மையால் “நான் பிராம்மணன்” “நான் கஷ்த்திரியன்” “நான் வைசியன்” “நான் குத்திரன்” “நான் பிரம்மசாரி” “நான் கிருஹஸ்தன்” “நான் வான் பிரஸ்தன்” “நான் ஸந்தியாஸி” “நான் புருஷன்” “நான் ஸ்திரீ” என்ற அபிமானம் ஏற்படுகிறது. ஆகையால் அபிமானத்திற்கு அவிவேகம்தான் காரணம். வேறு காரணமில்லை அபிமானத்திற்கு சரீரம் காரணமாக இருக்கமுடியாது. எல்லோருக்கும் சரீரம் இருப்பதால் கஷ்த்திரியனுக்கு “நான் பிராஹ்மணன்” என்றும், பெண்ணுக்கு “நான் புருஷன்” என்றும், ப்ரஹ்மசாரிக்கு “நான் கிருஹஸ்தன்” என்றும் அபிமானம் ஏற்படட்டுமே! இவ்விதம் ஏற்படுகிறதில்லையே! அதனால் சரீரத்தை மட்டும் காஷாயமாகக் கொண்டு அபிமானம் ஏற்படுகிறதில்லை. அவிவேகத்தால்தான் ஏற்படுகிறது

குடுமி, பூஜூல் இதைக்கொண்டு பிராஹ்மணன் என்றும், காஷாயம், கமண்டலு இவைகளைக் கொண்டு சந்தியாசி என்றும் பற்றுதல் வரலாமே என்றால் அது சரியல்ல, குடுமி, பூஜூல் வைசியர்களுக்கும் குயவர்களுக்கும் கூட உண்டு. அவர்களுக்கு “நான் பிராஹ்மணன்” என்ற அபிமானம் ஏற்படுகிறதில்லை காஷாயம், கமண்டலு இவை சில தபஸ்வி களான குத்திரர்களுக்கும் உண்டு. இப்பேற்பட்டவர்களுக்கு “நான் ஸந்தியாஸி” என்ற எண்ணாம் வருவதில்லை.

ஸ்திரீ புருஷன் என்ற வித்யாஸமும் பற்றும் அவயவங்களை ஒட்டி ஏற்படுவதுபோல் இங்கும் அவயவங்களினால் “நான் பிராஹ்மணன்” என்பது முதலான பற்றுதல் வரட்டுமே என்றால் அதுவும் சரியல்ல. எல்லோருக்கும் அவயவங்கள் ஒன்றுபோல் இருப்பதால் இதனாலே பற்றுதல் உண்டாகிறது என்று சொல்லமுடியாது. குறிப்பிட்ட தாய் தகப்பன் இவர்களிடமிருந்துண்டான் அவயவ விசேஷம் பற்றுதலுக்குக் காரணம் என்றால் அதுவும் சரியல்ல. பிராஹ்மணனுடைய மயிர், நகம், பல், மலஜூலம், முதலியவைகளிடத்திலும் “பிராஹ்மணன்” முதலான வியவற்றாரம் ஏற்படும். அப்படி ஏற்படுவதில்லை. ஆகையால் பற்றுதலுக்கு அவிவேகம்தான்

காரணம் வேறு ஏதாவது காரணமாகும் என்று யாரும் சொல்ல முடியாது.

ஆகவே “நான் பிராமணன்” இது முதலான பற்றுதல் எதனால் ஏற்படுகிறது? என்று நன்கு விசாரித்துப்பார்த்தால் உலகத்தில் “உத்ஸவம்” “கல்யாணம்” “ஸ்பா” “சேனை என்று அநேக வஸ்துக்களின் கூட்டத்துக்கு ஒவ்வொரு பெயரைக்கொடுத்து அந்தந்தப் பெயரைக்கொண்டு வியவ ஹாரம் நடக்கிறது. அதேபோல மாயாமயமானதும், வாக்கினால் இது என்று விவரிக்க முடியாததுமான தேகம், இந்திரியம் முதலியவைகளின் கூட்டத்தையே உலகில் ‘பிராமணன்’ ‘ஷாத்திரியன்’ ‘வைசியன்’ ‘குத்ரன்’ ‘ஸ்திரீ’ ‘புருஷன்’ ‘அலி’ ‘கஜராத்தியர்’ ‘மகாராஷ்டிரர்’ ‘ஆந்திரர்’ ‘கர்னாடகர்’ ‘திராவிடர்’ ‘சாஸ்திரிகள்’ ‘தீக்ஷிதர்’ ‘பெளராணிகர்’ அவதானிகள் ‘கங்கையில் ஸ்நானம் செய்பவன்’ ‘சைவன்’ ‘பாகவதர்’ ‘சேவகன்’ ‘யுத்தத்தலைவர்’ ‘ராஜா’ ‘மந்திரி’ ‘குரு’ ‘சிங்யன்’ என்ற பதங்களால் பலவகைப் பட்டனவாகப்பேசுகிறோம். இறந்த காலம், நிகழ்காலம் வருங்காலம் இம்முன்றிலும் ஆத்மாவுக்கு பெயர் உருவும் என்பது கிடையாது மேலே சொன்னமாதிரி சிந்தனை செய்யாததுதான் அவிவேகம் இந்த அவிவேகத்தினால் தான் எல்லாருக்கும் ஆத்மாவிடத்தில் வர்ணம், ஆசிரமம் முதலிய தோற்றமும் பற்றுதலும் வருகிறது.

இந்த அவிவேகம் எதனால் வருகிறது? அநாதிகாலமாக தன்னுடைய வாஸ்தவமான ஞான ஸ்வருபமான ஆத்மவஸ்து வை மறைத்துக்கொண்டிருப்பதும் ஆத்மஞானத்தினால் மட்டும் போக்கடிக்கக்கூடியதுமான, ஆதிஇல்லாத அஞானம் என்பதுதான் காரணம். “என்னை நான் அறிந்துகொள்ள வில்லை” என்பதால் இந்த அக்ஞானம்தான் குறிப்பிடப் படுகிறது உலகில் பயித்தியம் ஒருவனைத்தனிற தன்னை அறியாதவர் வேறுயார் இருக்கிறார் எனில் உலகில் உள்ளவர்கள் எல்லாரும் பயித்தியக்காரர்கள் தான் ஏனெனில், “நான் பிராமணன்” “நான் ஷாத்திரியன்” “நான் வைசியன்” “நான் பிராமணன்” “நான் கிருஹஸ்தன்” என்றெல்லாம் பொய்யான இந்த உடலிலேதான் எல்லாரும் அறி கிடூர்கள். சரீத்தைக்காட்டிலும் கோருங ஆத்மாவை யாரும் உணர்வ தில்லை, ஆகையால் எல்லாருமே பயித்தியக்காரர்கள் தான்,

உலகத்தில் சில சாஸ்திரம் படித்தவர்களும், புராணங்களைப்பவர்களும், தேகம் ஆத்மா அஸ்வ, இது கூடம் சுவர் போன்றது என்று என்னிக்கொண்டு இந்த தேகத்தைவிட, வேறுன் ஆத்மாவை அறிந்திருக்கிறார்களே! ஆதலால் ஒருவரும் ஆத்மாவை அறியவில்லை என்று நீங்கள் சொல்லியிருப்பது சரியல்ல எனில், அவர்களும் உண்மையான ஆத்மாவை உணரவில்லை ஆனால் அவர்கள் காரியத்தை செய்கிறதும் பலத்தை அனுபவிக்கிறதும் ஒரு கட்டுப்பாட்டுக்குட்பட்டதும் புண்யலோகங்களுக்கு செல்லக்கூடியதும் சைதான்யத்தின் ஆபாஸஞ்சாரன் வியாவஹாரிக் ஜீவாத்மாவையே ஆத்மா என்று எண்ணுகிறார்கள். இவரைக்காட்டிலும் வேறுன்தும் காரியங்கள் செய்யாததும், கட்டுப்பாட்டுக்கு உட்படாததும், அசைவற்றதும், சுத்தஞானரூபமானதுமான உண்மையான ஆத்மஸ்வரூபத்தை இவர்களும் அறிவதில்லை.

கேள்வி: இந்த அக்ஞானம் எதனால் ஏற்பட்டது?

பதில்:— இதற்கு உத்பத்தி இல்லை என்று வேதத்திலும், சாஸ்திரத்திலும் பிரசித்தமாக சொல்லப்பட்டிருப்பதால் இதற்குக்காரணம் சொல்லமுடியாது.

கேள்வி:— அப்படியானால் இந்த அஞானத்துக்கு ஆரம்பம் இல்லை எனில் முடிவும் இல்லை என்று நிச்சயமாகச் சொல்லலாம் ஆறி இல்லாத வஸ்துவுக்கு அந்தமும் கிடையாதல்லவா! ஆகவே அக்ஞானம் நசிக்காததால் ஜீவனுக்கு முக்கியம் ஏற்படாது?

பதில்:—இந்த அஞானத்துக்கு ஆரம்பம் கிடையாதனினும் முடிவு உண்டு. உலகில் சில வஸ்துக்களுக்கு உத்பத்தி இல்லாவிட்டாலும் முடிவு ஏற்படுகிறது. சிலவற்றிற்கு முடிவு இல்லாமல் இருந்தும் உத்பத்தி இருக்கிறது. அதாவது ப்ராகபாவத்திற்கு உத்பத்தி இல்லை. ஆனால் முடிவு உண்டு. ப்ரத்வம்ஸபாவத்திற்கு முடிவு இல்லை ஆனால் உத்பத்தி உண்டு.

(இரு குடம் உண்டாவதற்கு முன் அக்குடம் இல்லாமலிருந்தது. இதற்கு ப்ராகபாவம் என்று பெயர். இப்பொழுது இக்குடம் உண்டாகும் வரை இதன் ப்ராகபாவம் அநாதிகாலமாக இருந்துகொண்டிருக்கிறது. இக்குடம் இதற்குமுன் ஒரு

பொழுதும் இல்லாதபடியால் இந்த ப்ராகபாவம் ஒருகாலத்தில் ஏற்பட்டதல்ல. ப்ராகபாவம் ஒருகாலத்தில் உண்டாயிருக்கு மானுல் அதற்கு முன்னால் இதே குடம் இருந்திருக்கவேண்டும். இப்பொழுது உண்டாகும் குடம் இதற்குமுன்னால் ஒருக்காலும் இல்லை. ஆகையால் ப்ராகபாவம் அநாதி. இது அநாதி யானாலும் குடம் உண்டானவுடன் இந்த ப்ராகபாவம் மறைந்து விடுகிறது. ஆகவே அநாதிக்கும் நாசம் உண்டு என்று தெரிகிறது.

குடம் அழிந்தவுடன் குடம் இல்லாமல் போய்விடுகிறது. இதற்கு ப்ரத்வம்ஸாபாவம் என்று பெயர். குடம் இருக்கும் பொழுது ப்ரத்வம்ஸாபாவம் இல்லாதபடியாலும் குடம் அழிந்த பிறகே ப்ரத்வம்ஸாபாவம் ஏற்படுகிறபடியாலும் இந்த ப்ரத்வம்ஸாபாவத்திற்கு ஆசி உண்டு. ஆனாலும் இதே குடம் மறுபடியும் உண்டாகாதபடியால் ப்ரத்வம்ஸாபாவத் திற்கு முடிவு இல்லை.

மேலும் வாதம், பித்தம், சிலேஷ்மம் முதலியவைகளினால் ஏற்பட்ட ஜ்வரம் முதலிய வியாதிகளுக்கு மூலம் எது என்று தெரியாவிட்டாலும் வைத்தியசாஸ்திரத்தில் கண்ட மருந்து களால் நிவருத்தி அடைவதாகத்தெரிகிறது. அதுபோல் அக்ஞானத்தின் மூல காரணம் தெரியாவிட்டாலும் வேதாந்த சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட மஹாவாக்கியங்களினால் ஏற்பட்ட ஞானத்தினால் அதற்கு நாசம் உண்டு என்று தீர்மானம்.

இந்த அக்ஞானத்தினுடைய ஸ்வருப லக்ஷணம் என்ன என்றால் அது சொல்வதற்கு கடினமானது. இந்த அஞானத்தை இருப்பதாகச் சொல்லமுடியாது இல்லாததாகவும் சொல்ல முடியாது. இருந்தும் இல்லாதது என்றும் சொல்லமுடியாது. இதற்கு அவயவம் உண்டு என்று சொல்லமுடியாது இல்லை என்றும் சொல்ல முடியாது. இரண்டும் கலந்தது என்றும் சொல்லமுடியாது ஆத்மாவைக்காட்டிலும் வேறுபட்டதாக வோ வேறுபடாததாகவோ இரண்டும் கலந்ததாகவோ சொல்லமுடியாது. ஆகவே அக்ஞானம் இன்னவிதம் என்று வாக்கினால் சொல்லமுடியாது. இதைச் சுற்று விளக்குவோம்.

தத்வஞானத்தால் இந்த அக்ஞானம் நசித்துப்போவதால் இது எப்போதும் இருக்கும் தன்மையை உடையதல்ல, “நான்

அக்ஞான (அக்ஞானமுள்ளவன் அறிவற்றவன்) என்று எல்லோ ராஹும் அக்ஞானம் அனுபவிக்கப்படுவதால் முயல் கொம்பு, மனிதன் கொம்பு, ஆகாயத்தாமரைபோல் முற்றிலும் இல்லை என்றும் சொல்லமுடியாது. ஒன்றுக்கொன்று விரோதமுள்ளதால் இருப்பது இல்லாதது என்ற இரண்டும் கலந்தது என்றும் சொல்லமுடியாது.

ஸ்தூலமாயுள்ள (பஞ்சீக்ருத) ஆகாசம் மற்றப்பொருள் களைவிட ஸுக்ஷமமானது. இதைவிட ஸுக்ஷமமானது அபஞ்சீக்ருத ஆகாசம். அதைவிட குக்ஷமமானது ஸத்வம், ரஜஸ், தமஸ், என்ற கணங்கள். ஆவைகளைவிட குக்ஷமமானது அஞானம். ஸுக்ஷமத்திற்கும் மூலகாரணமாயுள்ள அஞானம் அவயவங்களை உடையது என்று சொல்லமுடியாது. ஸ்தூலபதார்த்தங்களாகிய பிரபஞ்சமாக அஞானம் மாறுதல் அடைவதால் அவயவமில்லாதது என்றும் சொல்லமுடியாது ஒன்றுக்கொன்று விரோதமானதால் இரண்டும் கலந்தது என்றும் சொல்லமுடியாது.

அத்வைதத்தில் கருத்துள்ள சுருதிகளுடன் விரோதமேற்படுவதால் அக்ஞானம் ஆத்மாவைக்காட்டிலும் வேறு என்ற சொல்லமுடியாது மேலும் ஆத்மா ஒன்றிஸ்தான் ஸத்தை உள்ளது. ஆத்மாவில் உள்ள ஸத்தையைக்காட்டிலும் வேறுக ஒரு இடத்திலும் ஸத்தை கிடையாது. ஆகையால் ஆத்மாவைக்காட்டிலும் வேறுக இருக்கும் பொருளாக அக்ஞானத்தைக் கூற முடியாது. அக்ஞானம் ஆத்மாவைக் காட்டிலும் வேறு அல்ல. ஆத்மாவேதான் என்று கூறி நுல் அக்ஞானத்தை ஆத்மாவின் சக்தியாகக் கூறமுடியாமல் போய்விடும். “இந்த ஆத்மாவின் மேலான சக்தி பலவாருக்க கேட்கப்படுகிறது” என்ற சுருதிக்கு விரோதம் வரும். மேலும் ஆத்மாவும் அக்ஞானமும் ஒன்றானால் ஆத்மா ஜுடமாகவும் அக்ஞானம் சேதனமாகவும் ஆகிவிடும். அவித்யை முதலான பெயர்கள் ஆத்மாவுக்கும் ஏற்படும். ஸச்சிதானந்த ஸ்வருபமான ஆத்மாவுக்கு பொய், ஜாடயம், துக்கம் இத்தன்மைகளும் ஏற்பட்டுள்ளிடும். ஆகையால் அக்ஞானம் வேறு அல்ல என்று சொல்லமுடியாது. ஒன்றுக்கொன்று விரோதமானதால் ஒரே அக்ஞானம் ஆத்மாவைக்காட்டிலும் வேறுகவும் வேறு அல்லாததாகவும் இருக்கமுடியாது. ஆகவே ஒருவிதத்திலும் அக்ஞானத்தை விவரித்துக்கூற முடியாதபடியால் அது அநிர்வசனீயம்.

இப்பேற்பட்ட ஆதியில்லாத அனுானத்தினால் அவிவேகம் அதனால் பற்றுதல், அதனால் ராகதுவேஷங்கள், அதனால் கர்மா, கர்மாவினால் சரீரம், சரீரத்தால் துக்கம் ஆகவே ஆத்மாக்ஞானத்தால்தான் பரம்பரையாக ஸம்ஸாரதுக்கம் ஏற்படுகிறது என்று அறியவேணும். இந்த துக்கம் எப்போது நீங்கும் என்றால், சரீரம் போனால் துக்கம் போகும் சரீரம் இருக்கும்போது துக்கம் இருக்கிறது கர்மா ஒழிந்தால் சரீரம் போகும், ராகதுவேஷங்கள் போனால் கர்மா போய் விடும் பற்றுதல்போனால் ராகதுவேஷங்கள் நாசமாகும் அவி வேகம் போனால் பற்றுதல் நீங்கும் அனுானம் போனால் அவி வேகம் ஒழியும் அத்துவைதசாஸ்திர பயிற்சியால் “நானே பிரும்மம்” என்ற தீர்மானமான நிச்சயபுத்தி ஏற்பட்டால் இந்த அனுானம் நீங்காது.

கேள்வி:— பிரும்மஹத்தி முதலிய பெரிய பாபகர்மாக்கஞ்சும் பிராயச்சித்தருபமான நல்ல கர்மாக்களால் நிவர்த்திக்கப் படுகின்றன. அப்படி இருக்க, இந்த அல்பமான, பொய்யான அனுானத்தை அந்த ஸத்கர்மாக்களால் போக்கடிக்க முடியாதா?

பதில்:— முடியாது கர்மாவுக்கும் அனுானத்துக்கும் விரோதம் இல்லை கர்மா அக்ஞானத்தை விருத்தி செய்கிறதே தவிற ஒழிப்பதில்லை. அமாவாஸையன்று இரவில் தோன்றும் இருட்டை மேகத்தின் மறைவு பெரிதாகக்காட்டுகிறது போல கர்மாவானது அக்ஞானத்தை விருத்தி செய்யுமே தவிற ஒழிக்காது. ஆனால் அந்த இருளை ஸுர்யன் போக்கடித்து விடுகிறான். அதுபோல ஞானம்தான் அக்ஞானத்தைப் போக்கடிக்கும், கர்மா போக்கடிக்காது.

கேள்வி:— மனம், வாக்கு, காயம் இந்த மூன்று கரணங்களால் ஏற்படுவதுதான் கர்மா என்பது. அந்தக்கரணத்தில் உண்டாகும் விருத்திதான் ஞானமாகும். ஆகவே ஞானமும் மானஸ கர்மாவானபடியால் அது எப்படி அக்ஞானத்தை நிவர்த்திக்கமுடியும்?

பதில்:— வாஸ்தவம் அந்தக்கரண விருத்தி என்பது மானஸக்ரியை தான். ஆனால் இந்த விருத்தி நேரிடையாக அக்ஞானத்தைப் போக்குவதில்லை. நித்யமான ஞானம்தான் அக்ஞானத்தைப் போக்குகிறது. இதற்கு விருத்தியானது

உபாதியாக இருக்கிறது. ஸுஷ்மமான சங்காரிந்திரியம் ரூபத்தை விரலித்த போதிலும் அதற்கு அங்கூலமாகவும் ஆச்சரமாகவும் இருந்துகொண்டு ஸ்தாலமான நேற்று உபாதியாகிறது. இதுபோலவே நித்யஞானமும் விருத்தியுடன் சேர்ந்துகொண்டே அக்ஞானத்தை அழிப்பதால் விருத்தியும் உபாதியாகிறது. (தன்னிடம் காரியம் நடைபெறும் சக்தி இருந்தும் அதை வெளிப்படுத்தி காரியம் நடைபெறுவதற்கு அனுகூலமாக அதனுடன் சேர்ந்துள்ள வஸ்துவிற்கு உபாதி என்று பெயர்)

இந்த ஞானம் இருவகைப்படும் (1) ஸ்வருபஞானம் (2) விருத்திஞானம் ஸுஷ்காப்தியில் (ஸ்வப்னமற்ற நித்திரையில்) அக்ஞானத்தை பிரகாசப்படுத்தும் ஞானம் ஸ்வருபஞானமாகும். விழிப்பிலும் ஸ்வப்னத்திலும் விஷயங்களை பிரகாசப்படுத்தும் ஞானம் விருத்தி ஞானம் எனப்படும். பகல் வேளையில் குரியபிரகாசத்தால் சுவர் விளங்குகிறது. அச்சமயம் அநேகம் கண்ணுடிகளை குரியனுக்கு நேராகக் காட்டினால் குரியப்ரகாசம் கண்ணுடி மூலம் சுவற்றில் விழும். ஒரு கண்ணுடிக்கும் மற்றெருகு கண்ணுடிக்கும் நடுவில் ஆசாசத்திலுள்ள குரியனின் பிரகாசம் விழுவதுபோல்தான் ஸுஷ்காப்தியில் ஸ்வருபஞானமென்பது. கண்ணுடி மூலமாக சுவற்றில் குரியபிரகாசம் விழுவது போன்றது ஜாக்ரத் ஸ்வப்னங்களில் விருத்தி ஞானமென்பது

அப்படியானால் விழிப்பு, ஸ்வப்னம் இந்த இரண்டு நிலைகளில் ஸ்வருபஞானமே கிடையாதா என்றால் ஸ்வருபஞானம் என்பது எல்லா சமயத்திலும் எப்போதும் இருந்துகொண்டு தான் இருக்கிறது. ஸுஷ்காப்தியில் மனம் இல்லாததால் மனத்தின் பரிஞ்ஞமான விருத்திகள் கிடையாது. ஞானம் என்பது ஆத்மஸ்வருபமானது. இந்த ஞானம் விருத்திகளில் புகுந்துகொண்டு அஞானத்தைப் போக்குகிறது. விருத்திகள் தாங்களாகவே அக்ஞானத்தைப் போக்கடிக்க சக்தி யற்றவை. ஆகையால் ஆத்மாவை ஒட்டிய அஞானமும் ஆத்மாகாரமான மனைவிருத்தியில் பிரவேசித்த ஸ்வருபஞானத்தினால் நாசமடையுமே தவிற புத்தியின் விருத்தியினால் நாசம் அடையாது. கோடிக்கணக்கான கர்மாக்களைச் செய்தாலும் இந்த அஞானம் அழியாது. எப்படி ஸத்கர்மாதாரன் பாபகர்மாவைப் போக்கடிக்குமோ அப்படியே விருத்தியில்

பிரவேசித்த மேலே சொன்ன ஞானமே அஞானத்தை அழிக்கும். மாணிக்கம் கல்தான் ஆனாலும் பிரகாசிக்கும் தன்மை இதற்குள்தால் ‘ரத்ன தீபம்’ என்று இதைச் சொல்லுகிறார்கள். அதேமாதிரி விருத்தி என்பது மனதின் பரினாமமாக இருந்தாலும் அதற்குள் ஸ்வரூபஞானமிருப்பதால் விருத்திக்கும் ஞானம் என்ற பெயர் கெளனமாக ஏற்பட்டுள்ளது. இந்தக்காரணத்தால் விருத்தியைக் கர்மா என்று சொல்வதற்கில்லை.

ஸ்ரூபத்தியில் ஸ்வரூப ஞானத்தால் அக்ஞானம் பிரகாசிக்கப்படுமானால் அவை இரண்டுக்கும் விரோத மில்லியே ! அப்பொழுது ஞானம் அக்ஞானத்தை எப்படி அழிக்கும் ? ஸ்வரூபஞானத்துக்கும் அக்ஞானத்துக்கும் விரோதம் இல்லாமல் போனாலும் விருத்தி ஞானத்துக்கும் அஞானத்துக்கும் விரோதம் இருக்கிறது எப்படியெனில் உலகில் குரியனுடைய பிரகாசத்தால் துரும்பு புல் முதலியவை இருப்பதாக காட்டப்படுகின்றது. அதனால், குரியப்பிரகாசத் துக்கும் அவற்றிற்கும் விரோதமில்லை ஆனால் அதே குரிய வெளிச்சம் குரியகாந்தக்கலவின மூலம் வந்தால் அந்த துரும்பு புல், முதலியவைகளை எரித்து விடுகிறது அதுபோல் ஸ்வரூப ஞானத்துக்கும் அஞானத்துக்கும் விரோதமில்லாமல் இருந்த போதிலும் விருத்தியுடன் அது கலக்குமபோது அதற்கும் அஞானத்துக்கும் விரோதம் ஏற்படுகிறது. மேலே சொன்னபடி விருத்தி ஞானத்தினால் அஞானமும் அதன் காரியங்களும் நாசமடைந்தாலும் விருத்தியும் அதனுள் புகுந்த ஞானமும் யிஞ்சி இருப்பதால் இரண்டற்றது என்ற தன்மை எவ்விதம் ஏற்படும் என்றால் தேத்தாங்கொட்டையை அழுக்குள்ள ஜலத்தில் தேய்ததால், எப்படி அழுக்குப் போவதுடன் தேத்தாங்கொட்டையும் போய்விடுமோ அது போல் மேற்படி விருத்தி ஞானமும் அஞானத்தையும் அதன் காரியங்களையும் அழித்து தானும் நாசத்தையடையும். விருத்தி ஒழிந்தால் அதில் தோன்றிய பிரதியிம்பமாகிய ஞானமும் பிம்பத்துடன் (ஸ்வரூபஞானத்துடன்) போய்சேர்ந்துவிடும். ஆகவே இரண்டற்ற ஆதமஸ்வரூபமே மீதமாகும். இப்படித் தான் ஞானத்தினால் அஞானம் அழியும் என அறியவும்.

இப்படிப்பட்ட ஞானம், ஆத்மாவைப்பற்றி விசாரணை செய்வதனால் தான் ஏற்படுமே தவிர கர்மா, யோகம்;

உபாசகீன இவைகளால் ஏற்படாது ஞானம் என்பது வஸ்துவை ஒட்டி ஏற்படக்கூடியது. அதாவது எப்படி வஸ்து உள்ளதோ அவ்விதமாக ஞானம் ஏற்படும் ஞானத்தைச் செய்யவோ, செய்யாமலிருக்கவோ கே வறு விதமாகச் செய்யவோ முடியாது யோகமும் உபாஸகீனாயும் புருஷீன யொட்டி ஏற்படக்கூடியது அவற்றைச் செய்யவோ செய்யாமலிருக்கவோ வேறு விதமாகச் செய்யவோ முடியும் மேலும் இந்த உபாசகீன யோகம் முதலியவைகளினால் மனதின் ஒன்று பட்ட நிலை, அணிமா, மறிமா முதலிய

இவைகள் கிடைக்கும். ஆனால் ஞானம் உபாஸகீன முதலியவை மனதின வியாபாரமானதால் கிரியா ரூபமாக உள்ளது அது வஸ்துவை ஒட்டி ஏற்படக்கூடியதல்ல ஆகையால் வஸ்துவை ஒட்டின ஞானம் கர்மாவினால் வராது. ஷாராஜீனாயினால்தான் ஏற்படும். உதாஹரணமாக, ஸாவி க்ராமம், ரத்னம். தங்கம் இவைகளின் மதிப்பை ஈடுஷனத் தாலும் பரீகையாலும் மாத்து உரைத்துப்பார்ப்பதாலும் தீர்மானிக்கவேண்டுமே தவிற ஸ்நானம், ஸந்தியாவந்தனம், பிராணையாமம் செய்தால் அதை தீர்மானம் செய்யமுடியாது. அதுபோல் ஆத்மஞானமும் ஆத்ம அனுத்மவிசாரம் செய்யாமல் உபாஸகீன முதலியவைகளினால் ஏற்படாது ஆகவே மோக்ஷம் அடைய விரும்புபவன் இதர காரியங்களை விட்டு விட்டு சிரவணம் அதை சிந்தித்தல் முதலிய வழிகளில் ஈடுபட்டு எப்போதும் ஆத்மானுதம விசாரத்தையே செய்ய வேணும். (இது அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கப் படுகிறது) எவன் ஒருவன் இந்த வழியில் இருப்பானே அவன் இதே ஜன்மாவில் ஸம்ஸாரபந்தத்திலிருந்து விடுபட்டவருவி ஜீவன் முக்கு நிலைய யும் ஓதேஹ முக்கு நிலையையும் அடைவான் என்று எல்லா வேதாந்தங்களும் சொல்லுகின்றன

ஆருவது வர்ணகம் முற்றும்

॥ सप्तमवर्णकम् ॥

इतः परं सप्तमवर्णके आत्मानात्मविवेकस्तत्साध्यमात्मज्ञानं तत्साध्यं ब्रह्मकेवलं च कथ्यते । आत्मानात्मविवेकेनात्मज्ञानं जायत हति खलूक्तम् । स त्वात्मा क इति चेत्, भृणु । आत्मा शरीरत्रयविलक्षणोऽवस्थात्रयमाक्षी पञ्चकोशव्यतिरिक्तः सच्चिदानन्दलक्षणः । अनात्मा तु शरीरत्रयम् । तस्य किं लक्षणमित्युक्तेऽनृतजडदुःखरूपत्वम् । तच्च शरीरत्रयं व्यष्टिसमष्टयात्मकम् । व्यष्टिसमष्टिलक्षणं प्रथमवर्णके उक्तम् । अवाप्युच्यते । वनमिव समष्टिः । वृक्ष इव व्यष्टिः । समस्तं समष्टिः । व्यस्तं व्यष्टिः । एवं शरीरत्रयमपि व्यष्टिसमष्टयात्मकम् । तत्कथमिति चेत्—समष्टिस्थूलशरीरं समष्टिस्थूलशरीरं समष्टिकारणशरीरमिति च, व्यष्टिस्थूलशरीरं व्यष्टिस्थूलशरीरं व्यष्टिकारणशरीरमिति च शरीरत्रयमपि समष्टिव्यष्टिरूपेण पट्टप्रकारम् । आत्मनः रामध्युपाधिनेश्वरत्वं व्यष्टियुपाधिना जीवत्वम्, न तु वास्तवम्, आत्मन एकत्वात् । आत्मनो मायोपाधिनेश्वरत्वमविद्योपाधिना जीवत्वम्, न तु वास्तवम् । वास्तवमिति यावज्जानाति तावद्वन्धनिवृत्तिश्च नायाति । ‘जीवेशावाभासेन करोति, माया चाविद्या च ख्यमेव भवति’ इति सकलजीवमाता श्रुतिश्चैवमेवोपदिशति ॥

ईश्वरस्य समष्टिकारणगरीरेऽभिमानो नास्ति । कुत इति चेत्, तदा महामुपुसावहंकारस्य लीनत्वेनाभिमानकारणमावात् । अयं समष्टिकारणो पाधिक ईश्वरोऽन्यकृतेऽन्तर्यामीति चेत्यन्ते । अयमुत्तमभक्तेजीविरूपास्यने । अन्योपासनायामशक्तानां श्रुतिः समष्टिस्थूलशरीरोपाधिकमीश्वरमुपास्यत्वेनोपदिशति । तस्य हि परमर्थः, सत्रा मा, महाप्राण इति नामानि सन्ति । असाध्यं हिरण्यगर्भस्य स्थूलशरीरे-

अभिमानोऽस्ति वा न वेति चेत्, तदा अभिमानकर्तर्यहंकारे
विद्यमानेऽपि स्वभावस्थानादभिमानाश्रयस्थूलशरीरवेशाभावान्मूर्खः
शरीरेऽप्यभिमान ईश्वरस्य नास्ति ॥

अस्य सूक्ष्मोपाधेरीश्वरस्योपासनायामशक्ताञ्जीवान्प्रति समष्टि-
स्थूलोपाधिकस्येश्वरस्योपासनां श्रुतिर्विधत्ते । नम्येश्वरस्य पिण्डैङ्गजे
वैश्वानर इति नामानि सन्ति । अस्याप्यस्मिन्द्यूलसमष्टिशरीरे-
अभिमानोऽस्ति वा न वेति विचर्यमणे, नास्ति । कथमिति चेत्,
सकलजीवशरीराणामप्येकी भूयास्य शरीरत्वेनाप्यस्थानात्, ‘अहम्’
इति व्यावर्तनीयप्रतियोग्यभावात् ॥

एतत्ममष्टिशरीरत्रयोपहितमीश्वरपूषासितुमशक्ताञ्जीवान्प्रति श्रुतिः
राजससाच्चिकतामसमूर्तिमहितस्य सृष्टिस्थितिसंहारकर्तुर्ब्रह्मादिष्णुमुख-
नामधेयस्य दुष्टनिग्रहशिष्टपरिपालनकृते मत्स्यकूर्माद्यवतारकर्तुरीश्वरसो-
पासनां विधत्ते ॥

एवं ब्रह्मादिमूर्तिधरस्येश्वरस्य तत्त्वमूर्त्वाभिमानोऽस्ति वा न
वेति चेत्, अभिमानोस्ति । अभिमानाभावे तत्त्वमूर्त्वा सूष्ट्यादिकां
कर्तुं न शक्यते । अतोऽभिमानोऽस्ति । एवमीश्वरस्यापि जीववदभि-
माने सति जीवादीश्वरस्य को विशेष इति चेत्, विशेषोऽस्ति ।
कथमिति चेत्, जीवानां स्वखदेहेष्वहंता च ममता च सततमस्ति ।
ईश्वरस्य तु स्वमूर्त्वभिमानः कृपया लोकरक्षणार्थं तत्त्वकार्यसमय-
एवेश्वरेण केवलं कल्पयते, नटेन स्वभूमिकायाभिवेति जीवाभिमानस्य
ईश्वराभिमानस्य चास्ति महान्मेदः ॥

मूर्तिस्वरूपमीश्वरमप्युपासितुमशक्तानां शास्त्रं मूर्तिरूपेण कल्पित-
ताम्रादिप्रतिमोपासनं विधत्ते । अत एव प्रतिमां केचिदीश्वरबुद्ध्यो-
पासते । सर्वत्र ब्रह्मादिमूर्तिष्वपि तत्त्वप्रतिमास्यपि चान्तर्यामी

પરમેશ્વર એક એવ સ્થિતિ તૈથાં તૈયામુપાસકાનાં ફલ દદાતિ । મૂઢા ઈશ્વરસ્ય સર્વાત્મકત્વમચિચાર્ય તત્ત્વ તત્ત્વેશ્વર બહુવો ભિન્નભિન્નતયા વર્તન્ત ઇતિ મત્ત્વા અન્યોન્ય કલહાયન્તે । તસ્વાદન્તર્યામીશ્વર એક એવેતિ જાનીન્દી । તર્હિં સર્વત્રેશ્વરસ્યેક-વે શાસ્ત્રઃપિ નત્તાન્મૂર્તિભેદ-મઙ્ગીકૃત્ય તત્ત્વદુઃખસનાભેદં કથં વિધત્ત ઇતિ ચેત્ । બાંહસુખાનપિ શનૈઃ શાનેરન્તર્મુખાન્કૃત્વા ‘પરમાત્મેવ જીવાત્મા . નાત્યઃ’ ઇતિ બોધયિત્વા તૈથાં મુર્કિ દાતુમેવાનાદિકાલમાર્મ્ય પ્રવૃત્તં ભેદમઙ્ગીકૃત્ય તૈથાં બુદ્ધિપ્રનુસ્ત્ય ભેદેન શાસ્ત્રમુપાસનાં વિધત્તે ન તુ તાત્પર્યેણ । એવ-મીશ્વરસ્ય પરમાત્મનઃ સમાચિત્તારીત્ત્વોપાધિનેશ્વરન્બસિદ્ધિપ્રકાર ઉત્કઃ ॥

અથેદાનીમેકસ્યૈવ પરમાત્મનો વ્યાદિશરીત્ત્વોપાધિના જીવત્ત-સિદ્ધિપ્રકાર ઉચ્ચયંતે । વ્યાદિશરણશરીરોપહિતસ્ય પરમાત્મન એવ-‘પ્રાજ્ઞઃ’ ‘પારમાર્થિકઃ’ ‘અવિદ્યાવચ્છન્નઃ’ ઇતિ નામાનિ સન્તિ ; વ્યાદિસ્થૂષ્મશરીરોપહિતસ્ય પરમાત્મનઃ ‘તૈત્ત્રસઃ’ ‘સ્વમકલ્પિતઃ’ ‘પ્રાતિભાસિકઃ’ ઇતિ નામાનિ મન્તિ ; વ્યાદિસ્થૂલશરીરોપહિતસ્ય પરમાત્મનઃ ‘વિશ્વઃ’ વ્યાવહારિકઃ’ ‘ચિદાભાસઃ’ ઇતિ નામાનિ સન્તીતિ જાનીન્દી ॥

અસ્ય જીવસ્ય શરીરત્ત્વમપિ કિર્મર્થમિતિ ચેત્ , પ્રયોજન-મસ્તિ । અન્તઃકરણપ્રતિબિંભો હિ જીવઃ । અતો જીવસ્ય સ્વક્રમશરીરં પ્રથમમાવશ્યકમ् । પશ્ચાત્સ્થૂલશરીરં વિના કર્મકર્તૃત્વાભાવાત્સ્થૂલ-શરીરમપ્યાવશ્યકમ् । ઇંદ્ર કાર્યશરીરદ્વયમપિ કારણશરીરં વિના અવસ્થાતુમશક્યમ् । અતઃ કારણશરીરમપ્યાવશ્યકમ् । એવં જીવસ્ય વ્યાદિશરીરત્ત્વમપ્યાવશ્યકમ् ॥

અસ્ય જીવસ્યાસ્મિન્બ્યાદિશરીરત્ત્વેડભિમાનોડસ્તિ વા ન વેતિ ચિચાર્યમાણે . અભિમાનોડસ્તિ । કર્મમિતિ ચેત્ , જીવસ્ય કર્મ-

கர्तृत्वेन । शरीराभिमानाभावे जीवस्य तत्कर्मकर्तृत्वं नोपपद्यते तदभावे शरीरमपि नोपपद्यते । शरीराभावे जीवत्वमेव न संमवति तस्माज्ञीवस्याभिमानोऽस्ति । एवं परमात्मैक एव व्यष्टिसमष्ट्युपाधिभ्यां जीवेश्वरभावं गतः । अस्य वृष्टान्तोऽस्ति वेति चेत्, अस्ति । यथैकस्यैव देवदत्तस्य पुत्रपौशाधिभ्यां पितेति पितामह इति च नामद्वयमस्ति, तथा अविद्यामायोपाधिभ्यामात्मन एकस्यैव जीवत्वमीश्वरत्वं चागतम् ॥

ननु पूर्वोक्तो वृष्टान्तो जीवेश्वरनामद्वये मुज्यते, किंचिज्ज्ञत्वसर्वज्ञत्वादिविशिष्टमेदस्य को वा वृष्टान्त इति चेत्, वृष्टान्तोऽस्ति । एकमेव जलं वृहत्तटाकस्य सदेकग्रामसंरक्षकं महाशक्तिमत्, घटस्य सदेकगृहसंरक्षकमलपशक्तिमध्यथा जातम् ; अप्रिरेक एव स्थूलमहावर्त्तिस्थः सन्बहुदूरप्रकाशको महाशक्तिमान्, अल्पवर्तिस्थः मन्त्रगृहमात्रप्रकाशकोऽल्पशक्तिमान्यथा च जातः, तथा आत्मनोऽपि वृहता काणभूतमायोपाधिना मर्त्रज्ञत्वं, अल्पेन कार्यभूताविद्योपाधिना किंचिज्ज्ञत्वं चागतम् । न तु सर्वज्ञः किंचिज्ञ इत्यात्मद्वयमस्ति । अत एव वेदान्तशास्त्रं च तत्पदस्य त्वंपदस्य च संबन्धत्रयेणाखण्डं बोधयति ॥

संबन्धत्रयं किमिति चेत्-पदयोः सामानाधिकरण्यसंबन्धः, पदार्थयोर्विशेषणविशेष्यभावसंबन्धः, पदभ्यां मह वा पदार्थभ्यां सह वा प्रत्यगात्मनो लक्ष्यलक्षणभावसंबन्धः । एवं संबन्धत्रयम् । तस्य वृष्टान्तः—‘सोऽयं देवदत्तः’ इत्यत्रेदं संबन्धत्रयमस्ति । मशब्दस्यायंशब्दस्य चैको देवदत्तपिण्ड एव समानमधिकरणमिति तथोः शब्दयोः सामानाधिकरण्यसंबन्धोऽस्ति । तथा तत्पदस्य त्वंपदस्य चैवमेव चैतन्यं समानमधिकरणम् । तस्मात्पदद्वयस्यापि सामानाधिकरण-

संवन्धोऽस्ति । तन्मालम् देविशिष्टदेवदत्तवचकनशब्दार्थस्य एतत्काले-
तदेग्राग्निः प्रदेवदत्तवचकनशब्दार्थः य चान्योन्यमेदव्यावर्तकत्वेना-
न्वान्यं प्रश्नेण वशेषम् वन्वन्वन्धोऽस्ति । तथा सर्वज्ञत्वपरोक्षत्वादि-
विशिष्टवैतन्यवाच इतन्यदार्थस्य किंचिज्जन्मन्वा दविशिष्टचेतन्यवाचकत्वं-
पदार्थस्य चान्योन्यमेदवावर्तकत्वेनान्योन्यं विशेषणविशेष्यभाव-
संवन्धोऽस्ति । सोऽयं पदयोस्तत्पदार्थयोर्वा अखण्डार्थदेवदत्तपिण्ड-
मात्रग्रहणे विरुद्धांशं विहायाविरुद्धांशं भूतदेवदत्तमात्रलक्षकत्वेन लक्ष्य-
लक्षणभावसंबन्धोऽस्ति । तथा तच्चं पदयोस्तत्पदार्थयोर्वा अखण्ड-
सच्चिदनन्दमात्रग्रहणे विरुद्धांशं विहायाविरुद्धांशं भूतचेतन्यमात्रलक्ष-
कत्वेन लक्ष्यलक्षणभावसंबन्धोऽस्ति ॥

इममेव लक्ष्यलक्षणभावसंबन्धं भागत्यागलक्षणेति जहदजहल्ल-
क्षणेति च जानीहि । तत्कथमिति चेत् । शास्त्रेषु वाक्यार्थग्रहणे
मुख्यवृत्तिर्गुणवृत्तिर्लक्षणावृत्तिश्चेति वृत्तिवयमस्ति । ‘राजा गच्छति’
इति वाक्यार्थे मुख्यवृत्तिः । ‘नीलमुत्पलम्’ इति वाक्यार्थे
‘अग्निर्माणवकः’ इत्यादौ च गुणवृत्तिः । लक्षणावृत्तिश्च त्रिविधा
जहल्लक्षणा अजहल्लक्षणा जहदजहल्लक्षणा चेति । ‘गङ्गायां घोषः
प्रतिवसति’ ‘शोणो धावति’ ‘सोऽयं देवदत्तः’ इति च क्रमेण
लक्षणावृत्तित्रयसोदाहरणवाक्यानि । एतेषु मुख्यार्थग्रहणे विरोधा-
लक्षणावृत्तिरञ्जीकृतेति ज्ञेयम् ॥

तच्चं पदयोर्वाच्यार्थः को लक्ष्यार्थश्च क इति चेत्, उच्यते ।
माया मायाप्रतिविम्बो मायाधिष्ठानं ब्रह्म चैतत्त्वयमप्येकीभूय तत्पद-
वाच्यार्थः । ब्रह्ममात्रं तत्पदलक्ष्यार्थः । अविद्याऽविद्याप्रतिविम्बो-
ऽविद्याधिष्ठानं साक्षिचेतन्यं चैतत्त्वयमप्येकीभूय त्वं पदवाच्यार्थः ।
साक्षिकूटस्यचैतन्यमात्रं त्वं पदलक्ष्यार्थः । तस्मात्तच्चं पदवाक्यार्थग्रहणे
वाच्यार्थजीवेश्वरयोर्विरोधात्तयोर्विरुद्धांशं विहायाविरुद्धांशस ब्रह्म-

चैतन्यस्य कूटस्थचैतन्यस्य चैकत्वाद्ब्रह्मकूटस्थौ लक्षयित्वा ऽखण्डार्थस्तयो-
रैव्यमेव महावावयेन बोध्यते । यथा पुत्रपौत्रोपाधिद्वयपरित्यागे
पितृपितामहत्वाभावेनैको देवदत्त एवावशिष्यते , महातटाकघटो-
पाधिपरित्यागे शैत्यद्रवमधुरस्वभावं जलमेकमेवावशिष्यते , महा-
वर्त्यस्पवर्तिपरित्यागे लोहितोष्णप्रकाशस्वभावो वह्निरेक एवावशिष्यते ,
तथा मायाऽविद्योपाधिपरित्यागे सच्चिदानन्दस्वभावमेकमात्मवस्त्वे-
वावशिष्यते ॥

एवं विचार्य ‘परिपूर्णस्वभावः प्रत्यगात्मैव मम स्वरूपम् ,
अहं ब्रह्मास्मि , ब्रह्मैवाहमस्मि ’ इत्यनुभवो यस्य महानुभावस्यागच्छति
स एव मुक्तः स एव कृतकृत्यः स एव ब्राह्मण इति सर्वे वेदान्ता
भेरीवाद्यवदुद्घोषयन्ति ॥

इति सप्तमवर्णकम् ॥

ஏழாவது வர்ணகம்

இந்த வர்ணகத்தில் ஆத்ம அநாத்ம விவேகம் என்ன
வென்றும் அதனால் அடையும் ஆத்ம ஞானமும் அதனால்
பெறும் பிரம்ம கைவல்யம் என்பது என்ன என்றும் உணர்த்தப்

முந்திய வர்ணகத்தில் ஆத்ம அநாத்ம விவேகத்தால்
ஞானம் உண்டாகிறது என்று சொன்னேன். அந்த ஆத்மா
என்பது எது? இது ஸ்தூலம், ஸுக்ஷ்மம், காரணம் என்ற
மூன்று சீரங்களைக் காட்டிலும் விலக்ஷணமானது. இது
விழிப்பு, ஸ்வப்னம், நல்ல தூக்கம் (ஸ்வஷப்தி) இம்மூன்று
நிலைகளிலும் நடக்கும் வியவகாரங்களை ஸாக்ஷியாக சம்பந்தப்
பட்டுக்கொள்ளாமல் பார்க்கிறது. அன்னமயம், பிராணமயம்,
மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் ஆகிய ஐந்து
கோசங்களுக்கும் வேருன்து. இதன் லக்ஷணம், ஈத் சித்து
ஆனந்தம்.

மூவகை சரீரங்களும் அநாத்மா அதன் லக்ஷணம் என்ன வெனில், பொய், ஜடம், துக்கம் இவையே. இம்முன்று வகை சரீரமும் வியஷ்டி, ஸமஷ்டி என இருவகைப்படும். வியஷ்டி ஸமஷ்டி லக்ஷணம் முதலாவது வர்ணகத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆனாலும் மறுபடியும் இங்கும் கூறுகிறோம். காடு ஸமஷ்டி, மரம் என்பது வ்யஷ்டி. எல்லாம் கூடியது ஸமஷ்டி என்பது. தனித்தனியாக உள்ளது வ்யஷ்டி. ஸ்தாலம் குஷ்மம் காரணம் என்ற மூவகை சரீரங்களிலும் இந்த ஸமஷ்டி வியஷ்டி பேதம் உள்ளது எப்படியெனில், ஸமஷ்டி ஸ்தால சரீரம், ஸமஷ்டி குஷ்ம சரீரம், ஸமஷ்டி காரண சரீரம் அதேமாதிரி வியஷ்டி (தனியான) ஸ்தால சரீரம், வியஷ்டி குஷ்ம சரீரம், வியஷ்டி காரண சரீரம் இப்படி ஆறு வகையாய்ப் பிரிக்கலாம்.

மாயையையும் ஸமஷ்டி ஸ்தால ஸுக்ஷம காரண சரீரங்களையும் உபாதியாகக்கொண்ட ஆத்ம சைதனையம் ஈசவரன். அவித்யையையும் வ்யஷ்டி ஸ்தால ஸுக்ஷமகாரண சரீரங்களையும் உபாதியாகக்கொண்ட ஆத்மசைதனையம் வாஸ்தவத்தில் ஆத்மசைதனையம் ஒன்றுதான். வாஸ்தவமானது உபாதிகள் வாஸ்தவமல்ல. ஆனாலும் பலவான இந்த உபாதிகள் ஆத்ம சைதனையத்தையும் பலவாக காட்டுகின்றன. ஒரே வஸ்துவைப் பலவாகத் தோன்றும்படி செய்வதுதான் உபாதி என்பது. இவை வாஸ்தவமானவை என்று எதுவரையில் ஒருவன் எண்ணுவாரே அதுவரை அவனுக்கு (உலக) பந்தத்திலிருந்து விடுதலை கிடையாது. “மாயையாகவும் அவித்யையாகவும் தானே ஆய்க்கொண்டு (அதில் ஆத்ம சைதனையம் பிரதிபிடிப்பதால்) ஜீவனையும் ஈசவரனையும் வெவ்வேறுகக் காட்டுகிறது” என்று வேதமாதா உபதேசிக்கிறீர்.

ஈசவரனுக்கு மேலே சொன்ன காரண சரீரத்தின் ஸமஷ்டியில் பற்றுதல் கிடையாது. ஏனெனில் ஸுக்ஷமப்பதியில் அகங்காரம் என்பது மறைந்து போய்விடுவதால் பற்றுதலுக்கு காரணமே போய்விடுகிறது. இந்த காரண சரீர ஸமஷ்டியில் தோன்றும் ஈசவரனை அவ்யாக்குதன் என்றும் அந்தர்யாமி என்றும் சொல்வார்கள். இந்த ஈசவர ஸ்வரூபம் உத்தம பக்தர்களால் உபாசிக்கப்படுகிறது. இந்த உபாசகை செய்யக்கதியில்லாதவர்களுக்கு வேதம் குஷ்ம சரீர ஸமஷ்டியில்

தோன்றும் ஈசுவரரீண உபாசிக்கும்படி உபதேசிக்கிறது. அந்த நிலையில் அதற்கு ஹிரண்யகர்ப்பன், ஸுத்ராத்மா, மஹாப்ராணன் என்ற பெயர்கள் உண்டு. இந்த ஹிரண்யகர்ப்பனுக்கும் ஸுக்ஷ்ம சரீரத்தில் பற்றுதல் கிடையாது. பற்றுதலுக்குக்காரணமான அஹங்காரம் இருந்தபோதிலும் அப்பொழுது ஸ்வப்னுவஸ்தயாகையாலும் அபிமானத்திற்கு ஆச்சரியமான ஸ்தால சரீரத்தில் ப்ரவேசம் அப்பொழுது இல்லாததாலும் ஈசுவரனுக்கு குக்ஷம சரீரத்திலும் பற்றுதல் கிடையாது.

இந்த ஸமஷ்டி ஸுக்ஷ்ம சரீரத்தை உபாதியாகக் கொண்ட ஈசுவரரீண உபாசிப்பதற்கு சக்தி இல்லாத ஜீவர்களைக்குறித்து சமஷ்டி ஸ்தால சரீரத்தை உபாதியாகக் கொண்ட ஈசுவரரீண உபாசிக்கும்படி வேதம் உபதேசிக்கிறது. அந்த ஈசுவரனுக்கு விராட், வைராஜன், வைசவாநரன் என்ற பெயர்கள் உண்டு. இந்த ஈசுவரனுக்கும் ஸ்தால சரீரத்தில் பற்றுதல் இருக்கிறதா எனில், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் பற்றுதலும் மற்றவைகளில் பற்றுதல் இல்லாமலும் இருந்தால்தான் அபிமானம் கொள்கிறுன் என்று கூறமுடியும். எல்லா ஜீவர்களுடைய சரீரங்களும் சேர்ந்துதான் (ஸமஷ்டி) ஈசுவரனுக்கு உபாதியாகிறது. ஆகவே “நான்” என்ற அபிமானத்தால் விலக்கத் தக்க சரீரம் வேறு ஒன்றுமே இல்லாததால் அபிமானம் என்பதே பொருந்தாது.

இம்முன்று வகையான ஈசுவரரீணயும் உபாசிக்க சக்தி யில்லாத ஜீவர்களுக்கும் வேதம் ஒரு வழி காட்டியிருக்கிறது. இதுதான் மும்மூர்த்திகளை உபாசிப்பது என்பது. ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்மாரம் என்ற காரியங்களைச் செய்பவரும் ராஜஸமூர்த்தி, ஸாத்விகமூர்த்தி, தாமஸமூர்த்தி இவைகளுடன் கூடியவரும் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என்ற பெயர்கள் கொண்டவரும், துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலன காரியங்களுக்காக மத்ஸ்ய, கூர்ம, வராஹ, வாமநதி அவதாரங்கள் எடுப்பவருமான ஈசுவரரீண உபாஸித்தல்.

இப்படி மும்மூர்த்திகளில் கேதான்றும் ஈசுவரனுக்கு அந்தந்த மூர்த்தியில் பற்றுதல் இருக்கிறதா இல்லையா என்றால் இருக்கிறது என்றுதான் சொல்லவேணும். இல்லாவிடில்

அந்தந்த மூர்த்திகளால் சிருஷ்டி முதலிய காரியங்கள் செய்ய முடியாதல்லவா? ஆகையால் பற்றுதல் உண்டு. ஜீவஜீப் போல் ஈசுவரனுக்கும் பற்றுதல் இருந்தால் ஜீவனுக்கும் ஈசுவரனுக்கும் என்ன வித்யாசம் எனில் வித்யாஸம் உண்டு. ஒவ்வொரு ஜீவனுக்கும் தன்னுடைய தனிப்பட்ட தேகத்தில் நான், என்னுடையது என்ற அஹங்கார மமகாரங்கள் எப்போதும் இருக்கிறது. ஈசுவரனுக்கோ எனில், கருணையால் உலகத்தைக் காப்பாற்றுவதற்காக அந்தந்த காரியங்களைச் செய்யும்போது மட்டும் அவையவைகளில் பற்றுதல் உண்டாக்கப்படுகிறது. எப்படி நாடக மேடையில் நடிப்பவன் தான் எடுத்துக்கொண்ட வேஷத்தில் எவ்வித அபிமானம் கொள்கிறுஞே அதுபோலவேதான். ஆகையால் ஜீவனுக்குள்ள பற்றுதலுக்கும் ஈசுவரனுக்குள்ள பற்றுதலுக்கும் மிகுந்த வித்யாஸம் உண்டு.

இப்படிப்பட்ட மூர்த்திகளையும் உபாசிக்கமுடியாத ஜீவர்களுக்கும் வேதம் ஒரு வழி காட்டியிருக்கிறது. அதாவது தாம்ரம் முதலிய உலோகங்களால் செய்யப்பட்ட விக்ரஹங்களை ஆராதிப்பது. ஆகையால்தான் இந்தப்பிரதிமைகளை சிலர் ஈசுவரன் என்று உபாசிக்கிறார்கள் ப்ரத்மா முதலான மூர்த்திகளிலும் அவரவர்களின் பிரதிமைகளிலும் ஒரே பரமேச்வரனே அந்தர்யாமியாக இருந்துகொண்டு அந்தந்த உபாசகர்களுக்கு அனுக்கிரஹத்தைச் செய்கிறார் ஈசுவரன் ஸர்வ வியாபி. (எங்கும் உள்ளவன்) என்பதை விசாரித்துத் தெரிந்துகொள்ளாத மூடர்கள் ஆங்காங்கு வெவ்வேருக தனித்தனியான அநேகம் ஈசுவரர்கள் இருக்கிறதாக என்னிக்கொண்டு ஒருவருக்கொருவர் கலகம் செய்கிறார்கள். இவை எல்லாவற்றிற் குள்ளும் ஒரே ஈசுவரன்தான் இருக்கிறஞ் என்று அறியவேண்டும் எங்கும் ஒரே ஈசுவரனே இருக்கிறதானால் சாஸ்திரங்கள் பற்பல மூர்த்திகளைக் குறித்து ஏன் பேசுவின்றன. ஏன் வித்தியாசமான உபாசனைகளையும் சொல்லுகின்றன? வெளியிலேயே மனதைச் செலுத்தும் பாமர ஜூனங்களையும் மெள்ள மெள்ள உள்நோக்கு உடையவர்களாகச் செய்து “பரமாத்மா ஒருவர்தான். அவரேதான் ஜீவன். அவரைக் காட்டிலும் வேறு ஒன்றும் கிடையாது” என்ற ஞானத்தைக் கொடுத்து முக்தியடையச் செய்வதற்காகத்தான் அநாதி காலமாக வந்துள்ள வேற்றுமையை ஒப்புக்கொண்டு அவர்

கனின் மனப்போக்கை யனுசரித்து வேற்றுமையுடன் உபாசனந்தை விதிக்கிறது. ஆனாலும் இதில் சருதிக்கு தாதபர்யமில்லை. இவ்வாறு ஒரே ஆத்மசைதன்யம் மூன்றுவித ஸமஷ்டி சரீரங்களை உபாதியாகக்கொண்டு ஈசவரனுக ஆகும் விதம் கூறப்பட்டது.

இனி ஒரே பரமாத்ம சைதன்யத்துக்கு மூன்றுவித வியஷ்ட சரீரங்களாகிற உபாதிகளால் ஜீவத்வநிலை ஏற்பட்டவிதம் சொல்லப்படுகிறது.

வியஷ்டயில் காரணசரீரத்துடன் சேர்ந்த பரமாத்மாவுக்கு “ப்ராஜ்ஞன்” “பரமார்த்திகன்” “அவித்யையுடன் கூடியவன்” என்று பெயர்கள். வியஷ்டயில் ஸுக்ஷம சரீரத்துடன் இருக்கும் பரமாத்மாவுக்கு “தைஜஸன்” “ஸ்வப்னத்தில் தோன்றுபவன்” “ப்ராதிபாளிகன்” எனப் பெயர். வியஷ்டயில் ஸ்தூல சரீரத்தில் தோன்றும் பரமாத்மாவுக்கு “விசுவன்” “வ்யாவஹாரிகன்” “சிதா பாஸன்” என்று பெயர்கள் உண்டு.

இந்த ஜீவனுக்கு ஸ்தூலம், ஸுக்ஷமம், காரணம் ஆகிய மூன்று சரீரங்கள் எதற்காக என்றால் பிரயோஜனம் இருக்கிறது. ஜீவன் என்பது அந்தக்கரணத்தில் தோன்றும் பரமாத்மாவின் பிரதிபிமபம். ஆகையால் ஜீவனுக்கு ஸுக்ஷம சரீரம் அவசியமானது. ஸ்தூல சரீரம் இல்லாவிடில் ஸுக்ஷம சரீரத்தால் மட்டும் எவ்வித காரியமும் செய்யமுடியாதாக யால் ஸ்தூல சரீரமும் அவசியம். இவ்விரண்டும் காரண சரீரமில்லாமல் இருக்கமுடியாதாகையால் அதுவும் அவசியமாகும். ஆகையால் ஜீவனுக்கு மூன்றுவித வியஷ்ட (தனிப்பட்ட) சரீரங்களும் அவசியமாகும்.

இப்படிப்பட்ட மூன்றுவிதமான வியஷ்ட சரீரத்தில் ஜீவனுக்குப்பற்றுதல் உண்டோ இல்லையோ என்றால், உண்டு என்றுதான் சொல்லவேண்டும். எப்படியெனில், ஜீவனுக்கு காரியத்தை செய்யும் தன்மை இருக்கிறது. சரீரத்தில் பற்றுதல் இல்லாவிடில் காரியத்தை செய்யும் நிலையே ஜீவனுக்கு ஏற்படுவதில்லை. கர்மாகவச் செய்யாவிடில் சரீரம் ஏற்படாது. சரீரம் இல்லாவிடில் ஜீவனே இல்லை. ஆகையால் ஜீவனுக்கு பற்றுதல் உண்டு எனக்கொள்ளவேண்டும். இவ்விதம்

பரமாத்மா ஒருவரே வியஷ்டி, ஸமஷ்டி, உபாதிகளால் ஜீவனுகவும் ஈசுவரனுகவும் ஆகிறுன். உதாஹரணம்: ஒரு மனிதனுக்குப் பின்னொ பிறந்துவிட்டால் தந்தையாக ஆகிறுன். பேரன் பிறந்தால் பிதாமஹனுகிறுன். பின்னொயும் பேரனும் இல்லாவிட்டால் தந்தையாகவோ, பிதாமஹனுகவோ ஆவதில்லை. இதுபோல அவித்யையால் ஜீவனுகவும் மாயையால் ஈசுவரனுகவும் ஒரே பரமாத்ம சைதன்யம் ஆகிறது. அவித்யையும் மாயையும் நீங்கிவிட்டால் ஜீவ நிலையும் ஈசுவர நிலையும் நீங்கி ஒரே பரமாத்ம சைதன்யம் தான் மிஞ்சகிறது.

இந்த உதாஹரணத்தின் மூலம் ஒரே ஆத்மாவுக்கு வெவ்வேறு உபாதிகளால் ஜீவன், ஈசுவரன் என்று இரண்டு பெயர்கள் ஏற்பட்டது பொருத்தமாக இருக்கலாம். ஆனால் ஜீவன் சிற்றறிவுடையது. ஈசுவரன் பேரறிவுடையது. இந்த வித்யாஸத்துக்கு என்ன திருஷ்டாந்தம் என்னில் இதற்கும் திருஷ்டாந்தம் இருக்கிறது. ஜூலம் ஒன்றுக இருந்த போதிலும் பெரிய தடாகத்தில் இருக்கும் போது ஒரு கிராமத்தையே காப்பாற்றும் பெருத்த சக்திவாய்ந்ததாக இருக்கிறது. இதே ஜூலம் குடத்தில் இருந்தால் ஒரு வீட்டுக்கு மட்டும் உபயோகமாகும் சிறு சக்திவாய்ந்ததாகிறது. அக்னியும் அப்படியேதான் பருமனு பெரிய திரியுடன் கூடியதாகில் வெகுதூரத்தில் பிரகாசிக்கும் பெரிய சக்தி உள்ளதாயும் சிறிய திரியுடன் கலந்தால் வீட்டுக்குள் மட்டும் பிரகாசிக்கும் சிறு சக்தி உள்ளதாயும் காணகிறோம். ஆத்மாவும் அதுபோலவேதான் எல்லாவற்றிற்கும் காரணமான பெரிய மாயையுடன் சம்பந்தப்பட்டிருக்கும்போது ஸர்வக்ஞமாயும் (எல்லாம் அறிந்ததாகீ), காரியழுதமான சிறிய அவித்யையுடன் கூடிய போது சிற்றறிவுடையதாயும் தோன்றுகிறது ஆகையால் ஸர்வக்ஞனு (பேரறிவுடைய) ஆத்மா, கிஞ்சிக்ஞனு (சிற்றறிவுடைய) ஆத்மா என இரண்டு ஆத்மாக்கள் கிடையாது. அதனால்தான் வேதாந்த சாஸ்திரம் தடு(அது) என்பதற்கும் ச்ச (நீ) என்பதற்கும் மூன்றுவித ஸம்பந்தம் மூலம் பிரிவு அற்ற ஒரே ஆத்மவஸ்துவை போதிக்கிறது.

மூன்று ஸம்பந்தங்களாவன:—

1. இருபதங்களுக்குள் ஸாமானுதிகரணைய ஸம்பந்தம் ல, 13

2. இருபதங்களின் பொருள்களுக்கு வி சே ஷ ண விசேஷ்ய பாவ ஸம்பந்தம்.
3. பதங்களுடனே அல்லது பதங்களின் அர்த்தங்களுடனே பிரத்யகாத்மாவிற்கு லக்ஷ்ய லக்ஷண பாவ ஸம்பந்தம். இவைகளுக்கு திருஷ்டாந்தங்களாவன:—

“அந்த தேவதத்தன் இவன் (ஸ்த்ரீ இவர்த்தன) என்றதில் மூன்று ஸம்பந்தங்களும் உண்டு. ‘அவன்’ (ஸ:) இவன் (அய்) என்ற இரு பதங்களுக்கும் தேவதத்தன் என்பவனே ஆச்சரய மாகிறுன். ஆகையால் இரு சொற்களுக்கும் ஸாமானுதி கரண்ய ஸம்பந்தம்.

அந்தக்காலம் அந்த இடம் இவற்றுடன்கூடிய தேவதத்தனைக் குறிக்கும் ஈ: என்ற சொல்லின் பொருளுக்கும், இந்தக்காலம், இந்த தேசம் இவற்றுடன்கூடிய தேவதத்தனைக் குறிக்கும் அய் என்ற சப்தத்தின் பொருளுக்கும் ஒன்றுக் கொன்று வேற்றுமையை விலக்குவதால் இருபதங்களுக்கும் விசேஷ்ய விசேஷ்யபாவ ஸம்பந்தம் உள்ளது.

ஸ: அய் என்ற இரு சொற்களோ அல்லது அவைகளின் பொருள்களோ அகண்டார்த்தமான (பிரிவற்ற வஸ்துவான) தேவதத் வயக்தியை மட்டும் குறிக்கும் விஷயத்தில் விருத்தமான அம்சங்களை விட்டு விரோதமில்லாத அம்சமான தேவதத்தனை மட்டும் குறிப்பிடுவதால் லக்ஷ்யலக்ஷண பாவ ஸம்பந்தமும் உள்ளது.

இந்த மூன்று ஸம்பந்தங்களும் தட்டுவம் அலி (நீ அதாக இருக்கிறோம்) என்ற வாக்யத்தில் எப்படி அமைந்திருக்கிறது என்பதை பார்ப்போம்.

‘தத்’ பதத்திற்கும் ‘தவம்’ பதத்திற்கும் ஒரே சைதனையம் ஆச்சரயமாக இருப்பதால் இருபதங்களுக்கு ஸாமானுதிகரண்ய ஸம்பந்தம் உள்ளது.

ஸர்வக்ஞத்வம் (எல்லாம் அறியும் தன்மை) பரோக்ஞத்வம் (இந்திரியங்களுக்கு புலப்படாத்தன்மை) முதலியவைகளுடன்கூடிய சைதனையத்தைச் சொல்கிற ‘தத்’ பதத்தின் பொருளுக்கும் கிஞ்சிஜ்ஞத்வம் (ஸவல்பமான ஞானம்) முதலியவைகளுடன்கூடிய சைதனையத்தைச் சொல்கிற ‘தவம்’

பதத்தின் பொருளுக்கும் ஒன்றுக்கொன்று வேற்றுமையை விலக்குவதால் ஒன்றுக்கொன்று விசேஷண விசேஷங்யபாவ ஸம்பந்தமுள்ளது. ‘தத் தவம்’ பதங்களாலோ அவைகளின் அர்த்தங்களாலோ பிரிவற்ற ஸச்சிதானந்த வஸ்து மட்டும் குறிப்பிடப்படும்பொழுது விருத்தமான அம்சங்களைத் தள்ளி விட்டு விரோதமில்லாத சைதன்யத்தை மட்டும் குறிப்பதால் ஸக்ய லக்ஷணபாவ ஸம்பந்தமும் உள்ளது.

மேலே சொல்லப்பட்ட ஸம்பந்தங்களில் மூன்றுவதான லக்ஷயலக்ஷணபாவ ஸம்பந்தத்தை ‘பாகத்யாகலக்ஷணீ’ (அம்சத்தை விடும் லக்ஷணை) ஜுஹதஜுஹலக்ஷணை (விட்டு விடாதலக்ஷணை) என்றும் கூறுவது உண்டு ஒரு வாக்யத் திலிருந்து அதன் பொருளைப்புரிந்து கொள்வதற்கு முக்ய வருத்தி, குணவருத்தி லக்ஷணங்களிலிருந்து என்ற மூன்று வருத்தி களைக்காரணமாக சாஸ்திரங்களில் கூறுவார்கள். இஜா என்று என்ற வாக்யத்திலிருந்து முக்ய விருத்தியினுலேயே அதாவது சப்த சக்தியினுலேயே ‘அரசன் போகிறுன்’ என்று அறிந்து கொள்கிறோம். நில் உரான் என்ற வாக்யத்தில் நில் என்ற சொல் கருப்பு நிறத்தையும் உடைன் என்ற சொல் உத்பல புஷ்பத்தையும் குறிப்பிடும். நீலநிறம் புஷ்பமாகாது புஷ்பம் நீல நிறமாகாது. ஆனாலும் புஷ்பத்தில் நீல நிறம் உள்ளது. ஆகவே கெளனவிருத்தியால் நீல நிறமுள்ள உத்பலபுஷ்பம் என்று இந்த வாக்யத்திற்கு பொருள் கிடைக்கிறது. இது போலவே அஸீ: மாணங்க: என்ற வாக்யத்திற்கு நெருப்பு மாணவன் என்று பொருள். மாணவன் நெருப்பாக இருக்க முடியாது ஆனாலும் அக்னியில் உள்ள காந்தி என்ற குணம் மாணவனிடம் இருப்பதால் அஸீ: மாணங்க: என்று சொல்கிறோம். இந்த வாக்யத்திற்கு கெளன விருத்தியால் காந்தியுள்ள மாணவன் என்று பொருள் கூறுகிறோம்.

லக்ஷனை விருத்தியானது ஜுஹலக்ஷனை (விட்டலக்ஷணை) அஜுஹலக்ஷனை (விடாத லக்ஷணை) ஜுஹதஜுஹலக்ஷனை (விட்டும் விடாத லக்ஷணை) என்று மூன்றுவிதமாகும்.

ஒரு சொல்லின் பொருளை விட்டுவிட்டு வேறு பொருள் கொள்வது ஜுஹலக்ஷணையாகும். உதாஹரணம் ராஜாய் ஓசீ: ’கங்கையில் ஜிடைச்சேரி’ என்பது இவ்வாக்யத்தின் பொருள்.

வல்குவாஸ்டோவமணனம்

கங்காபதம் முக்யவிருத்தியால் பிரவாஹுத்தைக் கு றி க் கு ஜூலப்ரவாஹுத்தில் இடைச்சேரி இருக்கமுடியாது. ஆகவே முக்யார்த்தத்தை ஏற்றுக்கொண்டால் விரோதம் ஏற்படுவதால் ஜூஹல்லக்ஷணம் வருத்தியால் ப்ரவாஹும் என்ற முக்யார்த்தத்தை விட்டுவிட்டு என்ற சொல்லுக்கு கங்கைக் கரையில் என்ற அர்த்தம் கொள்கிறோம். இப்பொழுது விரோதமில்லை. கங்கைக் கரையில் இடைச்சேரி இருக்கலாம் ஆகவே என்ற பாக்யத்திற்கு ஜூஹல்லக்ஷணம் கொள்கிறோம். என்ற வாக்யத்திற்கு ‘கங்கைக்கரையில் இடைச்சேரி’ என்ற பொருள் கிடைக்கிறது.

ஒரு சொல்லின் பொருளை விடாமல் அத்துடன் வேறு பொருளையும் சேர்த்துக்கொள்வது அஜூஹல்லக்ஷணயாகும். உதாஹரணம். ஶௌரி ஧ாரனி ‘சிகப்பு ஒகிரது’ என்பது இவ்வாக்யத்தின் முக்யார்த்தம் இதில் விரோதம் ஏற்படுகிறது. சிகப்பு நிறம் ஒடாதல்லவா அதனால் இங்கு சோணபதக்தின் முக்யார்த்தமான சிகப்பு நிறத்தைவிடாமல் அத்துடன் குதிரை என்ற வேறு அர்த்தத்தையும் சேர்த்துக்கொண்டு அஜூஹல்லக்ஷணம் வருத்தியால் இவ்வாக்யத்திற்கு ‘சிகப்புக்குதிரை ஒடுகிறது’ என்ற அர்த்தம் கிடைக்கிறது.

ஒரு சொல்லின் பொருளில் ஒரு அம்சத்தை விட்டு விட்டு மற்றெரு அம்சத்தை விடாமல் வைத்துக்கொள்வதற்கு ஜூஹதஜூஹல்லக்ஷண என்று பெயர். ஸோய் இவ்வட்சா: அவன் இந்த தேவதத்தை என்பது இந்த வாக்யத்தின் முக்யார்த்தம் இங்கு சு. என்ற சொல் அந்ததேசம் அந்த காலம் இவற்றுடன் கூடிய தேவதத்தையும் அங் என்ற சொல் இந்த தேசம் இந்த காலம் இவற்றுடன் கூடிய தேவதத்தையும் குறிப்பிடுகிறது இங்கு அந்தக்காலமும் இந்தக்காலமும் அந்த தேசமும் இந்த தேசமும் ஒன்றுக்கு முடியாது. ஆகவே விரோதமேற்படுகிறது. ஆறையினால் ஜூஹதஜூஹல்லக்ஷணம் இரண்டு சொற் களிலும் உள்ள முக்யார்த்தத்தில் ஏகதேசமான காலதேசங்களைவிட்டு ஏகதேசமான தேவதத்தை வியக்கியை மட்டும் பொருளாகக் கொள்ளவேண்டும். இப்பொழுது விரோதமில்லை. இந்த இடங்களில் முக்யார்த்தத்தை ஏற்றுக்கொண்டால் விரோதம் ஏற்படுவதால் லக்ஷணம் விருத்தியால் வேறு அர்த்தம் கொள்ளப்படுகிறது.

தடி (அது) ச்சு (நீ) இந்த இரு பதங்களுக்கும் எது வாசியார்த்தம், எது லக்ஷ்யார்த்தம் என்றால், மாயை, மாயையில் உள்ள பிரதிபிம்பம், மாயைக்கு அதிஷ்டானமான பிரம்மம் இம்முன்றும் சேர்ந்து தத்பதத்தின் வாசியார்த்தம் ப்ரஹ்மஸ்வருபம் மட்டும் தத்பத லக்ஷ்யார்த்தம் இதுபோல் ச்சு (நீ) என்ற பதத்துக்கு வாசிசியார்த்தமாவது அவித்யை, அவித்யையில் பிரதிபிம்பம், அவித்யையின் அதிஷ்டானமான ஸாக்ஷி சைதன்யம் இம்முன்றும் சேர்ந்தது. ச்சு பதத்தின் லக்ஷ்யார்த்தம் ஸாக்ஷிருபியாக இருக்கும் கூடல்த் சைதன்யம். (கூடல்தம் என்றால் மாறுதலில்லாதது அதை வற்றது முக்காலத்திலும் நாசமில்லாதது எனப்பொருள்). ஆகையால் தடி ச்சு இரு பதங்களின் வாசிசியார்த்தமான ஜீவனுக்கும் சுசவரனுக்கும் விரோதம் ஏற்படுவதால் அந்த இரண்டிலும் விருத்தமான அம்சங்களை விட்டுவிட்டு விருத்தமில்லாத பிரம்ம சைதன்யம் கூடல்த் சைதன்யம் இவற்றை லக்ஷ்யினையால் அர்த்தமாகக் கொள்ள வேணும். தத்பத லக்ஷ்யார்த்தமான ப்ரஹ்ம சைதன்யமும் த்வம்பத லக்ஷ்யார்த்தமான கூடல்த் சைதன்ய மும் ஒரே வஸ்துவானபடியால் இப்பொழுது மறொவாக்யார்த்தத்தில் விரோதமில்லை. ஆகவே தத்தவம்பத லக்ஷ்யார்த்தமான ப்ரஹ்ம கூடல்த் சைதன்யங்களின் ஜீக்யம் தான் அகண்டார்த்தமாக மறொவாக்யத்தால் போதிக்கப்படுகிறது.

உதாஹரணமாக பின்னை, பேரன் என்ற இரண்டு அம்சங்களை நீக்கிவிட்டால், தகப்பன் பாட்டன் என்ற தன்மைகள் போய், தனிப்பட்ட தேவதத்தன் என்பவனே மிஞ்சகிருள்; இதுபோல் பெரிய குளம், குடம் என்ற அம்சங்களை நீக்கிவிட்டால், சீதளமானதும், த்ரவமானதும், ருசியாய்முள்ள ஜலம் மட்டும் மீதமிருக்கும். அதேபோல், பெரிய திரி, சிறிய திரி என்ற வித்யாஸத்தை நீக்கிவிட்டால், சிவந்த பிரகாசமுள்ள, உங்ணமான அக்னி மட்டும் மிஞ்சகிருது. அப்படியே மாயை, அவித்யை என்ற இரு உபாதிகளையும் நீக்கிவிட்டால் சக்சிதானந்த ஸ்வபாவமான ஆத்மா ஒன்றே மிஞ்சகிருது.

இப்படி விசாரணை செய்து, பரிசூரன் ஸ்வபாவமுள்ள ஆத்மாவே என்னுடைய ஸ்வருபம், அங்காஷாஸி, காஷாஷாஸி நான் பிரம்மம் ப்ரஹ்மமே நான்) என்ற அனுபவம் எந்த

மகானுபாவனுக்கு வருகிறதோ அவனே முக்தன். செய்ய வேண்டியதை செய்து முடித்தவனும் அவனே என்று வேதாந்த வாக்கியங்கள் முழுங்குகின்றன.

ஏழாவது வர்ணகம் முற்றும்.

॥ அடிமவணகம् ॥

इतः परमात्मनः पूर्वोक्तशरीरतयविलक्षणत्वमवस्थात्रयसाक्षितं पञ्चकोशब्द्यतिरिक्तत्वं सच्चिदानन्दस्वरूपत्वं च चत्वारि लक्षणानि क्रमेण चतुर्भिर्बर्णकैश्चन्ते । एतेषु शरीरतयविलक्षणत्वं पञ्चकोशब्द्यतिरिक्तत्वं चात्मावृत्तिलक्षणम्, अवस्थात्रयसाक्षितं तटस्थलक्षणम्, सच्चिदानन्दस्वरूपत्वं स्वरूपलक्षणम् । तथा आकाशादिशरीरतयान्तं दृश्यजातं ‘नेति नेति’ इति वाक्येन विहायावशिष्टं वस्त्वात्मेतदद्वयावृत्तिलक्षणम्, ‘अस्य प्राञ्चस्य यदधिगृहानं तदात्मवस्तु’ इति तटस्थलक्षणम्, सच्चिदानन्दः पूर्ण नित्यमात्मवस्तु’ इति स्वरूपलक्षणम् ॥

अस्मिन्नष्टमवर्णके शरीरतयविलक्षणत्वमुच्यते । शरीरतयस्याज्ञाने तद्विलक्षणत्वमपि दुर्विज्ञेयमिति प्रथमतः शरीरमुच्यने । स्थूलसूक्ष्मं कारणमिति शरीरं विविधम् । तत्र सर्पेणां प्रत्यक्षं करचरणाद्यबयवोपेतं स्तम्भवद्वर्तमानं यत् तत्स्थूलशरीरम् । सप्तदशावयवं सूक्ष्मशरीरम् । अज्ञानमेव कारणशरीरम् । एतेनां शीर्यते क्षीयत इति व्युत्पत्त्या शरीरमिति नाम । तथा हि — इदं स्थूलशरीरमन्नाभावे शीर्यते, अन्ने विद्यमानेऽपि व्याधिना शीर्यते, तदभावेऽपि वयःपरिणामेन शीर्यते । फलत्रिव सूक्ष्मशरीरमपि कदाचिद्वर्धते कदाचित् क्षीयते । रागद्रेषादन्तःकारणवृत्तिविजृम्भणमेव सूक्ष्मशरीरस्य वृद्धिः, तासां संकोच एव जीर्णता । कारणशरीरस्यापि ‘अहं जीवः’ इति

वृद्धिः, 'अहं ब्रह्मस्मि' इति संकोचः। अनयोः सूक्ष्मकारण-शरीरयोरुक्तरूपा वृद्धिरज्ञानिषु दृश्यते, संकोचश्च ज्ञानिषु दृश्यते। एवं शरीरत्रयस्यापि जराया दर्शनेन 'शरीरम्' इति नाम। एतेषां 'देहः' इति नाम च 'दृश्यते' इति व्युत्पत्त्या आगतम् ॥

ननु लोके सर्वोऽपि स्थूलदेहोऽग्निना दृश्यते, सूक्ष्मशरीरं कारणशरीरं च न कराचिदप्यग्निना दृश्यते, तत्कथमिति तेषां देहत्वमिति चेत् — अग्ने प्यधिकेन तापत्रयेण गर्वमपि शरीरं दृश्यते; अतः शरीरत्रयस्यापि देह इति नाम युज्यते। स्थूलशरीरस्य स्तम्भवत्स्थूलभूतकार्यान्वेन स्थूलत्वम्। सूक्ष्मशरीरस्य स्थूलशरीरवत्स्थूलत्वाभावात्सूक्ष्मभूतजन्यत्वाच्च सूक्ष्मत्वम्। लीनं शब्दाद्यर्थं गमयतीति 'लिङ्गम्' इत्यपि नामास्यागतमिति ज्ञेयम्। स्थूलसूक्ष्मशरीरद्वयकारणस्य कारणशरीरमिति नाम ॥

हे स्वामिन्, पूर्वं स्थूलं सूक्ष्ममिति शरीरद्वयमपि पञ्चभूतेभ्य उत्थितमित्युक्तम्, इदानीं कारणशरीरादुत्थितमिति कथमुच्यते इति चेत्, शृणु। अध्यारोपसृष्टौ तथा पञ्चभूतोत्थितमित्युक्तम्। तत्त्वैव। आत्मनः शरीरवत्वेऽज्ञानं कारणमिति युगपत्सृष्टौ सर्वसापि जगतोऽज्ञानमेव कारणमिति कृच्चाशरीरद्वयसाप्यज्ञानमेव कारणमित्युक्तम् ॥

कथं क्रमसृष्टिः कथं युगपत्सृष्टिरिति चेत्. उच्यते। मूलप्रकृतिर्माया अविद्या आवरणं विक्षेप आकाशो वायुरभ्रापः पृथिवीति क्रमेणोत्पत्तिकथनं क्रमसृष्टिः। सर्वोऽपि प्रपञ्च आत्माज्ञानेन जात इति कथनं युगपत्सृष्टिः। ननु स्थूलस्य प्रत्यक्षेणानुभूयमानत्वात्त्र न संदेहः; सूक्ष्मशरीरस्य बहिरप्रतीतेस्तदस्तीति ज्ञानं कथं जायत इति चेत्, शृणु। सप्तदशकरणकार्यस्तस्तसूक्ष्मशरीरं ज्ञातुं

शक्यम् । तत्सप्तदशकरणकार्यमपि स्थूलशरीरेण कर्तुं न शक्यते वेति चेत्, सुबुसिमूच्छार्मणेषु स्थूलशरीरे विद्यमानेऽपि सप्तदशकरण-कार्याणामदर्शनाज्ञाग्रत्स्वभयोस्तत्कार्यदर्शनाच्च स्थूलशरीरध्यतिरेकेण सप्तदशावयवात्मकं लिङ्गशरीरमस्त्येवेत्यवगन्तव्यम् ॥

इदं सूक्ष्मशरीरमपि स्थूलशरीरं विना न कदापि कार्यं करोति, अत उभयमपि दर्शनादिकार्यं करोत्विति चेत्, मृणु । विवेकेन विचार्यमाणे दर्शनादिकार्यं सकलमपि सूक्ष्मशरीरसाध्यमेव, न तु स्थूलसाध्यम् । कथमिति चेत् । काष्ठमाश्रित्याभिर्दृहिपाकादिकर्म करोति, काष्ठाभावे न करोति; तथाध्यग्रिकार्यमेव दाहपाकादि, न तु काष्ठकार्यं यथा; तथा स्थूलशरीरमाश्रित्य तेन सूक्ष्मशरीरेण क्रियमाणमपि दर्शनादिकं सूक्ष्मकार्यमेव, न तु स्थूलकार्यम् । अतो दर्शनादिकार्येणानुमेयं सप्तदशावयवकं सूक्ष्मशरीरमित्युक्तम् । ज्ञाने-न्द्रियपञ्चकं कर्मेन्द्रियपञ्चकं प्राणपञ्चकं मनो बुद्धिवेति सप्तदशावयवाः । एतत्सप्तदशकं सूक्ष्मशरीरम् ॥

श्रोत्रत्वक्चक्षुर्जिह्वाप्राणानि ज्ञानेन्द्रियाणि । शब्दस्पर्शरूपरस-गन्धा एतेषां विषयाः । तेषां ज्ञानसाधनत्वाज्ज्ञानेन्द्रियत्वम् । सुखप्रकाशभिन्द्यञ्जकसञ्चगुणकार्यत्वादेतेषां ज्ञानसाधनत्वम् । वाक्-पाणिपादपायुपस्थाः कर्मेन्द्रियाणि । वचनादानगमनविसर्गानन्दनरूप-क्रियासाधनत्वेन तेषां कर्मेन्द्रियत्वम् । चञ्चलमलिनरजोगुणकार्य-त्वेनैतेषां क्रियापाधनत्वम् । प्राणापानव्यानोदानसमानाः प्राणाः । ते उच्छ्वासनिःश्वासादिव्यापरैः शरीरधारकत्वाद्वलप्रदत्वाच्च प्राण-संज्ञाः । तादृशसामर्थ्यं च तेषां रजोगुणजन्यत्वादिति ज्ञेयम् । विमर्शात्मकान्तःकरणवृत्तिर्मनः । निश्चयात्मकान्तःकरणवृत्तिर्बुद्धिः । एवं सूक्ष्मशरीरस्य सप्तदशावयवाः ॥

લોકે એકસ્પન્નસ્તુનિ જ્ઞાતબ્યે ઉદેશો લક્ષણ પરીક્ષા
ચેત્યુગાયત્રવમસ્તિ । તત્ત્વ વસ્તુનામગ્રહણમાવમુહેશઃ । વસ્તુભ્રંષ-
વિચારઃ પરીક્ષા । સમદશાત્રયવનામગ્રહણેનોદેશો જાતઃ । ઇતઃ પરં
લક્ષણ પરીક્ષાં ચ વદામઃ । લક્ષણ નામાચ્યાપ્ત્યતિબ્યાપ્ત્યસંભવરૂપ-
દોપત્રયરહિતોऽસાધારણધર્મઃ । લક્ષ્યૈકદેશો લક્ષણસ્યાવર્તનમવ્યાસિઃ ।
યથા કાર્પિલા ગૌરીરતે । અલક્ષ્યેઽપિ લક્ષણસ્ય વર્તનમતિબ્યાસિઃ ।
યથા ચતુર્ષાદ્રૌરિતિ । લક્ષ્યે કાપિ લક્ષણસ્યાવર્તનમસંભવઃ ।
યવૈકશકા ગૌરિતિ । દોપત્રયરહિતોऽસાધારણધર્મો લક્ષણ કિમિતિ
ચેદ્રોઃ સાસ્ત્રાદિમચ્ચમ् ॥

તદુજ્જાનેન્દ્રિયાણાં કિ લક્ષણમિતિ ચેત્કમેણ કથયિષ્યામઃ ॥

તત્ત્વ શ્રોતેન્દ્રિયં કિમિતિ ચેત્, દિગ્રૂપાધિષ્ઠાનદેવતયા પ્રેરિતં
સત્કર્ણશશ્કુલ્યવચ્છિદ્બ્રન્મોદેશો સ્થિત્વા અષ્ટાદશ માપાણાં વેદશાસ્ત્રાણાં
ચેદમિત્થમિતિ જ્ઞાતું યદિન્દ્રિયં તચ્છોત્ત્રમ् । પરીક્ષા કીદર્શાતિ ચેત્ -
કર્ણશશ્કુલ્યવચ્છિદ્બ્રન્ નમો એવ જાનાત્વિતિ ચેત્સુષુસિમૃચ્છાદિસમયેઽપિ
કર્ણશશ્કુલ્યવચ્છિદ્બ્રન્ નમો વિદ્યમાનમપિ શબ્દં ન ગૃહ્ણાતિ ; તસ્મા-
તત્ત્વાદિતિ પરીક્ષા । ત્વગિન્દ્રિયં કિમિતિ ચેત્, વાયુરૂપાધિષ્ઠાન-
દેવતયા પ્રેરિતં સત્ત્વચં સર્વત્ર બ્યાપ્ત્ય શીતમુણ્ણં મૃદુ કઠિનં કર્કશ-
મિત્યનેકવિધં સ્પર્શ યજ્ઞાનાતિ તત્ત્વગિન્દ્રિયમ् । ત્વગેવ જાનાત્વિ-
ત્યુકે સુપુષ્પ્ત્યાદિપુ ત્વચિ વિદ્યમાનાયામપિ સ્પર્શ ન જાનાતિ ।
તસ્માત્સા ન ત્વગિન્દ્રિયમ् । ચક્ષુરિન્દ્રિયં કિમિતિ ચેત્, સૂર્યરૂપા-
ધિષ્ઠાનદેવતયા પ્રેરિતં સત્કૃષ્ણતારાગ્રમાધ્રિત્ય નીલં શેરેં રક્તં પીતં
હરિતં ધવલં સ્થૂલં સુદ્રમં હસ્તં દીર્ઘમિત્યુક્તવહુવિધરૂપં યજ્ઞાનાતિ
તત્ત્વક્ષુરિન્દ્રિયમ् । કૃષ્ણતારાગ્રમેવ જાનાત્વિતિ ચેત્, સુષૃદ્ત્યાદિષુ
તદ્વિદ્યમાનમપિ ન જાનાતિ ; તસ્માન્ તત્ત્વક્ષુરિન્દ્રિયમ् । રસનેન્દ્રિયં

किमिति चेत्, वरुणरूपाधिष्ठानदेवतया प्रेरितं सद्रसनामाश्रित्य
मधुरतिक्तलवणाम्लादीन्पद्मसान्यज्ञानाति तद्रसनेन्द्रियम् । रसनैव
जानात्विति चेत्, सुषुप्त्यादिषु रसनामात्रं विद्यमानमपि रसं न
जानाति; अतो न तद्रसनेन्द्रियम् । ग्राणेन्द्रियं किमिति चेत्,
अश्विदेवतया प्रेरितं सभासाग्रमाश्रित्य सुगन्धं दुर्गन्धं च यज्ञानाति
तद्घाणेन्द्रियम् । नासाग्रमेव जानात्विति चेत्, सुषुप्त्यादौ
विद्यमानमपि सन्नासाग्रं गन्धं न जानाति; तस्माच्च तद्घाणेन्द्रियम् ।
एवं ज्ञानेन्द्रियलक्षणानि ॥

इतः परं कर्मेन्द्रियलक्षणमुच्यते । अग्निरूपाधिष्ठानदेवतया
प्रेरितं सत्त्वालुपूलमुच्चराधरोष्टु दन्तं कण्ठं हृदयं नाभिमेवमादिस्थाना-
न्याश्रित्य पूर्वोक्तशब्दभेदान्यदुच्चरति तद्वागिन्द्रियम् । सुषुप्त्यादौ
तात्त्वादिस्थानं विद्यमानमप्यक्षराणि नोच्चरति । तस्माच्च तद्वागि-
न्द्रियम् । इन्द्ररूपाधिष्ठानदेवतया प्रेरितं सत्करतलमाश्रित्यादानादि-
क्रिया यत्करोति तत्पाणीन्द्रियम् । सुषुप्त्यादौ विद्यमानमपि करतलं
नादानादिक्रियाः करोति । अतो न तत्पाणीन्द्रियम् । उपेन्द्ररूपा-
धिष्ठानदेवतया प्रेरितं सत्यादतलमाश्रित्य गमनं यत्करोति तत्पादे-
न्द्रियम् । सुषुप्त्यादौ विद्यमानमपि पादतलं न गमनक्रियां करोति ।
अतो न तत्पादेन्द्रियम् । मृत्युरूपाधिष्ठानदेवतया प्रेरितं सदगुद-
माश्रित्य यन्पुरीपविमर्जनादि करोति तत्पादिन्द्रियम् । सुषुप्त्यादौ
विद्यमानमपि गुदं तब्ब करोति । अतो न तत्पादिन्द्रियम् ।
प्रजापतिरूपाधिष्ठानदेवतया प्रेरितं सद्योनिं लिङ्गमप्याश्रित्य शुक्ळ-
शोणितमूत्रविसर्जनं यत्करोति तदुपस्थेन्द्रियम् । सुषुप्त्यादौ योनि-
लिङ्गं च विद्यमानमपि तद्विसर्जनं न करोति । अतो न तदुपस्थे-
न्द्रियम् । एवं कर्मेन्द्रियलक्षणान्युक्तानि ॥

अथ प्राणपञ्चकस्य लक्षणमुच्यते । विशिष्टनामकाधिष्ठान-
देवतया प्रेरितः सन्हृदये स्थित्वा य उच्छ्रुतासं करोति स प्राणः ।
विश्वसृष्टनामकाधिष्ठानदेवतया प्रेरितः सन्गुदे स्थित्वा यो निःश्वासं
करोति सोऽपानः । विश्वयोनिनामकाधिष्ठानदेवतया प्रेरितः सन्बन्ध-
र्बहिश्च शरीरे स्थित्वेन्द्रियाणां वलं यच्छन्यो वर्तते स व्यानः ।
अजनामकाधिष्ठानदेवतया प्रेरितः सन्कण्ठे स्थित्वा सुषुप्ताविन्द्रियाणां
गोलकेषु लयं कारयित्वा जाग्रति पुनरिन्द्रियाणि गोलकेषु स्थापयित्वा
उत्कमणकाले इन्द्रियाणि गृहीत्वा लोकान्तरं गच्छति यो वायुः स
उदानः । यो जयनामकाधिष्ठानदेवतया प्रेरितः सन्नाभिदेशे स्थि वा
भक्ष्यभोज्यचोष्यलेद्यस्पं चतुर्विधमन्नं जाठरामौ पाचयित्वा शरीरपुष्टि
करोति स समानवायुः । एवं पञ्च प्राणाः ॥

नागः कूर्मः कुकरो देवदत्तो धनञ्जय इत्यन्ये पञ्च वायवः
श्रूयन्ते । तेषामपि पूर्वप्रोक्तपञ्चप्राणेष्वन्तर्भाविः । तत्र नागो वान्ति
करोति । कूर्म उन्मीलननिमीलने अधरोष्योः संयोगं विभागं च
करोति । कुकरः क्षुतं करोति । देवदत्तो विजृम्भण करोति । धनंजयः
शरीरस्योच्छनतां करोति ॥

इतः परमन्तःकरणचतुष्टयं मनो बुद्धिरहंकारश्चित्तमिति जानीहि ।
अत्र मनश्चन्द्रेणाधिष्ठितं सन्कण्ठमाश्रित्य स्थित्वा संकल्पविकल्पौ
करोति । बुद्धिश्चतुर्मुखेणाधिष्ठिता सती मुखमाश्रित्य स्थित्वा निश्चयं
करोति । अहंकारे रुद्रेणाधिष्ठितः सन्हृदयमाश्रित्य स्थित्वा अभिमानं
करोति । क्षेत्रज्ञरूपविष्णुनाधिष्ठितं सच्चिन्तं नाभौ स्थित्वा अवधानं
करोति । एतलिङ्गशरीरं काचिच्छ्रुतिः षोडशात्मकं वदति । तस्मि-
न्पक्षेऽन्तःकरणमेकमिति जानीहि । पुनरन्या श्रुतिः सप्तदशात्मकं
वदति । तस्मिन्पक्षे मनो बुद्धिरिति द्विविधमिति जानीहि । पुनरन्या

श्रुतिरेके नर्विशत्यात्मकं वदन्ति । तत्पक्षे मनो बुद्धिरहंकारश्चित्तमिति
चतुर्विधमन्तःकारणमिति जानीहि । एवं लिङ्गयरीरनिर्णयः ॥

इदानीं कारणशरीरमुच्यते । अज्ञानमेव कारणशरीरम्,
स्थूलसूक्ष्मशरीरकारणत्वात् । अस्य जीवेश्वरयोः प्रथमशरीरत्वात्पश्चा-
द्भाविशरीरद्वयकाणत्वम् । तस्मिन्बर्थे प्रमाणं किमिति चेत्-अज्ञानं
कारणमिति श्रुतिर्वदति । कार्येण कारणमूद्यत इति युक्तिः । ‘अहमज्ञः’
इत्यनुभवः ॥

भोः स्वामिन्, आत्मा क इन्द्रियके शरीरत्वयविलक्षण इनि
वोधयितुं प्रथमतः शरीरत्वं लक्षणैर्बोधितं किल? एवमेवात्मापि
लक्षणैर्बोधयितव्य इति चेत्, शृणु । सर्वत्र परिपूर्ण ब्रह्माति तदेव
ब्रह्म प्रत्यगात्मस्वरूपमिति च मकलोपनिषदो वदन्ति । तमादान्मा
सच्चिदानन्दस्वरूप एवेति जानीहि । सर्त्कि चित्किमानन्दः किमिति
चेत्-वाधरहिनं सत्, स्वप्रकाशश्चित्, स्वानुभूतिरेवानन्द इति
जानीहि । एवमात्मा सच्चिदानन्दस्वरूपः । अनात्मा त्यनृतजड-
दुःखस्यरूपः ॥

आत्मानात्मनोरन्योन्यवैलक्षण्यं कथं ज्ञातव्यमिति चेत् - यथा
पुरुषलक्षणं स्त्रियां नास्ति स्त्रीलक्षणं पुरुषे नास्ति । एवमेव सल्लक्षण-
मनुते नास्त्यनृतलक्षणं मति नास्ति । यथा प्रकाशलक्षणमन्धकारे
नास्त्यन्धकारलक्षणं प्रकाशे नास्ति, एवं चिछुक्षणं जडे नास्ति
जडलक्षणं चिति नास्ति । यथा चन्द्रिकालक्षणमातपे नास्त्यातप-
लक्षणं चन्द्रिकायां नास्ति, एवमानन्दलक्षणं दुःखे नास्ति दुःखलक्षण-
मानन्दे नास्ति ॥

सच्चिदानन्दानामनृतजडदुःखानां च लक्षणानि विस्तरेण
ज्ञातव्यानीति चेत्, शृणु वदामः । कालत्रयेऽपि केनाप्यवाद्यमान-

મેક્રોપં સત् । કાલત્રયેડપિ મિથ્યાભૂતમપિ મત્યમિવ ભાસમાનં
વિચાર્યમાણે વાધ્યમાનમન્ત્રત । અસ્ય દૃષ્ટાન્તઃ—મન્દાન્ધકારે વર્તમાના
રજ્જુઃ સ્વારોપિતસર્પમાલયદંડજલધાગદિમિશ્વાધ્યમાના આન્તેઃ પૂર્વ-
કાલે પશ્ચાત્કાલે આન્તિકાલે ચૈકુલ્પા વર્તતે ; અધ્યસ્તસર્પદિ તુ
કાલત્રયેડપિ ખ્યં મિથ્યાભૂતમવિદ્યમાનમપિ વિદ્યમાનમિવ પ્રતીયતે,
પ્રમાત્રાઃ પરમાર્થવિચારેણ વાધ્યતે ચ । એવંભૂતરજ્જુલક્ષણં સર્પદૌ
નાસ્તિ સર્પાદિલક્ષણં રજ્જૌ ચ નાસ્તિ । અતોઽન્યોન્યં શબ્દેનાથેન
લક્ષણેન પ્રતીત્યા વ્યવહારેણ ચ પઞ્ચમિઃ પ્રકારેવૈલક્ષણ્ય યથા અન્યો-
રસ્તિ, તથા સલ્લક્ષણમાલલક્ષણે દેહાદિપણે નાસ્તિ, અસલ્લક્ષણં ચ
સલ્લક્ષણે પ્રત્યગાત્મનિ નાસ્તિ । તસ્માદન્યોન્યોન્યં શબ્દેનાથેન
લક્ષણેન પ્રતીત્યા વ્યવહારેણ ચ પઞ્ચમિઃ પ્રકારેવૈલક્ષણ્યમસ્તિ । તસ્મા-
દેવં વિચાર્ય સતોઽનૃતસ્ય ચ વેલક્ષણ્ય જાનીહિ ॥

ઇતઃ પરં ચિતો જડસ્ય ચ વેલક્ષણ્યમુચ્યતે । સૂર્યાદિપ્રકાશ-
મનપેક્ષ્ય ખ્યપ્રકાશેનૈવ પ્રકાશમાનં સ્વારોપિતસ્ય જડસ્યાપિ પ્રકાશક્ષમ્,
અત એવ સૂર્યાદિપ્રકાશપદાર્થ મૃચ્છિલાદ્યપ્રકાશપદાર્થ ચ પ્રકાશયતિ
યદ્વસ્તુ તચ્ચિત । જડલક્ષણં કીદ્યમિતિ ચેતુ, ખ્યમપ્રકાશમાનમન્ય-
પદાર્થસ્ય ચ પ્રકાશનેઽમમર્થ યત્તજાડમ । અતોભ્યત્ર દૃષ્ટાન્તઃ—યથા
આદિત્યઃ પ્રકાશાન્તરાનપેક્ષ ખ્યમેવ પ્રકાશમાનઃ સન્સપ્રકાશસર્વનિધ-
ઘટપટાદિપદાર્થમપિ પ્રકાશયતિ, તથા ચિત્પ્રકાશઃ ; યથા ઘટાદિ-
પદાર્થઃ ખ્યમપ્રકાશમાનોઽન્યપદાર્થમપિ પ્રકાશયિતુમસર્મર્થઃ, તથા
જડવસ્ત્વપીતિ જાનીહિ । યથા આદિત્યસ્ય ઘટાદેશ્વર શબ્દાદિપઞ્ચ-
પ્રકારેવૈલક્ષણ્યમ્, એવં ચિતો જડસ્ય ચ વેલક્ષણ્યમ્ ॥

એવં જ્ઞાનસ્ય કિ ફલમિતિ ચેતુ, લોકે પ્રકાશપદાર્થનિષ્-
વિકારાઃ પ્રકાશવસ્તુ કાલત્રયેડપિ ન સ્પૃશન્તીતિ જ્ઞાનફલમ્ । તદપિ

कथमिति चेत्, आदित्येन प्रकाशयमानघटादिनिष्ठुच्छिद्रेण हानि-
रच्छिद्रेण लाभः स्पैशेन त्या ज्यत्व मस्पैशेन ग्राह्यन्वम्, लक्षणेन हप्ते-
लक्षणेन विषादः, समीचीनतयाऽतिशयः असमीचीनतया अनतिशयः,
इत्यादिविकारगुणाः प्रकाशकमादित्यं न स्पृशन्ति । एवमात्मना
प्रकाशयमान देहेन्द्रियादिनिष्ठ नामरूप जातिवर्णाश्रमप्रवृत्तिनिवृत्तिविधि-
निषेध पद्मावतिकार पद्मर्मि पद्मकेशान्ध्य मान्द्य पदुत्वादिवकलगुण-
विकाराश्च प्रकाशकमात्मानं कालत्रयेऽपि किञ्चिदपि स्प्रष्टुं न
शक्तुवन्तीति ज्ञानं सुकरमिति जानीहि । एवं चिजडयोर्वैलक्षण्यम् ॥

इतः परमानन्दस्य दुःखस्य च वैलक्षण्यमुच्यते । आनन्दलक्षणं
किमिति चेत्, निरुपाधिकं निरतिशयं नित्यं यन्मुखं स आनन्दः ।
दुःखलक्षणं किमिति चेत्, प्रतिकूलतया वेदनीयत्वम्, इतरेच्छा-
नधीनेच्छाविषयभिन्नत्वे सति द्रेष्विषयन्वं वा । ततु त्रिविधम्
आध्यात्मिकमाधिभौतिकमाधिदैविकं चेति । तत्रेन्द्रियैर्देह एव वात-
पित्तश्लेष्मवैपरीत्येन जायमानं व्याध्यादिदुःखमाध्यात्मिकम् । भूतैश्च
भौतिकैश्च सर्पव्याघ्रादिभिर्जायमानं दुःखमाधिभौतिकम् । देवैर्जायमान-
मतिवृष्टयनावृष्टिविद्युतशतादिदुःखमाधिदैविकमिति ॥

आनन्दस्य दुःखस्य च को दृष्टान्त इति चेत्, उच्यते । यथा
अमृतं स्वयं सुखरूपं सत्स्वमनुभवतो जीवानपि सुखयति, कालकूटविषं
स्वयं तापकं सत्स्वमनुभवतो जीवानपि पीडयति । एवं भूतयोरमृत-
विषयोरन्योन्यं शब्दादिपञ्चप्रकारैर्यथा वैलक्षण्यम्, एवमानन्दलक्षणं
तापत्रयात्मके दुःखे नास्ति दुःखलक्षणमप्यात्मस्वरूपे आनन्दे नास्ति ।
तस्माच्छब्दादिभिः पञ्चप्रकारैरन्योर्वैलक्षण्यं जानीहि । अत्र निष्कृष्टार्थः
सिद्धान्तः क इति चेत्, रज्जुवत्सदूप आदित्यवच्छिद्रूपोऽमृतवदानन्द-
रूपोऽहंशब्दार्थं आत्मा सर्पवदनृताद्वाद्विषवददुःखाद्वेन्द्रियादि-

பிபञ்சாஷ்டிலக्षण இதி யோ ஗ுருஸுखேணாத்மாந் ஜானாதி ஸ ஏவ அஸङ்கः ஸ
एவ குதக்தயः ஸ ஏவ முக் இதி ஸகலவே஦ாந்தனிஶ்சய இதி ஜாநிஹி ॥

இதி அष்டமவர்ணகம் ॥

எட்டாவது வர்ணகம்.

இனி வரும் நான்கு வர்ணகங்களில் ஆத்மாவின் தான்கு லக்ஷணங்கள் நிருபிக்கப்படும். அவையாவன:—

1. ஆத்மா ஸ்துல, ஸுக்ஷம, காரண சரீரங்களைக் காட்டிலும் வேறுபட்டது.
2. அன்னமயம் பிராணமயம் மனோமயம் விற்ஞானமயம் ஆனந்த மயம் என்னும் ஐந்து கோசங்களைக் காட்டிலும் வேறுபட்டது. இவை இரண்டும் அதற்கொங்கிளையும் ஒவ்வொன்றுக் கூட ஆத்மாவல்லாத தான (அநாத்மாவான) மூன்று சரீரங்களையும் ஐந்து கோசங்களையும் ஒவ்வொன்றுக் கூட ஆத்மா அல்ல ஆத்மா அல்லன்று ஒதுக்கித்தன்றுவதன் மூலம் மிஞ்சியுள்ள ப்ரஹ்மவஸ்துவைக் காட்டுகிறது. அதுபோலவே ஆகாசம் முதல் சரீரம் வரை காணப்படும் பொருள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றுக் கூட ஆத்மா அல்ல என்று தள்ளி மிஞ்சிய வஸ்துவை ஆத்மாவாக காட்டுவதும் அதற்கொங்கித்தி லக்ஷணம்.
3. விழிப்பு, ஸவப்னம், ஸாஷ்டாப்தி ஆகிய மூன்று நிலைகளிலும் ஸாக்ஷியாக உள்ளது. இது தடஸ்த லக்ஷணம் கரையிலுள்ள மரம் நதியில் இல்லாவிட்டாலும் நதியை காட்டுகிறது. இது போல் உண்மையில் அவஸ்தாத்ரயங்களோயில்லாதபடியால் அவஸ்தாத்ரய ஸாக்ஷித்வமும் ப்ரஹ்மத்திற்கு இல்லை ஆனாலும் கல்பிதமான அவஸ்தாத்ரயங்களுக்கு பாஸுகமாக ஸவிசேஷப்ரஹ்மம் இருப்பதால் இந்த லக்ஷணத்தைக் கொள்ளலாம் கல்பிதமான பிரபஞ்சம் அதன் அதிஷ்டாணமான ப்ரஹ்மத்திற்கு லக்ஷணமாகிறது,

4. ஸச்சிதானந்த ஸ்வருபமானது ப்ரஹ்மத்தின் ஸ்வருபம் ஸச்சிதானந்தமானதால் இது ஸ்வருப லக்ஷணமாகிறது. பூர்ணம் நித்யம் இவையெல்லாம் ஸ்வருபலக்ஷணம்.

இந்த இவது வர்ணகத்தில் மூவகை சரீரங்களைக் காட்டிலும் ஆத்மா வேறுபட்டவன் என்பது நிருபிக்கப்படுகிறது. மூவகை சரீரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளாவிட்டால் அவைகளைக் காட்டிலும் ஆத்மா விலக்ஷணன் என்பதைத் தெரிந்துகொள்ள முடியாது. ஆகையால் மூவகை சரீரங்களைப்பற்றி முதலில் கூறப்படுகிறது.

ஸ்தாலம், ஸுக்ஷமம், காரணமென்று, சரீரம் மூவகைப் படும். எஸ்லோருக்கும் பிரத்யக்ஷமாய்த் தோன்றுவதும் கை, கால் முதலிய அவயவங்கள் கொண்டதும் கம்பம்போல் இருப்பதும் எதுவோ அது ஸ்தால சரீரம். ஸுக்ஷம சரீரம் என்பது ஏஞ்சனேந்திரியங்கள், ஏ கர்மேந்திரியங்கள், ஏ பிராணங்கள், மனம், புத்தி என்னும் பதினேழு அவயவங்கள் கொண்டது. அக்ஞானம் காரண சரீரம்.

சரீரம் என்றபதத்துக்கு குறைவையடைவது என பொருள். ஸ்தால சரீரம் ஆகாரமில்லாவிட்டால் குறைவையடையும். ஆகாரம் இருந்தாலும் வியாதியினால் குறையும், அதுவுமில்லாமல் வயது அதிகமாவதால் குறைவையடையும். ஸுக்ஷம சரீரமும், புஷ்பம் தளிர்களைப்போல் சிலசமயம் வளர்கிறது, சிலசமயம் குறைவை அடைகிறது. ராகம் தவேஷம் முதலான அந்தக்கரண ஷ்ருத்திகள் அதிகரித்தால் ஸுக்ஷம சரீரவளாச்சி என்றும் அவை குறைந்தால் குக்ஷம சரீரத்தின் குறைவு என்றும் தெரிந்துகொள்ள வேண்டும். காரண சரீரத்துக்கும் “நான் ஜீவன்” என்படும்போது வளர்ச்சியும், “நான் பிரம்மம்” என்னும்போது குறைவும் உண்டு. இந்த ஸுக்ஷம காரண சரீரங்களின் வளர்ச்சியை அக்ஞானிகளிடமும் அவைகளின் குறைவை ஞானிகளிடமும் மகாணலாம். ஆகையால் மூவகை சரீரத்துக்கும் கிழுத்தனம் ஏற்படுவதால் சரீரம் என்று சொல்லப்படுகிறது. ஏரிக்கப்படுவதால் இவை கருக்கு தேவையும் என்ற பெயரும் உண்டு.

கேள்வி:—உலகில் ஸ்தால சரீரத்தைத்தான் அக்னியினால் எரிக்கிறார்கள். ஸுக்ஷம், காரண சரீரங்கள் அக்னியினால்

எரிக்கப்படுவதில்லையே. அப்படி இருக்க அவைகளுக்கு தேவை (எரிக்கப்படுவது) என்ற பெயர் எப்படி வந்தது?

பதில் :— அக்னியைவிட கொடுரோமான தாபத்ரயங்களால் (ஆதிபொதிகம், ஆதிதைவிகம், ஆத்யாத்மிகம்) எல்லா சரீரங்களும் தபிக்கப்படுவதால் மூவகை சரீரத்துக்கும் சரீரம் என்ற பெயர் உகந்ததே. ஸ்தூல பூதங்களிலிருந்து உண்டானபடியால் சரீரம் ஸ்தூலமாக இருக்கிறது ஸ்தூல சரீரம்போல் ஸ்தூலமாக இல்லாததாலும் ஸுக்ஷம பூதங்களிலிருந்து உண்டானபடியாலும் ஸுக்ஷமமாயிருக்கிறது. தான் மறைந்து கொண்டு சப்தம் முதலான விஷயங்களை அறிவிப்பதால் இதற்கு விங்க சரீரமென்றும் பெயர். ஸ்தூலம், ஸுக்ஷமம் இவ்விரண்டிற்கும் காரணமாக இருப்பதால் காரண சரீரம் என்று மற்றதை சொல்லுங்கிறோம்.

வேளி :— முன்பு ஸ்தூல ஸுக்ஷம சரீரங்கள் இரண்டும் பஞ்சழுதங்களிலிருந்து உண்டானவை என்று சொல்லப் பட்டது இப்போது இவை இரண்டும் காரண சரீரத்திலிருந்து உண்டானதாக சொல்லப்படுகிறதே. எது சரி?

பதில் :— அத்யாரோப ஸ்ருஷ்டியில் (ஆத்மாவில் கிரமமாக பிரபஞ்சத் தோற்றம் ஏற்படும்பொழுது) சரீரம் பஞ்ச பூதங்களிலிருந்து உண்டானதாக சொல்லப்பட்டது. அது சரியே. ஆனால் மொத்தமாக ஸிருஷ்டியைக் கூறும்பொழுது பிரபஞ்சம் முழுவதற்கும் அக்ஞானம் காரணமானதாலும் ஆத்மாவுக்கு சரீரம் ஏற்படுவதற்கும் அக்ஞானம் காரணமானதாலும் ஸ்தூலம் ஸுக்ஷமம் என்ற இரண்டு சரீரங்களுக்கும் அக்ஞானம் காரணமென்று கூறப்படுகிறது.

சிருஷ்டியில் கிரம சிருஷ்டி யுகபத் சிருஷ்டி என்ற வகை களின் விவரங்கள் என்ன? வரிசைக்கிரமமாக, அதாவது மூலப்பிரக்குதி, மாயை அவித்தயை, ஆவரணம், விகேஷபம், ஆகாசம், வாயு, அக்னி, ஜூலம், மண் என்று கிரமமாக உத்பத்தியைச் சொல்வது கிரமசிருஷ்டி. எல்லா பிரபஞ்சமும் அக்ஞானத்தால் ஆத்மாவை அறியாததால் உண்டானதாகச் சொல்வது யுகபத் சிருஷ்டி எனப்படும்.

கேள்வி :— ஸ்தூல சரீரம் கண்ணுக்குத் தெரிவதால் அதைப்பற்றி நதேகம் இல்லை. ஸுக்ஷம சரீரம் நமக்குத் தீவிரமான சுக்ஷமம் என்று கூறப்படும்.

தெரியாததால் இது உள்ளது என்று எப்படி தீர்மானிக்க முடியும்?

பதில்:—பதினேழுவிதமான கரணங்களின் காரியங்களால் இந்த ஸுக்ஷம சரீரம் இருக்கிறது என உணரலாம். அந்த 17வித கரணங்களின் காரியத்தை ஸ்தூல சரீரத்தால் செய்ய முடியாதா எனில், முடியாது என்பதுதான் பதில். ஏனெனில் ஸுஷாப்தி, முரச்சை மரணம் ஆகிய நிலை களில் ஸ்தூல சரீரம் இருந்தபோதிலும் மேல்கண்ட 17 கரணங்களின் காரியங்கள் ஏதும் கரணப்படாததால் விழிப்பிலும் ஸ்வப்னத்திலும் அந்தக் கரணங்களின் வேலை காணப்படுவதாலும் ஸ்தூல சரீரத்தைத்தவிற் 17 அவயவங்களுடன் சூடிய சூக்ஷம சரீரம் உண்டு என்று முடிவு செய்கிறோம். அதுவே விங்க சரீரம் எனப்படும்.

கேள்வி:—இந்த ஸ்தூல சரீரம் இல்லாமல் ஸுக்ஷம சரீரம் காரியம் செய்வதில்லையே ஆகையால் இரண்டும் சேர்ந்துதான் பார்ப்பது முதலான காரியங்களைச் செய்கிறது என்று சொல்லக் கூடாதா?

பதில்:—பகுத்தறிவுடன் விசாரித்துப் பார்த்தால் பார்ப்பது முதலிய காரியங்கள் எல்லாம் சூக்ஷம சரீரத்தால் ஏற்படு கிறதே தவிற ஸ்தூல சரீரத்தால் அல்ல என்பது தெரியவரும். எப்படியெனில், கட்டையில் ஏற்றிய நெருப்பு சமையல் செய்ய உங்ணாத்தைக் கொடுக்கிறது. கட்டையின்றி ஆக்ஸி வேலை செய்வதில்லை. ஆனாலும் எரிப்பது சமையல் பக்குவம் செய்வது ஆகியவை நெருப்பின் வேலையேதான் கட்டையின் வேலை இல்லை. அதுபோல ஸ்தூல சரீரத்தை உபயோகித்துக் கொண்டு ஸுக்ஷம சரீரம் எல்லாக்காரியங்களையும் செய்தபோதிலும் அவை சூக்ஷம சரீரத்தின் வேலையே தவிற ஸ்தூல சரீரத்தின் வேலை இல்லை. ஆகையால் பார்ப்பது முதலிய காரியங்களிலிருந்து 17 அவயவங்கள் கொண்ட சூக்ஷ்மசரீரம் ஒன்று உண்டு என்று தீர்மானிக்கலாம்.

ஏ. நோனேந்திரியங்கள்—காது, கண், நாக்கு மூக்கு, தோல், நிரமேந்திரியங்கள்—வாக்கு, கை, கால், குதம், குறி. பிராண்கள்—பிராணன், அபானன், வியானன், உதானன், ஸமானன். அந்தக்கரணம் ஓ-மனஸ் புத்தி, இவை தான் விங்க சரீரத்திலில்லை 17 அவயவங்கள்.

சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம் ஆகியவை ஞானேந்திரியங்களால் கிரகிக்கப்படும் விஷயங்கள். அறிவுதற்கு உதவி செய்வதால் ஞானேந்திரியம் எனப்பெயர். சுகத்தையும் பிரகாசத்தையும் விளக்குகிற ஸத்வகுணத்தீ லிருந்து உண்டாயிருக்கிறபடியால் இந்த இந்திரியங்கள் ஞான ஸாதனமாகின்றன. பேசுவது, எடுப்பது, நடப்பது வெளிப் போக்குவதுசந்தோஷம், ஆகிய க்ரியைகளைச் செய்வதால் வாக்முதலியவற்றிற்கு கர்மேந்திரியம் எனப்பெயர். சஞ்சலமாயும் அழுக்கடைந்துமூளா ரஜோகுணத்திலிருந்து உண்டானபடியால் இவை கிரியா ஸாதனங்கள். வெளிமுச்ச விடுதல் உள்முச்ச இழுத்தல் ஆகியவைகளால் சரீரத்தைக் காப்பாற்றி பலத்தையும் கொடுப்பதால் இவைகளுக்கு பிராண்கள் எனப்பெயர். ரஜோகுண காரியமானதாள்தான் இவைகளுக்கு இந்த சக்தி உண்டாகிறது என அறியவும் விமர்சனாக (ஆலோசனை) செய்யும் அந்தக்கரண வருத்திக்கு மனம் என்றும் தீர்மானம் செய்யும் விருத்திக்கு புத்தி என்றும் பெயர். இவ்வாறு ஸுக்ஷம சரீரத்திற்கு 17 அவயவங்கள் உள்ளன.

உலகில் ஒரு வஸ்துவை அறியவேண்டும் என்றால் மூன்று உபாயங்கள் உண்டு. இவை 1 உத்தேசம், 2 லக்ஷணம், 3 பரைகை ஒரு வஸ்துவின் பெயரை மாத்திரம் சொல்வது உத்தேசம். வஸ்துவின் வாஸ்தவமான ரூபத்தை அறிவுது ஸகடணம். வஸ்துவின் ஸ்வரூபத்தைத் தெரிந்துகொள்ளும் சிசாரணையே பரைகை எள்பது. 17 அவயவங்களின் பெயரைச் சொன்னதினுலேயே உத்தேசம் ஏற்பட்டுவிட்டது, அடுத்தது ஸகடணம்.

அவ்யாப்தி, அதிவ்யாப்தி, அஸம்பவம் என்றும் மூலித தோஷங்களற்று அதற்குமட்டும் ஏற்பட்டுள்ள தர்மம் அதற்கு ஸகடணமாதும்.

(1) அவ்யாப்தி : ஸகடணத்தால் குறிப்பிடப்படவேண்டிய ஸக்யத்தில் சிலவற்றில் அந்த ஸகடணம் இல்லாமலிருந்தால் இது அவ்யாப்தியாகும்.

உதாஹரணம் :—கருப்பு நிறமூள்ளது பச என்று சொன்னால் இந்த ஸகடணம் பசக்களேயே சிகப்பு நிறமூளா பசவில் இல்லை. ஆகவே அவ்யாப்தி என்ற தோஷம் வருவதால்

சீல பசுக்களில் இல்லாமல் சீல பசுக்களில் மட்டும் உள்ள இது எல்லாப்பசுக்களுக்கும் பொதுவான வகைணமாகாது.

(2) அதிவ்யாப்தி :— வகையமல்லாத வற்றிலும் வகைணம் இருக்குமானால் இது அதிவ்யாப்தியாகும்.

உதாஹரணம் :— நான்கு கால்களுள்ளது பசு என்று சொன்னால் இந்த வகைணம் பசுவல்லாத நாய் முதலான வற்றிலும் இருக்கிறபடியால் அதிவ்யாப்தி தோஷமுள்ளது. ஆகையால் இதுவும் பசுவுக்கு வகைணமாகாது.

(3) அஸம்பவம் :— வகையம் முழுவதிலும் மே மீ இல்லாமலிருப்பது.

உதாஹரணம் :— ஒரு குளம்பு உள்ளது பசு என்று சொன்னால் ஒரு பசுவுக்கூட்டு ஒரு குளம்பு இல்லாதபடியால் இது அஸம்பவ தோஷமுள்ளது. ஆகையால் இருமூன்யம் தோஷமுள்ளதால் பசுவுக்கு வகைணமல்ல. ஸாஸ்னா (தீவிழ்) முதலியவைகளுடன் கூடியது பசு என்று சொன்னால் இதுதான் பசுவிற்கு வகைணமாகும். இது எல்லாப் பசுக்களிலும் இருப்பதாலும் பசுவைத்தனிற் வேறு ஒன்றிலும் இல்லாததாலும் மூவித தோஷங்களற்ற அஸாதாரண தர்மமானதாலும் இதுதான் பசுவின் சரியான வகைணமாகும்.

இதுபோல் ஞானேந்திரியங்களுக்கு வகைணம் சொல்ல முடியுமா என்றால் சொல்லலாம். க்ரமமாகச் சொல்கிறோம். சுரோத்ரேந்திரியம் என்றால் என்ன? திக்கு என்ற அதிஷ்டான தேவதயால் ஏவப்பட்டு முறுக்கவடிவமுள்ள காதுடன் சேர்ந்த ஆகாசத்தில் இருந்துகொண்டு 18 பாதைகள் வேதம் சாஸ்திரம் இவைகளை இது இப்படிப்பட்டது என்று உணரும் இந்திரியம் சுரோத்திரேந்திரியமாகும். இதை பரிசீலிப்பது எப்படியெனில் சரிரத்தில் காது என்ற ஒட்டை இருக்கும் இடத்தில் உள்ள ஆகாசமே சப்தத்தை கேட்கிறது என்று சொல்வோமானால் ஸாஷ்டாப்தி, மூர்ச்சையடைந்திருக்கும் நிலை முதலை சந்தர்ப்பங்களிலும் இந்த காதுடன் சேர்ந்த ஆகாசம் இருப்பதால் அப்பொழுதும் சப்தத்தைக் கேட்கவேணுமே. அப்பொழுது சப்தத்தை அறியழுத்தவில்லையே. ஆதலால் சுரோத்ரேந்திரியமென்பது அந்த ஆகாசத்தைக்காட்டிலும் வேறு என்று தீர்மானிக்கலாம்,

தவகிந்திரியம் என்றால் எது? வாயு என்னும் அதிக்டான தேவதையால் தூண்டப்பட்டு சரீரத்திலுள்ள தோல் முழுவதும் பரவியிருந்துகொண்டு சீகம், உங்னைம், மிருது, கடினம், கரடிமுறை என்ற அநேகவிதமான ஸ்பர்சத்தை அறிகிறது தவகிந்திரியம் ஸாஷாப்தி முதலிய சமயங்களில் தோல் முன் போலவே இருந்தபோதிலும் ஸ்பர்ச உணர்ச்சி தோன்றுவதில்லை. அகையால் தோல்மட்டும் தவகிந்திரியம் ஆகாது. தோலைக்காட்டிலும் வேறுதான் தவகிந்திரியம்.

சகாரிந்திரியம் எது எனில், குரியருபமான அதிக்டான தேவதையால் ஏவப்பட்டு கண்ணின் கருஷிழியில் இருந்து கொண்டு நீலம், சிவப்பு, கருப்பு, வெளுப்பு, யஞ்சள், பெரிது, சிறிது, குட்டை, நீளம் என்று சொல்லப்படும் பலவிதமான ரூபங்களை அறி கிற து சகாரிந்திரியம். கருப்பு விழியே ரூபங்களை அறிகிறது என்று சொல்லமுடியாது. ஏனெனில் தூக்கத்தில் இந்தக்கண் இருந்தும் ரூபம் தெரிவதில்லை. ஆகையால் வெளிக்கண் சகாரிந்திரியம் ஆகமாட்டாது.

ரஸனேந்திரியம் எது எனில், வருணன் என்ற அதிக்டான தேவதையால் ரூண்டப்பட்டு நாக்கில் இருந்துகொண்டு, தித்திப்பு, கசப்பு, உப்பு முதலிய ஆறு ரஸங்களை எது உணர்கிறதோ அது ரஸனேந்திரியமே தவிற, வெறும் நாக்கு ரஸனேந்திரியமாகாது. ஏனெனில் ஸாஷாப்தியில் நாக்கு மட்டும் இருந்தும் ரஸ உணர்ச்சி ஏற்படுவதில்லை.

முகரும் இந்திரியம் எது எனில் அசுவினை தேவதையால் தூண்டப்பட்டு ரூக்கின் நுனியில் இருந்துகொண்டு, நல்ல வாசகை, துர்வாஸ்தை இவைகளை எது அறிகிறதோ அதுதான் க்ராணேந்திரியம் ஸாஷாப்தியில் மூக்கு இருந்தும் வரசைனா தெரியாததால் மூக்கு கிராணேந்திரியமாகாது. மூக்கைக் காட்டிலும், வேறுனது அது இவ்விதம் ஞானேந்திரியங்களின் வகைணங்கள் கூறப்பட்டன.

இனி கர்மேந்திரியங்களின் வகைணங்களை கவனிப்போம். அக்னி என்னும் அதிக்டான தேவதையால் தூண்டப்பட்டு மோவாய்க்கட்டையின் அடி மேல் கீழ் உடத்துகள், பல், கழுத்து விருதயம், தொப்பின் முதலிய சரீரத்தின் அவயவங்களை அடைந்து முன் சொன்ன பலவித சப்தங்களை எது சொல்

கிறதோ அது வாக் இந்திரியம். ஸாஷாப்தியில் இந்த அவயவங்கள் இருந்தபோதிலும் பேசுவதில்லை. ஆகையால் இந்த அவயவங்கள் மட்டும் வாக் இந்திரியமாகாது. இவற்றைக்காட்டிலும் வேருனதுதான் வாகிந்திரியம்.

இந்திர தேவதையால் தூண்டப்பட்டு உள்ளங்கையை ஆசிரியித்து ஆதானம் (எடுப்பது) முதலிய காரியங்களை எது செய்கிறதோ அது, பாணி (கை) இந்திரியம். சாதாரண மான கையாகிய அவயவம் மட்டும் பாணி என்ற இந்திரியமாகாது. ஏனெனில் தூக்கம் முதலிய காலங்களில் இந்தக் கை இருந்தும் எடுப்பது முதலான வேலை செய்வதில்லை.

உபேந்திர தேவதையினால் தூண்டப்பட்டு உள்ளங்காலில் இருந்துகொண்டு நடத்தல் எனும் வேலையை எது செய்கிறதோ அது பாத இந்திரியமாகும். சாதாரணமான கால் என்ற அவயவம் பாத இந்திரியமாகாது. ஏனெனில் தூங்கும் காலத்தில் கால் இருந்தும் நடப்பதில்லை

மிகுந்த தேவதையினால் தூண்டப்பட்டு கூதம் என்னும் அவயவத்தை ஆசிரியித்துக்கொண்டு எது சரீரத்தை விட்டு மலத்தை வெளித்தன்னுகிறதோ அதற்கு பாயு இந்திரியம் எனப்பெயர் கேவலம் குதம் என்னும் அவயவம் பாய இந்திரியமாகாது. ஏனெனில் ஸாஷாப்தியில் இந்த அவயவம் இருந்தும் அதன் வேலையை அது செய்வதில்லை. ஆகையால் இந்த அவயவத்தைக் காட்டிலும் வேருனது பாயு இந்திரியம்.

பிரஜாபதி என்ற தேவதையினால் தூண்டப்பட்டு யோனி (பிரஜா உத்பத்தி ஸ்தானம்), லிங்கம் (ஆண்குறி) என்ற அவயவங்களை அடைந்து சுக்ளம், சோணிதம், முத்திரம் முதலியவைகளை எது வெளியில் தன்னுகிறதோ அதற்கு உபஸ்த இந்திரியம் எனப்பெயர். கேவலம் சரீரத்தில் உள்ள அந்த அவயவம் உபஸ்தேந்திரியமாகாது. ஏனெனில், ஸாஷாப்தியில் இந்த அவயவம் இருந்தும் அதன் வேலை நடைபெறுவதில்லை.

இனி ஐந்து பிராணன்களின் லகுஷனங்கள் என்ன வென்று கவனிப்போம். விசிஷ்டம் என்று பெயரூள்ள அதிஷ்டான தேவதையின் பிரேரணையினால் ஹ்ருதயத்தில் இருந்துகொண்டு வெளிமுச்ச விடுகிறது பிராணவாயு, விசுவசிருஷ்டன் என்ற

தேவதையினால் தூண்டப்பட்டு குதம் (குண்டி) என்ற அவயவத்தில் இருந்துகொண்டு உள்ளே முச்சை இழுப்பது அபானவாயு எனப்படும். விசுவயோனி என்ற தேவதையால் தூண்டப்பட்டு சரீரத்துக்கு உள்ளும் வெளியும் இருந்து கொண்டு இந்திரியங்களுக்கு பலத்தை எது கொடுக்கின்றதோ அது வியான வாயு என்பது அஜன் என்ற தேவதையின் தூண்டுதலால் கழுத்து பிரதேசத்தில் இருந்துகொண்டு எது ஸாஷுப்தியில் இந்திரியங்களுக்கு அந்தந்த அவயவங்களில் லயத்தை ஏற்படுத்தியும் விழிப்பு வரும் காலத்தில் வேலை செய்யும்படி அந்தந்த அவயவங்களில் அந்தந்த இந்திரியங்களை ஸ்தாபித்தும் மனிதன் இறந்தவுடன் அந்த இந்திரியங்களை எடுத்துக்கொண்டு வேறு லோகங்களுக்கு (ஜீவனுடன்) செல்லுகிறதோ அதற்கு உதானவாயு எனப்பெயர். ஜூயன் என்ற தேவதையின் தூண்டுதலால் எது தொப்புள் பிரதேசத்தில் இருந்துகொண்டு நாம் உட்கொள்ளும் பக்ஷியம் (கடிக்கப்படுவது) போஜ்யம் (விழுங்கப்படுவது) சோஷ்யம் (உரிஞ்சப்படுவது) லேற்யம் (நாக்கால் நக்கப்படுவது) ஆகிய நான்கு வகையான உணவுகளையும் ஜாடராக்னியில் ஜீரணிக்கச் செய்து எது சரீரத்திற்கு புஷ்டியை உண்டுபண்ணுகிறதோ அது ஸமான வாயு எனப்படும். இப்படி பிராணன்கள் ஜந்து வகைப்படும்.

இதுதவிற் நாகன், சூர்மன், கருகரன், தேவதத்தன், தனஞ்ஜூயன் என்று ஜந்து வாயுக்கள் சொல்லப்படுகின்றன. அவைகள் முன்சொல்லப்பட்ட ஜந்து பிராணன் களைச் சேர்ந்தவைதான். நாகன் என்பது வாந்தி எடுக்கும்படி செய்கிறது சூர்மன் என்பது கண்களை மூடுவது திறப்பது மேல் கீழ் உதடுகளைச் சேர்ப்பது பிரிப்பது நிந்தக் காரியங்களைச் செய்கிறது. கருகரன் என்பது தும்மலையும், தேவதத்தன் என்பது கொட்டாவியையும் உண்டுபண்ணுகிறது. தனஞ்ஜூயன் என்பது உடலைப் பருக்கும்படி செய்கிறது.

இதன்மேல் அந்தக்கரணத்தின் நான்கு பிரிவுகளான மனம், புத்தி, சித்தம் அறங்காரம் என்பவைகளை கவனிப்போம். சந்திர தேவதையால் தூண்டப்பட்டு கழுத்தை அடைந்து வஸ்துவை ஆராய்ந்து இப்படியா அப்படியா என்று யோஜிப்பது மனஸ். நான்முக பிரும்மனால் தூண்டப்பட்டு வாயை அடைந்து எது தீர்மானம் செய்கிறதோ அது புத்தி

எனப்படும், அஹங்காரம் என்பது ருத்திரனால் தூண்டப்பட்டு ஹிருதயத்தில் இருந்துகொண்டு பற்றுத்தீஸ் உண்டுபண்ணு விற்கு சித்தம் என்பது கேஷத்ரஜ்ஞானை விஷங்குவினால் தூண்டப்பட்டு நாசி (தொப்புள்) பிரதேசத்தை அடைந்து நினைவுறுத்துகிறது.

இரு சுருதி லிங்க சரீரத்தில் 16 அவயவங்கள்தான் உள்ளனகிறது. இந்த இடத்தில் அந்தக்கரணத்தை ஒன்றுக்கூணக்கிட்டிருக்கிறது. வேறு ஒரு சுருதி 17 அவயவங்கள் கொண்டது லிங்கசரீரம் என்கிறது இதன்படி மனது புத்தி என்று இரண்டும் கணக்கிடப்படுகிறது மற்றுக்கு சுருதி லிங்க சரீரம் 19 அவயவங்களுடையதாகச் சொல்லுகிறது. அப்போது மனஸ், புத்தி, சித்தம் அகங்காரம் என்ற அந்தக்கரணத்தின் நான்கு பிரிவுகளையும் கணக்கிடவேண்டும்.

இலிக் காரண சரீரம் எது எனப் பார்ப்போம். அஞ்சானம் தான் காரண சரீரம். ஸ்தாலம், ஸுஊஷமம் இவ்விரண்டு சரீரங்களுக்கும் இது காரணமாகிறது. அதனால் இப்பெயர் இது ஜீவனும் ஈசவரனும் முதலில் அடையும் சரீரமானதால் பின்னிட்டு வரும் இரண்டு சரீரங்களுக்கும் காரணமாக ஆகிறது. இதற்கு என்ன பிரமாணமெனில் சுருதி, யுக்தி, அனுபவம் மூன்றும் ப்ரமாணமாகும். அக்ஞானம் காரணம் என்று சுருதி கூறுகிறது. கார்யத்தைக்கொண்டு காரணத்தை ஊகிக்கவேண்டும். இது யுக்தி. நான் அறிவில்லாதவன் என்று எல்லோருக்கும் அக்ஞானுணுபவம் இருக்கிறது.

ஆத்மா எது என்று முன்பு விசாரித்தபோது ஸ்தால, ஸுஊஷம, காரண சரீரங்களுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லி அந்த மூன்று சரீரங்களின் லக்ஷணங்கள் சொல்லப் பட்டதல்லவா. அதுபோல் ஆத்மாவை லக்ஷணங்களினால் எப்படி அறிவது என்றால், சொல்லுவோம். எல்லா இடத்திலும் பரிசூர்ணமாக இருப்பது பிரம்மம், அதே ப்ரஹமம் ப்ரத்யகாத்மஸ்வருபமாக உள்து என்று எல்லா உடபநிஷத்துக்களும் சொல்லுகின்றன. ஆகையால் ஆத்மா ஸ்சிதானந்த ஸ்வருபமானது என்று அறியவும். ஸத என்றால் என்ன? சித் என்றால் என்ன? ஆனந்தம் என்றால் என்ன? மூன்று காலங்களிலும் (சென்ற, நிகழ், வரும்) பாதிக்கப்படாமை ஸத் என்பது. ஸ்வயமே ப்ரகாசமயமானது சித் என்பது,

தன்னுள் ஏற்படும் அனுபவமே ஆனந்தம். இப்படி ஆத்மா ஸ்சிதானந்த ஸ்வரூபமுடையது. ஆத்மா அல்லாதது பொய், ஜூடம், துக்கம் இந்த ஸ்வரூபமாக உள்ளது.

ஆத்மா, அனுத்மா என்பவைகளுள் உள்ள வித்தியாஸங்களை எப்படி அறிவது? புருஷனுடைய லக்ஷணம் ஸ்திரீயிடத் தில் இல்லை. ஸ்திரீயின் லக்ஷணம் புருஷனிடத்தில் இல்லை. ஆகையால் ஸ்திரீயும் புருஷனும் வெவ்வேறு, அதுபோல் ஸத் (இருப்பது) என்றதின் லக்ஷணம் பொய்யில் (ஒரு ஸமயத்தில் இல்லாதது) கிடையாது. பொய்யின் லக்ஷணம் ஸத் தில் இல்லை. எப்படி வெளி சுசுத்தி நின் லக்ஷணம் இருட்டில் இல்லையோ, இருட்டினுடைய லக்ஷணம் வெளி சுசுத்தில் இல்லை. ஜூட்தின் லக்ஷணம் அறிவில் கிடையாது. எப்படி சந்திரிகையின் லக்ஷணம் வெய்யிலில் இல்லையோ, வெய்யிலின் லக்ஷணம் சந்திரிகையில் கிடையாதோ அவ்விதமே ஆனந்தத் தின் லக்ஷணம் துக்கத்தில் இல்லை துக்கத்தின் லக்ஷணம் ஆனந்தத்தில் கிடையாது. ஆகையால் ஸ்சிதானந்தருப்பான ஆத்மாவும் அந்ருத ஜூட துக்க ரூபமான அநாத்மாவும் வெவ்வேறுதான்.

இவைகளுள் இருக்கும் வித்தியாஸத்தை இன்னும் விரிவாக அறிவோம். இறந்த காலம், நிகழ்காலம், வருஷ காலம் இம்முனிவிலும் பாதிக்கப்படாமல் ஒரே ரூபமாய் இருப்பது ஸத. முக்காலத்திலும் பொய்யாக இருந்தாலும் மெய்போல் தோன்றி விசாரிக்கப்பட்டபோது பாதிக்கப்படுவது அஸத் எனப்படும். இதற்கு திருஷ்டாந்தம்: கொஞ்சம் இருட்டாக இருக்கும் இடத்தில் உள்ள கயிறு, அதன்மேல் ஏற்படும் தோற்றமாகிய ஸர்பபம், மாலை, தடி, நீர்க்கோடு முதலியவைகளால் பாதிக்கப்படாமல் பிராந்தி ஏற்படுவதற்கு முன்னும் பிராந்தி இருக்கும்போதும், பிராந்தி நீங்கிய பின்னும் ஒரே ரூபமாக இருக்கிறது. இந்தக் கயிற்றில் ஆரோபிதமான (தோற்றமான) ஸர்பபம் முதலியவைகள் முக்காலத்திலும் இல்லாதவைகளாக பொய்யாக இருந்தும் இருப்பவைபோல தோன்றுகிறது. இதைப்பார்க்கும் மனிதன் உண்மையை விசாரணை செய்தால் அது பாதிக்கப்படுகிறது இப்படிப்பட்ட கயிற்றின் லக்ஷணம் ஸர்பபத்தில் இல்லை. ஸர்பபத்தின் லக்ஷணம் கயிற்றில் இல்லை. ஆகவே சொல், அர்த்தம்,

லகுஷணம், தோற்றம், வியவகாரம் என்று ஐந்து வகை களினாலும் கயிறும் அதில் தோன்றும் பாம்பும் ஒன்றுக்கொன்று விலகுஷணமானது என்று தெரிகிறது.

அப்படியே ஸதி ன் லகுஷணம் அஸத்தாகிய தேகம் முதலிய பிரபஞ்சத்தில் கிடையாது. அஸத்தின் லகுஷணம் ஸத்தான் ஆத்மாவில் இல்லை. ஆகையால் இவைகளுக்குள்ளும் மேலே சொன்ன ஐந்து வகைகளால் வைலகுஷண்யம் இருக்கின்றது. இப்படி விசாரணை செய்து ஸத்துக்கும் அஸத்துக்கும் உள்ள வித்தியாஸத்தை உணரவேண்டும்.

சித் என்பதற்கும் ஜூடம் என்பதற்கும் உள்ள பேதத்தைப் பார்ப்போம். ஸுரியன் முதலியவைகளின் ஒளியை எதிர் பாராமல் தன் சொந்த பிரகாசத்தாலேயே பிரகாசித்துக் கொண்டு தன் னிடம் ஆரோபிதமான ஜூடவஸ்துவையும் பிரகாசப்படுத்துகிறதாகவும் அதனுலே ஒளியுள்ள ஸுரியன் முதலியவைகளையும் ஒளியற்றதான் மன் கல் முதலிய வஸ்துக் களையும் எது பிரகாசப்படுத்துகிறதோ அதுதான் சித் வஸ்து.

ஜூடத்தின் லகுஷணம் என்னவெனில், தானும் பிரகாசிக் காமல் மற்றதையும் பிரகாசப்படுத்த முடியாத தன்மையை யுடையது ஜூடம். இரண்டுக்கும் திருஷ்டாந்தம் : - குரியன் இதர வஸ்து வின் பிரகாசத்தை எதிர்பாராமல் தானே பிரகாசித்துக்கொண்டு தன் ஒளியுடன் சேர்ந்துள்ள குடம், வஸ்திரம் முதலிய பதார்த்தங்களையும் பிரகாசப்படுத்துகிறது. இதுபோல்தான் சித் பிரகாசமும். எப்படி குடம் வஸ்திரம் முதலியவை தான் பிரகாசிக்காமல் மற்றதையும் பிரகாசப் படுத்த சக்தி யற்ற தாக இருக்கிறதோ அதுபோல்தான் ஜூட வஸ்துவும். எப்படி குரியனுக்கும் குடம் முதலியவை களுக்கும் சப்தம் முதலிய மேலேசொன்ன ஐந்து வகையிலும் பேதம் உண்டோ அப்படியே “சித்” துக்கும் ஜூடத்துக்கும் பேதம் உண்டு.

இப்படி அறிவதனால் என்ன பிரயோஜனம் எனில் உலகில் எந்த வஸ்து பிரகாசப்படுத்தப்படுகிறதோ அதில் உள்ள மாறுதல்கள் பிரகாசிக்கும் பதார்த்தத்தை முக்காலங்களிலும் பாதிப்பதில்லை என்று உணர்கிறோம். அது எப்படியெனில், குரியனால் பிரகாசப்படுத்தப்பட்ட குடத்தில் ஓட்டை ஓற்பட்டால் நஷ்டமோ, ஓட்டையில்லாமலிருந்தால் ஸாபமோ

ஸ்பர்சத்தால் விலக்கப்படும் தன்மையோ. ஸ்பர்சம் இல்லாத தால் ஸ்வீகரிக்கும் தன்மையோ நல்ல ஸ்கஷண த்தால் சந்தோஷமோ, அவல்கூண த்தால் துக்கமோ நன்றாக இருந்தலால் சிறப்போ, நன்றாக இல்லாமையால் சிறப்பின்மையோ இது முதலான மாறுதலான குணங்கள் பிரகாசத்தைக் கொடுக்கும் குரிய கீர்த்தி அடைவதில்லை. இதுபோல் ஆத்மாவினால் பிரகாசத்தை அடையும் தேகம், இந்திரியம் முதலியவைகளிலுள்ள பெயர், ரூபம், ஜாதி, வருணம், ஆசிரமம், ப்ரவருத்தி, நிவருத்தி, கட்டணா, தடை¹ ஆறுவித மாறுதல், ² ஆறுவித அலைகள். ஆறுகோசங்கள் குருட்டுத்தன்மை, மந்தத்தன்மை, சாமர்த்தியம் முதலிய எல்லா குணபேதங்களும் பிரகாசப்படுத்தும் ஆத்மாவை முக்காலத்திலும் கொஞ்சமேனும் பாதிக்காது என்ற ஞானம் ஸ்வல்பமாக ஏற்படும்.

இனி ஆனந்தத்துக்கும் துக்கத்துக்கும் உள்ள பேதம் சொல்லப்படும் ஆனந்தத்தின் லக்ஷணம் என்ன? வேறு ஒன்றினால் ஏற்படாததும், மிக மிகச் சிறந்ததும் (இதைவிட மேலானது இல்லாததும்) சாசுவதமுமான சுகம் எதுவோ அதுவே ஆனந்தம் துக்கம் என்பது என்னவெனில் ப்ரதிகூலமாக அறியத்தக்கது துக்கம். மற்றென்றில் விருப்பம் ஏற்படுவதன் மூலமாக இல்லாமல் தானாகவே விருப்பம் ஏற்படும் பொருளீக்காட்டிலும் வேறுனது எதுவோ, எதில் வேறுப்பு ஏற்படுகிறதோ அது துக்கம் என்றும் சொல்லலாம்.

இது மூவகைப்படும்:— ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம் இந்திரியங்களினால் தேகத்தில் வாதம், பித்தம், சிலேஷமம் இவற்றின் விபரீதத்தினால் உண்டாகும் வியாதி முதலிய துக்கம் ஆத்யாத்மிகம். பிருதிவி முதலான பூதங்களாலும் ஸர்ப்பம், முதலிய பிராணிகளினாலும் ஏற்படுவது ஆதிபௌதிகம். தேவதைகளால் ஏற்படும் மழைஇன்மை, அதிகமழை, இடு முதலிய வற்று எல் ஏற்படும் துக்கம் ஆதிதைவிகம் என்பபடும்.

ஆனந்தத்துக்கும் துக்கத்துக்கும் என்ன நிருஷ்டாந்தம்? அம்ருதம் தான் ஸ்வயமாக ஸ்வக ரூபமானது. அதை

1. உண்டாவது, இருப்பது, வளர்ச்சி, மறுதல், கறைவு, அழிவு இவை விகாரங்கள்.

2. ஏடுக்ரிமிகள்—சீக்கம், மேற்கூம், பசி, தூஷம், கிழந்தனம், சாலு

சாப்பிடுபவர்களுக்கும் ஸுகத்தைக் கொடுக்கிறது. காலகூட விளம் தான் கொடியது. அதை சாப்பிடுபவர்களையும் தபிக்கக் கெய்கிறது. இப்படிப்பட்ட அமிருதத்துக்கும் விளத் துக்கும் மேலே சொன்ன சப்தம் முதலிய ஜாந்து காரணங்களால் எப்படி பேதமுள்ளதோ அப்படியே ஆனந்தத்தின் வகைணம் தாபத்ரயங்களை உண்டுபண்ணும் துக்கத்தில் இல்லை துக்கத்தின் வகைணமும் ஆத்மஸ்வருபமான ஆனந்தத்தில் இல்லை. ஆகையால் ஜாந்து வகையிலும் ஆனந்தத்திற்கும் துக்கத்திற்கும் பேதம் உண்டு என்று அறிய வேணும் இதனால் முடிவானது என்னவெனில், “நான்” என்பதில் உள்ள ஆத்மா என்பது கயிறைப்போல் “ஸத்” ருபமானதும் குரியபோல் “கித்” ருபமானதும், அம்ருதம்போல் “ஆனந்த” ருபமுமானது இது பாட்டைப் போல் பொய்யானதும், குடத்தைப்போல் ஜடமானதும், விளத்தைப்போல் துக்கத்தை உடையதுமான தேகம் இந்திரியம் முதலான பிரபஞ்சத்திலிருந்து வேறுபட்டது என்று எவன் குருமுகமாக ஆத்மாவை அறிந்து கொள்கிறுஞே அவன் பற்றறவன், அவனே செய்ய வேண்டியதை செய்தவன் அவனே முக்கதன் என்பது வேதாந்த சாஸ்திரத்தின் முடிவு என்பதை அறியவும்.

எட்டாவது வர்ணகம் முற்றும்.

॥ நவமவர்ணகம் ॥

आत्मा शरीरत्रयविलक्षणः, अवस्थात्रयसाक्षी, पञ्चकोश
च्यतिरिक्तः, सच्चिदानन्दलक्षण इत्यात्मन उक्तेषु चतुर्विधलक्षणेषु
शरीरत्रयविलक्षणमेवमष्टमवर्णके उक्तम् । इतः परमवस्थात्रय-
साक्षिन्वमस्मिन्वमेव वर्णके उच्यते । मनः सत्वरजस्तमोगुणात्मकम् ।
तथापि सत्त्वगुणपधानमेव मनः । सान्तिकेनैव मनसा आत्मा
ज्ञातव्यः, न च राजसेन, नापि तामसेन । तत्र सत्त्वगुणः सूक्ष्मः ।
जोगुणशक्तिः । तमोगुणः स्थूलः । तस्माद्धूमप्रवेशयोग्ये स्वं

सूक्ष्मस्तम्भो यथा न प्रविशति ; वायुना चलति दीपप्रकाशे सूक्ष्मवर्णो
निर्णेतुं यथा न शक्यते , तर्थैवात्मनि ज्ञातव्ये मनि सूक्ष्ममनसैव
साच्चिकेन ज्ञातव्यः । अन्यथा स्थूलमनमा चञ्चलमनमा च सूक्ष्म-
स्तमनः स्वरूपं किंचिदपि न प्रतिभाति । तस्मत्प्रवधानः शृणु ॥

अवस्थात्रयं कथमिति चेत् , शृणु । जाग्रदवस्था स्वप्नावस्था
सुपुण्यवस्था चेत्यवस्थात्यभूम् । तत्र सकलेन्द्रियैर्बह्यार्थोपलभ्मो
जाग्रदवस्था । जाग्रद्वासनया अन्तःकरणस्य भोवत्तुमोग्यादिरूपेण
परिणामः स्वप्नावस्था । स्थूलसूक्ष्मजगतः सर्वस्यापि कारणेऽज्ञाने
लगानन्तरं अज्ञानमात्रस्य केवलसाक्षिवेद्यस्यावस्थानं सुषुप्तिः । एव-
मवस्थात्रयम् ॥

एतदवस्थात्यसाक्षित्वमात्मनः कथमिति चेत् , आत्मनि साक्षि-
लक्षणस्य विद्यमानत्वादिति ब्रूमः । साक्षिलक्षणं किमिति चेत् , लोके
एकस्य पुरुषसान्यदीयावस्थाया अवस्थात्यापाराणामन्यस्य तस्य
चावस्थावतो विकारराहित्येन साक्षाद्द्रष्टुत्वं साक्षित्वम् । यथा
तृष्णीमेव स्थिनस्य संन्यासिनस्तत्रागतपुरुषतदवस्थातद्वयापाराणां
निर्विकारतया साक्षाद्द्रष्टुत्वं साक्षित्वम् । आत्मापि जीवानामवस्था-
त्रयमवस्थात्रयव्यापारानवस्थावतो जीवांश्च पश्यन्नपि निर्विकारतया
अवतिष्ठते ॥

इदमेव साक्षित्वं दृष्टान्तपूर्वकं पुनरपि कथ्यते । तच्छृणु ।
एकमहानगरवज्ञाग्रदवस्था । तत्र प्राकारवत्स्तमावस्था । तदन्तः
प्रासादवत्सुपुण्यवस्था । तत्प्रयामिमानिप्रभुवदवस्थात्रयामिमानी जीवः ।
यथा स प्रभुः प्राकाराद्विर्वत्तमानः प्रियाप्रिये अनुभूय इर्षं विषादं
च प्राप्य तत्प्राकारस्यान्तश्च प्रियाप्रिये अनुभूय इर्षं विषादं च प्राप्य
ततः प्रासाद आगत्य सर्वान्व्यापारान्विहाय तृष्णीं स्त्रिया सह

સુખમનુભવનાસ્તે, એવं જીવાત્માપિ સ્થૂલશરીરાભિમાની જાગ્રદ-
વસ્થાયાં ત્રિવિધકરણદ્વારાપારયુક્તઃ સન્વિશ્વો ભૂત્વા, સ્વક્રમશરીરા-
ભિમાની સ્વરૂપવસ્થાયાં મનોમયત્રિવિધકરણગુણદોપદ્વયાપારયુક્તઃ
સન् તૈજસો ભૂત્વા, પશ્ચાત્કારણશરીરાભિમાની સુષુપ્ત્યવસ્થાયાં
ત્રિવિધકરણગુણમુપસંહત્ય પ્રાજ્ઞો ભૂત્વા નિત્યાનન્દમનુભવનાસ્તે ।
એવમાત્મા કૂટસ્થ આકાશવદસર્જ એવ સન્નવસ્થાત્રયેડપિ પ્રત્યક્ષૈતન્ય-
સાક્ષિરૂપેણ વર્તત ઇતિ શ્રુતિયુક્ત્યનુભવૈજ્રાતદ્વયમ् । ‘સાક્ષી ચેતા
કેવલો નિર્ગુણશ’ ઇતિ શ્રુતિઃ । પત્તનદૃષ્ટાન્તો યુક્તિઃ ।
અનુભવઃ ક ઇતિ ચેત્, પૂર્વપૂર્વદિનાવસ્થાવયમસ્માભિઃ પ્રતિદિનં
સર્યતે; સ્મરણસાનુભવપૂર્વકત્વનિયમાદસ્માભિરવસ્થાત્રયમનુભૂયત એવેતિ
સિદ્ધમ् । એવમાત્મના આગતાનામાગામિનાં ચાવસ્થાનાં ક્રમેણાનુભૂય-
માનત્વાદનુભવરૂપસ્યાત્મનો નિત્યત્વમપિ સિદ્ધમ् । એવમવસ્થાત્રય-
સાક્ષિત્વમ् ॥

નાનુ લોકે અવસ્થાવત એવ પુરુષસ્ય સ્વાવસ્થાસાક્ષિત્વં દૃશ્યતે ।
ભવદ્ધિઃ કથમન્યસાન્યાવસ્થાસાક્ષિત્વમુલ્યત ઇતિ ચેત્, શ્રુણ ।
અયમવસ્થાવાનન્તઃકરણે પ્રતિફલિતશ્રેતનાભાસઃ । સ કલિપતો મિથ્યા-
ભૂતઃ । સ એવ જીવ ઇત્યુચ્યતે । તસ્ય સુષુપ્તાવન્તઃકરણલયેન
વિનષ્ટત્વાત્સ કર્થ સુષુપ્તિસાક્ષી સ્યાત् ? તિસ્રુણામણ્યવસ્થાનામેક-
સાક્ષિત્વનિયમાદ્વિભૂતસ્યાત્મન એવ સુષુપ્તિસાક્ષિન્બં મન્તવ્યમ् ।
તાર્હિ સ એવ લાઘવેન જાગ્રત્સ્વર્પન્યોરપિ સાક્ષીતિ વક્તું યોગ્યઃ ।
જીવસ્ય વિકારિત્વાદપિ સાક્ષિત્વં ન યુજ્યતે । આત્મનસ્તુ નિર્વિકારત્વા-
ત્સાક્ષિત્વં યુજ્યતે । જીવઃ કથ વિકારીતિ ચેત । તસ્ય ‘અહં
સુખી’ ‘અહં દુઃખી’ ઇત્યાદિસ્રૂપેણાન્તઃકરણવૃત્તિતાદાત્મયેન વિકારિત્વ-
દર્શનાદ્વિક્રોયેવ ॥

तर्हि जीवच्यतिरेकेणान्यः को वा आत्मा यः साक्षीन्युच्यते ?
तस्य किं लक्षणम् ? तस्यास्तित्वे किं प्रमाणम् ? तस्य ज्ञाने क
उपायः ? इति चेत्, शृणु । निर्विकारः कूटस्थ एव साक्षी । स
एवात्मा । स आकाशब्रह्मर्वच्यापकः सच्चिदानन्दरूपः । स एवान्तः-
करणेषु जीवरूपेण प्रविष्टः सन्संसरति । एवंरूपपारमार्थिकात्मनि
वेदान्ताः सर्वेऽपि प्रमाणम् । अवस्थावान्यो जीवश्चिदाभासः स
इदानीं जागर्ति, इदानीं स्वप्नं पश्यति, इदानीमज्ञानमोहितः
सन्मुषुप्तौ वर्तते, इदानीं सुखी, इदानीं दुःखी, इदानीमुदासीन
आस्ते, इत्यस्य जीवस्थावस्थामेदं सर्वमपि चिद्रूपो यो जानाति स
एवान्त्रा अवस्थावयसाक्षीति जानीहि । तस्यात्मनः स्वस्य निर्विकारत्वं
कथं ज्ञायत इति चेत्, स्वमुखसौन्दर्धं स्वेन ज्ञातुमशक्यमपि दर्पण-
प्रतिविम्बितमुखेन यथा ज्ञातुं शक्यते, तथा आत्मनो निर्विकारत्व-
मप्यन्तःकरणप्रतिविम्बेन ज्ञातुं शक्यते । दर्पणं दर्पणप्रतिविम्बितमुखं
च विम्बभूतमुखं यथा न जानाति, तथा अन्तःकरणमन्तःकरण-
प्रतिविम्बितजीवश्च विम्बभूतमात्मानं न जानाति । तर्हयमात्मा केन
ज्ञायते ? न केनापि ज्ञायते, ज्ञायमानस्य सर्वस्य दृश्यत्वादात्मनो
द्यूपल्लात् । स्वयंप्रकाश एवात्मा न त्वन्येन केनापि ज्ञायते ।
तत्कथमिति चेत् । दृश्यो घटो द्रष्टारं न हि जानाति । स द्रष्टा च
स्वात्मानं स्वयमेव जानाति स्वयंप्रकाशत्वात् । यथा मृत इति
प्रतीयमानो दशमः पुरुषः पश्चात्तं स्वात्मानं स्वयमेव जानाति, न तु
नवस्वन्यतमेन ज्ञायते, तथैवात्मा अनुभवस्वरूप एव न त्वन्येनानु-
भाव्य इतीममर्थं त्वमेव प्रमाणपुरःमरं जानीहि ॥

तर्हि प्रमाणं किमिति चेत्, शृणु । प्रत्यक्षमित्यनुमान-
मित्युपमानमिति शब्द इति च चत्वारि प्रमाणानि । पुनश्चार्थापत्तिः
संभव ऐतिद्यमनुपलब्धिधरिति च चत्वारि प्रमाणानि सन्ति । पश्चा-

துக்த நாங் சதுர்ணி பூர்வீக்கேபு சதுர்வேஷாந்தமானை இதி ஸி஦்஧ாந்தः । வேடாந்திநை
கேசிசித்யப்ரமாணாந்யுடாங்கந்த । எதேயாங் லக்ஷணாடிகமதிவிஸ்துதம் ।
அஸ்மாக்க யாவாவஶயக் தாவந்மாலமுஞ்சுதே । அக்ஷமிந்திரம் । இந்தியே
ஜந்ய ப்ரமாண் ப்ரத்யக்ஷப்ரமாணம் । ஧ுமாடிலிங்கே ஜாயமானமநுமானம் ।
சாஷ்டியேந ஜாயமானமுபமானம் । ஆஸ்வாக்யம் ஶ஬்஦ः । ஆத்மன இந்தியா-
யோசரத்வாத்வ ந ப்ரத்யக்ஷ ப்ரமாண் ப்ரவர்த்தே । நிர்ஶத்வாத்வாத்மனி
நாநுமான ப்ரவர்த்தே । அதிதீயத்வாஜோபமானம் । தஸ்மாடாத்மனி ஶ஬்஦
எவ ப்ரமாணம் । ஆப்தவாக்யம் ஶ஬்஦ः । ஆஸ்வ யதார்஥வக்தா । அத
இஶ்வரவாக்யம் ஶுதிரேவ ஶ஬்஦ः । தஸ்மாஞ்சுதிரேவாத்மனி ப்ரமாணம் ॥

பூர்வீக்கஸாக்ஷிரூப ஸந்யாஸிநை தேன வைஷா: புருபத்வஸ்தாத்வய-
பாராங்குடோஷா யதா ந ஸ்பृஷன்தி, ஏவமாத்மாந வஸ்யமானா அஹ்கா-
தடவஸ்தாத்வயாபாராங்குடோபா ந ஸ்பृஷன்தி । ஏவ யோ ஭ாஸ்யஶாலீ புருப:
ஸாக்ஷிமாதமாத்மாநமஹ்காராடிமிரஸ்பூஷ் சீதன்யமானை ஶுதிமிர்ஜனாதி ஸ
எவ ஜீவந்முக்க: । தத்யை ஶுதிரபி வர்தி । ஹ புது, தச்சமபி
வேடாந்தஶாஸ்திமாத்மனி ப்ரமாணமிதி விஶ்வஸ தடுக்கப்ரகாரேணாவஸ்தாத்வய-
ஸாக்ஷிணமாத்மாந ஜானீஹ ॥

இதி நவமவர்ணகம் ॥

ஒன்பதாவது வர்ணகம்

ஆன்று (ஸ்தூல ஸ்வீக்கம் காரண) சரீரங்களைக் காட்டிலும்
வேறுபட்டது ஆன்று அவஸ்தைகளுக்கும் (ஸ்பிப்பு, ஸ்வப்னம்,
ஸ்வஷப்தி) ஸாக்ஷி ஜீந்து கோசங்களுக்கு (அன்ன மயம்,
பிராண மயம், மனை மயம், விழ்ஞான மயம், ஆணந்தமயம்)
வேறுபட்டது ஸச்சிதானந்த ஸ்வரூபம் என்ற ஆத்மாவின
நாள்கு ஸக்ஷாங்களில் கிவது வரி ஜா கத்தி ஸ் மூன்று

சீரங்களைக் காட்டிலும் வேறுன்று என்ற முதல் லக்ஷணம் விளக்கப்பட்டது.

இந்த சிவது வர்ணகத்தில் மூன்று அவஸ்தைகளிலும் ஸம்பந்தப்படாமல் சாக்ஷியாக இருந்துகொண்டு அவைகளை ஆத்மா பார்த்துக்கொண்டிருக்கிறது என்ற இவது லக்ஷணத்தை விளக்குவோம்.

ஸத்யம், ரஜஸ், தமஸ் என்ற மூன்றும் மனதின் குணங்கள் ஆயினும் மனது என்பது முக்கியமாக ஸத்துவ குணத்தையே உடையது ஸாத்திகமான மனதால்தான் ஆத்மா அறிய முடியுமே தவிர ராஜஸ மனத்தாலும் தாமஸ மனத்தாலும் அறியமுடியாது. ஸத்ய குணம் குக்ஷமமானது, ரஜோகுணம் சஞ்சலமானது, தமோகுணம் ஸ்தூலமானது. புகைமட்டும் நுழையக்கூடிய ஒரு துவாரத்தில் எப்படி பெரிய தூண் நுழையாதோ, காற்றினால் தீபம் அசைந்துகொண்டிருக்கும் பொழுது எப்படி குக்ஷமமான வர்ணத்தை தீர்மானிக்க முடியாதோ, அதேபோல் ஆத்மாவை அறியவேண்டுமாயின் குக்ஷமமான ஸாத்திக மனத்தினால்தான் அறியமுடியும். அதல்லாமல் ஸ்தூல மனதாலும் சஞ்சல மனதாலும் ஸுக்ஷமமான ஆத்மஸ்வரூபத்தை அறியமுடியாது.

மூவகை அவஸ்தை என்பது என்ன? விழிப்பு, ஸ்வப்னம் ஸாஷ்டாப்தி, என்பவை. எல்லா இந்திரியங்களாலும் வெளி விஷயங்களை அறிவது விழிப்பு. விழிப்பில் ஏற்பட்ட அறிவின் ஸம்ஸ்காரத்தால் அந்தக்கரணமே அனுபவிப்பவனுகவும், அனுபவிக்கப்படும் பொருள்களாகவும் மாறுதல் அடைவது ஸ்வப்னம். ஸ்தூலம், ஸுக்ஷமம் ஆகிய ஜகத் எல்லாம் அவைகளுக்குக் காரணமான அஞானத்தில் லயமான யின்பு ஸாக்ஷியால் மட்டுமே அறியத்தக்க அஞானம் மட்டும் மீதம் இருப்பது ஸாஷ்டாப்தி.

இம்மூன்று அவஸ்தையிலும் சாக்ஷியாக ஆத்மா இருக்கிறது என்று சொல்லப்பட்டதே அது எப்படியெனில், ஆத்மா விடத்தில் சாக்ஷியின் லக்ஷணங்கள் இருப்பதால்தான். சாக்ஷியின் லக்ஷணம் எது? ஒரு மனிதன் வேறு மனிதனுடைய அவஸ்தைகள் அவற்றின் கார்யங்கள், இந்த அவஸ்தை களுடன் கூடிய அந்த வேறு மனிதன் இவற்றையெல்லாம்

தள்ளிடம் ஒருவித மாறுபாடுமிர் ஸாமல் தேவில் பார்ப்பதுதான் ஸாக்ஷித்தன கை என்பது, உதாகரணம் : ஒன்றியும் பற்றுதல் இல்லாமல் சும்மாவிருக்கும் ஒரு ஸந்நியாக்கு அங்கு வந்து போகும் மனிதர்களிடமாவது அவர்களின் காரியங்களிலாவது கொஞ்சமும் சம்பந்தமில்லை ஆனாலும் தன் மனதில் கொஞ்சமும் மாறுதல் இல்லாமலே அந்த மனிதர்களையும் அவர்களின் அவஸ்தைகளையும் அதன் காரியங்களையும் அந்த ஸந்நியாளி நேரில் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆகையால் அந்த ஸந்யாஸியை ஸாக்ஷி என்று கூறலாம். இதுபோல் ஆத்மாவும் ஜீவர்களின் மூன்று அவஸ்தைகளையும், மூன்று அவஸ்தைகளின் வியாபாரங்களையும் அவஸ்தைகளுடன் கூடிய ஜீவர்களையும் நேரில் பார்த்துக்கொண்டிருந்த போதிலும் எவ்வித மாறுதலுமில்லாமல் இருக்கிறது.

இதை திருங்டாந்தத்துடன் நன்கு விளக்கிக்கூறுகிறோம். விழிப்புநிலை என்பது ஒரு பெரிய பட்டணம் போலுள்ளது அதன் பிராகாரங்கள் (கோட்டைகள்) போன்றது ஸ்வப்ன வஸ்தை. அதனுள் இந்கும் ஒரு மாளிகைபோல் உள்ளது சஞ்சாப்திநிலை. அந்த மூன்றிற்கும் யஜமானங்கள் பிரபுவைப் போல் இருப்பது அந்த மூன்று அவஸ்தைகளிலும் பற்றுதல் உள்ள ஜீவன் அந்த பிரபு கோட்டைக்கு வெளியில் இருந்து கொண்டு சுகம் துக்கம் ஆகியவைகளை அனுபவித்து அதனால் சந்தோஷத்தையும் வருத்தத்தையும், அடைந்து பிறகு அந்த கோட்டைக்கு உள்ளேயும், சுகம் துக்கம் இரண்டையும் அனுபவித்து சந்தோஷத்தையும் துண்பத்தையும் அடைந்து பிறகு மாளிகைக்கு வந்து எல்லா வியவகாரங்களையும் விட்டு விட்டு சும்மா இருந்துகொண்டு தன் பத்தினியுடன் எவ்விதம் சுகத்தை அனுபவித்துக்கொண்டிருப்பானே அதுபோலவே ஜீவாத்மாவும் விழிப்பில் ஸ்தால சரீரத்தில் அபிமானம் கொண்டு மனது, வாக்கு, சரீரம் என்னும் மூன்று கரணங்களாலும் காரியங்களைச் செய்துகொண்டு விசுவன் என்ற பெயருடன் இருந்துவிட்டு பிறகு ஸ்வப்னநிலையில் ஸுக்ஷம சரீரத்தில் அபிமானம் கொண்டு மனேநுமயமான முக்கரணங்களால் குணமாயும் தோஷமாயும் உள்ள காரியங்களைச் செய்துகொண்டு தைஜஸன் என்ற பெயருடன் இருந்துவிட்டு, பின்னால் காரணசரீரத்தில் அபிமானம்கொண்டு ஸாஷ்டிப்ரி அவஸ்தையில் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்று கரணங்கள் இருக்கிறது.

களையும் அடங்கும்படி செய்து பிராஜ்ஞன் என்ற பெயருடன் நித்தியானந்த சுகத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படி ஆத்மா, மாறுபாடு இல்லாமல் ஒரே நிலையில் இருப்பவனுக்கும் ஆகாசம்போல் எதிலும் பற்று இல்லாத வனுக்கும் இந்துகொண்டே ஜாக்ரத் ஸ்வப்னம் ஸாஷ்டப்தி என்ற முன்று நிலைக்கல்லும் சைதன்யருபமாக சாக்ஷியாக இருக்கிறார்கள். என்று சுருதி (வேதம்) யுக்தி, அனுபவங்களால் அறிய வேண்டும். ‘ஆத்மா ஸாக்ஷியாகவும் அறிபவனுக்கும் தனிப்பட்டவனுக்கும் கணமற்றவனுக்கும் இருக்கிறார்கள்’ என்று சுருதி கூறுகிறது முன் சொன்ன பட்டண திருஷ்டாந்தம் யுக்தி. அனுபவத்தைக்கூறுகிறோம்.

முன் தினத்தில் கண்ட அவஸ்ததாத்ரயங்களை இன்று நினைவுபடுத்திக் கொள்கிறோம். முன் அனுபவித்தது தான் பின்னால் நினைவுக்கு வரும் இப்பொழுது நினைவுக்கு வருவதால் முன் தீனம் அவஸ்ததாத்ரயங்களுடன் ஸப்பந்தப்படாமல் அவற்றை நேரில் கண்டிருக்கிறோமென்று தெரிகிறது. இதனால் ஆத்மா அவஸ்ததாத்ரய ஸாக்ஷி என்று கிடைக்கிறது. இதனால் தான் ஒவ்வொருநாளும் அவஸ்ததாத்ரயங்களை நாம் அனுபவிக்கிறோம். மேலும் முன்காலத்தில் இருந்த அவஸ்ததாத்ரயங்களையும் எதிர்காலத்தில் வரப்போகும் அவஸ்ததாத்ரயங்களையும் வரிசையாக ஆத்மா அனுபவிக்கிறபடியால் மாறி மாறி வரும் அவஸ்ததாத்ரயங்கள் நீங்கியபோதிலும் அதைப்பார்க்கும் ஒரே ஆத்மா நித்யமாக மாருமல் இருக்கிறார்கள் என்பதும் தெரிய வருகிறது.

கேள்வி :— உலகில் எவனுக்கு அவஸ்தைகள் உள்ளனவோ அவனேதான் சாக்ஷியாக - அவஸ்தைகளைப் பார்க்கிறவனுக்கூக்காணப்படுகிறார்கள். நீங்களோ வேலெற்றுவனோ - அவஸ்தைகள் அற்றவனோ ஸாக்ஷியாகக் கூறுகிறீர்களே. இது சரியா?

பதில் :— அந்தக் கரணத்தில் தோன்றும் சைதன்ய ப்ரதி பிம்பமதான் ஜீவன் எனப்படுகிறது. இவனுக்கு சிதாபாஸன் என்று பெயர். இவன் ஸ்வரூபம் பொய்யானது கல்பிதம் இவனுக்குத்தான் அவஸ்தைகள் எல்லாம்.

ஸாஷ்டப்தியில் அந்தக் கரண வயமாகி இல்லாமல் போனபோது அந்தக்கரண பிரதிமிப்பமான ஜீவனும் மறைந்து

விடுகிறது. அப்பொழுது ஜீவன் இன்ஸை ஆகவே அவன் எப்படி ஸாஷாப்தி அவஸ்தா சாக்ஷியாக இருக்கமுடியும்? ஆகவே பிம்பழுதமான ஆத்மாதான் ஸாஷாப்தி சாக்ஷியாக இருக்கிறஞ் என்று கட்டாயம் ஒப்புக்கொள்ளவேண்டும். அப்படியானால் அந்த ஆத்மாவே விழிப்பு, ஸ்வப்னம் முதலிய நிலைகளிலும் சாக்ஷியாக இருக்கிறஞ் என்றால் சுலபமாகி விடுமே? மேலும் மூன்று நிலைகளிலும் ஒரே சாக்ஷி இருப்பது தான் உசிதம்.

மேலும் ஜீவனுக்கு மாறுதல் ஏற்படுவதால் சாக்ஷியாக இருக்கும் நிலைமை அவனுக்குக் கிடையாது ஆத்மாவோ மாறுதல் அடையாததால் சாக்ஷியாக இருக்கும் நிலைமை அதற்குப் பொருந்தும். ஜீவன் எப்படி மாறுதல் உடையவன் எனில், அவன் “நான் சுகி” “நான் துக்கப்படுபவன்” என்று அந்தக்கரண விருத்திகளோடு சேர்ந்துகொண்டு விடுவதால் இவனிடம் மாறுதல்கள் ஏற்பட்டு விடுகின்றன. ஆகவே ஜீவன் சாக்ஷியாக இருக்கமுடியாது.

அப்படியானால் ஜீவஜீத்தவிற் வேறுன சாக்ஷியாக இருக்கும் ஆத்மா யார்? அவன் ஸாஷானாம் என்ன? அவன் இருக்கிறஞ் என்பதற்கு என்ன பிரமாணம்? அதை அறிவதற்கு என்ன உபாயம்?

மாறுதல் இல்லாமல் எப்போதும் ஒரேமாதிரியாக உள்ள வனே சாக்ஷி அதுதான் ஆத்மா அவன் ஆகாசம்போல் எங்கும் நிறைந்தவன். சக்சிதானந்தரூபன் அவனே அந்தக் கரணத்தில் பிரவேசித்து ஜீவ ருபத்தையடைந்து பிரபஞ்ச காரியங்களை நடத்துகிறஞ். இப்படிப்பட்ட பாரமார்த்திகமான ஆத்மா உண்டு என்பதற்கு வேதமிதான் பிரமாணம்.

அந்தக்கரணத்தில் பிரவேசித்த சிதாபாஸன் (சேதனன் போல் தோன்று விறவன்) என்ற ஜீவன் அவஸ்தைகளோடு கூடியவன் அவன் இப்பொழுது விழித்துக்கொண்டிருக்கிறஞ், இப்போது ஸ்வப்னம் காண்கிறஞ். இப்போது சாஷாப்தியில் அஞானத்தினால் மயங்கி இருக்கிறஞ். இப்போது சுகப்படுகிறஞ். இப்போது துக்கப்படுகிறஞ், இப்போது உதாசினாக இருக்கிறஞ் என்றெல்லாம் இந்த ஜீவனின் பலவித அவஸ்தைகள் எல்லாவற்றையும் தான் சித்ருபியாக (ஞான ரூபி) இருந்துகொண்டு எவன் அறிகிறுகேனு அவனே ஆத்மா,

அவள்தான் மூன்று அவஸ்தை களையும் நேரில் பார்க்கிறவள் சாக்ஷி என்று தெரிந்துகொள்ள வேணும்.

அந்த ஆத்மாவுக்கு தன்னுடைய மாறுதலற்ற தன்மை எப்படித் தெரிகிறது எனில், தன் முகத்தின் அழகைத் தான் நேரில் பார்க்க முடியாவிட்டாலும், கண்ணுடியில் விழும் தன் பிரதிபிம்பம் மூலம் அதை எப்படி அறிய முடிகிறதோ அப்படியே ஆத்மாவும் தன் மாறுதலற்ற தன்மையை அந்தக் கரணாத்தில் விழும் தன் பிரதிபிம்பம் மூலம் அறிய முடியும்.

கண்ணுடியும் அதனுள் காணப்படும் முகத்தின் பிரதிபிம்பமும், பிம்பாமான முகத்தை எப்படி அறிவதில்கீலோ அப்படியே அந்கக்காணமும் அகில் தோன்றும் பிரதிபிம்பமான ஜீவனும் பிம்பருப்பான ஆத்மாவை அறிய முடியாது.

அப்படியானால் இந்த ஆத்மா எக்னெல் அறியப் படுகிறது எனில் எதனாலும் அறியப்படவில்கீல் அறியப்படும் வல்துக்கள் எல்லாம் தீருச்சயம்-ஞோன்த்திர்க்கிணிஷய மானது ஆத்மா அறிவு ஏப்பானது ஸ்வஸ்ய பிரகாசமான ஆத்மா வேறு வல்துவினால் அறியப்படுவகின்கீல். இது எப்படி எனில் பார்க்கப்படும் கடம் அதைப் பார்ப்பலகீன் அறிவதில்கீல். அதைப் பார்ப்பவன் தானே அறிவுள்ளவனுனதால் தன்கீரத்தானே தான் அறிந்து கொள்கிறான். ஒந்தாற்றாற்றனம் பத்து மனிதர்கள் சேர்ந்து பிரவாக்முள்ள ஆற்றை நடந்து தான் டி ரைர் கள். அக்கரைக்கு வந்தபின் எல்லோரும் வந்துவிட்டார்களா என்று சோதிக்க ஒவ்வொருவனும் மற்றவர்களை எண்ணிலிட்டு (தன்கீன விட்டு விட்டு) ஒருவன் 10வது நபர் காணவில்கீயே அவன் பிரவாறுத்தால் அடத்துக்கொண்டு போகப்பட்டு இறந்துவிட்டான் என்று தீர்மானித்து வருந்திக்கொண்டிருக்கிறானில் அங்கு ஒரு வழிப்போக்கன் வந்து ‘ஏன் அழகிறிர்கள்’ என்று கேட்க, “நாய்கள் 10 பேர்கள் வந்தோம் இப்பொழுது 10வது பேர்வழி காணவில்கீ” என்றார்கள். வழிப்போக்கன் இவர்கள் 10 பேரை நிற்கவைத்து ஒவ்வொருவராக எண்ணிக்காம் கடைசியில் “10வது பேர்வழி நீயேகான்” என்றார். எல்லோரும் ஆணந்தம் அடைந்தனர். இந்த உதாரணத்தில் இறந்துபோய்விட்டான் என்று நம்பின 10வது பேர்வழி

பிச்னிட்டு தன்னித் தானேதான் அறிந்து கொள்கிறார், தன்னின்காட்டி வூம் வேறுன் 9 பேர்களில் ஒருவராலும் அறியப்படுவதில்லை. அதேபோல் ஆக்மா தானே அனுபவ ஸ்வருபனுதால் மற்றதால் அறியப்படுவதில்லை என்று உணரவும்.

இதற்கு பிரமாணம் என்ன? பிரமாணங்கள் 4 வகைப் படும். (1) பிரத்யக்ஷம் (2) அனுமானம் (3) உபமானம் (4) சப்தம் என்பதை. இவை தனித் தீவிர மேலும் நான்கும் உண்டு (1) அர்த்தாபக்ஷி (2) ஸம்பவம் (3) ஜிரும்யம் (4) அனுபவப்பதி எனப்படும். பின் சொல்லப்பட்ட நான்கும் முன் சொல்லப்பட்ட நான்கிலேயே அடங்கியுள்ளது என்று தீர்மானம். வேதாந்திகளில் சிலர் பிரமாணங்கள் ஆறு என்பார்கள். இவற்றின் வகைணம் முதலியவைகளை இங்கு கூற ஆரம்பித்தால் ரொம்பவும் விரிவாகிவிடும். ஆகையால் நமக்குத் தேவையானதை மட்டும் கூறுவோம். அக்ஷம் என்றால் இந்திரியம் இந்திரியத்தால் உண்டாகும் பிரமாணம் பிரத்யக்ஷ பிரமாணம் புதை முதலிய அடையாளங்களினால் ஏற்படுவது அனுமானம். ஸாத்ருச்யத்தினால் ஏற்படுவது உபமானம். நண்பனின் வாக்யம் சப்தம் என்பது

ஆக்மா இந்திரியங்களால் அறியப்பட முடியாது. அதனால் பிரத்யக்ஷ பிரமாணம் இங்கு உபயோகமாகாது. ஆக்மாவில் பாகம் இல்லாததால் அனுமானமும் இங்கு வராது. ஆக்மா ஒன்றுனதால் உபமானமும் இதற்கு சொல்லமுடியாது. ஆகவே ஆக்மா உண்டு என்பதற்கு சப்தமதான் பிரமாணம். நண்பனின் வாக்யம் தான் சப்த ப்ரமாணமென்பது. உண்மையை சொல்லவன் தான் நண்பன். ஆகையால் உண்மையைச் சொல்லும் முக்ய நண்பரான ஈசுவரனுடைய வாக்யமான வேதம் தான் சப்தப்ரமாணமாகும் ஆகையால் ஆக்மா உண்டு என்பதற்கு சுருதி (வேதம்) தான் பிரமாணமாகும்.

முன்பு சொன்ன உதாஹரணத்தில் பார்த்துக்கொண்டிருக்கும் ஸந்தியாசியை அவரால் பார்க்கப்படும் மனிதர்கள் அவர்களுடைய நிலைகள், அதன் சாரியங்கள், அன்தோங்கள் இவை எல்லாம் பாரிக்கிற நிலை அப்படி யே ஆக்மாவை அவரால் பார்க்கப்படும் அகங்காரம், அதன்

நிலை. அதன் காரியங்கள், குண தோஷங்கள் இவை பாதிப்பதில்லை. இப்படி எந்த பாக்யசாலி வேதங்கள் மூலம் சாக்ஷி ரூபியாயும் அங்காரம் முதல்யவைகளால் பாதிக்கப்படாதவனுடும் சைதனைய ஸ்வருபியாயும் உள்ள ஆத்மாவை அறிவிருந்து அவனே ஜீவன் முத்தன் என்று வேதம் சொல்லுகிறது. இதைத் தரன் எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும்.

ஒன்பதாவது வர்ணகம் முற்றும்.

॥ ஦ஶமார்ணகம் ॥

இநான் ஦ஶமார்ணகே ஆத்மனः பञ்சகோशव्यतिरिक्तन्वमुच्यते ।
அன்மயப்ராணமயமனோமயவிஜானமயானந்மயா: பञ்ச கோஶः । அன்ம-
விகாரஶுக்லஃ: ணினஜந்யं பட்டமாவவிஜா: யஹிதமனைநைவ வர்஧மா: மி஦் ஸ்஥ூல-
ஶரீரமேவாஞ்சமயகோஶः । கர்மநிர்யை: தக பிராண: பிராணமயகோஶः ।
ஜானேநிர்யை: ஸஹ மனோ மனோமயகோஶः । தேரேவ மஹ சூத்ரிவிஜான-
மயகோஶः । பிரியமாடப்ரமோடவृத்திநிஃ பஹஜானமயநந்மயகோஶः । இष-
வஸ்தும்஦ர்ஶனம்தோப: பிரியம் । தட்டமுடுக்கமஸ்தந்தேவோ ஸோத: । தத்துமய-
ஸ்தந்தோப: ப்ரமோத: । ஏஏ பञ்ச கோஶः । யதா ஖ட்டங் தத்கோஶः,
யிரலிங்க ஸ்புட: , ஆப்ரகுல் த்வக், புரங் கஞ்சுக: , இத்யெதான்யேதே
யதா ஆஞ்சாடயந்தி, ஏஏ பञ்ச கோஶ அப்பாத்மானமாஞ்சாடயந்தி ।
அன: கோஶ இதி ஸங்ஜா । நனு ஖ட்டாடீநாந் தத்கோஶாடீநாந் ச ஸ்தா
மிஞா । பञ்சகோஶாநாமாத்மமிஞமத்தாக்த்வாभாவாக்கோஶாடி஭்யோ வைஷ்ம்யாத்
கத்மாத்மாஞ்சாடக்த்வமிதி சேத, உஉத்யதே । ஆடித்யகிரணபரிணாம-
விஶேஷத்வாந்மேவஸ்ய ஆடித்யமதைவ ஸ்தா, தத்தாபி ஸ மேவ ஆடித்ய
யதா ஆஞ்சாடயதி; அயிமுபஜிவ்ய வர்஧மானஸ்ய ஧ுமஸ்யாப்யமே: ஸதை
ஸ்தா, தத்தாபி ஸ ஧ூஸே யதா அயிமாஞ்சாடயதி; ஏவமாத்மஸ்தாயா
ஸ்தாவந்தோபி கோஶ ஆத்மானமாஞ்சாடயந்தி ॥

इतः परमात्मनः पञ्चकोशान्तिरिक्तत्वमुच्यते । खड्गादिकं
तन्कोशादिकं चैकत्वेन खड्गादिस्त्रपेण व्यवह्रियमाणमपि तत्
खड्गादिकं कोशादिभिन्नम् । तद्वत्पञ्चकोशाभिन्नत्वेन व्यवह्रियमाणोऽप्यात्मा
तेभ्यो व्यतिरिक्त एव । नन्वात्मनः कोशानां चैकत्वेन
व्यवह्रियमाणत्वात्परस्परसंबन्धोऽस्तीति वक्तव्यम्, आत्मनो न
केनापि संबन्धः, स निरञ्जन इति कथमुच्यत इति चेत्, मृण ।
संबन्धोऽनेकप्रकारः । तर्कसिद्धान्ते समवायसंबन्धः संयोगसंबन्ध इति
द्विप्रकारः । अवयवावयविनोर्गुणगुणिनोः क्रियाक्रियावतोर्जातिव्यक्त्यो-
र्धिशेषनित्यद्रव्ययोश्च समवायः संबन्धः । आत्मनः पञ्चकोशानां
चावयवावयव्यादिष्वपरिगणनात् समवायः । तर्हि भेरीदण्डयोरिव
संयोगोऽस्तिवति चेत्, आत्मनो द्रव्यत्वानज्ञीकारात्सोऽपि न संभवति ।
तद्वात्मनः कोशानां च को वा संबन्ध इति चेत्, रज्जुसर्पयोः
शुक्तिकारजतयोः स्थाणुपुरुषोराकाशवर्णयोरिव चाध्याससंबन्ध एव ।
अयमध्यास एकतराध्यासो वा अन्योन्याध्यासो वेति चेत्, अहकार-
स्यात्मनश्च मिलित्वैकप्रत्ययविषयत्वादन्योन्याध्यास एव ॥

आत्मनोऽन्नमयकोशस्य चान्योन्याध्यासः कथमिति चेत्,
उच्यते । ‘अहं मनुष्यः’ ‘अहं देवः’ इति ‘अहं स्त्री’ ‘अहं
पुरुषः’ इति ‘अहं जातः’ ‘अहं वर्ते’ अहं वृद्धिं गतः’ ‘अहं विपरि-
णतः’ ‘अहं जीर्णः’ ‘अहमितः परं मरिष्यामि’ इति ‘अहं बालः’
‘अहं कुमारः’ ‘अहं युवा’ ‘अहं वृद्धः’ इति ‘अहं ब्राह्मणः’ ‘अहं
क्षत्रियः’ ‘अहं वैश्यः’ ‘अहं शूद्रः’ इति ‘अहं ब्रह्मचारी’ ‘अहं
गृहस्थः’ ‘अहं वानप्रस्थः’ ‘अहं संन्यासी’ इति ‘अहमाध्रः’
‘अहं द्राविडः’ ‘अहं कर्णाटकः’ इति ‘अहं श्रीवत्सगोत्रः’ ‘अहं
कौशिकगोत्रः’ इति ‘अहं रामः’ ‘अहं कृष्णः’ ‘अहं शंकरः’

‘अहं महादेवः’ इति ‘अहं दीक्षितः’ ‘अहं शास्त्री’ इति ‘अहं योद्धा’ ‘अहं भोजी’ इति चात्रमयकोशविकारधर्मानात्मन्यध्यस्यति। आत्मनिष्टुच्चिदानन्दानन्नमयकोशे शरीरे ‘मम शरीरमस्ति भाति प्रियम्’ इत्यध्यस्यति। एवमन्नमयकोशस्यात्मनश्चान्योन्याध्यासः ॥

अथ प्राणमयकोशस्यात्मनश्चान्योन्याध्यासः कथमिति चेत् । ‘अहं क्षुप्रावान्’ ‘अहं पिपासावान्’ ‘अहं बलवान्’ ‘अहं वीरवान्’ ‘अहं क्रियावान्’ ‘अहं वक्ता’ ‘अहं गन्ता’ ‘अहं दाता’ ‘अहं विसर्जयिता’ ‘अहमानन्दयिता’ ‘अहं पूर्कः’ ‘अहं पङ्कः’ ‘अहं विहस्तः’ ‘अहं पण्डः’ इत्येवं प्राणमयकोशविकारानात्मन्यध्यस्यति। आत्मनः सच्चिदानन्दान् ‘मम प्राणोऽस्ति भाति प्रियः’ इति प्राणमयकोशे चाध्यस्यति। एवं प्राणमयकोशस्यात्मनश्चान्योन्याध्यासः ॥

अथ मनोमयकोशस्यात्मनश्चान्योन्याध्यास उच्यते । ‘अहं संकल्पगान्’ ‘अहं विकल्पवान्’ अहं शोकगान्’ ‘अहं मोहवान्’ ‘अहं कामी’ ‘अहं लोभी’ ‘अहं श्रोता’ ‘अहं स्पृष्टा’ ‘अहं द्रूष्टा’ ‘अहं रसयिता’ ‘अहं प्राता’ ‘अहं वधिरः’ ‘अहमन्धः’ इत्येवं मनोमयकोशविकारान् आत्मन्यध्यस्यति । आत्मधर्मान् सच्चिदानन्दानश्च ‘मम मनः सम्यगस्ति भाति प्रियम्’ इति मनोमयकोशे ध्यस्यति । एवं मनोमयकोशस्यात्मनश्चान्योन्याध्यासः ॥

अथ विज्ञानमयकोशस्यात्मनश्चान्योन्याध्यास उच्यते । ‘अहं कर्ता’ ‘अहं बुद्धिमान्’ ‘अहमूहापोहचतुरः’ ‘अहमेकपन्तग्राही’ ‘अहं लोकान्तरगामी’ ‘अहं रागी’ ‘अहं देवी’ ‘अहं श्रोत्रियः’ ‘अहं पण्डितः’ ‘अहं विरक्तः’ ‘अहं भक्तिमान्’ ‘अहमुपासकः’ ‘अहं ज्ञानी’ इत्येवं विज्ञानमयकोशविकारानात्मन्यध्यस्यति । आत्म-

लक्षणसच्चिदानन्दान् ‘मम बुद्धिरस्ति भाति प्रिया’ इति विज्ञानमय-
कोशे चाध्यस्ति । एवं विज्ञानमयकोशस्यात्मनश्चान्योन्याध्यासः ॥

अथानन्दमयकोशस्यात्मनश्चान्योन्याध्यास उच्यते । ‘अहं
भोक्ता’ ‘अहं सुखी’ ‘अहं संतुष्टः’ ‘अहं साच्चिक्षः’ ‘अहं
राजसः’ ‘अहं तामसः’ ‘अहं जडः’ ‘अहं मूढः’ ‘अहं शून्यः’
‘अहं दुष्टः’ ‘अहं मोहितः’ ‘अहमपिवेकी’ ‘अहं आनन्दः’ इत्येव-
मानन्दमयकोशविकारानात्मन्यध्यस्ति । आत्मनः सच्चिदानन्दान्तर-
‘ममाज्ञानमस्ति भाति सुखम्’ इत्यानन्दमयकोशेऽध्यस्ति । एव-
मानन्दमयकोशस्यात्मनश्चान्योन्याध्यासः ॥

एवं पञ्चकोशानामात्मनश्चान्योन्याध्यासः संबन्धः । अयमध्यासः
केनागच्छ गीति चेत्, अयमात्मा, एते पञ्च कोशाः, इति सम्प-
रिभूत्य ज्ञानाभावादविवेकेनागच्छति । तर्हि कोशानामात्मनश्च
विवेकः कथमिति चेत्, उच्यते । लोके पशुपुत्रमित्रकलत्रगृहधन-
धान्यादिवत् ‘इदं मम शरीरम्’ ‘अयं मम प्राणः’ ‘इदं मम मनः’
‘इयं मम बुद्धिः’ ‘इदं ममाज्ञानम्’ इति ‘इदं मम’ इति बुद्धिविषय-
त्वाच्छरीरादिरूपाः पञ्च कोशा आत्मा न भवन्ति, किं तु पश्चादि-
वदनात्मैवेति पञ्च कोशाश्चात्मा च पृथकपृथगिति युक्तिः । शरीररहित
आहमेति प्रतिपादिकाः ‘अशरीरम्—’ इत्यादिश्रुतयश्च सन्ति । पश्चा-
दीनां क्षबृद्धयादिविकारास्तत्सामिनं द्रष्टारं यथा न स्पृशन्तीत्यनु-
भवः, एवं शरीरादिपञ्चकोशविकारा द्रष्टारमात्मानं मां कदापि न
स्पृशन्तीत्यनुभवः ॥

ननु हे स्वामिन्, भवद्विरुक्तपश्चादिदृष्टान्तस्य बाह्यत्वात्स
शातुं योग्यः; दार्ढान्तिकस्यान्तरत्वात्स मम खुर्दि नारोहति; किं च
पञ्च कोशाः पश्चादिवत्पृथक्नावभासन्ते, किं तु तस्मायःपिण्डवदात्म-

નૈકતયાડવભાસન્તે ; એવં દૃષ્ટાન્તદાર્થાનિતકયોર્ધુ વૈષમ્યમસ્તિ ; કથં
તેષામાત્મનઃ ખ્યપ્રકાશાત્પૃથકત્વેન જ્ઞાનમિતિ ચેતુ , શ્રુણુ । બાદ્ધ-
દૃષ્ટિનેત્રમ् । સ્વક્ષમદશ્ટિબુદ્ધિઃ । બાદ્ધદૃષ્ટયા જ્ઞાતુમશક્યા અપિ પદાર્થિ
આન્તરદૃષ્ટયા જ્ઞાતું શક્યન્તે । બાદ્ધવીણાતન્ત્રાસ્તત્ત્વરાણાં તમજલાદયેઃ
પુષ્પાન્સુગન્ધસ્ય ચ પૃથકત્વેન સ્થૂલદૃષ્ટયા જ્ઞાતુમશક્યત્વેડપિ સ્વક્ષમ-
શ્રોત્વાદિજ્ઞાનેનિદ્રિયબુદ્ધિમતા પુરુષેણ પૃથકત્વેન ‘ઇથી વીણાતન્ત્રી , ઇમે
ખરાઃ’ ‘ઇદં જલમ् , અયમયિઃ’ ‘ઇદં પુષ્પમ् , અં સુગન્ધઃ’
ઇતિ વીણાદિર્ભ્યઃ પૃથકત્વેન ખરાદીનાં જ્ઞાનં સુકરમ् । એવમેવ
ક્ષીરજલયોર્વિભજનમન્યેષાં દુષ્કરમપિ હંસાનાં સુકરમ् । એતદુભ્યં
યથા તથા આત્મનઃ સકાશાત્પત્રકોશાનાં પૃથકરણં સ્થૂલબુદ્ધીનાં
દુષ્કરમપિ સ્વક્ષમબુદ્ધીનાં સુકરમ् ॥

હે પુત્ર , સિદ્ધાન્તં વચઃ શ્રુણુ । એતાવત્પર્યન્તે કાલવાસનયા
યુક્તાનાં યઃ પ્રપञ્ચવ્યવહારસ્તમજ્ઞીકૃત્ય પત્ર કોશા ઇતિ તદ્વિબેક ઇતિ
ચૈવમાદ્યુક્તમ् । પરમાર્થે વિચાર્યમાળે આત્મનિ ન પત્ર કોશા:
સન્તિ । કથમિતિ ચેતુ । યથા રજૌ સર્પઃ , શુક્તિકાયાં રજતમ् ,
સ્યાણૌ પુરુષઃ , આકાશે નીલિમા , ઇત્યેતેષાં આન્ત્યા પ્રતીતિમાત્રમેવ
ન સ્વરૂપેણાવસ્થાનમ् ; કાલતયેડ્યારોપિતાનાં તેરાં સર્પદીનાં ન
વાસ્તવતા ; તથા આત્મનિ પત્ર કોશા અપ્યારોપિતા એવ ન વાસ્તવાઃ ।
લોકે યદારોપિતં તદરદેવ , યથા દ્વિચન્દ્રાદિકમ् । તથા પત્રકોશા
અપ્યાત્મન્યારોપિતત્વાનિમથ્યાભૂતા એવ ॥

નન્વારોપિતમર્પાદયો ઽધિપુનજ્ઞાને સનિ તત્ત્વણમેવ ન
પ્રતીયન્તે , પત્ર કોશાસ્ત્રાત્મજ્ઞાને સત્યપિ પ્રતીયન્ત એવ ન
નશન્તિ , તેનાં કથમારોપિતત્વમિતિ ચેતઃ , શ્રુણુ । લોકે શાંતિમાસિ-
સત્ત્વ વ્યાવહારિકસત્ત્વ પારમાર્થિકસત્ત્વ ઇતિ ચ ત્રિવિધં સત્ત્વ । ઈશ્વરસ્તુષ્ટિ-

जीवसृष्टिरिति च द्विविधा सृष्टिः । एवं सत्यध्यासरूपं शुक्तिकारजतादिकं सर्वं जीवसृष्टिः । इदं प्रातिभासिकं मत् । अस्या जीवसृष्टेऽधिष्ठानभूतमाकाशादिकं सर्वं व्यावहारिकं सत् । तत्सर्वमीथरसृष्टिः । अस्या ईश्वरसृष्टेऽप्यधिष्ठानभूतं यद्रब्बा तत्पारमार्थिकं मत् । तदेव वित्यम् । व्यावहारिकं सत् व्यवहारक्षयपर्यन्तं तिष्ठति । प्रातिभासिकं मत् प्रतिभासक्षयपर्यन्तं तिष्ठति । प्रातिभासिकं व्यावहारिकमपि प्रातिभासिकवदधिष्ठानज्ञानेन सद्यो नश्येत् यदि आमज्ञाननो जीवसुखा अपि न स्युः, ज्ञानोपदेशगुरुशिष्यपरंपरा चापि न स्यात्, ज्ञानिनां व्यवहाराभावात् अज्ञानिनां चोपदेष्टुमशक्तत्वात् । तस्माद्यथा मृद्यध्यस्तः पृथुवृभोदराकारो घटो यावत्कुलालव्यापारक्षयं तिष्ठति, एवमात्मन्यध्यस्ताः पञ्च कोशा मिथ्येति ज्ञाता अपि यावत्प्रारब्धक्षयं दण्डपटवन्प्रतीयन्त इति जानीहि ॥

किं बहुना ? सिद्धान्तस्त्वेवम् । मृद्यारोपिते घटनामरुपे वाधिते सति मृन्मालं यथा सत्यतया अवशिष्यते, एवमात्मन्यारोपितेषु पञ्चकोशोऽत्मज्ञानेन वाधितेषु मन्त्सु म चदानन्दरूप आन्मेक एव सत्यतया अवशिष्यत इत्ये । यो जानाति म एवात्मज्ञानी, ग एव ब्रह्मज्ञानी, तस्येव विदेहमुक्तिर्भविष्यतीति सर्वा अप्युपनिशद उद्घोषयन्ति ॥

इति दशमरण्णकम् ॥

பத்தோவது வர்ணகம்

இந்த 10வது வர்ணகத்தில் ஆத்மா பஞ்சகோசங்களுக்கு அப்பால்பட்டவன் என்பது விளக்கப்படும். அன்னமயம், பிராணமயம், மனேமயம், விழ்ஞானமயம், ஆனந்தமயம் என்று ஐந்து கோசங்கள் உள். அன்னத்தின் மாறுதல்களான ஈக்லம், சோணிதம் இவைகள் மூலம் உண்டானதும் ஆறுவித மாறுபாடுகளை உடையதும் அன்னத்தினால் வளர்வதுமான இந்த ஸ்தூல சரீரம் அன்னமயகோசம் எனப்படும். கர்மேந்திரியங்கள் ஐந்தும் (வாக்து, கை, கால், பாயு, உபஸ்தம்) பிராணன் ஐந்தும் சேர்ந்து பிராணமயகோசம், ஞானேந்திரியங்கள் ஐந்தும் (காது, தோல், கண், நாக்க, மூக்க) மனமுறை சேர்ந்தது மனேமய கோசம் மேற்படி ந் ஞானேந்திரியங்களும். புத்தியும் சேர்ந்தது விழ்ஞானமய கோசம். ஆனந்தமயகோசம் என்பது பிரியம், மோதம், பிரமோதம் என்ற விருத்திகளும் அஜ்ஞானமும் சேர்ந்தது. தான் விரும்பிய வஸ்துவைப் பார்ப்பதினால் ஏற்படும் சந்தோஷம் பிரியம் எனப்படும். அந்த வஸ்துவை அடைவதால் ஏற்படும் சந்தோஷம் மோதமாகும். அதையே தான் அனுபவிப்பதால் ஏற்படும் சந்தோஷம் ப்ரமோதம்.

மேலே ஐந்து கோசங்கள் சொல்லப்பட்டன. வரஞுக்கு உறை போலும், சிவலிங்கத்துக்கு சம்புடம் போலும், மாம்பழத்துக்கு தோல் போலவும், மனிதனுக்கு சட்டை போலவும் (எப்படி இவை மூடிக்கொண்டிருக்கின்றனவே அப்படி) ஐந்து கோசங்கள் ஆத்மாவை மூடிக்கொண்டிருக்கின்றன. அதனால் கோசம் எனப்பெயர்.

கேள்வி:— வானும் உறையும் தனித்தனியாக இருப்பதைக் காண்கிறோம் பஞ்சகோசங்களோ ஆத்மாவை விட்டுதனியாக ஒரு இடத்திலும் இருக்கவில்லை ஆத்மாவின் இருப்பைத்தவிற் பஞ்சகோசங்களுக்குத் தனியாக இருப்பே இல்லை. இரண்டு பொருள்கள் தனித்தனியாக இருந்தால்தான் ஒன்று மற்றொன்றை மறைப்பதாகக்கூற முடியும். ஆகவே பஞ்சகோசங்கள் ஆத்மாவை மறைப்பதாக எப்படிக்கூற முடியும்?

பதில்:— ஸுவரியனுடைய கிரணங்கள்தான் மேகமாக ஆகின்றன. ஸுவரியன் இல்லாவிட்டால் மேகம் இல்லை,

ஆகையால் ஸுவிரியன் மேகம் இரண்டின் இருப்பும் ஒன்றுதான் ஆனாலும் மேகம் ஸுவிரியனா மறைக்கிறது. அக்னியிலிருந்தே புகை உண்டாகிறது இரண்டினுடைய இருப்பும் ஒன்றே. இருந்தாலும் புகை அக்னியை மறைக்கிறதல்லவா இதுபோல் ஆத்மாவின் இருத்தலால் தனக்கு இருத்தலை உடைய கோசங்கள் ஆத்மாவை மறைக்கமுடியும்.

இனி ஆத்மா பஞ்சகோசங்களைக்காட்டிலும் வேறு பட்டவன் என்பதை கவனிப்போம். வாஜோ உறையில் போட்டிருக்கும்போது இரண்டு என்ற சொல்லாமல் அதை வாள் என்று ஒன்றுக்காலே சொல்லுகிறோம் ஆனாலும் கத்தி உறையைக்காட்டிலும் வேறுதான் அதே போல் பஞ்சகோசங்களை ஆத்மாவுடன் சேர்த்தே நாம் சொன்ன போதிலும் அவை வெவ்வேறுனவைதான்.

கேள்வி:— ஆத்மாவையும் கோசங்களையும் ஒன்றுக்காலே வியவஹாரம் செய்வதால் அவற்றுக்கு ஒன்றுக்கொன்று சம்பந்தம் இருக்கிறது என்று சொல்லவேணும் ஆகவே ஆத்மாவுக்கு எதனுடனும் சம்பந்தமில்லை அது மாசற்றது, என்றெல்லாம் சொல்வது எப்படிப்பொருந்தும்?

பதில்:— தர்க்க சாஸ்திரத்தில் சம்பந்தம் என்பது இருவகைப்படும் (1) ஸமவாய சம்பந்தம் (2) ஸம கேயாக சம்பந்தம் என்று. ஸமவாய ஸம்பந்தம் என்பது, அவயவத் திற்கும் அவயவத்தோடு கூடிய வஸ்துவிற்கும் குணத்துக்கும் குணத்தை உடையதற்கும், செய்கைக்கும் செய்பவனுக்கம், ஜாதிக்கும் வியக்கிக்கும் விசேஷத்திற்கும் நித்யமாய் உள்ள திரவ்யங்களுக்கும் உள்ள சம்பந்தம். இப்படிப்பட்ட ஸமவாய சம்பந்தம் ஆத்மாவுக்கும் ஜந்து கோசங்களுக்கும் சொல்லமுடியாது. ஏனெனில் முன் சொன்ன வகைகளில் இவை சேரவில்லை. அப்படியானால் பேரிகைக்கும் அதைத் தட்டும் தடிக்கும் உள்ள ஸம்யோக ஸம்பந்தம் இவற்றிற்குக் கூறலாமோ எனில், ஆதுவுமில்லை. திரவ்யங்களுக்குத்தான் ஸம்யோக ஸம்பந்தம் உண்டு. ஆத்மா த்ரவ்யமல்ல. ஆகையால் ஸம்யோக சம்பந்தமும் இல்லை. அப்படியானால் ஆத்மாவுக்கும் ஜந்து கோசங்களுக்கும் உள்ள சம்பந்தம் எந்த வகையானது என்று கேட்டால், கயிற்றுக்கும் பாம்புக்கும், கிளிஞ்சலுக்கும் வெள்ளிக்கும், நூணுக்கும்

மனுஷ்யனுக்கும், ஆகாயத்துக்கும் வர்ணத்துக்கும் உள்ளதுபோல் அத்யாஸ (சுமத்தல்) சம்பந்தம்தான் அதாவது ஒன்றினால்வாவத்தை அந்த ஸ்வபாவம் இல்லாத மற்றொன்றின்பேரில் சுமத்துவதே அத்தியாஸம். அத்யாஸம் இருவகைப்படிம் : ஏகதராத்யாஸம் (ஏதாவது ஒன்றுக்குமட்டும் மற்றொன்றில் அத்யாஸம்) அந்யோந்யாத்யாஸம் (ஒன்றுக்கொன்று அத்யாஸம்) அறங்காரமும் ஆத்மாவும் சேர்ந்தே ஒரே ரூணத்தால் அறியப்படுவதால் இங்கு அந்யோந்யாத்யாஸம்தான்.

ஆத்மாவுக்கும் அன்னமயகோசத்துக்கும் ஒன்றுக்கொன்று எப்படி அத்யாஸம் (சுமத்தல்) காணப்படுகிறது என்று பார்ப்போம். நான் மனுவியன் நான் தேவன் என்றும், நான் புருஷன் நான் ஸ்தீரேன் என்றும், நான் பிறந்தேன் நான் இருக்கிறேன், நான் வளர்ந்திருக்கிறேன், நான் மாறுதலடைந்திருக்கிறேன், நான் மூப்பு அடைந்திருக்கிறேன், நான் இனி இறப்பேன் என்றும், நான் குழந்தை நான் இளவயதானவன், நான் வாவிபன் நான் கிழவன் என்றும், நான் பிரம்மணன், நான் கூத்திரியன் நான் வைச்யன் என்றும், நான் பிரம்மசாரி, நான் கிருக்கல்தன், நான் வானப்ரஸ்தன், நான் சந்தியாசி, என்றும் நான் தமிழன், நான் தெலுங்கன் என்றும், நான் ஸ்ரீவத்ஸகோத்திரகாரன் நான் கௌசிக கோத்திரமுடையவன் என்றும், நான் ராமன், நான் சங்கரன், நான் கோவிந்தன் என்றும், நான் தீக்ஷிதன், நான் சாஸ்திரி என்றும், நான் யுத்தவீரன், நான் அனுபவிப்பவன் என்றும். அன்னமயகோசத்தில் உள்ள மாறுதலடையும் தர்மங்களை ஆத்மாவின் பேரில் சுமத்துக்கிறோம் ஆத்மாவிலுள்ள சக்சிதானந்தங்களை “என் சரீரம் இருக்கிறது பிரகாசிக்கிறது. பிரியமாக இருக்கிறது” என்று சரீரத்தில் ஆரோபம் செய்கிறோம். இவ்வாறு அன்னமயகோசத்திற்கும் ஆத்மாவிற்கும் ஒன்றுக்கொன்று ஆரோபம் காட்டப்பட்டது.

இனி பிராணமயகோசத்துக்கும் ஆத்மாவுக்கும் ஒன்றுக்கொன்று எப்படி அத்யாஸம் ஏற்பட்டிருக்கிறது எனப்பார்ப்போம். “நான் பசியுள்ளவன் எனக்கு தாகம் உண்டு. நான் பலவான், நான் வீரயவான், நான் செய்கையுடையவன், நான் பேச்சாளி, நான் போகிறவன், நான் கொட்டயாளி நான் ஆனாந்தமடபவன், நான் ஊழை நான்

நொண்டி, என்றெல்லாம் கூறுவதன் மூலம் பிராணமய கோசத்தின் தர்மங்களை ஆத்மாவின் பேரில் சுமத்துகிறோம். ஆத்மாவின் சச்சிதானந்த தர்மங்களை பிராணமய கோசத்தின் பேரில் சுமத்தி “என்னுடைய பிராணன் இருக்கிறது விளங்கிறது. பிரியமாயிருக்கிறது” என்று சொல்லுகிறோம் ஆகவே பிராணமய கோசத்துக்கும் அத்மாவுக்கும் ஒன்றுக்கொண்டு அத்யாஸம் என்ற சம்பந்தம் உண்டு.

இப்படியே மனோமய கோசத்துக்கும் ஆத்மாவுக்கும் ஒன்றுக்கொண்டு அத்யாஸம் (சுமத்தல்) என்ற சம்பந்தம் இருப்பதை கவனிப்போம். நான் ஸங்கல்பமுள்ளவன், நான் விகல்பமுள்ளவன் நான் துக்கத்தை உடையவன், நான் மோகமடைந்தவன், நான் காமனை உள்ளவன், நான் லோபி, நான் கேட்பவன், நான் பார்ப்பவன், நான் தொடுபவன், நான் சுவையறிபவன், நான் முகர்பவன், நான் செவிடன், நான் குருடன், என்று மனோமய கோசத்தின் காரியங்களை அதற்கு சம்பந்தமில்லாத ஆத்மாவின் பேரில் சுமத்தி இரண்டையும் ஒன்றுக்கவே பேசுகிறோம். ஆத்மாவின் ஸ்வரூபமான சச்சிதானந்த லக்ஷணத்தை மனோமய கோசத்தின் பேரில் ஏற்றி “என் மனம் நன்றாக இருக்கிறது. பிரகாசிக்கிறது” என்று சொல்லுகிறோம். இப்படி ஆத்மாவுக்கும் மனோமய கோசத்துக்கும் ஒன்றுக்கொண்டு அத்யாஸம் (சுமற்றல்) என்ற சம்பந்தம் உண்டு.

விழ்ஞானமயகோசத்தில் எப்படி இந்த அத்யாஸம் ஏற்படுகிறது என்று பார்ப்போம். உலகில் “நான் செய்பவன்” நான் புத்திசாலி, நான் யுக்திசாலி, நான் ஒரே தடவயில் அறிபவன், நான் எல்லா லோகங்களிலும் சஞ்சரிப்பவன், நான் ஆரையுள்ளவன், நான் துவேஷமுள்ளவன் நான் வேதாத்யயனம் செய்தவன், நான் பண்டிதன் நான் விரக்தன், நான் பக்திமான், நான் உபாஸகன் நான் ஞானி, என்று சொல்லி விழ்ஞானமயகோசத்தின் குணங்களை ஆத்மாவின் பேரில் சுமற்றுகிறோம். ஆத்மாவின் சச்சிதானந்த லக்ஷணங்களை விழ்ஞானமய கோசத்தில் சுமத்தி எனக்கு புத்தி இருக்கிறது, அது பிரகாசிக்கிறது, அது பிரியமானது என்று சொல்லுகிறோம். இப்படி விழ்ஞானமய கோசத்துக்கும் ஆத்மாவுக்கும் அந்தியோன்னியம் ஆத்யாஸம் (சுமற்றல்) காணகிறோம்.

ஆனந்தமயகோசத்திற்கும் ஆத்மாவுடன் இப்படியே அத்யாஸம் (சுமற்றல்) காணப்படுகிறது. உலகில் பேசும் போது நான் அனுபவிக்கிறவன், நான் ஈகி, நான் சந்தோஷ மடைந்தவன், நான் ஸாத்விகன், நான் ரஜோகுண முடையவன், நான் தமோகுணமுடையவன், நான் ஜூடன், நான் மூடன், நான் குன்யமானவன், நான் துஷ்டன், நான் மோகமடைந்தவன், நான் விவேகமற்றவன், நான் ப்ராந்தி யுள்ளவன் என்று சொல்லி ஆனந்தமயகோசத்திலுள்ள மாறுபடும் குணங்கள் ஆத்மாவின் பேரில் சுமத்தப்படுகின்றன. ஆத்மாவின் சச்சிதானந்த லக்ஷணங்கள் ஆனந்தமயகோசத்தின் பேரில் சுமத்தி என்னுடைய அஜ்ஞானம் இருக்கிறது தெரிகிறது என்று சொல்லுகிறோம். இப்படி ஆனந்தமயகோசத்திற்கும் ஆத்மாவிற்கும் ஒன்றுக்கொன்று அத்தியாஸம் (சுமற்றல்) ஏற்படுகிறது.

இப்படி ஜந்து கோசங்களுக்கும் ஆத்மாவுக்கும் அந்தியோன்னியாத்யாஸம் (சுமற்றல்) என்ற சம்பந்தம் உண்டு. இந்த அத்யாஸம் எதனால் ஏற்படுகிறது என்றால் இது ஆத்மா, இவை ஜந்து கோசங்கள் என்று நன்றாகப் பிரித்து ஞானம் இல்லாததால் இந்த அவிவேகத்தால் உண்டாகிறது அப்படியானால் ஜந்து கோசங்களையும் ஆத்மாவையும் பிரித்துத் தெரிந்து கொள்வது எப்படி? உலகில் பச, புதரன், மகிளி. சிநேகிதன், வீடு, தனம், தானியம் முதலியவைகளைப்பற்றிப் பேசும்போது இவை என்னுடையவை என்று கூறுகிறோம். இதுபோலவே “இது என் சரீரம், இது என் பிராணன், இது என் மனம், இது என் புத்தி, இது என் அஞானம்” என்று சொல்லுகிறோம். இங்கு ‘இவை’ என்று சொல்லப்படும் பச முதலியவைகளும் என்னுடையது என்பதில் உள்ள ஆத்மாவும் வெவ்வேறு என்று நிச்சயமாகத்தெரிகிறது அவைகள் ஆத்மாவல்ல. இது போலவே சரீரம் முதலிய கோசங்களையும் என்னுடையவை என்று கூறுவதால் அவை ஆத்மாவல்ல. ஆத்மாவைக் காட்டிலும் வேரூணவை என்று நிச்சயமாகத் தெரிகிறது. பஞ்சகோசங்களும் ஆத்மாவும் வெவ்வேறு என்பதற்கு இதுதான் யுக்தி. வேதத்திலும் ‘அசரீரம்’ என்ற பத்தால் ஆத்மா சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது ‘ஆத்மா சரீரமற்றது’ என்று சுருதி கூறுவதால் ஜந்து கோசங்களைக்காட்டிலும் ஆத்மா

வேறு என்று தெரியவருகிறது. பசு முதலியவைகளின் வளர்ச்சி, நாசம் ஆகிய குணங்கள் அடைகளின் யஜமான ணிடம் ஓட்டுவதில்லை என்பதை நாம் கண்டிருக்கிறோம். அது போலவே சரீரங்களாகிற பஞ்சகோசங்களின் மாறுதல்களும் ஆத்மாவை அனுகுவதில்லை என்பது அனுபவம்.

கேள்வி :— மேலே சான்ன உதாஹரணத்தில் பசு முதலியவை வெளியே உள்ளவையாகக்யால் நன்கு அறிய முடிகிறது. ஆத்மாவும் பஞ்சகோசங்களும் உள்ளே இருப்பதால் கொஞ்சமும் அறியமுடியவில்லை. மேலும் பசுவும் யஜமானங்களும் வெவ்வேறுயிருப்பதை நாம் நன்கு காண்கிறோம். ஐந்து கோசங்களும் ஆத்மாவும் வெவ்வேறுக இருப்பது நமக்குத் தெரியவில்லை. இரும்பை நெருப்பில் காய்ச்சினால் இரும்பும் நெருப்பும் பிரிக்கமுடியாதபடி ஒன்றாகவே தோன்றுவதுபோல் பஞ்சகோசங்களும் ஆத்மாவும் ஒன்றாகத்தான் தோன்றுகின்றன. இவ்வாறு திருஷ்டாந்தத்திற்கும் தார்ஷ்டாந்திகத்திற்கும் பல வேற்றுமைகள் இருப்பதால் பசு திருஷ்டாந்தத்தைக்கொண்டு ஸ்வப்ரகாசமான ஆத்மாவைக்காட்டிலும் பஞ்சகோசங்கள் வேறு என்பதை எப்படித் தெரிந்துகொள்ள முடியும்?

பதில் :— வெளிப்பார்வை (ஸ்தாலங்களானம்) கண்ணினாலும் உள்பார்வை (ஸ்தாங்களானம்) புத்தியினாலும் ஏற்படுகிறது. வெளிப்பார்வையால் அறியமுடியாத வஸ்துக்களையும் உள்ள அறிவினால் அறியமுடியும். வீணையின் தந்திக்கம்பிகளுக்கும் அதன் ஸ்வரங்களுக்கும், காய்ச்சப்பட்ட ஜலத்துக்கும் அக்னிக்கும், புஷ்பத்திற்கும், அதன் வாசஜீக்கும் இவைகளில் ஒன்றுக்கும் மற்றென்றுக்கும் வெளிப்பார்வையில் வித்யாஸம் பார்க்கமுடியாமல் போன்றும், குஷ்டமான காது முதலிய ஞானேந்திரியங்களால் புத்திசாலியான மலிதன் வித்யாஸங்களை அறிந்து இது வீணையின் தந்தி இது ஸ்வரம், இது ஜலம் இது நெருப்பு, இது புஷ்பம் இது வாஸனை என்று வீணை முதலியவைகளிலிருந்து ஸ்வரம் முதலியவைகளைத் தனிப்படுத்தித் தெரிந்துகொள்வது சுலபமானதே. இதேமாதிரி ஜலத்தையும் பாலையும் பிரிக்க மற்றவர்களுக்கு முடியா விட்டாலும் ஹம்ஸத்துக்கு அது சுலபமாகிறது. இவை எப்படியோ அதேமாதிரி ஆத்மாவிடத்திலிருந்து பஞ்சகோசங்

களைப் பிரித்துத் தெரிந்து கொள்வது ஸ்தால் புத்தியால் முடியாத போன்றும் சூக்ஷ்ம புத்தியால் முடியும்.

அநாதிகாலமாக வந்துள்ள பூர்வ ஜீன்ம வாசகீனகளோடு சூடிய மனி தர் களின் பிரபஞ்ச வியவஹாரத்தை அங்கீரித்து பஞ்ச கோசங்கள் என்றும் அதை ஆத்மாவிடமிருந்து பிரிப்பது என்றும் சொன்னாலும். வாஸ்த வத்தை விசாரித்தால் ஆத்மாவிடத்தில் பஞ்சகோசமே கிடையாது எப்படியெனில், கயிற்றில் சர்ப்பமும், கிளிஞ்சலில் வெள்ளியும், கம்பத்தில் மனிதனும் ஆகாசத்தில் நீலவர்னாமும் ப்ராந்தியால் தோன்றுகிறதே தவிற அவை அங்கு இல்லை மற்றும் தோன்றுகிற ஸர்ப்பம் முதலியவை முக்காலங்களிலும் உண்மையல்ல அதுபோல் ஆத்மாவிடத்தில் பஞ்சகோசங்கள் தோன்றுகின்றனவே தவிற அவை வாஸ்தவ மானவை அல்ல உலகில், எது தோன்றுகிறதோ அது அல்லத் தோன்றுகிறது. அதில் இரண்டாவது சந்திரன் வாஸ்தவ மல்லவே. ஆரோபிதம், கல்பிதம் தானே அது பொய்யென்று கண் வியாதி இல்லையானால் தெரியும் ஆனதால் பஞ்சகோசங்களும் ஆத்மாவில் ஆரோபிதம் அவை பொய்யானவை.

கேள்வி:— கயிற்றில் தோன்றிய ஸர்ப்பம் அதிஷ்டானமான கயிற்றின் ஸ்வருபத்தை அறிந்த பிறகு அந்த கூணம் முதல் தோன்றுவதில்லை. அதனுல் ஸர்ப்பம் முதலியவற்றை ஆரோபிதம் என்று சொல்லலாம். பஞ்சகோசங்களோ ஆத்மாவை அறிந்த பிறகும் கூட தோன்றிக்கொண்டிருக்கின்றனவே தவிற மறைவதில்லையே! ஆகவே பஞ்சகோசங்களை ஆரோபித மென்று எப்படிக்கூறலாம்.

பதில்:— உலகில் ஸத் (இருத்தல்) மூன்று வகைப்படும். (1) ப்ராதிபாளிகஸத் (2) வயாவற ராரிகஸத் (3) பாரமார்த்திகஸத் என்பதை. சிருஷ்டி இருவகை (1) ஈசவர சிருஷ்டி (2) ஜீவசிருஷ்டி என. கிளிஞ்சலில் வெள்ளித் தோற்றம், கயிற்றில் பாம்புத்தோற்றம் இவையெல்லாம் ஜீவசிருஷ்டி. இதுதான் பிராதிபாளிகஸத் (தத்காலத்தில் மட்டும் தோன்றுவது) என்பது இந்த ஜீவசிருஷ்டிக்கு அதிஷ்டானமாக உள்ள ஆகாசம் வாயு முதலியவை எல்லாம் வயாவஹாரிகஸத் (விவகார காலம்வரை உள்ளவை) என்பது.

இது சுசவர சிருஷ்டி. இந்த சுசவர சிருஷ்டிக்கும் அதிஷ்டான மாக இருக்கும் எந்த பிரம்மம் உண்டோ அது பாரமார்த்திக ஸத் (உண்மையாக இருத்தல்) அதுதான் சாசுவதமானது

வியாவஹாரிகஸத் வியவஹாரம் முடியும் வரை இருக்கும். பிராதிபாளிகஸத் (கிளிஞ்சலில் வெள்ளி) தோற்றம் உள்ள வரையில் இருக்கும். இந்த தோற்றம் போய்விட்டால் அந்த வெள்ளியும் நீங்கவிடும். ‘ப்ரதிபாஸம்’ என்றால் தோற்றம். அந்த தோற்றத்தால் ஏற்படுவது ப்ராதிபாளிகம்.

பிராதிபாசிகம், வ்யாவகாரிகம் இரண்டும் ஒருவஸ்துவின் பேரில் ஆரோபிதம் என்ற விஷயத்தில் ஆரோ மாதிரியானாலும் இவைகளின் ஸத்தை வெவ்வேறு. மனிதனின் அறிவின் குறைவால் இருட்டு முதலிய காரணங்களினால் கயிற்றில் பாம்பு தோன்றியது. விளக்கு வந்தபின் இருட்டு நீங்கவே இது கயிறுதான் என்ற அதிஷ்டான ஞானம் வந்ததும் அங்கு தோன்றிய பாம்பு நாசமடைந்துவிடுகிறது. ப்ராதிபாளிக வஸ்து அதிஷ்டான ஞானத்தால் நாசமடைவதுபோல் வியாவஹாரிக பிரபஞ்சம் அதன் அதிஷ்டானமான ஆத்ம ஞானத்தால் நாசமடைவதில்கூ. ஆத்மஞானம் வந்தவுடன் பிரபஞ்சம் மறைந்துவிடுமானால் ஆத்மஞானிகளான ஜீவன் முக்தர்களே உலகில் இருக்கமாட்டார்கள். ஞானிகளுக்கு பிரபஞ்ச வியவஹாரமில்லாததாலும் அாக்ஞானிகளுக்கு உபதேசம் செய்ய சக்தி இல்லாததாலும் சிஷ்யனுக்கு உபதேசம் செய்ய குருவும் கிடைக்கமாட்டார். குரு இல்லாத தால் சிஷ்யனும் இல்கூ. குருசிஷ்ய பரம்பரையே உலகில் இருக்காது. ஆகையால் அதிஷ்டானமான ஆத்மஞானம் வந்த பிறகும் அவர்களுக்கு வியாவஹாரிக பிரபஞ்சம் இருப்ப தாகத்தான் ஒப்புக்கொள்ளவேண்டும்.

மண்ணில் ஆரோபிதமான குடமானது, குயவனால் செய்யப்பட்ட அடி வயிறு பருத்தும் மேலே கழுத்து சிறுத்தும் உள்ள அதன் வடிவம் நசிக்கும்வரை இருந்துகொண்டுதான் இருக்கும். இதுபோலவே ஆத்மாவில் ஆரோபிதமான பஞ்சகோசங்கள் பொய் என்ற ஞானம் வந்தபோதிலும் பிராரப்தம் முடியும்வரை எரிந்த வஸ்திரம் போல் தோன்றிக் கொண்டுதானிருக்கும். (வீட்டில் வஸ்திரத்தை மடித்து வைத்திருந்தான். வீடு எரியும்போது அந்த வஸ்திரமும்

எரிந்துவிட்டது. ஆனாலும் தூரத்திலிருந்து பார்க்கும்போது வஸ்திரம் மடித்துவைத்திருப்பதுபோலவே தொன்றும். அருகில் வந்து கையால் எடுத்துப்பார்த்தால்தான் சாம்பலாகியிருப்பது தெரியவரும். இதுதான் தக்தபடந்யாயம் எரிந்த வஸ்திரம் போல் என்பது)

இதனால் முடிவு என்ன என்று பார்ப்போம். மண்ணில் ஏற்பட்ட குடத்தின் பெயர், உருவம் இவைகள் நீங்கிவிட்டால் மண் ஒன்றுதான் வாஸ்தவமாக மிச்சமாகிறது. அதுபோலவே ஆத்மஞானத்தால் ஆத்மாவில் ஆரோபிதமான (சமத்தப் பட்ட) பஞ்ச கோசங்கள் விலக்கப்பட்டால் சக்திதானந்த ரூபமான ஆத்மா ஒன்றே வாஸ்தவமாக மிஞ்சகிறது. இவ்வாறு எவன் அறிகிறுஞே அவன் ஆத்மஞானி. அவனே பிரம்மஞானி, அவனுக்குத்தான் விதேகமுக்தி (சரீரம் நாசமானதும் பூர்ண விடுதலை) கிடைக்கும் என்று எல்லா உபநிஷத்துக்களும் சொல்லுகின்றன.

பத்தாவது வர்ணகம் முற்றும்.

॥ ஏகாட்ஶவர்ணகம் ॥

அथே஦ாநீமஸ்மிந்காட்ஶவர்ணகே ஆத்மனः ஸच்சி஦ானந்஦ரूபत्वं சत்ரு
லक्षणमுच्यते । ஆத்மனः ஸदूஂ கிஂ சி஦ूஂ கிமானந்஦ரूபं கிமिति
चेत्, ஶृणु । காலதயேऽपि கேनாப்யवாட்யமானத்வே ஸत்யேகரूபत्वं ஸதோ
லக्षणम् । இदं லக்ஷணமாத்மன்யस்த । அது பிரமாண் கிமிதி சேத், அது
பிரபञ்சஸ்ய ஸுஷ்டः பूर்வம् ‘ஸதேவாஸித्’ ‘ஆத்மன ஆகாஶः ஸஂ�ूத,’
இத்யாடிவேடாந்தஶாஸ்த் பிரமாணம् । கிஂ ச ஸர்வஜநாநாமநுभவश் பிரமாணம् ।
ஆத்மோ ஦ரி஦்ரः கம்ரீ மக்கோ முமுக்ஷுரிதி ஸर்வே ஜநாः । ஏதேஷாமநுभவः
கிருஷா இதி சேத्, ‘அஹ் பूர்வஜநமனி ஸத்பாலேஷு யத்கிசி஦்சத்வாந்,
தெநாஸ்மிஞ்சன்யைஶ்வர்யமநுभவாமி; அஸ்மிஞ்சன்யைபி யத்கிசி஦்சன் சேத्
மாவிஷ்யஜநமன்யைஶ்வர்யமநுभவிஷ்யாமி’ இத்யாத்மையநுभவः । ‘அஹ் பूர்வ-

जन्मनि सत्पात्रेषु किमपि न दत्तवान् , तेनास्मिञ्जन्मनि दारिद्र्य-
मनुभवामि; अस्मिञ्जन्मनि मया न दत्तं चेद्गाविजन्मन्यपि दारिद्र्य-
मनुभविष्यामि' इति दरिद्रस्यानुभवः । 'पूर्वजन्मनि सत्कर्मणि
मयाऽनुष्टुप्तितानि , तद्वासनया अस्मन्नपि जन्मनि सत्कर्मणि मया-
ऽनुष्टुप्तिन्ते ; तेन भाविजन्मन्यपि सर्वे देवत्वमायास्ति' इति
कर्मिणोऽनुभवः । 'पूर्वजन्मन्यहं भगवन्तमुपासितवान् , तद्वासनया
अस्मन्नपि जन्मनि भगदद्वक्तिरासीत् ; अनेन भाविजन्मनि सालो-
क्यादिमुक्ति वैकुण्ठादिलोकेऽनुभविष्यामि' इति भक्तस्यानुभवः ।
'बहुजन्मस्वीश्वर्यर्पणरूपेण मया कर्मणि कृतानि , तेनास्मिञ्जन्मनि
साधनचतुष्टयं सद्गुरुलाभः श्राणादिक्रमात्मजानं च लब्धम् ; इतः
परं मम जन्म नास्ति, अहं कृतकृत्यः' इते मुमुक्षोऽनुभवः ।
एवं सर्वेषां जनानां कालत्रयेऽपि 'अहमस्मि' इत्यनुभवदर्शनादात्मनि
अध्यस्तस्य देहस्यैव नाशः, आत्मनस्तु न कदाचिदपि नाश इति
जानीहि । तस्मादात्मनः कालत्रयेऽप्यबाध्यमानत्वे सत्येकरूपत्वस्य
विद्यमानत्वादात्मनः सदूपत्वमस्ति ॥

हे स्वामिन्, अनुभवेनात्मनः सदूपत्वमेवमुक्तं न युक्त्येति
चेत्, युक्त्यापि विचार्यमाणे आत्मनः मद्रागत्वं सेत्यनि । तत्कथ-
मिति चेत्. शृणु । वयमसिलोके विद्यमाना वा न वेति विचार्यमाणे
विद्यमाना एवेति जानीहि । तथा सर्वेषाम् 'अहमिहास्मि' इत्यनु-
भवात् । एवं विद्यमाना वयं शरीरिणो वा अशरीरिणो वा ? शरीरिण
एव नाशरीरिणः, शरीरस्य दर्शनात् ॥

इदं शरीरं केन आगतमिति विचार्यमाणे कर्मणेति निश्चयः
तत्कर्म अस्मदीयं वा अन्यदीयं वेति चेत्, अस्मदीयमेवेति वक्तव्यम्;
अन्यदीयकर्मणा अन्यस्य सर्वफलानुभवात्, अन्यथा अन्यकर्मणा

अन्यः सर्वादेकं पाप्नुयात्, ब्राह्मणेन यागे कृते शुद्रः सर्वमाप्नुयात्, पूर्वं शुक्रब्रह्मपिंशु इसमाध्यना अप्साकं सर्वेषां विदेहमुक्तिः सात् । तस्मादस्मदीयकर्मणैवास्माकं शरीरमिति वक्तव्यम् ॥

तदेतच्छलीरारंभकं कर्मस्मिन्नमनि कृतं वा पूर्वजन्मनि कृतं वेति विचार्यमाणे पूर्वजन्मनि कृतमित्वेव वक्तव्यम्, एतज्ञन्म-कृतस्येतच्छलीरं प्रति पूर्वमाविन्वाभवेनाकारणत्वात् । पूर्वजन्मनि कर्मकरणकाले वयं विद्यमाना वा न वेति विचार्यमाणे विद्यमाना एव, अविद्यमानः कर्मणः कर्तुपश्यक्यत्वात् । तदानीमस्माकं शरीरमासीद्वान वेति चेत्, आसीदेव, शरीरामावे कर्मणः कर्तुमश्यक्यत्वात् । तच्छरीयमपि तत्पूर्वजन्मकृतकर्मणा वा तदनन्तरकर्मणा वा ? तत्पूर्व-जन्मकृत्कर्मणेवेति वक्तव्यम् । एवं पुनः पुनर्विचार्यमाणे कर्मणश्च शरीरस्य च प्रवाहरूपेणानादित्वं सिद्धम् । तदुभयवत आत्मन आकाशस्येव माक्षादेव मुख्यमेव स्वरूपेणैवानादित्वं सिद्धम् । एवं भूतकाले वर्तमानकाले च सत्त्वं सिद्धमिति युक्त्या साधितम् ॥

इतः परं भविष्यत्कालेऽप्यात्मनः सत्त्वं युक्त्या साध्यते । अस्माभिर्जन्मान्तरेषु श्रवणमननादिकमकृत्वा कर्मण एव मुख्यबुद्ध्या अनुष्टुपित्तवादेतज्ञन्म शरीरं चागतम् । अस्मिन्नमनि क्रियमाणं कर्मपीतः परं जन्म ददाति । तस्मिन्नपि क्रियमाणं कर्म ततः परं जन्म ददाति । एवं पुनः पुनर्विचार्यमाणे कर्मप्रवाहस्य शरीरप्रवाहस्य च भविष्यत्कालेऽन्तो नास्ति । तच्चज्ञानेन कर्मणि क्षीणे सति शरीरमपि नायाति । तदुभयसंबन्ध्यात्मा तु यावद्ब्रह्मज्ञानं शरीरस्य सृष्टिप्रलय-वनुभवज्ञशरीरस्य स्थितिकाले सुखदुःखे अनुभवन्त्सन्, अधःस्थावर-पर्यन्तमूर्ध्वं ब्रह्मालोकपर्यन्तं परिभ्रमस्तिष्ठन्त्येव न नश्यति । तच्चज्ञाने सत्त्वविद्याकामकर्मदीनामपि नाशाद्दुःखहेतोरभावात्खस्त्रपानन्दमनु-

भवन्विदेहमुक्तौ सुखमेवं तिष्ठति । एवं भविष्यत्कालेऽप्यात्मनो न कदाचिदप्यसत्त्वम्, किं तु सर्वदा सत्त्वमेव युक्त्या सिध्यति ॥

एवं कालतयेऽप्यात्मनो विद्यमानत्वादवाधितत्वेन परमार्थत एकरूपत्वात्सत्त्वं सिद्धम् । एवं श्रुतियुक्त्यनुभवैरनेकप्रलयेषु अनेकप्रपञ्चेषु विनष्टेष्वपि स्वयमविनष्टः सन्वर्तने । अतः सृष्टिस्थितिसंहाराः प्रपञ्चस्यैव न त्वात्मनः । एवं कालतयेऽप्येकरूपत्वादवाधितत्वात्मा सदूप इति जानीहि ॥

आत्मनश्चिद्रूपत्वे प्रमाणं किमिति चेत्, शृणु । स्त्र्यादि-साधनान्तरानपेक्षं स्वयं प्रकाशमानं सत्स्वस्मिन्नारोपितसकलजडपदार्थावभासकं चिद्रूपम् । एतच्चिद्रूपत्वलक्षणमात्मन्यस्ति । कथमिति चेत् । आत्मा गाढान्धकारेऽपीतरानपेक्षमेव स्वयं प्रकाशते । स्वस्मिन्नारोपितशरीरवाल्ययौवनवार्धकावस्थाः अवस्थाव्यापारांश्च इतरानपेक्षं सम्यक् जानाति । अत आत्मनश्चिद्रूपत्वं सिद्धम् ॥

नन्वस्माकं सर्वज्ञत्वाभावात्सर्वपदार्थविभासकत्वं कथमिति चेत् । प्रपञ्च आन्तरो वाद्य इति द्विविधः । एतत्प्रपञ्चद्वयमप्यस्माभिः प्रकाशयते । न वयं तेन कदाचिदपि प्रकाश्याः । तत्कथमिति चेत्, उच्यते । वाद्यप्रपञ्चो नाम पृथिव्यसेजोवाय्याकाशा इति शब्दस्पर्शरूपरसगन्धा इति पञ्चीकृतभूतानीति ब्रह्माण्ड इति चतुर्दश भूतनानीति चतुर्विंधस्थूलशरीराणीति च विविधनामरूपगुणधर्मविकारशक्त्याश्रयः । एतं वाद्यप्रपञ्चं ह्यान्तरभेदेन बहुधा विभज्य प्रमाणैर्वयमेव जानीमः, न त्वस्मानयं जानातीत्यन्तर्मुखतया विचार्यमाणेऽस्माकं वाद्यप्रपञ्चावभासकत्वं सिद्धम् ॥

अथ आन्तरप्रपञ्चावभासकत्वमस्माकं कथमिति चेत्, शृणु ।

அன்றப்பற்சோऽன்மயாदிஜிவந்முகிர்யந்தீ: பிகரைவெடுஷா மிஞ: | ஸ
அன்றப்பற்சே: 'அயமந்மய: ' 'அய் பிராணமய: ' 'அய் மனோமய: '
'அய் விஜ்ஞானமய: ' 'அயமானந்மய: ' 'எவ்விமே பற் கோஶா: ' இதி, 'இந் ஸ்஥ூலஶரீரம्' 'இந் ஸுக்ஷமஶரீரம्' 'இந் காரணஶரீரம्'
'எத்தாரித்ரயம்' இதி ச, 'இமே பட் மாவ்விகாரா: ' 'இமே பட்
கோஶா: ' 'இமே பூர்மய: ' 'இமாந்மயம்' 'இந் மாந்மயம்' 'இந்
படுத்வம்' 'அய் ராம: ' 'அய் ஦்ரேவ: ' 'இந் விவி஧கரணம்'
'இமத்தகரணம்' 'இய் ஜாய்ரு' 'அய் ஸ்வம: ' 'இய் சுஹுஸி: ' எவ்விவச்சாற்யமிதி ச, 'இந் ஜானேந்திரயப்பற்சகம்' 'இந் கமேந்திரய-
பற்சகம்' 'இமே பற் பிராண: ' 'இமே உயபிராண: ' 'இந் மன: ' 'இய் சூடிஃ' 'இந் சித்தம்' 'அயமஹங்கார: ' 'அய் ஸ்கலப: '
'அய் நிதிய: ' 'இமவ஧ானம்' 'அம்மிமான: ' 'அய் வி஥: ' 'அய் தைச: ' 'அய் பிராஜ: ' இத்யவ்விவச்சாவந்த இதி, 'அய் பிராதிமாஸிக: ' 'அய் வ்யாவஹாரிக: ' அய் பாரமாதிக: ' 'இந்
ஸாந்வகம்' 'இந் ராஜஸம்' 'இந் தாமஸம்' 'இந் ஸுகம்' 'இந்
து:ஸம்' 'இந் ஜானம்' 'இமஜானம்' 'இந் பிரியம்' 'இமபிரியம்'
'இயஸுபகா' 'இந் ஸாதநஞ்சதுடியம்' 'இந் மெச்சாடிச்சதுடியம்' 'அயமஷாஜ்யோग: ' 'இந் அந்மம்' 'இந் மனம்' 'இந் நிடி-
஧்யாஸனம்' 'அய் ஸமாධி: ' இதி ச, 'இந் பிரமாணம்' 'இந்
பிரமேயம்' 'அய் பிரமாத' 'இந் தாப்தியம்' 'அயமாஹி: ' 'அய்
வ்யாஹி: ' 'இமாரோஷம்' 'இய் மக்கி: ' 'இந் வீராஷம்' 'இந்
மந்மம்' 'இந் தீவ்ரம்' 'இந் தீவ்ரதரம்' 'இந் ஸங்஗ூபாஸனம்'
'அய் மனோநாஶ: ' 'அய் வாஸனாக்ஷய: ' 'இய் வி஦ேஹமுகி: ' 'இய்
ஜிவந்முகி: ' இத்யேவமாடிவிவி஧நாமஷபங்குணவிகாரஶக்த்யாத்யஷ்ட
அன்ற: ப்ரபற்ச: ஸர்வோऽப்யேவமேவ புத்வஷ்டங்விமஞ்சாஸமாமிர்வையதே, ஸ

आन्तरः प्रपञ्चस्त्वस्मान्न जानातीति सम्यग्विचारे कियमाणे यत
आन्तरः प्रपञ्चोऽस्माभिर्जायते, अत आत्मनश्चिछृक्षणसङ्घावादात्मा
चिद्रूपः ॥

हे स्वामिन्, आत्मा चिद्रूपः केनापि न ज्ञायत इति
भवद्विरुक्तं खलु? मनसा सकलं ज्ञायते, आत्मापि तेनैव मनसा
ज्ञायतामिति चेत्, शृणु । मन उत्पत्तिमिनाशवत्संकल्परूपं परिच्छिन्नं
घटवद्भूतकार्यं कामादिविकारकलुरीहृत स्मृतिविस्मृतिमत् । एवंभूतं
मनो जडमिति ज्ञातव्यम् । तस्य मनसः प्रकाश एव नास्ति । तदपि
मनश्चितैव ज्ञायते । तादृशं जडं मनः स्वप्रकाशचिदात्मानं कथं
जानीयात्? न कथमपि जानीयात्, त्यवेहि ॥

तर्हि ‘मनसैवानुद्रष्टव्यम्’ इति शास्त्रस्य किं तात्पर्यमिति
चेत्, शृणु । अप्रिना तस्य स्वर्णस्य प्रकाशो ज्ञायत इति व्यवहारे-
अप्रिना स्वर्णेऽविद्यमानः प्रकाशो नूतनतया न संपादयते । किं
त्वमिना तसे सुवर्णे मले निरस्ते सति पूर्वसिद्धः स्वर्णप्रकाशः स्वर्ण
प्रकाशते, न तु नूतनः प्रकाशः संपादयते । नूतनतया संपादयत इति
चेत् । आमपाकनिक्षिप्ते घटेऽव्यग्रिः प्रकाशं संपादयेत् । तथा न
दृश्यते । अयमर्थो यथा, तथा मनश्चात्माकारेण परिणममानमात्म-
प्रतिविम्बसहितं च सदात्मवारकं मिथ्याभूतमनाद्ज्ञानं वाधते ।
निरस्तेऽज्ञानं स्वात्मा स्वयमेव भासत इति ‘मनसैवानुद्रष्टव्यम्’ इति
शास्त्रस्य तात्पर्यम् । तस्मान्मनश्चात्मनैव ज्ञायते, न त्वात्मा मनसा
ज्ञायते । एतद्वा कथमिति चेत्, शृणु । दीपेनान्धकारविनाशनस्थले
स्थाली च तेलं च वर्तिश्चेत्येतत्त्वयमप्यन्धकारं विनाशयितुं न
शक्नोति । सर्वत्र परिपूर्णः कारणाग्निरप्येतत्साधनं विहाय केवलं
स्वयमेव तमन्धकारं नाशयितुं न शक्नोति । तथापि तद्वर्त्तिसंबन्ध्यग्रि-

ਦੀਪਿਨਾਮਧੇਯ: ਸਨੰਨਥਕਾਰੁ ਬਾਧਤੇ । ਏਵਮੇਵ ਪ੍ਰਕਨੇ ਥਾਲੀਝੁਪਸ਼ਰੀਰੇ
ਕਰਮਰੂਪਤੈਲੇਨੋਤਥਾਪਿਤਵਰ्तਿਰੂਪਮਨਸਥਗਿਰੂਪ ਆਤਮਾ ਆਖਾਵ ਤਦਭੇਦ-
ਨਾਵਥਿਤੋ ਜੀਵਨਾਮਾਪਿ ਸੰਸਤਚਦਿ਷ਯਾਵਾਰਕਾਜ਼ਾਨਰੂਪਾਨਥਕਾਰੁ ਨਿਰਸ਼
ਦੀਪੋ ਘਟਾਦਿਪਦਾਰਥਾਨਿਵ ਬਾਦਾਭਨਤਗਪਦਾਰਥਾਨਿਕਾਸਥਤਿ । ਤਸਾਤ੍ਰ ਹੈ
ਪੁਰਾ, ਦੀਪਪ੍ਰਕਾਸ਼: ਖਭਾਸਾ ਧਥਾ ਸਥਾ ਸਥਾਮੇਵ ਪ੍ਰਕਾਸ਼: ਸਨਖਸੰਬਨਿਪਦਾਰਥ-
ਨਾਧਿ ਪ੍ਰਕਾਸਥਤਿ, ਏਵਮੇਵਾਨਤ:ਕਰਣਮਾਖਾ ਸਥਚੈਤਨ੍ਯੈਨਿਵ ਪ੍ਰਕਾਸ਼ਮਾਨ
ਆਤਮਾਪਿ ਸਥਸੰਬਨਿਪਦਾਰਥਾਨ੍ਤ ਬਾਦਾਨਾਭਨਤਰਾਂਥ ਪ੍ਰਕਾਸਥਤਿ । ਅਤ
ਆਤਮਨਾਵਿਦੂਪਤਵੰ ਸਿਦ੍ਧਮ् ॥

ਅਥਾਨਨਦਰੂਪਤਵਮੁਚਿਤੇ । ਨਿਤਿਂ ਨਿਰਹਾਧਿਕੁ ਨਿਰਤਿਸਥਾਂ
ਧਤਸੁਖੁ ਸ ਆਨਨਦ: । ਸ ਏਗਾਤਮਨ: ਸਵਰੂਪਮ् । ਅਤ ਏਵ ਸ਼ਕਚਨਦਨ-
ਵਨਿਤਾਦਿਵਿਧੇਭਗੋ ਜਾਤਮਨਿਤ੍ਯੁ ਸੋਪਾਧਿਕਮਤਿਸਥਾਯਹੁਕੁ ਧਤਸੁਖੁ ਤਦਾਤਮ-
ਖਰੂਪਾਨਨਦੋ ਨ ਭਵਤਿ । ਤਸਾਤਪ੍ਰਵੰਕੁ ਆਨਨਦ ਏਵਾਤਮਸਵਰੂਪਮ् ।
ਤਤਕਥਮਿਤਿ ਚੇਤ੍ । ਸੌਪੁਸਾਨਨਦੇ ਤਤਸੁਖਲਕਣਸਥ ਵਿਦਮਾਨਤਵਾਚਮਾਨਨਦ-
ਮਹਮੇਵੇਤਿ ਮਿਜਾਨੀਹਿ । ਨਨੁ ਸੁਧੁਸੌ ਦੁ:ਖਨਿਵੱਤਿਰੇਵ ਵਿਦਿਤੇ,
ਭਵਦੁਕਤਾਨਨਦੋ ਨਾਜੁਭੁਧਨੇ, ਤਸਮਾਚਤ੍ਰ ਕਥੁ ਸੁਪੁਸਾਵਾਨਨਦਲਕਣਵਿਚਾਰ
ਇਤਿ ਚੇਤ੍, ਸ਼੍ਰਣੁ । ਲੋਕੇ ਸੁਸੋਤਿਥ: ਪੁਰੂਪ: ‘ਅਇਮੇਤਾਵਨਤੁ ਕਾਲੁ
ਗੁਖਮਸਵਾਪਸਮ्’ ਇਤਿ ਸੁਪੁਸਾਵਾਤਮਨ: ਸੁਖਸੜਾਵਮੇਵ ਵਦਤਿ । ਅਨ:ਃ
ਸੁਧੁਸੌ ਸਰੋਧਾਮਾਪਿ ਸਵਾਜੁਭਵੇਨਾਨਨਦੋ਽ਸਿ । ਤਹਿੰ ਭਗਦੁਕੁ ਨਿਤਿਵਾਂ
ਨਿਰਹਾਧਿਕਚੰ ਨਿਗਤਿਸਥਾਤਵਮਿਤਿ ਲਕਣਤਰਵੰ ਸੌਪੁਸਾਨਨਦੋ਽ਸਿ ਚੇਦੁਕਤ-
ਵਿਧਮਿਤਿ ਚੇਤ੍, ਸ਼੍ਰਣੁ । ਪ੍ਰਥਮਤੋ ਨਿਰਹਾਧਿਕਤਵਮੁਚਿਤੇ । ਸ਼ਕਚਨਦਨ-
ਵਨਿਤਾਦਿਵਿਪਧਾ ਉਪਾਧਯ: । ਤੰਜਾਧਮਾਨੁ ਸੁਖਮੌਪਾਧਿਕਮ । ਤੇਪ੍ਰਾਧਿ਷ੁ
ਸੁਪੁਸੌ ਨ ਕੋ਽ਧੁਪਾਧਿਵਿਦਿਤੇ । ਸੁਖੁ ਤੁ ਸਰੋਪਧਨੁ ਭ੍ਰਯਤੇ । ਅਨ:ਃ
ਸੁਧੁਸੌ ਨਿਰਹਾਧਿਕ ਆਨਨਦੋ਽ਸ਼ੀਤਵਗਮਧਤਾਮ् । ਤਸਥ ਨਿਗਤਿਸਥਾਤਵੰ
ਕਥਮਿਤਿ ਚੇਤ੍, ਸ਼੍ਰਣੁ । ਮਨੁਧਾਨਨਦਮਾਰਭਿ ਹਿਰਣਗਰਮਿਨਿਨਦਪਰਿਨਤਾ
ਏਕਾਦਸ਼ਾਨਨਦਾ: । ਤੇ ਸ਼ਤਗੁਣੋਤ੍ਰੋਤ੍ਰਾ: । ਅਤਸੇਧਮਾਨਨਦਾਨਾਂ ਸਾਤਿ-

श्यत्वम् । ब्रह्मानन्दस्य सर्वोच्चस्य निरवधिकरणस्याधिकानन्दाभावान्निगतिशयत्वम् । स ब्रह्मानन्द एव सौषुप्तानन्दः । अन्तस्य निरतिशयत्वं सिद्धम् । सर्वेऽपि पुरुषाः ‘सुपुसुखमेव सुखम्, विषयजन्यं सुखं न सुखम्’ इति स्त्रीपुत्रादिसुखं विहाय मृदुशश्यादिसाधनानि प्रयत्नेन संपाद्य सौषुप्तसुखमेवानुभवन्त । अनुभवमप्ये मोहिनीं सौन्दर्यवतीं हित्यपि प्रबोधयन्तीं प्रहग्निं तदानीं न किमपीच्छन्ति । पुनरुत्थिता अपि तमेवानन्दं स्मृत्वा अनुभवितुं पुनः शयनं कुर्वन्ति । अन्तस्य सौषुप्तानन्दस्य निरतिशयत्वमस्तीत्यवर्त्तेहि । नित्यत्वं कथमिति चेत् । जाग्रत्स्वप्नयोः सुखस्य ने कृपेणान्वैर्यिष्यैः पृथकपृथग्नुभूयमानत्वात्तस्य परिच्छब्दत्वेनानित्यत्वमस्त । सुपुसुखं त्वेकरूपं पूर्णम् । जन्यं च न भवति । अतो नित्यम् । नित्यं चेज्ञाग्रत्स्वप्नयोरप्यनुभवितव्यम्, यथा नानुभूयत इति चेत् । जाग्रत्स्वप्नयोरपि तत्सुखप्रस्त्वेत । किं तु वृत्तिविशेषैरावृतं सन्नानुभूयते ॥

कारणभूतमानन्दं कार्यरूपा अन्तःकाण्डृत्यः कथमावृणन्तीति चेत्, आदित्यं मेववद्दिपि धूमवदञ्जुं र्पयद्रह्मानन्दमप्यन्तःकारणवृत्तयः कार्यभूता अप्यावृण्वन्ति । यथा अग्न्यादित्यौ भस्महिमाभ्यां बालमृदृष्ट्या आवृतत्वेन प्रतीयमानावपि विवेकिदृष्ट्या तौ नावृतौ, तथा ब्रह्मानन्दरूपः सौषुप्तानन्दश्च जाग्रत्स्वप्नयोरावृत इव बहिर्मुखाणामेव भाति न विवेकिनामन्तर्मुखाणाम् । तेषां तु ब्रह्मानन्दः स्वरूपभूतत्वात्कालत्रयेऽप्येकरूपः सन्प्रतीयते । अतो ब्रह्मानन्दाभिन्नसौषुप्तानन्दस्यापि नित्यत्वं सिद्धम् ॥

एवं निरूपाधिकनिरतिशयनित्यब्रह्मानन्दत्रिविधलक्षणानामसास्वप्यनुभूयमानत्वादस्माकमानन्दरूपत्वमस्ति । एवं सच्चिदानन्द-

लक्षणसामासु श्रुतियुक्त्यनुभवसिद्धत्वादस्माकमात्मनः सच्चिदानन्द-
ब्रह्मत्वं सिद्धमित्यवेहि । ‘वयं सच्चिदानन्दम्ब्रह्मपाः’ इत्यनुभवः
कथमायातीति चेत् । पद्मिधलिङ्गर्वेदान्तशास्त्रतात्पर्यावधागणरूपं श्रवणं
गुरुमुखात्कृत्वा, श्रवणानुमारेण मननं, मननानुसारेण निदिध्यासनं
कृत्वा, पश्चाद्वहुकालं स्थितवतः ‘सच्चिदानन्दब्रह्मेऽग्नम्’ इति ज्ञानं
जायते । इदं परोक्षज्ञानम् ॥

इदं परोक्षज्ञानपर्यकृत्वा ‘अहं कर्ता’ ‘ममेदं कर्म’
‘अहमेतज्ञातिः’ ‘अहमेतद्र्वणः’ ‘अहमेतदाश्रमः’ इत्यभिमानं
सर्वमपि विहाय ‘अहं ब्रह्मस्मि’ ‘ब्रह्मेऽग्नमस्मि’ इन्यनुभवं च
तत्र प्रयत्नं च तत्र करुत्वं च विहाय तूष्णीं सुषुप्ताविव जले लवणव-
द्वादणि लीनान्तःकरणस्य निर्विशेषं स्थितवतोऽस्य महात्मनो निर्विशेषं
यज्ञानं स्वयमेव स्फुरति एवापरोक्षानुभवः ॥

अयमेतादशानुभवो यदा जायते तदायं पुरुषः स्वानुभवरूपः
तदा आनन्दरूपाः । तस्यानन्दवैभर्त्तुं स एव जानाति नान्यः ।
तथा आनन्दप्रतिपादको वेदान्तोऽपि न जानाति । न वक्तुमपि
शक्नोति । तदानन्दानुभववान्तः पुरुषोऽपि तमानन्दं केवलमनु-
भवत्येव । सौषुप्तानन्दमिव नान्यस्मै वक्तुं शक्नोति । मनसापि
सर्वं न शक्नोति । हे पुत्र, तस्मात्त्वं स्वानुभूतिं त्वमेवानुभवितुं
शक्तः । य ईश्वरः कृपया गुरुरूपेणागत्य त्वां वोधितवान्स गुरुरूप
ईश्वरोऽपीदमित्यमिति वक्तुं न शक्नोति । हे पुत्र, एवं त्वं
स्वानुभवं जानन्नप्यज्ञानविवानन्दरूपेण तिष्ठ ॥

इति एकादशवर्णकम् ॥

11-வது வர்ணம்

ஆத்மாவின் நான்காவது லக்ஷணமான ஸக்சிதானந்த ரூபம் இந்த அத்தியாயத்தில் விளக்கப்படும்.

கேள்வி:— ஆத்மாவின் ‘ஸத’ ரூபம் எது? ‘சித்’ ரூபம் எது? ‘ஆனந்தரூபம்’ எது?

பதில்:— முக்காலத்திலும் எதனாலும் எவ்விதமும் பாதிக்கப் படாமலும் மாறுபாட்டையாமலும் ஒரேவிதமாக இருப்பது தான் ஸத் என்பது இந்த லக்ஷணம் ஆத்மாவிடத்தில் இருக்கிறது இதற்கு என்ன பிரமாணம் எனில், வேதாந்த சாஸ்திரத்தில் இந்த பிரபஞ்சத்தின் சிருஷ்டிக்கு முன் “ஸத” ஓன்றுதான் இருந்தது அதிலிருந்து ஆகாசம் முதலியவை உண்டாயின என்று சொல்லப்படுவதுதான் பிரமாணம் மேலும் உலகில் உள்ள எல்லா ஜனங்களில் அனுபவமும் பிரமாணமாகும். பணக்காரன், தரித்திரன், கர்மாவில் ஈடுபட்டவன், பக்தன், மோகந்தத்தில் ஆசையுள்ளவன் என்று உலகமக்களை ஐந்து பிரிவாகப்பிரிக்கலாம். இவர்களின் அனுபவம் பின் வருமாறு:—

“நான் பூர்வஜன்மத்தில் ஸத்பாத்திரத்துக்கு (சிறந்த யோக்யதை உள்ளவர்களுக்கு) ஏதோ கொஞ்சம் கொடுத் திருப்பேன் அதனால்தான் இந்த ஜன்மாவில் ஜக்ஷவரியத்தை அனுபவிக்கிறேன் இந்த ஜன்மாவிலும் ஏதாவது மற்றவர் களுக்குக்கொடுப்பேனுகில் அடித்த ஜன்மாவிலும் ஜக்ஷவரிய வானுக இருப்பேன்” என்பது பணக்காரரின் அனுபவம்.

“நான் பூர்வ ஜன்மாவில் ஸக்பாத்திரத்தில் ஏதும் தானம் செய்யவில்லை. அதனால் இந்த ஜன்மாவில் தரித்திரனுக இருக்கிறேன். இந்த ஜன்மாவில் நான் ஏதாவது தானம் கொடுக்காவிடில் அடுத்த ஜன்மாவிலும் தரித்திரனுக இருப்பேன்” என்பது தரித்திரனுடைய அனுபவம்.

“பூர்வஜன்மத்தில் நான் நல்ல கர்மாக்களைச் செய்தேன். அந்த வாசகீனியினால் இந்த ஜன்மாவிலும் நல்ல கர்மாக்களை செய்கிறேன். இதனால் வரும் ஜன்மாவில் சுவர்க்கத்தில் தேவத்தன்மையை அடைவேன்” என்பது கர்மாவை செய்பவனின் அனுபவம்.

“ பூர்வஜன்மாவில் பகவானை உபாசித்தேன். அந்த துடர்பினால் இந்த ஜன்மாவிலும் பகவத் பக்தனுக இருக்கிறேன். இதனால் அடுத்த ஜன்மாவில் வைதுண்டம் முதலிய லோகங்களில் ஸாலோக்யம் முதலாக முக்தியை அடைவேன் என்பது பக்தனுடைய அனுபவம்.

“ பல ஜன்மாக்களில் சாவரார்ப்பணமாக கர்மாவைச் செய்தேன். அதனால் இந்த ஜன்மாவில் சாதன சதுஷ்டயத் துடன் செடி ஸத்குருவை அடைந்து சிரவணம் முதலியவை களால் ஆத்மஞானம் கிடைத்தத்து. இனிமேல் எனக்கு ஜன்மா கிடையாது. நான் அடையவேண்டியதை அடைந்து விட்டேன் என்பது முழுகாலாகின் அனுபவம்.

இப்படி எல்லா ஜனங்களுக்கும் மூன்று காலங்களிலும் (அக்மாஸ) நான் திருக்கிறேன் என்றே அனுபவம் காணப்படுவதால் இந்த ஆத்மாவில் ஆரோபிதமான தேகத்துக்குத்தான் நாசம் உண்டே தவிற ஆத்மாவுக்கு ஒருக்காலும் எவ்விதத் திலும் நாசம் கிடையாது என்று அறியவேணும். ஆகையால் ஆத்மா முக்காலங்களிலும் பாதிக்கப்படாமல் மாறுபாடடையாமல் ஏகருபமாக இருப்பதால் ஆத்மாவுக்கு ‘ஸத’ (இருத்தல்) என்ற லக்ஷணம் உண்டு.

அனுபவத்தால் சொல்லப்பட்ட இந்த விஷயம் யுக்திக்கு பொருந்தி இருக்குமா எனில் விசாரித்துப் பார்த்தால் இது யுக்திக்கும் சரியாகவே இருக்கிறது. எப்படியெனில் நாம் இந்த உலகத்தில் இருக்கிறோமா இல்லையா என்று விசாரித்தால் இருக்கிறோம் என்றுதான் சொல்லவேண்டும். ஒவ்வொரு வருக்கும் நான் இருக்கிறேன் என்றுதான் அனுபவம் ஏற்படுகிறது நமக்கு சரீரம் இருக்கிறதா இல்லையா என்று பார்த்தால் இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் நாம் சரீரத்தை நேரில் காண்கிறோம்.

இந்த சரீரம் எதனால் ஏற்பட்டது? கர்மாவினால் அந்த கர்மா நம்முடையதா அல்லது பிறருடையதா? நம்முடையதுதான் என்று சொல்லவேண்டும். மற்றவனுடைய கர்மா வினால் அவனுக்கல்லவா ஸ்வர்க்கம் முதலிய பலன் ஏற்படும் நமக்கு அது வராதே பிறர் செய்த கர்மாவினால் வேறு ஒருவன் பலனை அடைவான் என்றால், யாகம் செய்தவனுக்கு அதன்

பலனுன ஸ்வர்க்கம் கிடைக்காமல் போய்விடும். யாகம் செய்யாதவனுக்கு ஸ்வர்க்கம் கிடைத்துவிடும். இது நியாய மில்லீ. மேலும் முன் ஒரு காலத்தில் ஹீசுக்கர் முதலிய பிரும்மரிஷிகள் செய்த ஞானஸமாதியின் பலனுக நம் எல்லோருக்கும் விதேக கைவல்யம் கிடைக்கவேணும் ஆகையால் நாம் செய்த கர்மாவினால்தான் நமக்கு இந்த சரீரம் கிடைத்திருக்கிறது என்று தீர்மானிக்கவேணும்.

இந்தசரீரத்தை உண்டு பண்ணிய கர்மா இந்த ஜன்மாவில் செய்யப்பட்டதா பூர்வஜன்மாவில் செய்யப்பட்டதா என்று யோசித்தால், பூர்வஜன்மாவில் செய்யப்பட்டது என்றே சொல்லவேணும். இந்த சரீரம் உண்டானபின் செய்யும் கர்மா இந்த சரீரத்துக்கு காரணமாக இருக்கமுடியாது. காரணம் என்பது காரியம் ஏற்படுவதற்கு முன் னாலேயே இருக்கவேண்டும். இந்த சரீரம் ஏற்பட்டபின் நாம் செய்யும் கர்மாவானது இந்த சரீரம் ஏற்படுவதற்குமுன் இல்லாத படியால் இது இந்த சரீரத்திற்குக்காரணமாக முடியாது. முற்பிறவிகளில் செய்த கர்மாதான் இந்த சரீரத்திற்குக் காரணம். முன்பு கர்மா செய்யும்போது நாம் இருந்தோமா இல்லையா என்று விசாரித்தால், இருந்தோம் என்றே சொல்ல வேணும். இல்லாமலிருந்தால் எப்படி கர்மாவை செய்ய முடியும்? அப்போது நமக்கு சரீரம் இருந்ததா இல்லையா எனில், இருந்தது சரீரமில்லாவிட்டால் கர்மாவை செய்ய முடியாது அது அந்த ஜன்மாவில் செய்த கர்மாவின் பலனு எனில், அது அதற்கு முன் பிறவியில் செய்த கர்மாவின் பலனு என்றான் என்போம். இப்படி அடிக்கடி விசாரிக்கையில் சரீரத்துக்கும் கர்மாவுக்கும் இருந்தல் பிறவாகம் போல் அநாதி தண்ணீர் வெவ்வேறுயிருந்தாலும் ப்ரவாஹுத்தில் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது போல் கர்மாவால் சரீரம் சரீரத்தால் கர்மா என்ற ரீதியில் அநாதிகாலமாக கர்மாவும் சரீரமும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது இதுதான் ப்ரவாஹ அநாதி என்பது. இவ்விரண்டுடன் கூடிய ஆத்மாவுக்கு உத்பத்தியே இல்லாததால் ஆகாசம்போல் இதன் ஸ்வரூபமே அநாதிதான். இது முக்யமான அநாதி இவ்வாறு சென்ற காலத்திலும் நிகழ்காலத்திலும் ஆத்மாவின் இருப்பை யுக்தியாலும் தீர்மானிக்கலாம்.

இனி வரும் காலத்தில் ஆத்மா இருக்கிறதா இல்லையா என்று யுக்தியினால் பார்ப்போம். நாம் முன் ஜன்மாவில் சிரவணம், மனனம், இவைகளைச் செய்யாமல் கர்மாவை மட்டும் முக்கியமாகக்கருதிசெய்ததால் இந்த ஜன்மாவும் சரீரமுக் ஏற்பட்டிருக்கிறது. இப்போது நாம் செய்யும் கர்மாவும் இனி யினாலும் ஜன்மாக்களைக்கொடுக்கும். அந்த ஜன்மாவில் செய்யும் கர்மா அதற்குப்பின்னும் ஜன்மாவைத் தரும். இப்படிப்பார்த்தால் வருங்காலத்திலும் கர்மாவுக்கும் சரீரத்துக்கும் பிரவாஹம்போல் இருத்தல் என்பது தீர்மானமாகிறது. இதற்கு முடிவே இல்லை தத்துவஞானம் ஏற்பட்டு கர்மா நாசமடைந்தால் சரீரம் ஏற்படுவதில்லை இந்த இரண்டுக்கும் சம்பந்தப்பட்ட ஆத்மாபிரும்மஞானம் ஏற்படும் வரையில் சரீரத்தின உண்டாகுதல், நசித்தல் முதலியைவ களை அனுபவித்துக்கொண்டும் சரீரம் இருக்கும் காலத்தில் சுக துக்கங்களை அனுபவித்துக்கொண்டும் கீழே ஸ்தாவரம் வரை யிலும், மேலே பிரஹ்மலோகம் வரையிலும் அலைந்து கொண்டும் இருக்கிறான் ஆத்மா நாசத்தை அடைவதில்லை தத்துவஞானம் ஏற்பட்டால், அவித்யை, ஆசை, கர்மா முதலியைவ எல்லாம் நசித்து, துக்கத்துக்குக் காரணமானது ஏதும் இல்லாமல், ஸ்வஸ்வரூப ஆனந்த அனுபவத்துடன் விதேக கைவல்யத்தை அடைந்து நிதயானந்த ஸ்வரூபமாகி விடுகிறுன். இப்படி வருங்காலத் திலும் ஆத்மாவுக்கு “ஸ்வவம் (இருத்தல்) உண்டு, நாசம் என்பது கிடையாது ஆகவே எல்லாக்காலங்களிலும் ஆத்மா இருக்கிறுன் என்பது யுக்தியினால் சித்திக்கிறது.

இப்படி முக்காலத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதாலும் ஸ்வவரூபமாய ஒன்றுக் கிறுப்பதாலும் (ஸத) எப்போதும் இருத்தல் என்பது தீர்மானமாயிற்று. இப்படி சுருதி (வேதம்) யுகதி அனுபவம் இவைகளைக்கொண்டு பார்க்கும்போது அதீங்க பிரளாயங்களில் அநேக பிரபஞ்சங்கள் நாசமடைந்தும் தான் நாசமடையாமல் ஆத்மா இருக்கிறது என்று அறிந்தோம். ஆகவே ஸ்ரஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் என்பது பிரபஞ்சத்துக்கே தவிற ஆத்மாவுக்கு அல்ல. இவ்விதம் முக்காலத்திலும் ஒரே ருபமுடையதாலும் எதனாலும் பாதிக்கப்படாததாலும் ஆத்மா ‘ஸ்வபம்’ (எப்போதும் இருத்தல் உடையது) என்று அறியவேண்டும்.

ஆத்மா ‘சித்’ (அறிவுமயம்) ரூபமானது என்று எப்படி தீர்மானிக்கிறது? குரியன் முதலிய இதர ப்ரகாச வள்ளுக்களின் உதவி இல்லாமல் தானே பிரகாசித்துக்கொண்டு அதன் பேரில் சுமத்தப்பட்ட ஸ்கல ஜூடபதார் ததங்களையும் விளங்கும்படி செய்வதுதான் சித்ருபமென்பது. இந்த சித்ருப லக்ஷணம் ஆத்மாவில் இருக்கிறது. எப்படியெனில் கும்மிருட்டிலும் கூட வேறுஒன்றின் உதவி இல்லாமல் ஆத்மா தானே பிரகாசிக்கிறது. ஆத்மாவின் பேரில் சுமத்தப்பட்ட சரீரத்தின் தர்மங்களான பாலுமயம் யெளவனம் கிழட்டுத்தனம் ஆகிய நிலைகளையும் அந்நிலைகளில் ஏற்படும் காரியங்களையும் இதர உதவியின்றி நன்றாக அறிகிறது. ஆகவே ஆத்மா “சித்ருபம்” என்பது தீர்மானமாகத் தெரிகிறது.

கேள்வி:—நமக்கு ஸர்வஜ்ஞத்வம் (எல்லாமறிந்த நிலை) இல்லாததால் எல்லா பதார் ததங்களையும் விளங்கச் செய்யும் சக்தி நமக்கு எப்படி வரும்?

பதில்:—பிரபஞ்சம் இருவகைப்படும். வெளி பிரபஞ்சம் உள் பிரபஞ்சம் என்று. இவ்விரண்டு பிரபஞ்சங்களும் நம்மால்தான் யளங்கும்படி செய்யப்படுகின்றன. பிரபஞ்சத் தால் நாம் பிரகாசப்படுத்தப்படவில்லை. எப்படியெனில்:— பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்றும் சப்தம், ஷபர்சம், ருபம், ரஸம், கந்தம் என்றும், பஞ்சீக்ருத பூதங்கள் என்றும், பரம்மாண்டம் என்றும் பதிநான்கு புவனங்கள் என்றும், நான்குவித ஸ்தால சரீரங்கள் என்றும், பலவிதமான பெயர், உருவம், குணம், தர்மம், மாறுதல் சக்தி இவைகளுக்கு ஆச்சரியமாக உள்ளது தான் வெளிப்பிரபஞ்சம் என்பது இப்படிப்பட்ட வெளி பிரபஞ்சத்தை பல உட்பிரிவுகளால் பலவாருகப் பிரித்து பிரமாணங்களால் நாம் தான் அறிக்கேறும். நம்மை இந்த பிரபஞ்சம் அறிவுதில்லை என்று உள் நோக்கி ஷாரித்துப் பார்க்கும்போது வெளி உலகத்தை பிரகாசப்படுத்தும் தன்மை நமக்கு இருப்பது தீர்மானமாகத் தெரிகிறது.

இனி உள் உலகத்தை பிரகாசப்படுத்தும் தன்மை நமக்கு எப்படி ஏற்படுகிறது என்று பார்ப்போம். உள் உலகம் என்பது அன்னமயாதிகோசம் முதல் ஜீவன் முக்திநிலை வரை பலவாருகப் பிரிந்துள்ளது. அதாவது:—

“இது அன்னமயம், இது பிராணமயம், இது மனோமயம் இது விழ்ஞானமயம், இது ஆனந்தமயம், இப்படி இவை ஐந்து கோசங்கள் என்றும், இது ஸ்தாலசரீரம் இது சூக்ஷ்ம சரீரம், இது காரணசரீரம், இப்படி இவை மூன்று வகை சரீரங்கள் என்றும், இவை சரீரத்தின் ஆறுவித மாறுபாடுகள் இவை ஆறுவித கோசங்கள் இவை ஆறுவித ஊர்மிகள் (ஸமுத்திரத்தில் அலைகள் போல் ஓயாமல் திரும்பித் திரும்பி வருவதால் கிழத்தனம்-மரணம், பசி-தாகம், ராகம்-தவேஷம் இந்தஆறுக்கும் ஊர்மி-அலை என்றுபெயர்.) இது குருட்டுத்தனம் இது மந்தத்தனம், இது சுறுசுறுப்புத்தனம், இது விருப்பம், இது வெறுப்பு, இது மூன்றுவித காணங்கள் (மனம் வாக்கு காயம்) இது அந்தக்கரணம் இது விழிப்பு, இது ஸ்வப்னம், இது சுஷாப்தி இப்படி மூவகை அவஸ்தைகள், இவை ஐந்து ஞானேந்திரியங்கள், இவை ஐந்து சர்மேந்திரியங்கள் இவை ஐந்து பிராணன்கள், இவை ஐந்து உபபிராணன்கள். இது மனஸ், இது புத்தி, இது சித்தர், இது அஹங்காரம், இது ஸங்கல்பம், இது தீர்மானம். இது கவனம். இது பற்றாதல், இவன் விதவான், இவன் கைலூஸன், இவன் பிராஜ்ஞன் என்று இவர்கள் அவஸ்தையுடன் கூடியவர்கள் இது பிராதிபாளிகம், இது வ்யாவஹாரிகம். இது பாரமார்த்திகம், இது ஸாத்விகம், இது ராஜஸம், இது தாமஸம். இது சுகம். இது துக்கம், இது ஞானம், இது அஞானம், இது பிரியம், இது வெறுப்பு, இது உபேக்ஷ, இது ஸாதன சதுஷ்டயம், இவை மைத்ரி, கருணை முதிதை உபேக்ஷ என்ற நான்கு. இது அஷ்டாங்கயோகம், இது சிரவணம், இது மனனம், இது நிதித்யாஸனம், இது ஸமாதி என்றும், இது பிரமாணம் இது அறியப்படுவது, இவன் அறிசிறவன், இது தாபத்ரயம் இது ஆகி (மனதில் உள்ளது), இது வியாதி, (சரீரத்திலுள்ளது) இது ஆரோக்யம், இது பக்தி, இது வைராக்யம், இது மந்தம், இது தீவ்ரம். இது அதிக தீவிரமானது, இது ஸக்னேபாஸனை. இது மனோநாசம், இது வாஸனைக்கயம், இது விதேஹ கைவல்யம், இது ஜீவன் முக்தி என்ற வெவ்வேறு பெயர், ரூபம், குணம், மாறுதல்கள் சக்திகள் இவைகளுக்கு ஆச்சரியமாக இருப்பது உள் பிரபஞ்சம். இவைகள் ஒவ்வொன்றும் தனித்தனியே பிரிக்கப்பட்டு நம்மால் அறியப்படுகிறது. இந்த உள் பிரபஞ்சம் நம்மை அறிவதில்கூட. நாம் அதை அறிகிறோம். ஆகவே ஆத்மா எல்லாவற்றையும் அறிவதாலும் வேறென்றினாலும் ஆத்மா

அறியப்படாததாலும் ஆத்மா ‘சித்’ ருபமானது என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

கேள்வி :— ஆத்மா ‘சித்ருபி’ யாராலும் அறியப்படுவ தீவிலை என்று சொல்லப்பட்டதே, மனதுக்கு எல்லாம் தெரிகிறதே ஆத்மாவும் அதே மனதால் அறியப்பட்டிருமே?

பதில் :— மனம் என்பது உண்டா கி அழியக்கூடியது. ஸங்கலப ருபமானது அளவுக்குப்பட்டது, குடம்போல் ஒதுக்காரியம், காமம் முதலிய விகாரங்களால் கலங்கியது ஞாபகம் மற்று இவைகளுடன் கூடியது. இப்பேற்பட்ட மனம் ஜூடு மென்று தெரிந்துகொள்ள வேண்டும். அந்த மனதுக்கு பிரகாசத்தன்மை கிடையாது. இந்த மனதும்கூட சைதன்யத் தால்தான் அறியப்படுகிறது. அப்படிப்பட்ட ஜூடமான மனது தானே பிரகாசிக்கும் ‘சித்’தை எப்படி அறியமுடியும்? ஒரு விதத்திலும் அறியவே முடியாது.

கேள்வி :— அப்படியானால் “ஸந்மேவாநுநாஸம்” மனதால் தான் (ஆத்மாவை) அறியவேண்டும் என்ற வேதவாக்யத் தின் தாத்பரியம் என்ன?

பதில் :— அக்னியில் தங்கத்தை வைத்து காய்ச்சினால் காய்ச்சப்பட்ட தங்கத்துக்கு பிரகாசம் உண்டாகிறது. இதனால் தங்கத்தினிடத்தில் ஏற்கனவே இல்லாத பிரகாசத்தை புதிதாக அக்னி உண்டு பண்ணவில்லை. ஆனால் அக்னியினால் தங்கம் காய்ச்சப்பட, தங்கத்தின் மேல் உள்ள அழுக்குப் போன உடனே முன்பு அதில் இருந்த சுவர்ணாத்தின் பிரகாசம் விளங்குகிறது. புதிதாக பிரகாசம் உண்டு பண்ணப்பட வில்லையே. புதிதாக அக்னியினால் தங்கத்தில் பிரகாசம் உண்டாக்கப்படுகிறது என்று சொல்வோமானால் ருக்ணாயில் வைக்கப்பட்டிருக்கும் மன் பாக்ணயிலும் இந்த பிரகாசம் உண்டு பண்ணப்பட வேண்டுமே. அப்படி இல்லையே. இது எப்படியோ அப்படியே மேலே சொன்ன வேத வாக்யத்திலும் ஆர்த்தம் கொள்ள வேண்டும். எப்படியெனில், மனது ஆத்மாவின் ருபமாக மாறி ஆத்மாவின் பிரதிபிம்பத்துடன் கூடிக்கொண்டு ஆத்மாவை மறைக்கிறதும் பொய்யானதும் அனுதியமான அஞ்ஞானத்தைப் போக்கு சிறுது. இந்த அரூணம் நீங்கியதும் ஆத்மா தானுகவே விளங்குகிறது என்று தான் ஆந்த வாக்யத்துக்கு அர்த்தம் கொள்ள வேண்டும்,

மனதும் ஆத்மவால்தான் அறியப்படுகிறது. மனகினுள் அத்மா அறியப்படவில்லை. இதுவும் எப்பயியனில் உதாரணத்தில் பார்ப்போம். தீபத்கால் இருட்டைப் போக்கடிக்கும் இடத்தில் விளக்கு, எண்ணை, திரி இந்த மூன்று மட்டும் இருந்தால் இருட்டு நீங்காது. இதற்கக்காரணமாக இருக்கும் எங்கம் நிறைந்துள்ள அக்னியும் இவைகள் இல்லாமல் தானுகவே இதைச் செய்ய முடியாது. இருக்கபோசிலும் அந்த திரியுடன் சேர்ந்த அக்னி தீபம் என்ற பெயர் கொண்டு இருட்டைப் போக்குகிறது. இந்மாதிரி, விளக்கு ரூபமான சரீரக்கில், கர்மா என்ற எண்ணையுடன் கூடிய மனது என்ற திரியில் அக்னி ரூபமான ஆத்மா சேர்ந்து அதனுடன் ஒன்றாகக் கலந்துகொண்டு ஜீவன் என்ற பெயரையும் பெற்று அந்தந்த விஷயங்களை மறைக்கும் அனுானரூபமான இந்கொ நீக்கி, தீபமானது குடம் முதலிய வஸ்துக்களை விளக்குவதுபோல உள்ளேயும் வெளியிலும் உள்ள பதார்த்தங்களை பிரகாசப்படுத்துகிறது. தீபமானது எப்படிதான் ஒளிமயமாக இருந்துகொண்டு தனது பிரகாசத்தால் தன்னுடன் சேர்ந்துள்ள வஸ்துக்களையும் பிரகாசப்படுத்துகிறதோ அப்படியே ஆத்மாவும் அந்தக்கரணத்தில் இருந்துகொண்டு தனது சைதன்யத்தால் தானே பிரகாசித்துக்கொண்டு தன்னுடன் சேர்ந்துள்ள உள்ளேயும் வெளியிலும் உள்ள எல்லா வஸ்துக்களையும் பிரகாசப்படுத்துகிறது. ஆகவே ஆத்மா ‘சித்ரூபம்’ (ஞானரூபம்) என்று தீர்மானமாகிறது.

இனி ஆத்மா ஆனந்தரூபமானது என்பது பற்றி அறிவோம். சாசுவதமானதும், வேறு ஒன்றின் மூலம் ஏற்படாததும், நிரதிசயமானதும் (தன் கீழை விட வேறு உயர்ந்தது இல்லாததும்) ஆன ஸுகம் எது உண்டோ அதற்கு ஆனந்தம் எனப்பெயர். அதுதான் ஆத்மாவின் ஸ்வரூபம். அதனால்தான் மாலை, சந்தனம், ஸதிரீ இவைகளை ஸ்வரூபம். அதனால்தான் மாலை, சந்தனம், ஸதிரீ இவைகளை அனுபவிப்பதனால் ஏற்படும் சுகம் அநித்தியம் ஒரு வஸ்துவின் உதவியால் உண்டானது, சிறப்புள்ளது என்பதனால் அது ஆத்மஸ்வரூபம் ஆகமாட்டாது என்று ஏற்படுகிறது. முன் கொண்ன ஆனந்தமே ஆத்மஸ்வரூபம். அது எப்படி வெளில், சஷ்டப்பியில் அடையும் அனந்தத்தில் ஆத்மஸ்வரூப ஆனந்தத்தின் அடையாளம் இருப்பதால் அந்த ஆனந்தமே நான் என்று அறியவும்.

கேள்வி:—ஸாஷாப்தியில் துக்கமின்மையே காணப்படுகிறது ஆனந்த அனுபவம் காணப்படுவதில்லையே. ஆகவே ஸாஷாப்தியில் ஆனந்தத்தின் அடையாளம் உணர்சு என்று எப்படி சொல்வது?

பதில்:—உலகில் தூங்கி எழுந்தவன் “நான் இவ்வளவு காலம் சுகமாய்த்தாக்கினேன்” என்று தூக்கத்தில் தான் அனுபவித்த சகச்சவாபத்தை சொல்லுகிறோன். ஆகையால் ஸாஷாப்தியில் எல்லோருக்கும் ஸ்வானுபவத்தில் ஆனந்தம் இருக்கிறது என்று தெரிகிறது.

கேள்வி:—அப்படியானால் மேலே சொல்லப்பட்ட நித்யத்வம், வேறு ஒன்றின் ஆசிரயமின்மை, உயர்வற்ற தன்மை என்ற மூன்று வகைணங்களும் சுஷாப்தியில் உள்ள ஆனந்தத்தில் இருக்கிறதா?

பதில்:—முதலில் வேறு ஒன்றின் ஆசிரயமின்மையைப்பற்றி கவனிப்போம். சந்தனம் புஷ்பம், ஸ்தீ முதலான விஷயங்கள் உபாதிகள் அவைகளால் அடையும் சுகம் ஒன்பாதிகம் இந்த உபாதிகளில் ஒன்றுகூட ஸாஷாப்தியில் இல்லை. ஆனால் எல்லோராலும் சுகம் அனுபவிக்கப்படுகிறது. ஆகையால் ஸாஷாப்தியில் வேறு காரணமற்ற சுகம் இருக்கிறது என்று அறியலாம். அடுத்தது இதன் உயர்வற்ற தன்மை எப்படி என்று கவனிப்போம். தைத்திரீய உபநிஷத்தில் மனுஷ்யானந்தத்திலிருந்து ஹிரண்யகர்பரின் ஆனந்தம் வரை 11 வகையான ஆனந்தங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவை ஒன்றுக்கொன்று நூறு மட்டங்கு அதிகமானவை. ஆகையால் அவை ஸாதிசயம் உயர்வு, தாழ்வு உள்ளவை அந்த ஆனந்தங்கள் எல்லாவற்றிற்கும் அதைவிட மேல்பட்ட பிரகும் மானந்தம் எல்லையற்றதானதினாலும் அதைவிட மேல்பட்ட வேறு ஆனந்தம் இல்லாததாலும் இதுவே நிரதிசயமானது இந்த பிரம்மானந்தமும் ஸாஷாப்தி ஆனந்தமும் ஒன்றே. அதனால் ஸாஷாப்தி ஆனந்தமும் நிரதிசயம் அதனால்தான் எல்லாரும் இதை விரும்புகிறார்கள். “ஸாஷாப்தி ஸாகமே சுகம். விஷய சுகம் சுகமல்ல” என்று எண்ணிக்கொண்டு எல்லோரும் ஸ்தீ, புத்ரன் முதலியவர் களால் ஏற்படும் ஸாகத்தை விட்டுவிட்டு மிருதுவான படுக்கையை சம்பாதித்துக்கொண்டு பிரயத்தினத்துடன் தூக்கத்தை வரவழைத்துக்கொண்டு ஸாஷாப்தி சுகத்தை

அனுபவிக்கிறார்கள் இந்த சஷாப்தி சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது மிகவும் ரூபலாவண் யமுடைய ஸதீரி தன்ஜை எழுப்பினாலும் கோபிப்பார்கள். அப்போது வேறு எதையும் அவர்கள் விரும்புவதில்லை. தூங்கி எழுந்த பிறகும் அதே ஆனந்தத்தை நினைத்துக் கொண்டு சந்தோஷப்படுவதுடன் மறுபடி அதையே அடையவேண்டி மறுபடியும் தூங்க பிரயத்னப்படுகிறார்கள். ஆகையால் சஷாப்தியின் ஆனந்தம் உயர்வற்றது என்று நன்கு விளங்குகிறது.

இதற்கு சாசுவதத்வம் எப்படிச் சொல்வது எனில் விழிப்பிலும், ஸ்வப்னத்திலும் அடிக ரூபமாக பற்பல விஷயங்களால் தனித்தனியாக சுகம் அனுபவிக்கப்படுகிறது. ஒரு அளவுக்கு உட்பட்டதாகையால் இவை அநித்தியமானது சஷாப்தி சுகம் ஒரே ரூபமானது அளவுக்கு உட்படாதது. வேறு ஒரு வஸ்துவின் மூலம் இது உண்டாவதில்லை ஆகவே இது நிதயம்.

நிதயமானால் இந்த சுகம் விழிப்பிலும் ஸ்வப்னத்திலும் கூட அனுபவிக்கப்படவேண்டுமே அப்பொழுது இது ஒரு வரை லும் அனுபவிக்கப்படுகிறதில்லையே எனில் அப்பொழும் இந்த சுகம் இருக்குற்று ஆனால் மனதின் விருத்துகளால் மறைக்கப்பட்டு இந்த சுகம் அனுபவிக்கப்படுவதில்லை.

வேளவிஃ— எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கும் ஆனந்தத்தை காரியருபமான அந்தக்கரண விருத்திகள் எப்படி மறைக்கமுடியும்?

பதில் :— ரூரியனை மேகம் போலும், அக்னியைப் புகை போலும், கயிறைப் பாம்பு போலும், பிரும்மானந்தத்தை அந்தக்கரண விருத்திகள் (காரியருபமாக இருந்தும்) மறைக்கவன்றன. சாமபலால் மறைக்கப்பட்ட அக்னியும் பனியால் மூடப்பட்ட ரூரியனும் இல்லையென்றே சிறுவர்களும் மூடாக்கஞ்சம் எண்ணுகின்றனர். ஆனால் விவேகிகள் அப்படி என்னுறுவதில்லை. இதுபோலவே வெளிப் பார்வை உள்ளவர் கஞ்சு ப்ரஸ்திமானந்த ரூபமான ஸஷாப்தி ஆனந்தம் மறைக்கப்பட்டு தெரியாமல் போன்றும் உள் நோக்கு உள்ள வராக ஞக்கு அப்படியில்லை. அவர்களுக்கு முருமானந்தம் ஸ்வஸ்வருபமாக விளங்குவதால் முக்காலங்

களிலும் ஒரேவிதமாக அவர்களால் அனுபவிக்கப்படுகிறது. ஆகையால் ப்ரஸ்ரமானந்தத்தைவிட வேறுக இல்லாத ஸாஷாப்தி ஆனந்தம் நித்யம் என்பது தீர்மானமாகிறது.

இப்படி வேறு ஆதாரமில்லாததும் வேறு உயர்வற்றதும் சாசுவதமுமான பிரும்மானந்தத்தின் ஸத சித் ஆனந்தம் என்ற மூன்று லக்ஷணங்களும் நமக்கு அனுபவத்துக்கு வருவதால் நாம் ஆனந்தரூபர் என்பது தீர்மானமாகிறது. இவ்விதம் சச்சிதானந்த லக்ஷணம் நம்மிடம் இருப்பதாக சருதி யுக்தி அனுபவங்களால் முடிவானதால் நாம் ஸச்சிதானந்த ப்ரஹ்மம் என்பது தீர்மானமாகிறது. “நாம் சச்சிதானந்த ஸ்வரூபம்” என்று எப்படி அனுபவம் வருகிறது என்று கேட்டால் ஆறுவித விங்கங்களால் வேதாந்த சாஸ்திரத்தின் தாத்பரியத்தைத் தீர்மானிப்பது என்ற சிரவணத்தை குருமுகமாகச் செய்து அதை அனுசரித்து மனனாம், மனனத்தை அனுசரித்து நிதித்யாஸனம் முதலியது செய்து பின்னிட்டு வெகுகாலம் நிதித்யாஸனமே செய்து கொண்டிருப்பவனுக்கு “நான் சச்சிதானந்தமயமான பிரும்மம்” என்ற ஞானம் உண்டாகிறது. இது பரோக்ஷஞானம் எனப்படும்.

இந்த பரோக்ஷஞானத்தையும் விட்டு விட்டு “நான் காரியத்தைச் செய்பவன்” “இது என் காரியம்” “நான் இன்ன ஜாதிக்காரன்” “நான் இந்த வருணத்தவன்” “நான் இத்த ஆசிரமத்தில் இருப்பவன்” என்ற பற்றுதலை முற்றிலும் விட்டு விட்டு “நான் பிரும்மம்” “ப்ரும்மமே நான்” என்ற அனுபவத்தையும் அது விஷயமான முயற்சியையும் அதில் செய்கிறோம் என்ற எண்ணத்தையும் விட்டு விட்டு சம்மா ஸாஷாப்தியில் இருப்பது போல, ஜஸத்தில் கரைந்த உப்பு மாதிரி, பிரும்மத்தில் மனம் லயித்தவனுக மாறுதல் இன்றி இருக்கும் மகாத்மாவுக்கு நிர்விசேஷமான எந்த ஞானம் ஸ்வயமாகவே தோன்றுகிறதோ அதுவே அபரோக்ஷானுபவம். இப்படிப்பட்ட அனுபவமானது எப்பொழுது ஏற்படுகிறதோ அப்போது அந்த புருஷன் ஸ்வானுபவரூபியாகவே ஆகிறுன். ஆனந்தரூபியாகிறுன். அந்த ஆனந்தத்தின் பெருமையை அவன்தான் அறியமுடியுமே தவிற மற்றவர்கள் அறிய முடியாது. ப்ரஸ்ரமானந்தத்தை விவரிக்கின்ற வேதாந்தமும் உள்ளபடி அறியாது. அதை எடுத்துச் சொல்லவும் முடியாது,

அந்த ஆனந்தத்தை அனுபவிக்கும் மனிதனும் அதை அறுபவிக்கத்தான் முடியும். அவன் சுஷப்தி சுகத்தைப் போல் அதை மற்றவர்களுக்கு எடுத்து உரைக்கவும் முடியாது. மன தினுல் நினைத்துப்பார்க்கவும் முடியாது. ஆகையால் நம்முடைய ஸ்வானுபவத்தை நாம்தான் அறிய முடியும். எந்த ஈசவரன் தன் கருணையினால் குருவாகத் தோன்றி நமக்கு உபதேசம் செய்கிறாரோ அவராலும் இது இப்படி என்று சொல்லமுடியாது. இப்படி ஸ்வானுபவத்தை அறிந்தும் அதை தெரியாததுபோலவே ஆனந்தரூபமாக

பதினெண்ணாலும் வர்ணகம் முற்றும்

॥ ஦ாदஶவர்ணகம் ॥

அஸ்மிந்஦ாதஶவர்ணகே ஆத்மனோऽஹ்ஷரார்஥ ரஹஸ்யமपி குரு
முருஷப்஦ிஶாதே ॥

शिष्यः— हे स्वामिन्, भवद्विरेकादशसु वर्णकेषु पदिष्टैर्यै-
देहादिपत्रं कोशेत् ‘अहम्’ ‘मम’ इत्यात्मायत्वबुद्धिर्गतिता ।
‘बुद्धेप्रकाशं साच्चशनन्दरूपं यद्वक्ष तदेवाहम्’ इत्यात्मज्ञान-
मागतम् । सर्वं संशया नष्टाः । तथापि पुनरेकः संशयो वर्तते । स
क इति चेत्, शृणु । अयमात्मा सद्वप्न इति चिद्रूप इत्यानन्दरूप
इति चाकं किल । एवं त्रिविधैरूपप्रतिपादकानि त्रीण्यपि पदानि
त्रिविधभेदभिन्नार्थं प्रतिपादयन्ति तथा भिन्नार्थकानीव मम प्रति-
भान्ति । तस्मादेतस्य सच्चिदानन्दपदत्रयस्य भिन्नार्थवत्ततीयमानस्य
अखण्डार्थत्वं कथं सिद्ध्यत्? इति शिष्यवचः श्रुत्वा गुरुशपदिशति—
हे पुत्र, अखण्डार्थः क इति चेत्; देशपरिच्छेदः कालपरिच्छेदो
वस्तुपरिच्छेद इति त्रिविधपरिच्छेदरहिततया अगरिच्छबोऽयोऽखण्ड
इति जानीहि । तर्व्यखण्डस्यैतानि त्रीणि लक्षणानि किमर्थादीति चेत्,

शृणु । आकाशस्यापि व्यापकत्वेन देशपरिच्छेदरहितत्वात्त्राति-
व्याप्तिवारणापि कालपरिच्छेद उपात्तः । आकाशस्योत्पचिविनाश-
वर्त्तवेन कालपरिच्छेदोऽस्तीति न तत्रातिव्याप्तिः । देशकालपरिच्छेद-
मात्रोपादाने कालेऽतिव्याप्तिः । कालस्य देशपरिच्छेदो नास्ति,
कालपरिच्छेदोऽपि नास्ति, स्वस्य स्वर्वेत्र परिच्छेत्तुमशक्यत्वात् । अत
उक्तं वस्तुयाच्छेदरहित इति । कालस्य स्वभिन्नवस्तुसङ्घावादस्तु-
परिच्छेदोऽस्ति । आत्मन एतेतत्रिविधपरिच्छेदराहित्यमस्ति । अत-
स्मीणि लक्षणान्युक्तानीति विशेयम् ॥

ननु भवद्विरुक्तमखण्डार्थलक्षणमात्मनि प्रदर्शयितव्यम्,
आत्मन एवाखण्डार्थत्वात् । तच्चात्मनि न दृश्यते । तत्कथमिति
चेत्, उच्यते- सर्वेषाम् ‘अस्मिन्देशे तिष्ठामि, तस्मिन्देशे न
तिष्ठामि’ इत्यनुभवेन देशपरिच्छेदराहित्यं नास्ति । ‘अहमस्मि-
न्वर्वं जातः, इनः परं दशमे वर्वं मरिष्यामि’ इत्यनुभवेनात्मनः
कालपरिच्छेदराहित्यं नास्ति । ‘नाहं ब्राह्मणः’ ‘नाहं क्षत्रियः’
इत्याद्यनुभवादात्मनो वस्तुयाच्छेदगाहित्यमपि नास्ति । भवद्वि-
त्तिविधपरिच्छेदशून्य आत्मेति कथमुक्तमिति चेत्, शृणु । मया पूर्वं
तवैकादशवर्णके आत्मानात्मलक्षणकथनावसरे ‘आत्मा परिपूर्णः’
‘अनात्मा परिच्छिन्नः’ ‘दृश्यं सर्वमध्यस्तम्’ इत्युपरिदिष्टं खलु !
तथाऽपीदानीमात्मलक्षणं प्रति शङ्खां करोपि । तस्माच्चं शिष्यो वा
प्रतिवादी वेति संदेहः । शिष्यश्चेकुम्या पुनरप्यनुग्रहं कुर्मः ।
प्रतिवादी चेत्क्षमया तुष्णीं भविष्यामः, अथ वा कोपेन शप्त्यामः ।
भवतां कोपो वादिनं फलिष्यति वेति चेत् । शिष्ये उपदेशार्थ
क्रियमाणोऽनुग्रहः फलिष्यति चेद्वादिनि क्रियमाणो निग्रहोऽपि
फलिष्यति लोके निग्रहानुग्रहसामर्थ्यवत् ईश्वरस्य ब्रह्मज्ञानिनश्च
मेदो नास्तीति जानीदि ॥

તर्हि हे સ્વામિન्, સર્ગુગો: કૃપાપત્રભૂતઃ શિષ્ય એવાદ્ધમ, મૈંકઃ સંદેહો જાતઃ, તમાદેવં શૃષ્ટવાન्, ન તુ કુત્કેણેતે ચેતુ, શ્રણુ । ઇંદ્ર દેશકાલવસ્તુપરિચ્છેદત્રયં સ્વભાવતો દેદ્દસ્વત્તુ । ન તુ પરિપૂર્ણપ્રત્યગાત્મનઃ પરિચ્છેદત્રયમસ્તિ । પ્રત્યગાત્મસ્વરૂપપરિપૂર્ણ-બ્રહ્મણો દેશપરિચ્છેદો નાસ્તીત્યેતત્કથં જ્ઞાતવ્યમિતિ ચેતુ, શ્રણુ । ‘ઘટઃ સનુ’ ‘પટઃ સનુ’ ‘કુલ્ય મતુ’ ‘કુલ્યલ સતુ’ ઇતિ, ‘પૃથિવી સતી’ ‘આપઃ સત્યઃ’ ‘તેજઃ મતુ’ ‘વાયુઃ સનુ’ ‘આકાશઃ સનુ’ ઇતિ ચેવ ભૂતમૌતિકપ્રાણે સદ્ગુપેણાનુભૂતિમાનત્વાદાત્મનો વિભુત્વમ् । એવં સર્વીવ્યાપકમ્યાત્મનો દેશપરિચ્છેદો નાસ્તિ । આત્મનઃ પૂર્વોક્ત-પ્રકારક્યુદ્ધા અનાદિત્વેન નિત્યન્વાદ્રુતિભ્યન્કાલપરિચ્છેદો નાસ્તિ । એવં ભૂતકાલમપિષ્યત્કાલમંવદ્રસ્પાત્મન એકન્વાદ્રત્મમાનકાલપરિચ્છેદો નાસ્તિ । વસ્તુપરિચ્છેદરાહિત્યગાત્મનઃ કથમિતિ ચેતુ, શ્રણુ । આત્મનઃ મર્વાન્મકન્વાદ્રદ્તુપરિચ્છેદો નાસ્તિ । વસ્તુનિ કાનીતિ ચેતુ, સજાતીયમેદભિન્ન, વિજાતીયમેદભિન્ન, સ્વગતમેદભિન્નમિતિ વસ્તુનિ । તાનિ વા કથભિતિ ચેતુ । વૃદ્ધસ્ય વૃદ્ધાન્તરાત્સત્ત્વાતીયમેદઃ । વૃદ્ધસ્ય શિલાદેવિજાતીયમેદઃ । વૃદ્ધસ્ય પત્રપુષ્પફળાદેઃ સ્વગતમેદઃ । અસ્ય લિખિધયાપિ મેદસ્યાત્મન્યમાનત્વાદાત્મા મેદશુન્યઃ । અત એવાત્મનો વસ્તુપરિચ્છેદો નાસ્તીતિ જાનીહિ ॥

નન્વાત્મનઃ સજાતીયવિજાતીયસ્વગતમેદા ન મન્તીતિ વક્તું ન શક્યતે । કથમિતિ ચેતન । એકમેત્ર ચૈતન્ય બ્રહ્મચૈતન્યમિતિ ઈશ્વર-ચૈતન્યમિતિ કૂટસ્થચૈતન્યમિતિ જીવચૈતન્યમિતિ ચ વર્તતે । અનઃ સજાતીયમેદો નસ્તિ । આત્મસરૂપં બ્રહ્મ ઇતિ અનાત્મસરૂપં પ્રયત્ન ઇતિ ડ્રગોર્વર્તમાનત્વાદ્રિજાતીયમેદો નસ્તિ । બ્રહ્મણિ મતુ ચિન આનન્દ ઇતે ત્રયસ્ય વર્તમાનત્વાતુ સ્વગતમેદો નસ્તિ । એવં મેદત્રયે સ્થિતે આત્મનો મેદલ્યં નાસ્તીતિ કથમિતિ ચેતુ, શ્રણુ । આકાશ એક એવોપાધિ-

भेदेन महाकाश इति मेघाकाश इनि घटाकाश इति घटकलपनि-
विक्षिप्ताकाश इति च भेदेन यथा प्रतीक्षेते, तथा मायोप धिनेऽमेव
चैतन्यं ब्रह्मतीश्वर इति च, अविद्याविना कूटस्थ इति जीव इनि च
केवलं प्रतीक्षेते। विचार्यमाणे मनातीयमेदो नास्ति विजातीयमेः
कथं नास्तीति चेत्, शृणु। रञ्जु विना यथा स्पर्णे नःस्ति, आकाश
विना यथा तलमालन्यं नास्ति, एतमात्मानं विना अनात्मापि
नास्ति। अधिगृहानं विना आरापितं सर्वं मिथ्येत्। मिथ्या नाम
वन्ध्यापुत्रशशविषाणादिवत्कालवयेऽप्यविद्यमानम्। अनात्मनः परमा-
र्थतोऽविद्यमानत्वादात्मनो विजातीयमेदा नास्ति स्वगतभेदः कथं
नास्तीति चेत्, शृणु। ‘आन्मा’ ‘साक्षी’ ‘कूटस्थः’
‘पारमार्थिकः’ ‘प्राज्ञः’ ‘ब्रह्म’ ‘सत्’ ‘चित्’ ‘आनन्दः’
‘नित्यः’ ‘एकः’ ‘परिपूर्णः’ इत्यादिविधिवाक्यनामानि च
‘अस्थूलम्’ ‘अनणु’ ‘अद्वैतम्’ ‘अचिन्त्यम्’ ‘अविकारि’
‘अविनाशि’ ‘अकर्ता’ ‘अकारयिता’ इति निषेधवाक्यनामानि
चैकस्मिन्निर्विशेषात्मस्वरूपप्रकाशन एव तात्पर्यवन्ति न तु स्वरूपभेदे,
आत्मनो निर्विशेषत्वान्निरंशत्वाच्च। तस्मात्स्वगतभेदो नास्तीत्येवं
जानीहि ॥

ननु सच्चिदानन्दपदानां भिन्नार्थत्वाद्रूपत्वाणिव पर्यायत्वा-
भावात्त्वैः पदैः प्रतिपाद्यमानस्यात्मनः ‘वृक्षः पत्रपुष्पफलरूपेण वर्तते’
इत्यत्र पत्रादिपदानां भिन्नार्थत्वात्त्वैः पदैः प्रतिपाद्यमानस्य वृक्षस्येव
स्वगतभेदेन भवितव्यमिति चेत्। ‘लोहितोष्णप्रकाशो दीपः’ इत्यत्र
यथा दीपस्य स्वगतभेदो नास्ति, एवं ‘सच्चिदानन्दरूप आत्मा’
इत्यत्रापि स्वगतभेदो नास्ति। न च तर्हि ‘पत्रपुष्पफलरूपो वृक्षः’
इत्यत्रापि स्वगतभेदो न स्यादिति वाच्यम्। तत्र वृक्षस्य सर्वस्यापि
पत्रादिरूपत्वं नोच्छक्ते। एकस्मिन्प्रदेशे पत्ररूप एकस्मिन्प्रदेशे पुष्प-

रूप एकस्मिन्प्रदेशे फलरूप इत्युच्यते । आस्तव्र सागतभेदोऽस्ति ।
 ‘सच्चिदानन्दस्प अन्मा’ इत्यत्र मर्वीशेनाध्यात्मनः सच्चिदानन्दस्प
 प्रतिपाद्यमानन्वात् ‘लोहितोष्णकाशो दीः’ इति
 सर्वांशेनापि लोहितोष्णकाशत्वेन प्रतिपाद्यमानस्य दीपस्येव स्वगत-
 भेदो नास्ति ॥

एवं चेत् श्रुतेः ‘आत्मा सद्यश्चिदौ आनन्दस्पः’ इति पुनः
 पुनः किमर्थमुपदिशति, एकेनैवोपदेशेन तमनो ज्ञातुं ग्रक्यत्वादिति
 चेत्, शृणु श्रुतेत्तत्पर्यं ब्रवीमि । कथमिति चेत् । आत्मनिष्ठं सच्च
 जगति, चित्तं जडेषु बुद्ध्यादिषु, आनन्दत्वं पुत्रभार्यादधु च.
 जगन्निष्ठमसत्त्वं बुद्ध्यादिनिष्ठं जडत्वं पुत्रभार्यादिनिष्ठं दुःखित्वं च
 सच्चिदानन्द आत्मनि च परस्परं वैपरीत्येनाविद्यया अरापितम् ।
 अतः ‘सर्वं जगन्सत्यम्’ ‘बुद्ध्यादयत्रेतनाः’ ‘पुत्रभार्यादिय
 आनन्दरूपाः’ ‘अह नश्वरः’ ‘अहं जडः’ ‘अहं दुःखी’ इति च
 परिभ्रमन्ति । एतद्भान्तिनिवृत्तरे मातृभूता श्रुतिर्जीवान्प्रन्युपदिशति ।
 कथमिति चेत् । ‘हे जीवाः, यूर्यं सच्चिदानन्दरूपा एव’ इति
 बोधनार्थम् ‘आत्मा सदूपो नानृतरूपः, चिदूपो न जडरूपः,
 आनन्दरूपो न दुःखरूपः’ इति तद्भान्तिनिवृत्पर्यं बोधयतीति
 जानीहि । श्रुतिरात्मनः सच्चिदानन्दरूपेण भेदं न बोधयति । लोके
 केचन वादिनः ‘आत्मनः सच्च धर्मः, चित्तं सुखं च गुणौ, अत
 आत्मा सच्चिदानन्दस्वरूपो न भवति’ इति कथयन्ति । तत्रिवारणा-
 र्थमपि श्रुतिः ‘आत्मा सच्चिदानन्दस्वरूपः’ इति वदतीत्यव-
 गन्तव्यम् । भवद्भिः श्रुतेस्तात्पर्यमेवमिति कथं ज्ञातमिति चेत् ।
 सर्वासामपि श्रुतीनामुपक्रमोपसंहारादिविद्विधलिङ्गैरखण्डार्थे तात्पर्यस्या-
 वधारणादिति मन्तव्यम् ॥

हे स्वामिन्, एवं श्रुत्यवाचादःर्थः साधितः, इतः परं युक्त्यापि
कृपया साधनीय इति चेत्, शृणु । सत्स्वयमेव प्रकाशते वा अन्येन
वा प्रकाशते? आद्ये सदेव चिन्त्यात् । अन्येन चेत्यतः प्रकाशकं
तदन्यद्वस्तु सद्विलक्षणं वा मदन्तरं वा? सद्विलक्षणत्वे तस्य शश-
विपाणादिवदसत्वेन तस्य सत्प्रकाशकत्वं न संभवति । सदन्तरमिति
पक्षे तत्सदन्तरं स्वयं प्रकाशने वाऽन्येन प्रकाशने वेति विकल्पे, आद्य-
पक्षे सत एव स्वयंप्रकाशत्वे चित्तं स्यात् अन्येन प्रकाशत इति पक्षे
पुनरपि विकल्पः पूर्ववदायामि । एवं विकल्पे क्रियमाणे आन्माश्रद-
दोषोऽन्योन्याश्रपदोन्नक्षापत्तिरूपोऽन्यस्य दोष इति बहवो दोषा
आपद्येन् । तस्मान्मत्स्वद्भेदं प्रकाशते । सतः स्वयंप्रकाशत्वे मदेव
चिच्छिदेव सत् । उभयपथे रूपे । । मदन्तरस्तोति वेदेषु न कुतापि
दृश्यते । अतः सत्स्वयमेव प्रकाशत इति दिश्यः । अतः सदेव
चिदिति सिद्धम् । तस्य खं प्रकाशमानस्य सत आनन्दत्वं कथमिति
चेत्, उच्यते— सतोऽद्वेतत्वादानन्दत्वम् । अनन्दः परिपूर्ण एव
तिष्ठति । नाल्पे पूर्णत्वम् । पूर्णत्वं च सतोऽद्वेतस्तैव न द्वेतरय ।
कथं सदद्वैतमिति चेत् । हे पुत्र, सतः सद्वितीयत्वं सदन्तरेण वा
सद्विलक्षणेन वा वद । नाद्यः, मदन्तरस्य शशेण युक्त्या अनुभवेन
चासिद्वत्वान् । न द्वितीयः, सद्विलक्षणस्य शशविपणयत्स्वरूपाभावेन
तेन सद्वितीयत्वस्य वक्तुमशक्यत्वात् । अस्मादिकल्पद्वयादन्यो
विकल्पो नास्ति । अत एकस्य सतो द्वितीयाभावादर्द्वत्वं सिद्धम् ।
तेन पूर्णत्वं सिद्धम् । तेन सत्प्रकाशसदेवानन्दः । एवं युक्तार्थं
सच्चिदानन्दपदानामखण्डार्थत्वं जानीहि ॥

अथानुभवेनाखण्डार्थत्वं साध्यते । अखण्डार्थत्वमेकादश-
वर्णकेऽप्युक्तम् । तथाऽपि पुजरूपने दाहर्गीर्वम् । शृणु मर्त्यां
सुषुप्तावेकं सुखं भावि । तत्सुखं जाग्रत्स्वरूपोरेव न नानारूपम् ।

ફિ ત્વેકષ્યં નિર્બિશ્શુ । તસ્માત્તુ ખમદૈતમેવ । તસ્મામબસ્થાયાં
સુધીયાલોક નયેથં સૌયુસાનન્દસ્ય પ્રકાશમાનત્વાત્તસ ચિત્વશ્શુ ।
તસ્મા સૌયુસાનન્દસ્ય ખ્યં કાશન્વે ફિ પ્રમાગમિતિ ચેતુ । સુપોત્થિતસ્ય
‘એન્દ્રબ-તં કાલ ગુણમહપસ્તાપન્મ’ ઇતિ સ્થાણપાયાતિ । સારણસ્થા-
ગુમાપૂર્વકન્વનિયમાત્સાયુસાનુભવો વક્તવ્યઃ । તદાનીમનુભવ-
કારણસ્થેનિદ્રિયાદેરભવાત્સાઽનુભવઃ સૌયુસાનન્દસ્ય ખ્યંપ્રકાશત્વાદે-
વેતિ જાનીહિ ॥

નનુ સુયુસાવનુભવેન સુખં ચ પ્રકાશતે જ્ઞાનં ચ પ્રકાશતે ।
તયેર્મધ્યે સુખં વા અજ્ઞાનં વા સ્વપ્રકાશં વસ્ત્વિતિ વિચાર્યમાણે
હુશ્વને રસપ્રાણમિતિ વક્તવ્યશ્શુ । નાજ્ઞાનમ્, તસ્યાવરણરૂપત્વેન
પ્રસ્તાવાપાયાત । અનઃ સુયુસાવાત્મરૂપં સુખમેવ સ્વપ્રકાશં સત્ત્વસ્તિ-
ન્નારોપિતમજ્ઞાનમફિ પ્રકાશયતિ । અતસ્તાસુખં ખ્યકાશમેવેલ્યનુ-
ભવેનાપિ સર્વચદાનન્દપદાનામખણ્ડાર્થતં સિદ્ધમ્ ॥

એવं શુતિગુકલ્યનુભવેરાત્મનઃ ઘ્યગતભેદોઽપિ નાસ્તિ । એવં
સજતીયવિજાતી નાભેદાનામભાશાદ્વસ્તુપરિચ્છેદો નાસ્તિ । એવં
દેશકાલવસ્તુપરિચ્છેદાભાવેનાત્મા પરિપૂર્ણ ઇતિ સિદ્ધમ્ । અનેના-
ખણ્ડકરસત્વં સિદ્ધમ્ ॥

હે પુત્ર, પરિપૂર્ણાનન્દાત્મનો દુઃખમાગન્તુકમ્ । તદ્દુઃખં
શરીરેણ, શરીરં કર્મજા, કર્મ રાગાદિના, રાગાદિરમિમાનેન,
અમિમાનોઽપિવેકેન, અવિવેકોઽજ્ઞાનેન ચાગત ઇતિ જ્ઞાત્વા,
તદજ્ઞાનં જ્ઞાનેન વાધિતબ્યમિતિ, જ્ઞાનં ચ વિચારેણાગચ્છરીતિ ચ,
આત્મા સત્ત્વજ્ઞાનાનન્દખરૂપ ઇતિ ચ, દેહાદિપ્રશ્ચોઽનૃતજડદુઃખરૂપ
ઇતિ ચ સ પ્રપञ્ચોઽધ્યારોપ ઇતિ ચંચં વિચાર્ય તચ્ચપદવાક્યજન્યજ્ઞાનેન
ખાત્મનઃ ‘અહં ત્રણાસ્મિ’ ઇતિ યત્પરોક્ષજ્ઞાનં તદ્દુભવેન સાક્ષાત્કારરૂપં

யदपரोक்ஷங்கானமேतच் ய' பிராம்தி, ம ஏவ ' சண்டாலோऽஸ்து ஸ து ஦ிஜோ-
அஸ்து ஗ுருரித்யேபா மனீஶா மஸ' இதி ஭गவத்பாடா-சார்யவசநாக்ஷுட்டிசக-
-சாஹாக்ஷம்ஸஂந்யாஸி஭்யோऽधிகநயா பூஜனீய:,, ஸ ஏவ பரமஹஸ இதி
நிஶ்சித்ய த்ரமபி மதுக்தப்ரகாரேணாத்மாந் சம்பகஶுத்தா மத்வா ஧்யாத்வா
-சாக்ஷாத்காந் நித்யஶுद்஧நுஷுக்தமத்யபரமாநந்஦ாஶ்வயத்ரங்கார்பேண திஷு ।
-எதாவதேவா-சார்யைக்காந் ஶிஷ்யேண ச ஶாத்தியம் । இத: பர் வக்தவு
-ஶாத்திய ச நாஸ்திதி ஸி஦்஧ம் ॥

இதி ஦ாदஶார்ணீகஸ் ॥

समाप्तश्चायं ग्रन्थः ॥

பன்னிரண்டாவது வர்ணகம்

இந்த வர்ணகத்தில் ஆத்மாவின் அகண்டார்த்தம் என்னும் ரஹஸ்யம் விளக்கப்படுகிறது.

கேள்வி:—கீழே உள்ள 11 வர்ணங்களில் அடங்கிய உடபதேசங்களால் தேகம் முதலிய ஐந்து கோசங்களில் 'நான்' "என்னுடையது" என்ற எண்ணம் விலகிவிட்டது. புத்தியைப் பிரகாசப்படுத்தும் எந்த சச்சிதானாந்தருபமான பரமாத்மா உண்டோ அதுவே நான் என்ற ஞானம் ஏற்பட்டுவிட்டது. எல்லா ஸந்தேகங்களும் நீங்கின. இருந்தாலும் ஒரு சந்தேகம் மட்டும் இருக்கிறது. அது எண்ணவெனில் ஆத்மா ஸத்ருபம், சித்ருபம், ஆனந்தருபம் என்று சொல்லப்பட்டதல்லவா. இந்த மூன்று ஸகங்களைக்கூறும் ஸத், சித் ஆனந்தம் என்னும் மூன்று பதங்களும் வெவ்வேருன மூன்று ஸ்வரூபங்களைக் குறிப்பிடுகின்றன. ஆகவே இப்பதங்கள் வெவ்வேருன மூன்று பொருள்களை உடையதுபோல் எனக்குத் தோன்றுகின்றன. ஆகையால் வெவ்வேருன மூன்று பொருள்களைக் கூறும் இந்த மூன்று பதங்களுக்கு பிரிவற்ற ஒரேவஸ்து எப்படி பொருளாகும்?

பதில்:— தேசத்தினால் பரிச்சேதம் காலத்தால் பரிச்சேதம் ஜஸ்துவினால் பரிச்சேதம் என்னும் மூன்றுவித பரிச்சேதங்கள்

அற்றதும் அதனால் எல்லையற்றுமான பொருள் தான் அகண்டம் என்பது. அகண்ட வஸ்துவிற்கு இந்த மூன்று வகைணங்கள் எதற்காக எனில் கூறுவோம்.

தேச பரிச்சேதமற்றது என்ற ஒரே வகைண த்தை அங்கீகரித்தால் எங்கும் வியாபகமான ஆகாசமும் தேச பரிச்சேதமற்றதாக இருப்பதால் ஆகாசமும் அகண்டார்த்தம் என்று ஆசிவிடும். அது அகண்டார்த்தமில்லை. ஆகவே அகண்டமான ஆத்மாவின் வகைணம் வகையமல்லாத ஆகாசத்திலுமிருப்பதால் அதிவ்யாப்தி ஏற்படும். இதைத் தடுக்க கால பரிச்சேதமற்றது என்ற வகைணம் கூறப்பட்டது. ஆகாசத்திற்கு உத்பத்தியும் விநாசமும் இருப்பதால் கால பரிச்சேதம் இருக்கிறது. ஆகாசம் காலபரிச்சேதமற்றதாக இல்லை. ஆகையால் அகண்டார்த்த வகைணத்திற்கு ஆகாசத்தில் அதிவ்யாப்தி இல்லை.

தேச பரிச்சேத மற்றது, கால பரிச்சேதமற்றது என்ற இரண்டு வகைணங்கள் மட்டும் கூறினால் ஆகாசத்தில் அதிவ்யாப்தி இல்லாவிட்டாலும் காலத்தில் அதிவ்யாப்தி ஏற்படும். எங்கும் ஷன் எனதால் காலம் தேசபரிச்சேதமற்றது. தன்னுலேயே தன்னை அளவுக்குட்பட்டுத் த முடியாததனால் காலம் காலபரிச்சேதமற்றது. இந்த இரண்டு வகைணங்களும் காலத்தில் இருப்பதால் காலமும் அகண்டமாகிவிடும். இதற்காக வஸ்து பரிச்சேதமற்றது என்ற மூன்று வது வகைணம் சேர்க்கப்பட்டது. காலத்தைக் காட்டிலும் வேறுன பொருள்கள் ஏற்றாமாக இருப்பதால் காலத்தில் வஸ்து பரிச்சேதம் உள்ளது காலம் வஸ்து பரிச்சேதமற்றதாக இல்லை. ஆகையால் காலம் அகண்டமல்ல ஆத்மா ஒன்றிலதான இந்த மூன்று வகைணங்களும் இருப்பதால் அது ஒன்றே அகண்டம். வேறொன்றும் அகண்டம் அல்ல. இதற்காகத்தான் மூன்று வகைணங்கள் கூறப்பட்டன.

கேள்வி:—ஆத்மாவை அகண்ட வஸ்துவாக ஒப்புக் கொண்டால் நீங்கள் கூறிய மூன்று வகைணங்களும் ஆத்மாவில் இருக்கவேண்டுமல்லவா! இவை ஆத்மாவில் காணப்படவில்லையே! எப்படியெனில் ஒவ்வொருவரும் “நான் இந்த இடத்தில் இருக்கிறேன்” “அந்த இடத்தில் இல்லை” என்று சொல்வதனால் ஆத்மாவுக்கு தேச அளவு வ.

உண்டு என்று தெரிகிறது. “இன்ன வருஷத்தில் பிறந்தவன், அதற்கு முன்னால் நான் இல்லை என்ற அனுபவம் இருப்பதால் ஆத்மாவுக்கு கால அளவு உள்ளது என்று தெரிகிறது. “நான் பிராம்மணன் கூத்திரியன் அவ்வு” என்ற அனுபவம் இருப்பதால் வஸ்து அளவும் ஆத்மாவுக்கு உண்டு என்று தெரிகிறது. ஆகவே மூன்றுவிதமான அளவுக்குட்படாதது ஆத்மா என்று சொன்னது சரியாக இல்லையே?

பதில்:— முன் அத்தியாயத்திலேயே ஆத்மா அனுத்மா இவைகளின் லக்ஷணங்களைப்பற்றி சொல்லும்போது “ஆத்மா பரிபூர்ணன்” “அநாத்மா ஒரு அளவுக்கு உட்பட்டது” “கண்ணுக்கு தெரிவது வாஸ்தவமல்ல தோற்றம்” என்று சொல்லப்பட்டது அவ்வளவா! ஆகையால் அந்த உபதேசத் தில் நம்பிக்கை இருந்தால் இந்த சந்தேகமே வராது. ஆனாலும் மறுபடியும் விவரித்துக்கூறுகிறேன்.

இந்த மூன்றுவித அளவு (தேசம் காலம் வஸ்து இவை களால்) ஸ்வபாவமாக தேகத்திற்குத்தான் பரிபூர்ணமான பரமாத்மாவுக்கு இந்த அளவுகள் இல்லை.

எப்படியெனில் குடம் இருக்கிறது. வஸ்திரம் இருக்கிறது, சவர் இருக்கிறது, களஞ்சியம் இருக்கிறது. பூமி இருக்கிறது, ஜூலம் இருக்கிறது, ஒளி இருக்கிறது, வாயு இருக்கிறது, ஆகாசம் இருக்கிறது என்றெல்லாம் பஞ்சபூதங்களிலும் அவை களால் ஆக்கப்பட்ட பிரபஞ்சத்திலும் ‘இருக்கிறது’ என்று ஆத்மா உணரப்படுவதால் அது எங்கும் நிறைந்தது ஆனதால் ஆத்மாவுக்கு தேச பரிச்சேதமில்லை. இப்படி சர்வவியாபக மான ஆத்மாவுக்கு கால அளவும் இல்லை. முன் சொல்லப் பட்ட காரணங்களால் ஆத்மா, ஆதி அந்தம் அற்றது என்பதால் சென்றகால எதிர்கால அளவுகளுக்கு உட்பட்ட தல்ல என்று தெரிகிறது. சென்ற காலத்திலும் எதிர்காலத் திலும் உள்ள ஆத்மா ஒரே வஸ்துவான படியால் அது நிகழ்கால அளவுக்குமுட்பட்டதல்ல. ஆகவே ஆத்மா கால அளவுக்கு உட்பட்டதல்ல. ஆத்மா எல்லா வஸ்துக் களாகவும் இருப்பதால் வஸ்து பரிச்சேதமும் அதற்கு இல்லை.

வஸ்துக்கள் என்றால் எவை? ஸஜாதீய (ஒரே வகை யான) பேதத்தால் வித்யாஸமுள்ளது, விஜாதீய (வெவ்வேறு

வகையான) பேதத்தால் வித்யாஸம் உள்ளது. ஸ்வகத (தனக்குள்ளேயே உண்டான) வித்யாஸம் உள்ளது இவை தான் வஸ்துக்கள். எப்படியெனில் ஒரு மரத்துக்கும் மற்றொரு மரத்துக்கும் உள்ள வித்யாஸம். அதாவது ஒரே வகைக்குள் இரண்டும் இருந்காலும் தனித்தனியானவை என்ற வித்யாஸம். இது ஸஜாதீய பேதம் என்பது. மரத்துக்கும் கல்லுக்கும் உள்ள வித்யாஸம் விஜாதீய பேதம் என்பது, மரம் ஒரு வகை வஸ்து. கல் வேறு வகை வஸ்து. மரத்திலே அதன் இலை, புங்பம் என்ற வித்தியாஸம் ஸ்வகத பேதம் (தனக்குள்ளேயே இருக்கும் வித்யாஸம்) இந்த மூன்று விதமான பேதங்களும் ஆத்மாவிடத்தில் இல்லாததால் அது பேதமற்றது. வஸ்துவினால் அளவு அதற்கு கிடையாது என்று முடிவு செய்யவேணும்.

கேள்வி:—மேலே சொன்ன ஸஜாதீய, விஜாதீய வஸ்து பேதங்கள் ஆத்மாவுக்கு கிடையாது என்று சொல்லமுடியாது ஏனெனில் ஒரே சைதன்னியம் (அறிவு) பிரும்ம சைதன்யம் ஈசவர சைதன்யம், கூடல்த சைதன்யம் ஜீவ சைதன்யம் என்று பிரிந்து இருக்கிறதல்லவா? ஆகையால் (ஸஜாதீய பேதம்) ஒரே வகைக்குள் பேதம் உள்ளதாக காண்கிறது. ஆத்ம ஸ்வருபம் பிரும்மம். பிரபஞ்சம் அனுத்ம ஸ்வருபம் என்று இரண்டு இருப்பதால் வெவ்வேறு வகையான (விஜாதீயம்) பிரிவும் இருக்கிறது பிரும்மத்தில் ஸதி, சித், ஆனந்தம் என்ற மூன்று இருப்பதால் ஒரே வஸ்துவுக்குள்ளேயே (ஸ்வகத) வித்யாஸம் இருக்கிறது. ஆகவே மூன்றுவித பேதங்களும் ஆத்மாவில் இருக்கின்றன. இவை இல்லை என்று எப்படிச் சொல்வது?

பதில்:—ஒரே ஆகாசம். அது எதை ஒட்டி இருக்கிறதோ அதை உத்தேசித்து, மஹாகாசம், குடத்தின் ஆகாசம், மேகத்தில் உள்ள ஆகாசம், குடத்தில் உள்ள ஜலத்தில் பிரதிபிம்பித்த ஆகாசம் என்று பலவித வித்தியாஸங்களுடன் தோன்றுகிறது. அதுபோலவே மாயையின் காரணத்தால் ஒரே சைதன்யம் (அறிவு) பிரும்மம், ஈசவரன் என்றும் ஜீவன் அவித்யையின் காரணத்தால் கூடல்தன் என்றும் ஜீவன் என்றும் வெவ்வேறுகத் தோன்றுகிறது லிசாரித்துப்பார்க்கில் வாஸ்தவத்தில் ஆகாசம் ஒன்று தான். பல விதமாத்த தோன்றுவது வாஸ்தவமல்ல. இதுபோல் மாயையாலும்

அவித்யையரலும் செதன்யை பலவாகத் தோன்றினுலும் உண்மையில் ஒன்று தான். ஆகையால் ஆத்மாவுக்கு ஸஜாதீய பேதம் இல்லை.

ஆத்மாவில் விஜாதீயபேதமும் இல்லை. கயிறு இல்லாமல் பாம்புத்தோற்றம் இல்லை. ஆசமில்லாமல் நீலநிறமில்லை இது போலவே ஆத்மா இல்லாமல் அநாக்மா இல்லை. அதிஷ்டானத்தைத் தவிர அதில் ஆரோபிதம் என்னம் பொய்தான். அதிஷ்டானம் ஒன்றுதான் உண்மைப்பொருள். பொய் என்பது மலடியின் பிள்ளை, முயல் சொம்பு என்பதைப் போல் மூன்று காலங்களிலும் இல்லாதது அதேத்மாவானது வாஸ்தவத்தில் இல்லாதலால் விஜாதீயபேதமும் இல்லை. ஸ்வகதபேதம் (ஒன்றிற்கள் ஓயே வித்சியாஸம்) இல்லை என்பது எப்படியெனில் ‘ஆத்மா’ ‘ஸாக்ஷி’ ‘கூட்டஸ்கன்’ ‘பாரமார்த்திகன்’ ‘பிராஜ்ஞன்’ ‘பிரும்மம்’ ‘ஸத்’ ‘சித்’ ‘ஆனந்தம்’ ‘நித்யன்’ ‘ஒருவனே’ ‘பரிசூரணன்’ என்ற விதிருபமான வரக்கியங்களில் உள்ள பதங்களும், ‘பருமனற்றது’ ‘அனுவஸ்லாதது’ ‘இரண்டற்றது’ ‘எண்ண முடியாதது’ ‘மாறுதலில்லாதது’ ‘நாசமற்றது’ ‘செய்கையற்றது’ ‘செய்னிக்கும் தன்மையற்றது’ என்ற நிஷேத வாக்கியங்களில் உள்ள பதங்களும், ஒன்றுன மாறுதலற்ற ஆத்ம ஸ்வரூபத்தை விளக்குவதில் தான் கருத்துக்கொண்டவைகளே அன்றி வெவ்வேறு ஸ்வரூபம் என்பதில் தாத்பர்யமில்லை. ஏனெனில் ஆத்மா மாறுதல் இல்லாதது. பிரிவு அற்றது. ஆகவே தனக்குள் உள்ள வித்தியாஸம் (ஸ்வகதபேதம்) அற்றது ஆத்மா என்று அறியவும்.

கேள்வி: - ஸத், சித், ஆனந்தம் இம்மூன்று சொற்களும் வெவ்வேறு பொருள்களைக் குறிப்பைவ. ஆகையால் கை என்ற ஒரே பொருளைக்குறிக்கும் ஹஸ்தம், கரம், பாணி இம் மூன்று சொற்களும் பர்யாயங்களாக (ஒரே பொருளை குறிப்பைவகளாக) இருப்பதுபோல் ஸத், சித் ஆனந்தம் என்ற சொற்கள் பர்யாயங்களல்ல. “மரம் இலை, மலர், பழங்கள் உருவமாக இருக்கிறது” என்று சொல்லும் பொழுது வெவ்வேறு பொருள்களுள் இலை, மலர், பழம் என்ற சொற்களால் மரத்தைக் குறிக்கும்பொழுது மரத்தில் தனக்குள் இலை மலர், பழம் என்ற வேற்றுமை உண்டு என்று சொல்கிறேம். இதுபோலவே வெவ்வேறு பொருள்களுள் ஸத், சித்,

ஆனந்தம் என்ற சொற் களால் ஆத்மாவைக்கறிக்கும் பொழுதும் ஆத்மாவில் தன்னுள் பேதம் உள்ளது என்று தான் சொல்லவேண்டும்?

பதில்:—தீபம், சிவப்பான உங்ஞமான ஒளி உடையது என்கிறோம் ஆனாலும் ஸ்வகதபேதம் தீபத்தில் கிடையாது. அப்படியே ஆத்மா சச்சிதானந்தமயம் என்பதிலும் தன்னுள் பேதம் இல்லை.

கேள்வி:—அப்படியானால் அதேமாதிரி மரம், இலை, புங்கம் பழங்களாயிருக்கிறது என்று கூறும் போது மரத்திலும் தன்னுள் வேற்றுமை இல்லை என்று சொல்லலாமல்லவா?

பதில்:—மரத்தில் எல்லா பாகமும் இலை என்று சொல்ல முடியாது ஒரு இடத்தில் மரம் இலையாகவும் மற்றொரு இடத்தில் அது புங்கங்களாகவும் மற்றொரு இடத்தில் பழமாகவும் இருக்கிறது. ஆகவே அங்கு ஸ்வகதபேதம் இருக்கிறது. ஆத்மா சச்சிதானந்தமயம் என்ற இடத்தில் எல்லா அம்சமும் ஸத் சிக் ஆனந்தமயமாக இருப்பதால் ஆத்மாவில் வேற்றுமை கிடையாது. சிவப்பான உங்ஞமான ஒளி தீபம் என்ற இடத்தில் தீபம் முழுவதும் சிவப்பாகவும் உங்ஞமாகவும் ஒளியாகவும் இருப்பதால் அதில் தன்னுள் வேற்றுமை இல்லையல்லவா!

கேள்வி:—அப்படியானால், “ஆத்மா ஸத்ருபம், சித்ருபம், ஆனந்தருபம்” என்றெல்லாம் ஏன் அடிக்கடி சருதி உபதேசிக் கிறது. ஒரே உபதேசத்தால் ஆத்மாவை அறிந்துவிடலாமே?

பதில்:—சருதியின் தாத்பரியம் என்னவென்று கவனிப் போம். உலகில் எல்லோரும் ஆத்மாவைப் பற்றி சரியாக போம். உலகில் எல்லோரும் ஆத்மாவில் உள்ள ஸத் (இருத்தல்) அறிந்து கொள்வதில்லை. ஆத்மாவில் உள்ள ஸத் (இருத்தல்) என்பதை உலகத்தின் பேரிலும், ‘சித்’ என்ற அறிவை என்பதை ஜடமான புத்தியின் மேலும், ‘ஆனந்தம்’ என்பதை ஜடமான புத்தியின் பேரிலும் ஜகத்தின் (உலகத்தின்) தன் மகிளாவி பிள்ளைகள் பேரிலும் ஜகத்தன்மையையும் பெண்சாதி, அஸத்தையும் புத்தியின் ஜடத்தன்மையையும் சச்சிதானந்தமய பிள்ளை முதலியவர்களின் துக்கக்ததையும் சச்சிதானந்தால் மான ஆத்மாவின் பேரிலும் அவித்தயையின் காரணத்தால் மான ஆத்மாவின் பேரிலும் அவித்தயையின் காரணத்தால் சுமத்தி கண்டப்படுகிறார்கள். அதற்கு ‘ஜகத் ஸத்ய சுமத்தி கண்டப்படுகிறார்கள்’, அதற்கு ‘ஜகத் ஸத்ய சுமானது’, ‘புத்தி முதலியவை சேதனங்கள்’, ‘தன் மகிளாவி மானது’ என்பதை உற்பத்தி செய்துகொண்டு வர்ணகம் என்று கொள்வது ஆத்மாவைக்கறிக்கும் பொழுதும் ஆத்மாவில் தன்னுள் பேதம் உள்ளது என்று தான் சொல்லவேண்டும்?

பிள்ளை முதலியவர்கள் ஆனந்தமளிப்பவர்கள்⁹ ‘நான் அழியக்கூடியவன்.’ ‘நான் ஜூடன்’ ‘நான் துக்கிப்பவன்’ என்று சொல்லிக்கொண்டு அவஸ்தைப்படிகிருக்கள். இந்த ப்ரராந்தியை நிவர்த்திக்கவே வேதமாகா இவர்களைக் குறித்து உபதேசிக்கிறது. “ ஹே ஜூட்டர்களே, நீங்கள், ஸச்சிதானந்த ரூபர்கள்தான் ” என்று போதிப்பதற்காக ‘ஆக்மா ஸத்ருப மானது, பொய்யல்ல சித், (அறிவு) ரூபமானது ஜூட்டமல்ல. ஆனந்தரூபமானது துக்கமுள்ளதால் ’ என்று பிராந்தியை நிவர்த்திக்கத்தான் இவ்வாறு உபதேசிக்கிறது.

ஸத, சித் ஆனந்தம் என்ற பிரிவுகள் ஆத்மாவில் உள்ள தாக சுருதி சொல்லவே இல்லை. உலகில் சிலர் ஸத்வம் என்பது ஆத்மாவிலுள்ள தர்மம் (தன்மை), சித்வம், ஸாகம் இவ்விரண்டும் ஆத்மாவின் குணங்கள். ஆகவே ஆத்மா ஸச்சிதானந்த ரூபமல்ல என்று வாதாரிக்கிறார்கள். அதை மறுப்பதற்காகவும் வேதம் ஆத்மா ஸச்சிதானந்தரூபம் என்று சொல்லுகிறது. இது தான் சுருதியின் தாத்பர்யமென்று எப்படி அறிந்து கொள்ளலாமென்றால், ஆரம்பம், முடவு முதலான ஆறுவித ஹேதுக்களைக் கொண்டு அகண்டார்த்தத் தில் தான் எல்லா சுருதிகளுக்கும் தாத்பர்யம் என்று தீர்மானம் செய்து கொள்ளலாம்.

ஆத்மா அகண்டம் (பிரிவற்றது) என்பது சுருதியைக் கொண்டு காட்டப்பட்டது. இனி யுக்தி யாலும் இதை நிருபிப்போம்.

ஸத என்பது தானுகவே பிரகாசிக்கிறதா, வேஞ்சுன்றுல் பிரகாசிக்கிறதா? தானுகவே பிரகாசிக்கிறது எனில் ஸத்து தான் சித்து என்று ஆகும். வேஞ்சுன்றுல் பிரகாசிக்கிறது எனில் அந்த வேறு வஸ்து மற்ற ஒரு ரூபதா அல்லது ஸத்துக்கு எதிரிட்டயான ஸ்வபாவமுள்ளதா? எதிரிட்டயான ஸ்வபாவமுள்ளதானால் முயல் கொம்புபோல் அது அஸத் தான படியால் எப்படி அது ஸத்தை பிரகாசிக்கும்படி செய்யுமதியும்? அந்த வேறு வஸ்துவும் மற்றும் ஸத்துதான் என்றால் அதுவும் தானே பிரகாசிக்கிறதா அல்லது வேஞ்சுன்றுல் பிரகாசிக்கப்படுகிறதா என்ற கேள்வி வரும். அது தானே பிரகாசிக்கிறது எனில் அந்த ஸததேதான்

சித்தாகிறது. வேறொன்றினால் பிரகாசிக்கிறது எனில் மறுபடியும் முன்போல் கேள்விகள் வரும். இவ்வாறு மேலும் மேலும் கேள்வி கள் கேட்டுக்கொண்டுபோனால் இதற்கு முடிசீவ இல்லாததால் பலவித தோஷங்கள் வரும். ஆகையால் ஸத்து தானே பிரகாசிக்கிறது என்று தான் சொல்லவேண்டும். அப்பொழுது ஸத்துதான் சித்து, சித்துதான் ஸத்து இரண்டும் ஒன்றுதான் என்று ஏற்படுகிறது. மேலும் ஸத்தைக்காட்டிலும் வேறுக சித் வஸ்து இருப்பதாக வேதத்தில் ஒரு இடத்திலும் சொல்லவில்லை.

தானே பிரகாசிக்கிற அந்த ஸத்து எப்படி ஆநந்தமாகிறது எனில் ஸத்வஸ்து அத்வைதமானபடியால் இதைக்காட்டிலும் வேறு பொருள் இல்லாததால் இதுவே ஆநந்தருபம். எங்கும் நிறைந்த பொருளில்தான் ஆனந்தம் இருக்கும். அல்பவஸ்து யல் ஆனந்தம் கிடையாது அத்வைதமான ஸத்வஸ்துதான் பூர்ணமானது. த்வைத வஸ்து பூர்ணமில்லை. ஆக வே பூர்ணமான ஸத்வஸ்து ஆனந்தருபம்.

ஸத எப்படி அத்வைதமாகிறது எனில், ஸத்தைக்காட்டிலும் வேறு இரண்டாவது பொருள் இருக்குமானால் அது ஸத்தா அஸததா? சாஸ்திரம் யுக்தி அனுபவம் இவைகளின் மூலம் விசாரித்துப்பார்த்தால் இரண்டாவது ஸத்வஸ்து இல்லை என்று நிச்சயமாகத் தெரிகிறது. அது அஸததானால் முயல கொடுப்பால் அதற்கு ஸவருபமே இல்லாததால் ஸத்வஸ்து யன அத்வைதத்தனமையை இது பாதிக்காது. ஆகவே வாஸ்தவத்தில் இரண்டாவது பொருள் இல்லாததால் ஸத்வஸ்து அத்வைதம். அதனால் இதுவே பூர்ணம். ஆகையால் ஸவப்ரகாசமான ஸதவஸ்துவேதான் ஆனந்தம். இவ்வாறு யுக்தியைக்கொண்டும் சொசிதானந்த பதங்களுக்கு அகண்ட வஸ்து பொருள் எனபதை தீர்மானிக்கலாம்.

இனி அனுபவத்தால் இந்த அகண்டார்த்தத்தை தீர்மானம் செய்வோம். அகண்டார்த்தத் தனமையைப்பற்றி 11-வது வர்ணகத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும் நன்கு மனதில் பதியவேண்டி இன்னும் ஒரு முறை அதை சொல்லுவோம். எல்லோருக்கும் சுஷாப்தியில் ஒரே சுகம் தோன்றுகிறது அந்த சுகம் ஜாக்கிரம், ஸவப்னம் இந்த நிலை களில் உள்ளதுபோல் பல வகைப்பட்டதல்ல அது ஒரே

ரூபமானது. வேறென்றினுஸ் பாதிக்கப்படாதது. ஆகவே அந்த சுகம் ஒன்றுனதுதான் அந்த சஷாப்தியில் குரியன் முதலியவைகளின் பிரகாசத்தை எதிர்பாராமல் சஷாப்தி ஆனந்தம் தானே பிரகாசிப்பதால் அது ‘சித்’ ரூபமானது அந்த சஷாப்தி ஆனந்தம் ஸ்வயமாக பிரகாசிக்கிறது என்று எதனால் சொல்லப்படுகிறது என்றால் தூங்கி எழுந்தவன் ‘இது வரை நான் சுகமாகத்தான் தூங்கினேன்’ என்று நினோவு படுத்திக் கொள்கிறுனால்லவா. இப்படி நினோவு வருவதற்கு முன்பு அதன் அனுபவம் இருந்திருக்கவேண்டுமாதலால் சஷாப்தியில் சுகானுபவம் உண்டு என்று சொல்லவேண்டும். அந்த ஸமயத்தில் அனுபவத்துக்குக் காரணமான இந்திரியம் முதலியலை இல்லைத்தால் ஏந்த சஷாப்தியில் ஏற்படும் ஆனந்தம் தாங்குவே பிரகாசிக்கிறபடியால்தான் ஆனந்தானுபவம் ஏற்படுவதாகச் சொல்லவேண்டும்.

கேள்வி :—சஷாப்தியில் நம் அனுபவத்தில் சுகமும் விளங்குகிறது. அஜ்ஞானமும் விளங்குகிறது. அவைகளிரண்டுக்குள் ஸ்வகம் ஸ்வப்ரகாசமா? அக்ஞானம் ஸ்வப்ரகாசமா?

பதில் :—சுகம் தான் ஸ்வப்ரகாசம். அக்ஞானம் அல்ல. அக்ஞானம் மறைவு ரூபமானதால் அது பிரகாசம் அல்ல. ஆகையால் சஷாப்தியில் ஆதமருபமான சுகம் தானே பிரகாசத்துக்கொண்டு அனுரானததையும் பிரகாசமடையும்படி செய்கிறது ஆகுவே ‘சத’ எனபதன் சுகம் ஸ்வப்ரகாசமானது தான் என்று அனுபவத்தினாலும் தீர்மானிக்கப்படுகிறது. ஆகுவே ஸச்சதானந்தம் என்ற பதங்களால் அகண்டார்த்தம் (ஒரேபொருள்) குறிக்கப்படுகிறது என்று அனுபவத்தாலும் முடிவுக்கு வரவேண்டியது.

இப்படி சுருதி, யுக்தி, அனுபவம் இவைகளினால் ஆத்மாவுக்கு ஸ்வகத பேதமும் (உள்ளுக்குள் வேற்றுமை) கிடையாது என்று தெரிகிறது இப்படி ஸஜாதீயம், விஜாதீயம் ஸ்வகதம் என்ற மூன்று பேதங்களும் இல்லாததால் வஸ்துவினால் அளவுக்குப்பட்டது எனபது ஆத்மாவுக்குக் கிடையாது. இவ்வதம், தேசஅளவு, காலஅளவு, வஸ்துஅளவு என்ற முறைகள் ஆத்மாவுக்கு இல்லாததால் ஆத்மா பரிசூரணை (எங்கும் எப்போதும் எவ்விதத்திலும் நிறைந்தவன்) என்று தீர்மானமாகிறது இப்படி ஆத்மா அகண்டமானது ஏகநிலமானது என்று தெரிந்துகொண்டோம்.

இப்படிப்பட்ட பரிபூர் னானு னா ஆக்மாவுக்கு துக்கம் என்பது பின்னால் வந்தடைந்ததே தவிற இதன் சுவபாவமான தல்ல. அந்த துக்கம் சரீரத்தால் வந்தது, சரீரம் கர்மாவினால் வந்தது, கர்மா ராகத்துவேஷங்களினால் ஏற்படுகிறது, ராக துவேஷங்கள் பற்றுதலினால் உண்டானது, பற்றுதல் அவி வேகத்தால் வந்தது அவிவேகம் அஞ்சானத்தினுடைய உண்டானது என்று அறிந்து, அந்த அஞ்சானம் ஞானத்தால் போக்கடிக்கப்படவேண்டும், ஞானம் விசாரம் செய்வதனால் உண்டாகிறது. ஆத்மா ஸச்சிதானந்தஸ்வரூபம் என்றும் தேகம் முதலிய பிரபஞ்சம் பொய்யானது, ஜூடமானது, துக்க மயமானது என்றும் அந்த பிரபஞ்சம் ஆத்மாவினபேரில் ஆரோபிக்கப்பட்டு (சமத்தப்பட்டு) இருக்கிறது என்றெல்லாம் விசாரணை செய்து “அதுதான் நீ” என்ற “தத்வம்” என்ற வரக்கியத்தினால் உண்டான ஞானத்தினால் முதலில் “நான் பிரும்மமாக இருக்கிறேன்” என்ற பரோகா ஞானமும் பிற்கு அனுபவத்தால் ஸாக்ஷாத்கார ருபமான அபரோகா ஞானமும் எவனுக்கு ஏற்படுகிறதோ, இப்படிப்பட்டவண்யே, ஸ்ரீசங்கர பகவத்பாதாசாரியாள் மனீஷா பஞ்சகத்தில் ‘அவன் சண்டாள னாலூம் பிராம்ம மண னு னு ஹு ம் அவனே குரு என்று என்னுடைய எண்ணம்’ என்று சொன்னார் இப்படிப்பட்டவன் பல விதமான சந்தியாசிகளைவிடச் சிறந்தவன் பூஜிக்கத் தகுந்தவன் இவனே பரமாத்மை. இந்த நிலையை அடைய வேண்டி ஒவ்வொருவரும் மேமே வெள்ளன் வழிகளைக் கையாண்டால் நிதய, சுத்த, புத்த, முக்த ஸத்ய பரமானந்த, அக்ஷிதீய பிரம்ம ருபமாவான என்பதுதான் குரு வின் உடபதேசம் என்று அறியவும். இதற்கு மேல் சொல்ல வேண்டியதோ கேட்கவேண்டியதோ ஒன்றும் கிடையாது.

பன்னிரண்டாவது வர்ணகம் முற்றும்.

லகுவாஸாதேவ மனனம் முறறுப்பெற்றது

